

மகாமகோபாத்தியாய
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
நூலகம்,
சென்னை - 600090.

பெரிய சான்றிதழ் உட்கார்ந்த சாத்திர ஸாரம்.



BRIEF BIOGRAPHIES

TWELVE STANDARD TAMIL POETS,

TOGETHER WITH

AN ESSAY ON

(முத்தமிழ் & நவரஸம்)

**The Three Principal Divisions of Tamil Literature
and Poetical Sentiments**

BY

DEWAN BAHADUR V. KRISHNAMA CHARIAR,
*Chairman of the Board of Studies in the Dravidian Language,
in the University of Madras.*

FURNISHED MAINLY FOR THE USE OF EXAMINATION CANDIDATES.

MADRAS
1906.

மகாமைசாஸ்திரியாய்
டாக்டர். உ. வே. சாமிநாதையர்
நூல் நிகழ்ச்சி,
சென்னை - 600090.

TO THE MEMORY

OF

MY SCHOOL MASTER

EYRE BURTON POWELL, ESQ., C.S.I.

This Compilation

IS

DEDICATED WITH VENERATION AND GRATITUDE.

I also Dedicate my new Essay
on the Three Principal Divisions of
Tamil Literature and Poetic Sentiments

TO

THE MEMORY OF MISS E. A. MANNING,

An Esteemed English Friend of my Family

As a Small Tribute offered over the Grave
in the Far West of One,

Whose arduous labours in the great cause of
Female Education in the East have won for her
the Admiration and Gratitude
of all India.

PREFACE.

In presenting this collection of Biographical sketches in Tamil Prose of a select number of old-time poets, it will be useful to state that this little volume is only an attempt to impress on the student some ideas of the lives and writings of different typical poets of the Tamil land and the matter and manner of their compositions. Every effort has been made to render the sketches readable and accurate and helpful to candidates preparing for the High proficiency and Honors Tests of the Board of Examiners for the Public Service, and for the University Examinations in Madras.

Due care has been taken in the selection of leading facts and materials for an Essay on poetic Tamil and poetical sentiments for general use, and valuable suggestions have been secured from Pandits V. Swaminatha Iyer, T. Chelvakesavaraya Mudaliar, M.A. and T. Venkata Ramiengar in the choice of illustrative passages added to each poet's biography.

The Compiler is well aware that this little volume contains hardly anything new ; but it is just the book which those who consult its pages will feel free to criticise, and the chances are that he may be "hoist with his own petard." If, unfortunately, this should be the case, he hopes that he may be informed of any mistakes that have escaped his notice, and the same shall be corrected in a future edition.

MADRAS, }
December 1905 }

CONTENTS.

		PAGE.
INTRODUCTION	<i>The Praise of God.</i>	1
AUVAIYAR	<i>The Indian Sapho.</i>	1
TIRUVALLUVAR	<i>The Epigrammatic Moralist.</i>	15
NARKIBAR	<i>The Head of the Madura Sangam or old Bench of Poets.</i>	74
TIRUGNANA SAMBANDAR	<i>The Saint and First Sivite Hymnologist.</i>	89
MANICAVASAKAR	<i>The Father of Divine Songs.</i>	101
PUGALENDI	<i>The Tiger of Venba Writers.</i>	109
OTTAKUTTAR	<i>The Court Poet of Chola Kings.</i>	117
KAMBAR	<i>The Prince of Epic Poets.</i>	125
SATAGOPAR	<i>The First Vishnuvite Hymn Writer.</i>	139
VILLIPUTTURAR	<i>A Distinguished Epic Poet.</i>	144
PILLAIPERUMAL IYENGAR	<i>A Modern Didactic Poet.</i>	159
VARATUNGA PANDYAR	<i>The Royal Poet.</i>	169
AN ESSAY ON குத்தமிழ்	<i>The Three Departments of Tamil Literature and on Poetical Sentiments.</i>	172

விஷய அட்டவணை.



விஷயம்.	...	பக்கம்.
கடவுள் வாழ்த்து	...	1
ஒளவையார்	...	1
திருவள்ளுவர்	...	15
நற்கீரர், மதுரைச்சங்கம்	...	74
திருஞானசம்பந்தர்	...	89
மாணிக்கவாசகர்	...	101
புகழேந்தி	...	109
ஒட்டக்கூத்தர்	...	117
கம்பர்	...	125
சடகோபர்	...	139
வில்லிபுத்தூரர்	...	144
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்	...	159
வரதுங்க பாண்டியர்	...	169
முத்தமிழாராய்ச்சி	...	172

திருவள்ளுவர் பாடிய

கூடவுள் வாழ்த்து.

முதற்குறள்.

1. அகர முதல வெழுத்தெல்லா மாதிரி
பகவன் முதற்றே யுலகு.

பீடிகை.

இதில் சகல உலகங்களுக்கும் ஆதியான பொருள் உண்டென்று காட்டப்பட்டது.

பொருள்.

எல்லா எழுத்துக்களும் அகரத்தைத் தமக்கு முதலாக உடையன; அதுபோல எல்லா உலகங்களும் ஆதியாகிய பரம்பொருளை முதலாகவுடைய தென்பதாம்.

உத்தரவேதமாம் குறளைப் பாடத் துவக்குமுன் பாடல் ரூபமாகிய அவ்வேதம் யாதொரு தடையுமின்றி நிறைவேற்றப்பொருட்டுத் திருவள்ளுவர் பாடிய கூடவுள் வாழ்த்தாம் குறள்களில் இது முதலாவது.

இக்கூடவுள் வாழ்த்து அவ்வேதத்தை யாதொரு தடையுமின்றி நிறைவேற்றியதுமன்றி அதனைச் சங்கமேற்றுவித்து உலகமெங்கும் வேதமாக வழங்கும்படியாயும் செய்வித்தது. இக்கூடவுள் வாழ்த்தொன்றுமே திருவள்ளுவரின் சிறப்பை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளக்குகின்றது.

தொழில்களாலும் குணத்தாலும் பரம்பொருள் வேறுபடினும் எவ்வகைப் பொருள்களையும் ஒரு தன்மையாய் நின்று ஆளுந்தன்மைபோல அகரமெனுங் குற்றெழுத்து மற்றைய எல்லா வெழுத்திற்கு மாதியாயுங் காரணமாயும் நிற்கின்றது. அகரம் தமிழ்ப்பாஷைக்கு மாத்திரமன்றி, வடமொழி முதலிய வேறு பாஷைக்கும் முதலாய் நிற்கின்றது. உலகமென்பது இங்கு ஜாதியொருமையாய்ப் பலவுலகங்களையும் உணர்த்துகின்றது. எல்லாம் என்பதை எழுத்தோடும் உலகத்தோடும் சேர்த்துப் பொருள் கொள்க. இது ஒருமொழியை இரண்டிடத்துஞ் சேர்த்துத் தமிழர் பொருள் கொள்வதுண்டென்பதைக் காட்டுகின்றது.

இதனால் பல வுலகங்கள் சேர்ந்த அண்டமும் அப்பல அண்டங்கள் சேர்ந்த பிரமாண்டமும் விளங்குதல் காட்டப்பட்டது. இக்கருத்து திருவாய்மொழியிற் கூறப்பட்டுள்ளது. அக்கவி வருமாறு:—

விண்மீ திருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல்சேர்வாய்
மண்மீ துழல்வா யிவற்று ளெங்கும் மறைந்துறையாய்
எண்மீ தியன்ற புறவண் டத்தாய் யெனதாவி
புண்மீ தாடி யுருக்காட் டாதே யொளிப்பாயோ.

இக்குறளில் மற்றோர் விசேஷப் பொருட்காட்சியு முண்டு. உலகம் என்பது உயர்ந்தோரை யுணர்த்து மொழியாதலின் அது இங்கு ஓளவை திருவள்ளுவர் கபிலர் உள்ளிட்ட எழுவரை யுணர்த்தி அவர்களுக்குக் காரணராய் நின்றோர் ஆதியும் பகவனுமாவரெனும் பொருள் தருதலுங் காண்க. ஆதியென்பாள்-தாய், பகவனென்பாள்-தகப்பன். ஆதிபகவனென்பது முதற் கடவுளை யுணர்த்தியதோடு நூல்செய்தார் தாய்தந்தையரையு முணர்த்தி நிற்பது ஆச்சரியமே.

மற்றோர் நயம், அதாவது அகரம் பிறக்கும் எல்லா எழுத்திற்கும் முதற்காரணமாய் நின்றல்.

அகரமுதிப்பதோ வாய்திறப்பதாலாம். எவ்வெழுத்தும் வாய்திறந்தே யுச்சரிக்கப்படுதலால் அகரத்தின் தோற்றுவாய்கொண்டே மற்றைய வெழுத்துக்கள் தோன்றுதலேயாம். இந்நயங் கருதியே “அகரமுதல எழுத்தெல்லாம்” எனப்பட்டது.

EDITOR'S NOTE.

The following translation and notes of Mr. F.W. ELLIS (Madras Civil Service), an oriental scholar of extra ordinary ability, are here reproduced that the moral sentiments conveyed and their loftiness of aim may be rightly understood by European and other foreign students. The English annotations and illustrative passages quoted by Mr. Ellis which are extracted here from his Kural of Tiruvalluvar, and inserted in other parts of this Compilation are recommended for study as they will be found helpful to all Examination candidates and other reading men that seek some acquaintance with the higher dialect and the Ethical and Social Philosophy of the Tamil people who glory in the possession of this book of Epigrammatic masterpieces of a Tamil moralist.

The Praise of God.

The literal meaning of this title is preserved in the translation. According to established rule all

Tamil composition ought to begin, and with few exceptions, all do commence with an invocation of the Deity varying according to the sect of the writer. Tiruvalluvar has devoted the whole of this 1st chapter to this subject. As regards the Its Stanza he writes :—

*As ranked in every alphabet the first
The self-same vowel stands, so in all worlds,
The eternal God is chief.*

Literally as A is the first letter *Ec*: the first of our vowels when pronounced short, is here, intended, which is actually the first letter in all alphabets and the meaning of the distich, therefore, is, that as this letter, however varying in form, is the first in all alphabets, so the same Deity, however varying in his energies and attributes, governs all nature. By translating the word எழுத்து ‘letter’ instead of “alphabet”, the sense of this couplet would be:— As the vowel A stands first among the letters (of the Tamil alphabet) so the eternal God stands first in the world—and this, in fact, is the meaning given to it in the Latin commentary by Beschi.

The foregoing version, however, agrees with the reading of Parimelazhagar who commenting on it says ‘தமிழெழுத்திற்கேயன்றி.....தெல்லாமென்றார்’ It is not confined to the Tamil alphabet alone; seeing it to be the first, also in the Northern (or Sanskrit) Alphabet he says all alphabets. It must not be objected to this that உலகு the world is in the singular number,

as this word like many similar terms in Tamil, has frequently a plural and general signification as in the 3rd couplet of chap. 3, where it means the inhabitants both of heaven and earth. Here moreover, generality may more especially be attributed to it, the adjective எல்லாம் 'all' being so placed in the sentence as to qualify both எழுத்து 'letters' and உலகு 'worlds'; thus affording two readings, namely அகரமுதலவெழுத்தெல்லாம் and எல்லாமாதிபகவன்முதற்றேயுலகு. (The eternal God is the chief in all worlds): Instances of such double application of a single term are not uncommon in Tamil.

So in all worlds—the Hindus believe not only in a plurality of worlds but in a plurality of systems called அண்டம் of which the entire collection constitutes the பிரமாண்டம் 'the universe'. This belief is thus alluded to in திருவாய்மொழி (see the verse quoted above) which means—

Thou art in the heavens, thou art above the mountains, thou dwellest in the ocean. Thou revolvest in the earth, but among all these, though everywhere present, thou art everywhere hid. Thou art among other worlds, among systems beyond the reach of thought. And thou sportest, also, in my soul, wilt thou ever thus remain concealed without manifesting thy form?

2. கற்றதனூ லாய பயனென்கொல் வாலறிவ னற்றூ டொழாஅ ரெனின்.

பீடிக்கை.

மாந்தர்க்குக் கல்வியின்பயன் இன்னதென்பதைக்
காட்டுகின்றது.

பொருள்.

ஒருவர் சகலகலைகளும் கற்றுவல்லவராயினும் மெய்
யறிவுடையானது திருவடிகளை வணங்காராயின் அவர்
கற்ற கல்வி பயனற்றதாம்.

பிறவிப்பிணிக்கு ஆதிபகவனது தாள் மருந்தாதவின்
கற்றாள் எனப்பட்டது. அவன் றுளைப்பரவுவோரைப்
பிறவித்துன்பஞ் சாராதென்பது கருத்து.

*What is the fruit that human knowledge gives,
If at the feet of him, who is pure knowledge,
Due reverence be not paid?*

This version is nearly literal and requires no explanation. The term here used to designate the Deity வாலறிவன் *he who is pure intelligence* has immediate reference to ஆதிபகவன் in the preceding distich, as have all similar phrases throughout this chapter.

“If at his feet”——In this and other following couplets the words, *the worshippers of his feet*, to express reverence, and *those who are united to his feet*, to express obedience, are used in the original; such use probably originated in the practice of

substituting in the act of worship a material image for the immaterial idea. The sacred writers, however, do not reject similar phrases and they are no doubt employed by Tiruvalluvar in a figurative sense as the being he addresses in this chapter is evidently the Eternal one, “*to whom there is none similar*”; whom no symbol can express and no form design.

கற்றதனால் *from that which was learned*; the 3rd or instrumentive case of the neuter person original participle past of கற்றல் *to learn*—ஆய *which comes* the contracted participle of ஆகல் *to become* used for ஆகிற—பயன் *fruit, produce, profit* the nom. governing the substantive verb understood—என் *what?* the contracted form of the neuter interrogative pronoun என்னை—கொல a particle, sometimes, as here, expletive, sometimes like ஓ implying doubtful interrogation—வால purity, truth, here used adjectively and qualifying the following term—அறிவன் *he who is knowledge, or he who possesses knowledge*; the former is the more general meaning of similar derivatives; thus வில்லன் means *he who is a bowman*, not merely *the possessor of a bow*, and when conjugated வில்லேன், *I am a bowman*, வில்லாய் *thou art a bowman* &c., an appellative conjugated in the 3rd, Per. Mas. from அறிவு, *knowledge*, the nom. being used for the 6th, or genitive case—எற்றொடொழார், for நல் *good*, தாள் *a foot*, the nom. used for the 2nd, or ac. case, and தொழார், the final being lengthened by உயிரளபெடை, *they who do not revere*; the negative participle in the masc. and fem. gender and plural number of தொழுதல் *to*

revere—எனின் *if, said*, the subjunctive form of என்றல் to say; it has here, however, simply the sense of ஆனால் if and, united with the preceding negative term, means 'unless they revere'.

3. மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

பீடிகை.

அடிசேர்ந்தார் பெறும்பேறு இதிற்காட்டப்பட்டது.

பொருள்.

அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தில் அவர் நினைந்தவடிவோடு விரைந்து செல்வோனது மாட்சிமை தங்கிய அடிகளைச் சேருமவர், எல்லாவுலகிற்கும் மேலாகிய வீட்டுலகில் அழிவின்றி வாழ்வாரென்பது பொருள்.

பூமேல்நடந்தான் என்பதோர் பெயரைக்கொண்டு இக்குறள் பிறிதோர்கடவுளைச் சுட்டியதென்பாருமுள்.

இங்கு சேர்தல் இடைவிடாது சிந்தித்தலையுணர்த்துகின்றது. இக்குறள் மூலபாடத்து மலர்மிசையேகினானென்று பொதுவாய்க் காட்டியதால் அதற்குராவேண்டியதாயிற்று. முக்குடைநீழலில் அசோகமரத்தடியில் ஒருதாமரை மலரின்மேல் அருகக்கடவுள் நிற்கின்றாரென்பது ஜயினராம் சமணர்களின் கொள்கையாதலால் இக்குறளில் மலர்மிசை எனினென்று கூறியிருத்தலேக் கொண்டு திருவள்ளுவரை யவர்கள் தமது சமயத்தவரென்கின்றார்கள்.

*They who adore His sacred feet, whose grace
Gladdens with sudden thrill the fervent heart,
High o'er the earth shall soar to endless joy.*

The allusion in the original could not by any form of words be preserved so as to be intelligible to the European reader; in this version, therefore, the commentary rather than the text, is followed. மலர் from மலர் தல் to blow as a flower means literally a full blown flower, and figuratively a glad heart, a rejoicing mind, thus தன்னுள்ளமலர்ந்தது his mind or heart blew as a flower, that is rejoiced, அஃதுள்ளத்தை மலர் வித்தான் he caused his heart to rejoice. The original, accordingly, is மலர் மிகையேகினான் he who passes suddenly over the full blown flower, that is, who passes suddenly over the rejoicing heart, and it alludes to the sudden afflatus of the divine spirit into the mind of the favoured devotee, which purifies him from sin, detaches him from all mundane affections, and exempts him from the misery of future birth; to the effects of that grace, which “ passeth all understanding,” which at once converts unrighteousness into righteousness, and which is vouchsafed to the sinful Publican while it is withheld from the sinless Pharisee. The passage is thus interpreted by Parimél-azhagar அன்பா வினைவார துள்ளக்கமலத்தின்கணவர் நினைத்து வடிவொடு விரைந்து சேறவினைகினான் which may be thus freely rendered, *he who passes suddenly over the lotos-flower of the heart of those who think on him with affection, appearing to their mind's eye in that form in which their several systems of religious belief lead their*

imagination to represent him. He adds இதனைப்பூமே
 னடந்தானென்பதோர் பெயர்பற்றிப்பிறிதுகடவுட்கேற்று
 வாருமுளர். *They are some who apply this expression to*
another Deity, whom they denominated Pūmēnadandār
he walks on flowers: those here referred to are the
 Samanēr or Jainēr, who represent their twenty
 fourth Tīrthacas, in Tamil jointly called Arugen
 from the Sanscrit *Arah* meritorious, standing on a
 lotus flower beneath a Pindi or Asóca tree crowned
 by a triple umbrella. The Samanar claim Tiruvallu-
 var as belonging to their sect and adduce this verse
 in support of their claim.

“High o’er the earth”—the words of the
 original மிலமிசை may mean *on the earth* and the
 whole second line, therefore, may be rendered *they*
shall live long on the earth; all the commentators,
 however, give it the meaning here assigned to it.
 The Latin translation is “in loco terræ superiori
 diu vivet—id est in cœlo æternum beabitur,” and
 the paraphrase of Parimel-azhagar எல்லாவுலகிற்கு
 மேலாய் வீட்டுலகின்கணழிவின்றி வாழ்வார் *They shall*
live without decay in the world of final beautitude,
above all worlds. This interpretation of the term,
 மிசை *over, above* is certainly correct for it is only by
 a lapse from its proper meaning that it signifies *on*.

மலர் *A full blown flower,* the oblique in
 composition with the following terms: the oblique
 form of nouns ending in vowels, nasals and liquids,
 when they do not take the affix இன are the same as
 the nominative.—மிசை *height, elevation* as the latter

member of this and similar compounds this noun must be translated by the prepositions, *over, above,* sometimes *on*.—ஏயினான் *he who went, he who walked*; the third pers. masc. sing. of the past tense of ஏகுதல் *to go*, used as an aorist participle: to explain this use of the past tense Parimél-azhagar quotes the following rule from the Tolcápiyam.

“வாராக்காலத்துநிகழுங்காலத்தும்
 ஓராங்குவருஉம்வினைச்சொற்கினவி
 யிறந்தகாலத்துக்குறிப்பொடுகினத்தல்
 விரைந்தபொருளவென்மனூர்புலவர்.”

The wise have declared that the verb may be used in the form of the past tense and with the signification of the present and future when quickness or suddenness is implied. It will be found, however, that Tiruval-luvar frequently uses the past form in a sense entirely indefinite and when he does not intend to express the quick performance of the action.—மாண் greatness, honor, glory; used adjectively, or in composition with the following term.—அடி a foot, the nom. used for the ablative with the sense of the acc.—சேர்ந்தார் they joined, united with; the past tense third pers. masc. plu. used for the participle, or, as perhaps it ought rather to be considered, the contracted form of சேர்ந்தவர் the pronominal participle past of சேர்தல் to join.—நிலம் the earth; in composition with மிசை.—நீடு length, extension of space, or duration of time; used adverbially. The root நீர் lengthen, extend, gives origin to the two neuter verbs நீளல், formed immediately from it, and நீடுதல்,

formed from it by the affix து, which with the final ள் is converted to, டி, to grow long or extend itself, and to an active, நீட்டல் formed by doubling the final of the theme of the second neuter verb, to stretch out, reach: this theme நீடு is also, a noun subs. denominated by the Tamil Grammarians முதனிலைத்தொழிற் பெயர் a verbal theme in the sense of a noun signifying the state or action of a verb; such substantives may likewise be used as adjectives and adverbs.—வாழ்வார் they shall live; the third pers. plu. masc. of the fut. tense of வாழ்தல் to live, flourish, enjoy happiness, governed by the pronominal participle சேர்ந்தார்.

4. வேண்டுதல்வேண்டாமையிலானடி.
[சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பையில.

ஈடிகை.

அடிசேர்ந்தார்க் கின்பமுடைமை காட்டப்பட்டது.

பொருள்.

ஒருபொருளை விரும்புகலும் விரும்பாமையு மில்லாத பரம்பொருளின் அடியைச் சேர்ந்தார்க்கு எக்காலத்தும் துன்பமில்லை யென்பது.

இக்கடவுள் வாழ்த்துள் 9-வது குறளில் ஆதி பகவற் குக் காட்டிய எண்குணங்களில் இவ்விரண்டு குணங்களடங்கி யிருத்தல் காண்க.

தன்னைப்பற்றியும் பிறவுயிரைப்பற்றியும் தெய்வத்தை ப்பற்றியும் துன்பங்கள் ஏவகையாய் வரும். தாபத்திரயமே

ன்பது இதுவேயாம். அடிசேர்ந்தார்க்கு வேண்டுதல் வேண்டாமை யில்லையாதலால் இங்குக் காட்டிய மூவகைத் துன்பமும் அவரைச் சாராதென்பது கருத்து.

எச்சமயவழியாலேனும் அடிசேர்வார்க்கு மெய்யறிவுண்டாகித் தன்னால் வருந்துன்ப நீங்கிப் பிறரால்வருந்துன்பத்தை மெற்கொண்டு தெய்வத்தால் வருந்துன்பத்தை யும் தடுக்கின்ற தென்பது கருத்து.

*To him, whom no affection moves nor hate,
Those constant in obedience, from all ill
In this world and the next, are free.*

“Whom no affection moves nor hate”— this, though it conveys the general idea, is not an exact translation; வேண்டாமை may be more properly rendered *aversion* than hatred and the whole sentence, as explained by Parimelazhagar, ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் மில்லாதவன் *he who is not affected to any thing, nor averse from any thing*; or simply, *he who is without bias*. This expression வேண்டுதல் வேண்டாமை is intended to apply to the state ascribed by Hindu writers to the all-pervading Spirit, when they say it is the universal Witness, taking cognizance of all things, whether good or evil, but affected by none, and it describes in other words the fifth of the eight attributes admitted by the Agamas, as explained after the 9th verse of this chapter. The attribute indicated by the terms there used is the immateriality of the deity and they are so rendered; the

more literal translation however, would be *that which cannot from its nature be affected by the incidents of matter.*

“From all ill in this world and the next is free”—Man is naturally liable to affliction according to the Hindus, from three sources namely from himself, from others, and from God. It is from religion alone, the author says, he can, derive that right knowledge which delivers him from the first, raises him above the second, and averts from him the third.—வேண்டுதல் *the possessing desire*; a verbal noun in the form by which the verb is usually expressed.—வேண்டாமை *the not possessing desire*; the negative verbal from வேண்டுதல் *to desire*.—இல்லான் for இல்லாதவன் *of him who has not*, the participle in the masculine singular from இல் *there is not*, the nominative being used for the genitive.—அடி the nom. used for the 2nd or acc: case, and governed by the following participle.—சேர்ந்தார்க்கு *to those united*; the past participle neuter of the verb சேர்தல் *to unite* in the 4th or dative case plural.—யாண்டும் *always*; யாண்டு as a noun, signifies *time*, but connected with the particle உம் it takes the adverbial signification here given to it. The foregoing word ending in உ and this beginning with ய a shortened இ-குற்றியளிகரம் is interposed, and the உ suffers elision.—

இடும்பை *mischief, evil, affliction*, the nom. of the following verb.—இல் *There is not*; this word like அல் *it is not* may be used for any tense or form of the verb which the sense requires.

Note.—The roots இல் and அல் do not give origin to any regular verb; they are confined to the negative form in which the former is thus conjugated.—இல்லேன் *I am not*, இல்லாய் *Thou art not*, இல்லான் *he is not*, இல்லாள் *she is not*, இன்று *it is not*, இல்லோம் *we are not*, இல்லை யீர் *ye are not*, இல்லார் masc. and fem. இல்லு neu, *they are not*; these forms may, also, be used as வினைக்குறிப்பு or conjugated appellatives, and they then mean *I who am not, thou who art not* etc. It has, also, the gerund இல்லா and இல்லாமல் *not being*, the subjunctive இன்றேல் *if not* the indef. participles இலா and இல்லாத *that which is not* and the verbal இல்லாமை *the not being*. அல் has nearly the same forms as இல்.

5. இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பேடிசை.

தெய்வத்தை வாழ்த்துவாரைத் துன்பமனுகாதென்

11௫

பொருள்.

இறைவனது மெய்மை சேர்ந்த புகழை விரும்பினாரி
டத்து மயக்கம்பற்றியுண்டாம் நல்வினையீவினை யெனுமிர
ண்டும் உண்டாகாவென்பது. செய்யத்தக்கது நல்வினை,
செய்யத்தகாதது தீவினை. மண்ணுலகுவிண்ணுலகங்களி
ன் தலைவன்றான் இறைவன். இறைவனது உண்மைநிலை
அல்லது சபாவத்தைப்புகழ்வதே பொருள்சேர்புகழாம்.
புரிதலாவது எப்பொழுதுஞ்சொல்லுதல். இருள் என்பது

அவித்தை. அது அஞ்ஞானம் எனும் பொருள்கொண்டது. இன்னதன்மை பென்றுகூறப்படாதாதலால் இங்கே அவித்தை இருளைப்பட்டது. நல்வினையும் பிறத்தற்கேதுவாகலின் இருவினையெனப்பட்டது. இறைவன்குணங்களில் லாரை உடையவரெனவெண்ணி அறிவிலார்புகழும் புகழ்ச்சியிற் பொருள்சேராதாகலின் குணங்கள் முற்றுமுடைய இறைவன் புகழே பொருள்சேர்புகழெனப்பட்டது.

*Those who delight with fervent mind to praise
The true and only Lord of heav'n and earth,
No false ideas of right and wrong can cloud.*

“Lord of heaven and earth”—the original word here used to designate the Deity is இறைவன் which means a lord, a prince definitely the Lord, God: the two latter terms are not expressed, but clearly implied, as is, also, the preceding epithet “only”, the words of the original, பொருள்சேர்புகழ் praise connected with the reality or real nature of God manifestly including the idea of the divine unity.

“Right and wrong”—literally both deeds, that is all acts according to the law, whether moral or ritual observances, and தீவினை all acts contrary to the law. The orthodox Hindus hold that the works of the law, by exercising the mind in the contemplation of divine things and gradually purifying it from its grosser propensities, are the only means by which a true knowledge of God can be obtained; but that when once in possession of this knowledge, works of every kind, the worship of the inferior deities, the performance of the sacrifices

of the Sruti, the ritual observances of the Smriti, distinction of meats and even moral obligations are of no further efficacy and the enlightened devotee perceives that the importance he has hitherto attached to them has arisen solely from the illusions of Maya from which he is for ever released. Hence the expression "false ideas" the original of which is இருள், lit: *darkness*, but here used in the acceptation of மயக்கம் *ignorance, inebriation, mental delusion*. Parimel-azhagar thus explains this distich. இன்னதன்மைத்தென பொருவராலுங் கூறப்படாழையின் விச்சையை யிருளென்றும்—நல்வினையும் பிறத்தற் கே துவாகலி னிருவினையுஞ் சேராவென்றுங் கூறினார். இறைமைக்குணங்களி லராயினாரை யுடையரெனக் கருதி யறி விலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின் அவை முற்றவுமுடைய விறைவன் புகழே பொருள் சேர் புகழெனப்பட்டது. *He calls that mental delusion which arises from matter, the nature of which no one can explain, darkness and, as good works are the cause of mortal births, he says the effect both of good and bad works ceases. The praises addressed by the ignorant to beings whom they imagine to be deities but who possess none of the qualities of the divine nature, not being founded in reality, it is here said that the praise of the Lord, who possesses all these qualities, is the praise of reality.* The word அவிச்சை rendered *mental delusion* is a corruption of the Sans. term அவிஞ்சா formed from the root ஞ்சா *know* by the incrementive வி prefixed and the privative: this word, though frequently used in high Tamil, like many others of the same derivation is not found in the dictionaries.

இருள் *Darkness, ignorance*; the nom. with the sense of the third abl in ஒடு governed by the following participle:—சேர் *joined, united*, the root of the verb சேர்தல் *to join*, used as an indefinite participle. Roots similarly used are called வினைத்தொகை *the conjunction of the verb*, because the meaning of the three times is conjoined in it; the Lation commentator, considers this form an abbreviation of the future participle சேரும் *that will join* and in this he agrees with the R. C. J. Beschi. I do not, however, find any authority for his doctrine in the Tamil Grammers; in explaining the Sutram of the Tolcappiyam வினையின்றொகுதி காலத்தியலும் in which the nature of the வினைத்தொகை is declared, the Commentator says,

வினையென்றது உண், தின் முதலிய முதனிலைகளை அவை யீண்டாருபெயராய்த் தன்னாற்பிறந்த பெயரெச்சத்தை யுணர்த்தின. தொகுதியாவன அகரமும் நின்ற கின்றவெனவு மும்முமாம். அவை காலத்தியலுதலாவது கொல்யானை.

The term verb implies un, tin eat and the rest being verbal roots, but it must be taken here, the whole being put for a part, to signify a participle originating from it. Connectives are the temporal termination of the participles, namely a for the past, nindu and cindu for the present, and um for the future; the conjunction of the meaning of these times is exemplified in the word col-yanei, which, as he proceeds to explain, may be rendered an elephant which has killed, which kills or which will kill. On this authority I consider சேர்

as it certainly is, the root used as an indefinite participle and shall so describe all similar terms.—**இரு** two; the adjective form before consonants of **இரண்டு**, before vowels it becomes **ஈர்**.—**வினை** act, deed, work; the nom. governing the neg. verb **சேரா**.—**உம்** and; **உம்** added to nouns of number and multitude or to interrogatives gives them a determinate meaning; thus **இரண்டும்** both, **நான்கும்** all the four, **பறவையெல்லாமும்** or **யாவும்** பறந்தன every one of the birds flew away, **அதையாருமறியார்** none can know that.—**சேரா** will not unite; the 3rd pers. neg. of **சேர்தல்**.—**இறைவன்** the Lord, God; the nom. in regimen with the preceding part and in comp. with the following term. **பொருள்** reality, truth; under the same regimen a **இருள்**, This word is used by Tiruvalluvar in various significations of which examples will hereafter appear.—**சேர்** as above.—**புகழ்** praise, the nom. for the acc. governed by the following part.—**புரிந்தார்** they who love; the contracted pron. part. past of **புரிதல்** to love, used indefinitely.—**மாட்டு** in; the abl. for the 7th case or 3rd abl. of **மாடு** a place, used as a preposition.

முதன்முதற் கவிவல்லவராயிருந்த

ஒளவையார் சரித்திரம்.



“பேதைமை என்பது மாதர்க்கணிகலம்” என்னும் நீதிவாக்கியமானது பெண்கள் சிரோமணியொருவர் பூர்வத்தில் சொல்லிய உறுதிமொழிகளில் ஒன்றென்று நாமெல்லோரும் சிறுவயதிலேயே படித்திருக்கிறோமல்லவா? இதற்கு அருத்தம் - எவ்வளவு படித்திருப்பினும் பெண்களுக்கு அறியாமையே ஆபரணமெனச் சிலர் சொல்லுகின்றார்களே! இது விபரீதார்த்தமென்று கொள்ளவேண்டும். இந்த நீதிவாக்கியத்தின் உண்மைப்பொருள் என்னவென்றால், ஸ்திரீகள் தந்தை தாய் கணவன் இவர்களை உபசரித்து அவர்களுடைய நற்குணங்களையும் நற்செய்க்களையும் அறிந்து நடந்து அயலார் குணங்களை அறிய மனஞ்செல்லாமையே அவர்களுக்கு ஆபரணமென்பதாம். தங்களுடைய யோக்கேஷமங்களில் கருத்துள்ள தந்தை தாயாருடைய வாசகங்களையும், கணவனுடைய சொற்களையும் பெண்கள் கைக்கொண்டு நடப்பது உசிதமேயல்லாமல் அயலாருடைய இதவசனங்களும் ஒழுக்கங்களும் இவர்களுக்குப் பயன்படுமோ? ஆதலால்தான் மேலே சொல்லிய அந்தப்பெண்கள் சிரோமணி “தந்தைசொன் மிக்க மந்திரமில்லை, தாய்சொற் றறந்தால் வாசகமில்லை,” எனவும் மற்றோரிடத்தில் முன்சொன்ன கருத்தையே உறுதிப்படுத்தி யிருக்கிறார். இவைபோன்ற பல நீதிவாக்கியங்களையும் சன்மார்க்கங்களையும் சிறுவர்கள் மனதில் கல்லின்மேல் எழுத்துப்போல் பதியும்படி அகராதிக்கிரமமாக அழகாய்க் கோத்துச் சொல்லி விளக்கவைத்த கவிகள் வேறொருவருமில்லை. இந்தக் கவிசிரோ

மணிக்குத்தான் ஒளவையார் என்றுபெயர். இவர் சரித்திரமல்லாமல் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இனிதாயிருக்கும் பெண்டிர் சரித்திரம் வேறெதுதான் இருக்கிறது? ஆகையால் இவர் சரித்திரத்தை ஒருவாறு இங்கே சுருக்கிச்சொல்லுகிறோம்.

பூர்வத்தில் தமிழ்நாட்டில் ஆதி என்றவளுக்கும் பகவன் என்னும் ஒரு பிராமணனுக்கும் பெண்மக்கள் நால்வரும் ஆண்மக்கள் மூவரும் பிறந்தனர். இந்த ஏழுபேரில் ஒளவையார் என்பவள் மூத்தவள். இவளுடைய தம்பிமார்தான் குறள் எழுதிய திருவள்ளுவநாயனரும் அகவல் எழுதிய கபிலரும் ஆவர்.

ஒளவையார் பிறப்பின் வரலாறு இப்படி கர்ணபரம்பரையாய் வந்த சரித்திரத்தில் இருக்க, அடியில்காட்டிய வேறுவிதமான கதையொன்று சிலர் சொல்லுகிறார்கள். அதாவது:—பூர்வத்தில் வேதமொழி என்னும் பெயருடைய ஒரு பெரியவர் இருந்தார். அவருக்குப் பேராளி என்று ஒரு பிள்ளை இருந்தது. அதற்குப் பன்னிரண்டாம் வயதில் அவரிருந்த ஓரிலே தாழ்ந்தகுலத்தானாகிய ஒருவன் வீட்டில் பிறந்த பெண்குழந்தை ஒன்றைக்கண்டு அது தன் பிள்ளைக்குப் பிற்காலத்தில் கலியாணம் செய்யத் தகுந்ததென்று நினைத்தார். அந்தப்பெண் பிறந்த தினத்தின் மாலைப்பொழுதில் அந்தச்சிசுவிருந்த வீட்டின் மீது நகூத்திரமொன்று எரிந்து விழுந்தது. இதை வேதமொழி என்பவர்கண்டு அகரத்தில் இருந்த சாஸ்திரிகளிடத்தில் சென்று தான் கொண்ட கலியாணக்கருத்தைச் சொல்லாமலே நகூத்திரம் “அதோ அந்த வீட்டில் எரிந்து விழுந்தது அநிஷ்டமாயிற்றே! இதனால் யாவருக்கு என்ன விளையும்”? என்று கேட்டார். அவர்கள் யோசித்துப் பெண்ணுக்குத் தகப்பனை வருவித்து “இந்தக் குழந்தை ஊரிலிருந்தால் இந்த ஊரே நசித்துப்போம்; வந்த

ஆபத்து அந்தக்குழந்தை தலையோடு போகவேண்டுமா ? அல்லது எல்லோரும் அனுபவிக்கவேண்டுமா ?” என்றார்கள். பெண்ணைப்பெற்றவன் “ தங்கள் கட்டளைப்படி நடந்துகொள்ளுகிறேன்,” என்றான். அவர்கள் இதை உயிரோடு வைத்தலாது என்றார்கள். அதற்கு வேதமொழி என்பவர் சிசுவதை செய்வது சரியல்ல என்று மறுத்துச் சின்னதாகத் தெப்பமொன்றைக்கட்டி அந்தப் பெண்குழந்தையைக் காவேரி வெள்ளத்தில் விட்டுவிட்டால் உத்தமம் என்றார். அப்படி செய்வதற்குமுன்னே வேதமொழியென்னும் விருத்தர் தன் பன்னிரண்டுவயதுள்ள பிள்ளையைத் தனியாய் அழைத்து “ இந்தக் குழந்தையின் உடம்பில் அடையாளமாக ஏதாவது மாசுமருவு இருக்கிறதா பார்த்துவா” என்று அனுப்ப, அக்குழந்தையின் தொடையில் ஒரு கறுப்புமச்ச மிருக்கிறதாக அந்தப்பிள்ளை வந்து சொல்லிற்று.

தெப்பத்தில் வளர்த்திவிட்ட குழந்தையைக் காவேரி ஆறு கொண்டு போகிறபோது அந்த ஆற்றங்கரையில் ஜபம்பண்ணிக்கொண்டிருந்த பிராமணன், மிதந்து வருவதைக்கண்டு எழுந்து ஜலத்தினருகில் போய்ப் பார்க்கையில் தெப்பத்தில் கண்ணை விழித்து விழித்துச் சிரித்துக் கொண்டிருக்கும் சிசுவைக்கண்டு சந்தானமில்லாத அவன் நமக்குத்தான் இதுவரையில் செய்த தவத்துக் கிரங்கிக் கடவுள் கிருபைசெய்து தன் கோரிக்கையின்படியே இந்தக் குழந்தையை அளித்தாற்போல் காண்கிறதென்று நினைத்து அன்பாக அதை எடுத்துத் தன்விட்டுக்குக் கொண்டுபோய்த் தன் குழந்தையாகப் பாவித்து வளர்த்து நல்வழி நற்செய்கைகளை வயதுக்குத்தக்கப்படி போதித்து வந்தான். இது இப்படியிருக்க, வேதமொழி என்பவர் பிள்ளையாகிய பேராளி வயதுவந்து தீர்த்தயாத்திரை செய்துகொண்டு போகும்போது காவேரியிலிருந்து பெண்ணை எடுத்து வளர்த்த பிராமணன் அவனைக்கண்டான்.

அந்தப் பிரமசாரியினுடைய குணதிசயங்களைப் பார்த்துத் தானெடுத்து வளர்த்த பெண்ணுக்குத் தகுந்த புருஷன் இவன்தானென்று மனதில் நினைத்து நீர் நமது பெண்ணை விவாகம் செய்துகொண்டு இங்கேயே யிருக்கலாம் என்று சொல்ல, அதற்கு ஒத்துக்கொண்டு கலியாணத்தை நிறைவேற்றிச் சிலநாள் சென்றபின்பு அந்தப்பெண் ஸ்நானம் செய்து மடியுடுத்தும்போது இவன் தற்செயலாய் அவள் தொடையிலிருந்த மச்சத்தைக் கண்டிவிட்டான். உடனே “ஆஆ! இவள் முன்னே நம்முடைய கிராமத்தில் தாழ்ந்தஜாதியில் பிறந்து ஊருக்கு உதவாதென்று காவேரியில் விடப்பட்டவளல்லவா?” என அனுமானித்து உன்னுடைய வரலாறு என்னவென்று அவளையே விசாரித்தான். அவள் சொன்னதில் சந்தேகநிவர்த்தி யுண்டாகாமையால் மனவிசாரத்துடன் சொல்லாமல் விட்டுவிட்டு ஒடிப்போனான். அவள் பின்தொடர்ந்து என்னை விட்டுப்போவது உமக்குத் தருமமா? என்று வழிமறித்துத்திரும்பி வீட்டுக்கு வரும்படி மன்றாடியும் அதற்கு இணங்காமல் உதறி விட்டுப் போய்விட்டான். துக்கத்தில் மூழ்கின இந்தப் பெண், தன்னைத் தகப்பன்போல் வளர்த்து ரக்ஷித்தவன் வீட்டுக்குச் செல்லாமல் தலைமேல் துணிபோட்டுக் கொண்டு கண்ணும் கண்ணீருமாய் அழுதுகொண்டே போய் விட்டான். அப்படி போகும்போது வழியில் எதிர்ப்பட்ட ஒரு பிராமணன் இவளுடைய ரூபத்தையும், அலங்கோலத்தையும் கண்டு இவளுடைய வரலாற்றை விசாரித்து, “அம்மா ஏன் விசனப்படுகிறாய்? உன்னைப்போல் என்வீட்டில் பெண்களிருக்கிறார்கள்; அவர்களுக்குச் சகோதரியாய் நீயும் இருக்கலாம்” என்று வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான். சிலநாள்க்கெல்லாம் அந்தப்பிராமணனுக்கு மரணகாலம் நேரிட்டது. அப்போது அவன் தனக்குள்ள ஆஸ்தியைத் தன் குமாரத்தி களுக்கெல்லாம் பாகிக்கும்போது இந்தப்பெண்ணுக்கும்

ஒருபங்குவைத்து இறந்துவிட்டான். பிறகு இவளுக்குக் கிடைத்தபொருளை எடுத்துக்கொண்டுபோய், அக்குக் தொக்கு இல்லாதவளுக்கு இந்தப் பொருளிருந்து என்ன பிரயோஜனம்? ஆகையால் இதைத் தருமவழியில் செலவழித்து விடுவோம், என்று நிச்சயித்துக் காசுக்குச் சமீபத்தில் ஒரு சத்திரங்கட்டித் தானங்கிருந்துகொண்டு தீர்த்தயாத்திரை வருபவர்களுக்கெல்லாம் அன்னதானம், தண்ணீர்ப்பந்தல், சதாவர்த்தி முதலியவைகள் செய்து கொண்டு, வருகிறவர்களிடத்தில் தன் குறையை முறையிட்டுக்கொண்டும் அவர்களுக்குத் தெரிந்த விருத்தாந்தங்களைச் சொல்லும்படி கேட்டும் நாளைக்கழித்துக் கொண்டிருந்தான். இப்படி சில வருஷம் சென்றபிறகு இவளை அகதியாக விட்டுப்போன புருஷனும் அதே சத்திரத்தில் வந்து சேர்ந்தான். ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமல் சத்திரக்காரி அவனுக்குச் சதாவர்த்திகொடுத்துப் போசனம்பண்ணினபிறகு தன் துக்கத்தை அவனிடத்திலும் வழக்கப்படி முறையிட்டுக்கொண்டான். அந்தப்பிராமணன் ஒன்றும்சொல்லாமல் நித்திரைசெய்கிறவன்போல் இருந்து விடியற்காலத்தில் இருள் பிரிவதற்கு முன்னே சொல்லாமல் பிரயாணப்பட்டான். இதைப் பார்த்திருந்த சத்திரக்காரி “போகிறேன் என்று சொல்லாமலே போகிறீர்? நான் உமக்குச் செய்த உபசாரங்களில் குற்றங்குறையிருந்தால் மன்னிக்கவேண்டும். என் புருஷன் என்னுடன்சொல்லாமல் விட்டுவிட்டுப் போனது போல நீர் இப்பொழுது போகிறீர். தாமரையிலையில் தண்ணீர்ப்போல் தவிக்கிறேனே” இது சரியா என்றான். அதைக்கேட்ட பிராமணன் மனதிரங்கி உள்ளத்தை மறைக்கமாட்டாமல். நானே உன் புருஷனென்று தன் வரலாற்றையும் சொல்லி இருவரும் கூடிக்கொண்டு அங்கங்கே யாத்திரை செய்துகொண்டே ஏழுபிள்ளைகளைப் பெற்றார்கள். அவர்களில் முதற்பிறந்தவர்தான் ஒளவையாராம்.

ஒளவையார் தந்தையான பகவன் என்பவர், தான் என்னை கட்டளையிட்டாலும் அதன்படியே நடக்கவேண்டியதென்றும், பிறக்கிற பிள்ளைகளைப் பிறந்தவிடத்திலேயே, “மரம்வைத்தவன் தண்ணீர்வார்க்கிருன்” என்று சொல்லிக் கடவுளை நம்பிப் போட்டுவிட்டுத் தன்னுடனே வந்துவிடவேண்டியதென்றும் அந்த ஆதி என்னும் மனைவியுடன்சொன்னார். இது அவர், அவள்மனதைச் சோதிப்பதற்காகச் செய்த உபாயமேயொழிய வேறல்ல; அவள் அப்படியே ஆகட்டுமென்று சம்மதித்தாள். ஆயினும் அருமையாய்ப் பெற்ற பிள்ளைகளை எடுத்தனைப்பாரில்லாமல் அந்தரமான காட்டிலே போட்டுவிட்டுப் போகும்படி நேரிட்டபோது அவளுக்கு உண்டான துக்கம் இவ்வளவ்வளவல்ல. அப்படி பெற்ற தாய் படுகிற சங்கடத்தைப் பார்த்து ஒவ்வொரு பிள்ளையும் ஏற்ற சமாதானம் சொல்லி அவளது மனத்துயரத்தை மாற்றியது. அவளுக்குப்பிறந்த பிள்ளைகளெல்லாம் தெய்வத்தன்மை பொருந்தியனவாதலால் அவற்றின் வாயினின்றும் வந்தபேச்செல்லாம் சீர் தலைகள் அமைந்த பாட்டாகவேயிருந்தன. அவைகளில் முதற்பிள்ளை பிறந்தபோது அதைவிட்டுப் போக மனந்துணியாமல் அந்தத்தாய் வருத்தப்படுவதைப் பார்த்து அக்குழந்தை, “என்னுடையகதி இப்படியென்று தலையிலெழுதிப் பிறப்பித்த பரமசிவன் செத்துப்போனானே! அவன் தானே காப்பாற்றுகிறான்; நீ விசாரப்படவேண்டாம்.

“இட்டமுட னென்றலையி லின்னபடி யென்றெழுதி
விட்டசிவ னுஞ்செத்து விட்டானே—முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கன்றாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ.”

என்னும் வெண்பாவைப்பாடியது. அதுகேட்டுத் தாய் துணிவுகொண்டு குழந்தையை அங்கேயே போட்டுவிட்டுப் போயினாளாம்.

மற்றோரிடத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. அதையெறிந்துவிட மனம்வாராமல் தாய் வருந்தியது கண்டு அக்குழந்தையானது, “தாயே, இப்பிரபஞ்சத்தில் சகலமான பிராணிகளையும் படைத்துக் காக்கின்ற கடவுள் ஒடிப்போனானே; காப்பாற்ற உடன்பட்டவன் அவனிருக்க நீயேன் விசாரப்படுகிறாய், வேண்டாம்” என்று சொல்லிற்று. அதைக்கேட்டுத் தாயானவள் குழந்தையை அங்கேயே விட்டு அப்புறம் போயினாள்.

பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தபோதும் அதை விட மனந்துணியாமல் அவள் அப்படியே வருத்தப்பட்டாள். அதுகண்டு அக்குழந்தை “அம்மா, கருப்பைக்குள் இருக்கிற குழந்தைக்கும், கல்லுக்குள்ளிருக்கிற தவளைக்குங்கூட உணவு அளித்துக் காக்கின்ற லோக ரகுகள் என்னைக் காப்பாற்றாமல் கைவிடுவானே; இதற்காக நீ வருத்தப்படவேண்டாம், சந்தோஷமாய்ப்போ” என்றது.

அப்படியே நான்காவது பிள்ளையும், தன்னைவிட மாட்டாமல் தவிக்கும் தாயைநோக்கி, “கருப்பைக்குள் ளிருக்கிற குழந்தை தாய் உண்ணும் உணவினாலேயே, தானும் போஷிக்கப்பட்டு வருகின்றதே; இது ஜகதீசனுடைய செயலல்லவா? அது தெரியாமல் நீயேன் அலைந்து தவிக்கிறாய்” என்று சொல்லிச் சமாதானப் படுத்தியது.

அப்பால் ஐந்தாவது பிள்ளை, “நடுக்காட்டில் ஒரு கல்லுக்குள் அடங்கியிருக்கும் தவளையை அறிந்து அதற்கு உணவு அளிக்கிற ஆண்டவன் நமக்குப் படியளக்க மாட்டானா? இதைவிட அவனுக்கு வேறுதொழிலென்ன?” என்று உரைத்து மாதா மனம் மகிழும்படி செய்தது.

பிறகு ஆறாவது குழந்தை, “தாயின் வயிற்றிலிருக்கும்போது உணவு ஊட்டிவளர்த்த பேரருளாளன் இனி வளர்க்காமல் உபேசைச் செய்வானோ? அந்த விசாரம் உனக்கு வேண்டாம் போ” என்று சொல்லிச் சந்தோஷப்படுத்தியது.

அவ்விதமாகவே ஏழாவது குழந்தையும் தன்னை விடமாட்டாமல் தாய் வருந்துவதைப்பார்த்து, “அன்றாய்! உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தையும் காக்கக் கடமைப்பட்ட கடவுள் ஒருவர் இருக்கிறார்” என்றதாம்.

இவையெல்லாம் உண்மை என்று துணிந்துசொல்ல ஆதாரமில்லையென்றும் அகிசயவலங்காரமென்றும் ஏழு தினவர் கற்பனாசக்தியை மாத்திரம் காட்டுகிறதென்றும் இக்காலத்தார் நினைக்கக்கூடும். இதுநிற்க,

எல்லாதேசங்களிலும் பழைய மஹாகவிளைப்பற்றிப் பல கட்டுக்கதைகள் சொல்வதுண்டு. ஐரோப்பியரில் ஆதிகவியாகிய கிரேக்கதேசத்து ஹோமர் என்பவரைப்பற்றி ஒரு ஸங்கதியும் அதிமாகத் தெரியவில்லை; ஷேக்ஸ்பியர், காளிதாஸன் இவர்களைப்பற்றித் தெரிந்திருப்பதும் சொற்பமே. அதேவிதமாகவே பூர்வகாலத்திலிருந்த பெருமைபெற்ற பெண்கவியாகிய ஒளவையாரைப்பற்றியும் பிறப்பு முதலான வாழ்நாள் விசேஷங்கள் அதிகமாக ஒன்றும் தெரியவில்லை. ஆயினும் அம்மாதர்சிரோமணியின் கல்வித்திறம் போதனாசக்தியுமே நமக்குத்தெரியும். அவள் மிக்க அநுபவசித்தி பெற்றவளாகையாலும் மிகச் சிறந்த ஆசுகவியாதலாலும் உலகத்தியலுக்கு அமைந்த ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்கிற நீதிவாக்கியங்களாலும் மூதுரை நல்வழி என்கிற நீதிநூல்களாலும் சில குறள் பாட்டுகளாலும் வேறு சிறு பாடல்களாலும் அவளுடைய பெயர் நாளைக்கும் மிகப் பிரசித்தமாய் எங்

கும் விளங்குகின்றது. இப்பெண்மணி மிகப்புகழ்பெற்ற பாவலர்களுடன் தோன்றி யவளென்பதும், அவளுடைய சகோதரிகள் நான்குபேர் அவளைப்போலவே கல்வித் தேர்ச்சி யுடையவர்களா யிருந்தார்களென்பது மாத்திரம் கர்ணபரம்பரையால் விளங்குகின்றது. இப்படி கவிராயர் புவிராயர் முதலானவர்களால் புகழப்பட்ட ஒளவையார் எழுதிய நீதிவாசகங்கள் இத்தமிழ்நாட்டில் வீடுகளில் சாதாரணமாய்ப் பழமொழிகளாக வழங்குகின்றன. அந்த வாக்கியங்களால் விளங்கும் நீதிகளும் நல்லொழுக்கங்களும் ஒருநாளும் மறக்கத்தக்கவையல்ல. அவைகளில் சில வற்றை இதனடியில் காண்க:—

தாய்கந்தையர்.

தந்தைதாய்ப்பேன்.

அன்னையும்பிதாவுமுன்னறிதெய்வம்.

தந்தைசொன்மிக்கமந்திரமில்லை.

தாய்சொற்றுறந்தால்வாசகமில்லை.

கல்வி.

இளமையிற்கல்.

எண்ணெழுத்திகழேல்.

கேள்வியுயல்.

நாற்பலகல்.

வித்தைவிரும்பு.

நிற்கக்கற்றல் சொற்றிறம்பாமை

ஓதாதார்க்கில்லையுணர்வொடுமொழுக்கம்.

கைப்பொருடன்னின்மெய்ப்பொருள்கல்வி.

மன்னனு மாசறக் கற்றேனுஞ் சீர்நூக்கின்

மன்னனிற் கற்றேன் சிறப்புடையன்—மன்னனுக்குத்

தன்றேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற விடமெல்லாஞ் சிறப்பு.

தான தருமம்.

அறஞ்செயவிரும்பு.

அறனைமறவேல்.

ஐயமிட்டுண்.

தானமதுவிரும்பு.

சையொத்திருந்தாலையமிட்டுண்.

ஆறிடு மேடு மடுவும்போ லாஞ்செல்வ
மாறிடு மேறிடு மாநிலத்தீர்—சோறிடும்
தண்ணீரும் வாருந் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறு முயர்ந்து.

பயிர்க்கொழில்.

நெற்பயிர்விளை.

பருவத்தேபயிர்செய்.

பூமிதிருத்தியுண்.

மேழிச்செல்வங்கோழைபடாது.

சீரைத்தேடின் ஏரைத்தேடு.

தொழுதுண்சுவையினுமுதுணிந்து.

ஆற்றங் கரையின் மாமு மாசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே—ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற் கொப்பில்லை கண்டா
பழுதுண்டு வேறோர் பணிக்கு.

நன்றிமறவாமை.

நன்றிமறவேல்.

நன்றி யொருவர்க்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா—நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்றருத லால்.

கிணேகம.

இணக்கமறிந்திணங்கு.

கூடிப்பிரியேல்.

சேரிடமறிந்துசேர்.

தொன்மைமறவேல்.

மூர்க்கரோடிணங்கேல்.

நல்விணக்கமல்ல தல்லற்படுத்தும்.

நற்றூ மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற்போல்
கற்றூரைக் கற்றூரே காமுருவர்—கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை யுகக்கும் பிணம்.

அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர்—அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

ஊக்கம்.

ஊக்கமதுகைவிடேல்.

நன்மைகடைப்பிடி.

ஊக்கமுடைமை ஆக்கத்துக்கழகு.

கேட்டிலுறுதி கூட்டுமுடைமை.

போனகமென்பது தானுழந்துண்டல்

கோபம்.

ஆறுவதுசினம்.

கடிவதுமற.

சுறிக்கச்சொல்லேல்.

தீராக்கோபம் போராய்முடியும்.

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே—விற்பிடித்து
நீர்கிழிய வெய்த வடுப்போல மாறுமே
நீரொழுகு சான்றோர் சினம்.

ஒழுக்கம்.

அழகாலாதனசெயேல்.
 சையெனத்திரியேல்.
 தக்கோனெனத்திரி.
 நேர்படவொழுதி.
 பீடுபெறநில்.
 மேன்மக்கள்சொற்கேள்.
 உத்தமனாயிரு.
 ஓதவினன்றே வேதியர்க்கொழுக்கம்.
 |சான்றோரென்கை ஈன்றோர்க்கழகு.
 |நான்முறைதெரிந்து சிலத்தொழுகு.
 பூரியோர்க்கில்லை சிரியவொழுக்கம்.

புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவவை
 மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொரு—எண்ணுங்கால்
 ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும்
 தீதொழிய நன்மை செயல்.

குடித்தனப்பாங்கு.

வளவனாயினும் அளவறிந்தழித்துண்.

ஆன முதலி லதிகஞ் செலவானால்
 மான மழிந்து மதிக்கெட்டுப்—போனதிசை
 எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
 நல்லார்க்கும் பொல்லானா நாடு.

தெய்வபக்தி.

திருமாலுக்கடிமைசெய்.
 தெய்வமிகழேல்.
 சிவத்தைப்பேணிற் றவத்திற்கழகு.
 தெய்வஞ்சீறிற் கைதவமானும்.

சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்
கபாய மொருநாளு மில்லை—உபாய
மிதுவே மதியாகும் அல்லாத வெல்லாம
விதியே மதியாய் விடும்.

அடியில் அச்சிட்டிருப்பவை கர்ணபரம்பரையாகவந்த
தனிப்பாடல்கள்.

கொடியது.

கொடியதுகேட்கி நெடியவெவ்வோலோய்
கொடிதுகொடிது வறுமைகொடிது
அதனினுங்கொடிது இளமையில்வறுமை
அதனினுங்கொடிது ஆற்றொணக்கொடுநோய்
அதனினுங்கொடிது அன்பிலாப்பெண்டீர்
அதனினுங்கொடிது இன்புறவவர்கையிலுண்பது
[தானே.

இனியது.

இனியதுகேட்கிற் றனிரெடுவேலோய்
இனிதுஇனிது ஏகாந்தமினிது
அதனினுமினிது ஆதியைத்தொழுதல்
அதனினுமினிது அறிவினர்ச்சேர்தல்
அதனினுமினிது அறிவுள்ளாரைக்
கனவினுங் காண்பதுதானே.

பெரியது.

பெரியதுகேட்கி நெரிதவழ்வேலோய்
பெரிதுபெரிது புவனம்பெரிது
புவனமோ நான்முகன்படைப்பு
நான்முகன்கரியமா லுந்தியில்வந்தோள்

புலியோஅரவினுக் கொருதலைப்பாரம்
 அரவோவுமையவள் சிறுவிரன்மோதிரம்
 உமையோவிறைவர் பாகத்தொடுக்கம்
 இறைவரோதொண்ட ருள்ளத்தொடுக்கம்
 தொண்டர்தம்பெருமை சொல்லவும்பெரிதே.

அரியது.

அரியதுகேட்கின் வரிவடிவேலோய்
 அரிதரிது மானிடராதலரிது
 மானிடராயினும் கூன்குருடுசெவிடு
 பேடுநீங்கிப் பிறத்தலரிது
 பேடுநீங்கிப் பிறந்தகாலையும்
 ஞானமும்கல்வியு நயத்தலரிது
 ஞானமுங்கல்வியு நயந்தகாலையும்
 தானமுந்தவமுந் தான்செயலரிது
 தானமுந்தவமுந் தான்செய்வராயின்
 வானவர்நாடு வழிதிறந்திடுமே.

நாற்பொருள்.

ஈதலறந் தீவினைவிட் டிட்டல்பொரு ளெஞ்ஞானுங்
 காத விருவர் கருத்தொருமித்—தாதரவு
 பட்டதே யின்பம் பரனைநினைந் திம்முன்றும்
 விட்டதே பேரின்ப வீடு.

தாய்தந்தை முதலானோர்.

தாயோ டறுசுவைபோந் தந்தையொடு கல்விபோம்
 சேயோடு தான்பெற்ற செல்வம்போம்—ஆயவாழ்
 வற்றா ருடன்போ முடற்பிறப்பாற் றோள்வலிபோம்
 பொற்றாவி யோடெவையும் போம்.

திருவள்ளுவர்



பிரமதேவனே திருவள்ளுவராக அவதரித்தாரென்பது கர்ணபரம்பரையாய்வந்த வரலாறு யிருப்பது உண்மையோ, கற்பிதமோ இதை ஊகித்து உணர்ந்துகொள்ளலாம்.

சாதூர்யமானவரலாறு.

இவர் சென்னை நகரிற்சேர்ந்த மயிலாப்பூரிலே ஒரு வள்ளுவன்விட்டிலே வளர்ந்தவர். இவர் தாயார் ஆதிஎன்பவள். தகப்பனார் பகவன் என்பவர். இவ்விருவர்களும் நாடெங்கும் சஞ்சரித்துக்கொண்டு வருகையில் மைலாப்பூரில் ஓர் இலுப்பைத்தோப்பில் வந்து தங்கினார்களாம். அப்பொழுது திருவள்ளுவர் ஏழாவது குழந்தையாகப்பிறந்தார். பெற்றோரிருவரும் தாங்கள் முதலில் ஒத்துக்கொண்டபடி இக்குழந்தையை அங்குவிட்டுவிட்டு நீங்கிய தருணத்தில் அதனை யார் காப்பாற்றுவாரென்று தாய்வருந்தியபோது திருவள்ளுவராங்குழந்தை ஓர் வெண்பாப்பாடியது.

வெண்பா.

எவ்வுயிருங் காக்கவொரு வீசனுண்டோ வில்லையோ
அவ்வுயிரில் யானொருவ னல்லவோ—வவ்வி
அருகுவது கொண்டிங் கலைவதே னன்னே
வருகுவது தானே வரும்.

இதைக் கேட்டுவிட்டுப் பெற்றோரிருவரும் தீர்த்த யாத்திரை போயினர். இவர்களுக்கு வெவ்வேறு இடங்களில் திருவள்ளுவர் பிறந்ததற்குமுன் ஆறுகுழந்தைகள் பிறந்தனவாம்.

முதற்குழந்தை
2-வது

ஒளவை
உப்பை

பெண்.
பெண்.

3-வது	அதிகமான்	ஆண்.
4-வது	உறுவை	பெண்.
5-வது	கபிலர்	ஆண்.
6-வது	வள்ளியம்மை	பெண்

பிறந்த ஏழு குழந்தைகளுள் ஆண் மூன்று; பெண் நான்கு. பெற்றோர் பிரியும்போது எல்லாக்குழந்தைகளும் பிரிவுக்கஞ்சாது பாடல்கள் பாடின.

திருவள்ளூவர் வேதசாஸ்திரங்களில் வெகு நிபுணராயினார். தமது புலமையைத் தமிழில் குறட்பாவாகப் பாடியுள்ளார். அதுதான் இப்பொழுது திருக்குறளென்று எல்லாநாட்டிலும் பலபல பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வழங்கிவருகின்றது. அது 133 அதிகாரமுள்ளது; 1330 குறள் வெண்பாக கொண்டது. ஒருசமயத்தையும் நாடாது பொதுநூலாய் மூன்று புருஷார்த்தங்களையும் யாரும் பகுத்துணர்ந்து நற்கதிபெற உலகிலெங்கும் எப்பாஷையிலும் கிடையாத இரத்தினச்செப்புப்போன்ற சிறந்தநூல் இதுவே. சகலவேத உபநிடதங்களின் ஸாரமாய் எச்சமயத்தோரும் சிரமேற் கொண்டு களித்துப்போற்றுநூல் இதுவே. இதற்கிணையான முதல்நூல் எங்குமில்லை. உக்கிரப்பெருவழுதி யெனும்பாண்டியன் மதுரையில் அரசாண்டகாலத்தில் இற்றைக்கு 1800 ஞாபகங்களுக்குமுன் திருவள்ளூவர் இவ்வுத்தரவேதமாஞ்சிறந்த நூலை யாங்கேற்றுவித்தனர். இவர் தாமாகவே அதனைத்துங் கற்றுணர்ந்தவர். யாரிடத்துங் கல்வி பயின்றவரல்லர். இவர்காலத்திலேயே இவர் நூல் எல்லாநூலும் போற்றப்பட்டது. கடைச்சங்க மிருந்தபோது கடைசியாக அரசுசெய்தவன்றான் உக்கிரப்பெருவழுதி. சிலப்பதிகார நூற்காலம் 1765 ஞாபகங்களுக்கு முன்னையதாம். மணிமேகலை அதற்குப்பின் னுண்டாயது. திருக்குறள் இவ்விரண்டு நூல்களுக்கும் முற்பட்டதென்பது இலக்

னகயிலாண்ட கயவாகுவின் சரிதத்தால் மகாவம்சமெனும் நூலில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் காலம் இன்றைக்கு 1850 ஆங்களுக்கு முன்னுள்ள தென்பது நிச்சயம். ஏலேலசிங்கனெனும் பிரபு மயிலையில் கப்பல்வியாபாரம் செய்துவந்தார். இவர் திருவள்ளுவரின் நண்பர். இவ்வேலேலசிங்கர் 2060 ஆங்களுக்குமுன் சோழமண்டலத்தி லரசாண்ட ஏலேல சிங்கனெனும் அரசன்மரபினர். இவ்வரசன் இலங்கையை வெற்றி கொண்டு அரசாண்டவன்.

இல்லறம் துறவறமென்னும் இரண்டு மார்க்கத்தை யும் நன்குணர்ந்து அவைகளை மாந்தர்க்குபகரித்தவர் திருவள்ளுவரே. இல்லறத்திற்கு அன்பே முக்கியமென்பதையும் துறவறத்திற்கு அவாவின்மையே முக்கியமென்பதையும் சித்தாந்தம் செய்துள்ளார். இது இவரது தெய்வப்பலமையை இனிது விளக்குகின்றது. இவர் நண்பினரது கப்பல் தரையிற்றட்டியபோது திருவள்ளுவர், “ஏலேலையா” என்றுகூறி அக்கப்பலைத் தொட்டபோது மிதந்த தென்பதும் பாரமிழுப்போர் இன்றும் “ஏலேலையா” என்றுசொல்லி யிழுப்பதும் திருவள்ளுவர் காலத்தொட்டு நடைபெறுகின்றது.

கபிலர் செய்துள்ள அகவலில் எழுவர் பிறப்பும் கூறப்பட்டுள்ளது; பிறந்தஇடமும் பெயரும் சுட்டப்பட்டுள்ளன.

குறளில் திருபிக்கப்பட்டுள்ள நீதிவிஷயங்கள் கேட்பவர் நெஞ்சினுள் பசுமரத்தாணிபோல் பதிந்து பயன்றருவதாகின்றது. திருவள்ளுவரின் போதனைத் திறமும் நியாயதிருபண வல்லமையும் இவ்வுலகில் எங்கும் கிடைப்பனவல்ல. கலைமகள் காந்தனான பிரமனே திருவள்ளுவராய்ப்பிறந்துள்ளாரெனில் அவர் கலாவல்லமைக்கிணை எங்கேனுமிருக்குமா? இரா,தென்பது நிச்சயமே.

திருவள்ளுவரைச் சிலர் அருகசமயத்தவரென்பர். வேறு சிலர் சைவரென்பார். பின்னுஞ்சிலர் வைணவரென்றும் சொல்லத்துணிவர். இப்பல துணிவிற்கும் ஆதாரங்காட்டுவாருமுளர். எச்சமயத்தையும் நாடாது பொது நூல் செய்த இவரை ஒருசமயத்திலும் சம்பந்தப்படுத்தாது வேதாந்த சித்தாந்தங்களும் கடந்த சமரசஞானியென்று கொள்வதே சிறப்புடைத்தாம். சமயப்பற்றுள்ளார்க்குச் சமயாதீதப்பொருள் கிட்டாதென்பதற்குத் திருவள்ளுவரே சான்றும். கன்மவிபாகத்தையும் மறுபிறப்பையும் ஊழையும் திருவள்ளுவர் எடுத்துக் கூறுவதால் மேற்கு நாட்டார் சமயச்சார்பும் உண்டெனக்கூற வகையில்லை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த குறளை எச்சமயத்தாரேனும் தம் சமயநெறியை யொட்டி எழுதப்பட்டதென்பாரேல் அவர் குறளை ஆதியோடந்தம் பகுத்துணராது கூறினாரென்பதே உள்ளத்தையுள்ளபடி சொல்லியதாம். வேத உபநிடதப் பொருள்களைப் பாஷியங்களைக் கொண்டு நன்குணர்ந்தாலும் உணரலாம். குறளின் உட்கருத்தறிதல் கடினமாம். அதன் வழியிலிறங்கி மனப்பூர்வமாய் உழைப்பார்க்கே இவ்வுண்மை புலப்படும். விரிக்கிற்பெருகும். இவர் மூத்தசகோதரியாம் ஓளவையின் கல்விச்சிறப்பும் ஞானவலுவும் தமிழோர் யாருமறிவர். இம்மாதா சருவரோக ஓளஷதமொன்றைக் கண்டுணர்ந்தமையாலும் அதிகமான் கொடுத்த கருநெல்லிப்பழத்தின் குணத்தாலும் 700-800 வருகாலம் இம்மண்ணுலகில் வீற்றிருந்தன ளென்பதும் கர்ணபரம்பரையாக வந்த கதைதான்.

திருக்குறளிலிருந்து சிற்சிலவற்றை எடுத்து எல்லிஸ் (Mr. Ellis) என்னும் கலாவல்லபர் எழுதிய மொழிபெயர்ப்புகளையும், விசேஷக் குறிப்புகளையும் சேர்த்து அடியில் அச்சிட்டிருப்பதனால் வள்ளுவருடைய சொல்வளமும் பொருள்வளமும் விளங்கும்:—

வான்சிறப்பு.

குறள்.

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துண்ணின் றுடற்றும் பசி.

பீடிகை.

மழையின்மையால் நேரிடும் தீமை கூறப்பட்டது.

கருத்து.

வேண்டுங்காலத்து மழை பெய்யாது பொய்க்குமா
யின் கடல் சூழ்ந்த அகன்ற இவ்வுலகத்தில் பசி நிலைபெற்று
உயிர்களை வருத்து மென்பதாம்.

விசேஷம்.

திருவள்ளுவர் கடவுள்வாழ்த்துக்கூறியபின் வான்
சிறப்புக் கூறியுள்ளார். இது தமிழர் பெருநூல் செய்யு
மிடத்து மேகத்தின் சிறப்புக்கூறுதல்வேண்டுமென்னும்
வழக்குப்பற்றிவந்தது. கல்வியிற்பெரியவனும் கம்பன்
பாடிய இராமாயணத்தும் இப்படி மேகத்தின்சிறப்புக்கூ
றப்பட்டுள்ளது. பஞ்சகாவியங்களிலொன்றாகிய சீவகசுந்
தாமணியினும் திருத்தக்கதேவர் இவ்வாறு மழையின்
சிறப்புக் கூறியுள்ளார். அக்கவிவருமாவது:—

கவி.

இலங்க லாழியி னுன்களிற் றீட்டம்போல்
கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை
பொலங்கொள் கொன்றையி னுன்சடை போல்மின்னி
விலங்கல் சேர்ந்துவிண் னேறிவிட் டார்ந்தவே.

இந்தநியாயம் வடநூற் போக்கிலில்லை. அந்தணர்புரியும் நித்தியகன்மமாம் சந்திவந்தனையிலும் நீரின் சிறப்பைக்கூறும் புரோகூஷணமந்திரமுண்டு.

The Praise of Rain.

*When clouds deceiving hope, withhold their stores,
Around the sea-girt earth gaunt famine stalks.*

“The sea-girt earth”—the compound term translated sea is விரிநீர் the broad water a customary periphrasis for the ocean. Parimel-azhagar says,—கடலுடைத்தாயினும் அதனும் பயனில்லை யென்பார் விரிநீர் வியனுலகத்தென்றார் *the author means by the expression the vast earth surrounded by the broad water that notwithstanding the existence of the sea that alone without the assistance of the clouds is of no benefit.* In the poetical Language of the Tamil writers the clouds are not mere collections of vapours but living beings which go to *graze* in the liquid plains of the ocean, return surcharged with the fluid they have taken up, slowly *climb* the mountains and disgorge their contents on their summits. Hence the expression in the commencement of this couplet விண்ணின்று பொய்ப்பின் *when the clouds standing still deceive*; that is when after having gathered together they do not proceed on their journey to the sea and consequently collect no waters. Hence, also, the allusion in the first verse of the preceding quotation from the Chintamani and in the following from Cambau’s Ramayanam.

நீறணிந்த கடவுணிறத்தவான்

ஆறணிந்துசென்றூர்கவிமேயந்தகிழ்

சேறணிந்த முலைத்திருமங்கைதன்
வீறணிந்தவன் மேனியின் மீண்டவே.

The clouds which were of the colour of the god who is covered by grey ashes while proceeding on their way, having arrived and grazed on the waters of the ocean, return like the young Goddess of felicity on whose breast is rubbed the yellow paste of the sweet-smelling agil and like the dark body of him who is adorned by her splendour.

Siva whose color is white is alluded to in the first line of this stanza and Lacshmi of a golden hue and Vishnu of a deep azure, on whose breast she reclines, in the last; the poet says the clouds, which went *white* down to the sea, return *black* by abundance of water and *illuminated* by flashes of yellow lightning.

விண் *the sky, the sensible heavens, a cloud—* நின்று when it stays, from நிற்கல் *to stand, stay*; this word though the construction is the same, has here apparently a sense directly opposite to that given to it in the preceding couplet, but the difference is really produced by the meaning of the governing noun; when the rain வான் *stays* it continues to fall; when the sky or the clouds விண் *stay or are still* no rain falls—பொய்ப்பின் the same as பொய்த்தால்...*if it deceive* from பொய்த்தல் *to lie, deceive.*—விரிகீர் *the ocean*, from விரி the root of the verb விரிதல் *to extend* used for the indefinite participle, and நீர் *water.*—வியன் *vast*—உலகத்து *of the world*; the obl. used for the gen.—உண் for உள்

the ள் being changed to ண் by the following ற in the interior; this word is commonly used as a preposition to form the 7th or locative case in the sense of *in, within*, நின்று *standing, remaining*.—உடற்றும் *will vex*, the 3rd pers. neuter fut of உடற்றல் to vex, torment.—பசி *famine, hunger*. விரிநீர் வியனூலகம், form one compound term the principal members of which must be connected by supplying some word, such as சூழ்ந்த *surrounded*, thus விரிநீர் சூழ்ந்தவியனூலகம் *the vast earth surrounded by the ocean*.

நீத்தார்பெருமை.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
துறந்தாரை யெண்ணிக்கொண்டற்று.

பீடிகை.

துறந்தார்பெருமையே சிறந்ததெனல்.

கருத்து.

இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையை இவ்வளவென்று தொகையாலெண்ணிக் கூறுவோமாயின் அளவில்லை யாதலால் இவ்வுலகத்துப் பிறந்திறந்தாரை இத்தனை பேரென்று எண்ணி அறிதல்போலாம்.

துறந்தார் பெருமை மனிதரால் எண்ணிக்கூறல் அமை யாதென்பதாம். பெருமை புலனறிவுக் கடங்காது புறம் போதலால் முடியாதெனப்பட்டது. கட்புலஞ் செல்லா விடத்துள்ளதை கண்ணாலெல்லே சுட்டிக் கூறுதல் அமை யாதென்பதை யாருமறிவா. இதுபோலவே மனத்தாற் சுட்டியுணரவும் மனத்தைக் கடந்து நிற்குமென்பதாம்.

The Praise of Holy Men.

*To count the virtues holy Men attain,
Were as to count the ghosts, that from this world
Have taken flight.*

“The virtues holy Men attain”—the word, here translated *virtues*, is in the original பெருமை, an abstract noun from பெரு *great*, which signifies, therefore, lit *greatness* also, *power*, *honor*, *excellence* etc. Of the three first verses of this chapter Parimel-azhager says,—இவை மூன்று பாட்டானும் நீத்தாரது பெருமை யெல்லாப்பெருமையினு மிக்கதென்பது கூறப்பட்டது. *By these three verses it is maintained that the greatness or excellence of the devout surpasses all other excellence.* Indeed the veneration in which those who have acquired, whether justly or unjustly, the character of superior sanctity are held by the Hindus is extreme and this extends not only to the priests and religious persons of their own sects, but to all others, even Christians and Muhammadans; we accordingly find the princes of Southern India (I allude to the Rayer of Vidyanagara in particular) establishing Mosques and endowing Fakirs and Pirzadas long anterior to the subversion of their dominion by the arms of Moslims. With respect to those of their own religion, the powers ascribed to them, as the following examples will shew, are limited only by the power of the imagination.

Periya Puranam.

கேடு மாக்கமுங் கெட்ட திருவினா
 ரோடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்
 கூடு மன்பினிற் சும்பிட லேயன்றி
 வீடும் வேண்டா நெய்யின் விளங்கினார்
 ஆரங் கண்டிகை யாடையுங் கந்தையே
 பார மீசன் பணியல் தொன்றிலா
 ரீர வன்பின ரேதுங் குறைவிலார்
 வீர மென்னால் விளம்புந் தகையதோ.

இது பெரிய புராணச்செய்யுள்.

The holy men, who have triumphed over adversity and prosperity, esteem a pot-sherd and pure gold alike and adoring God from love only, not from the desire of heaven, shine bright in the path of virtue.

Is it possible for me then to declare the greatness of those who have the sacred beads for ornament and rags for clothes, whose only occupation is the service of God, who abound in mercy and loving-kindness and are not deficient in any virtue ?

Vasishtam.

சரமழைகள் நெய்தல்மலர் மழையையொக்கும்
 தழற்பள்ளி பனிநீரிற் சயனமொக்கும்
 சிரமரிதற் சுகமுறுநித் திரையையொக்கும்
 தேகமரி வதுகலவை செறிபூச்சொக்கும்
 நிரவதிக நாராச மருமம்பாய்தல்
 நெடுங்கொடைச் சிவியின்ந னீரையொக்கும்
 விரவரிய விடயமெனும் விடவிடுசி
 விவேகமிகுத் தவர்க்கல்லால் விலக்கொணாதே.

A shower of arrows is like a shower of tender water flowers ;

A lead of fire is like reclining on refreshing dew
Striking off the head is like a sweet sleep ;
Hacking the body is like rubbing it with perfumes ;

Piercing the breast with innumerable pins with iron is like sprinkling is from a springe with fresh water during the heats of summer.

The keen and poisonous arrow of the object of sense, so difficult to destroy, sages, of expanded understanding can alone avoid.

Brama Gitri.

ஞாலமுண்டவன் தலையின்மேற் சமப்பன்மெய்
ஞானிவேண் டியவெல்லாம்
ஆலமுண்டவ னவன்பின்னே திரிகுவ
னவனடிப் பொடிக்கென்றே
சீலமொன்றையுந் தெரிவரு ஞானிதன்
சேவடிப் பணிசெய்வான்
காவிரண்டுமென் றலையவே யென்றனன்
கமலநான் முகத்தோனே.

For the true sage, Vishnu humbly beareth on his head all that he requireth and Sivan followeth him desirous of the dust of his feet; of such a sage who has attained the knowledge of that which alone is righteousness, the lotus-born and four-faced deity (Brahma) attendeth the foot-steps, beseeching him to place his feet on his head.

முறன்வலியுறுத்தல்.



குறள்.

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற.

பீடிகை.

மனத்தூய்மையே சிறந்த அறமெனல்.

கருத்து.

அறஞ்செய்பவன் தனது மனதில் குற்றமில்லாதவ
னாகக்கடவன். அதுவே தருமமாம். அநொழிந்த வெல்
லாம் ஆரவார குணமுடையனவாம்.

விசேஷக்குறிப்பு.

வாக்கினாலும் காயத்தினாலும் பிறர் காணும்படி செய்
பும் அறங்களிலே பயனில்லை. நம்மாழ்வாரும் திருவாய்
மொழியில் பின்வருமாறு கூறியிருத்தல் காண்க :—

வஞ்சித்துறை.

உள்ள முரைசெய லுள்ளவீம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்திறை யுள்ளி லொடுங்கே.

சிவவாக்கியரும் மனத்தூய்மை பிரதானமென்கின்றார் :

மனத்தகத் தழுக்கறாத மெளனயோக ஞானிகள்
வனத்தகத் திருப்பினும் மனத்தகத் தழுக்கறார்.

* * * *
* * * *

திருவேங்கட சுவாமிகளும் அவர் செய்த பிரபோத சந்திரோதயமெனு நாடகத்து, துன்மதியை மோகனுக்கு மனைவியாக்கி யிருக்கிறார். அவர் நெஞ்சென்கிற ஆசனத்தில் துன்மதியெனும் தன் தேவியோடு ஏறினா னென்றும் காட்டி யிருக்கின்றனர்.

வடநூல் நெறியாரும் இம்மனத் தூய்மையைப் பிறவியாம் பந்தத்திற்கும் பந்த நிவிர்த்தியாம் மோகூத்திற்கும் காரணமென்று கூறுகின்றனர். அவ்வாக்கியம் வருமாறு :

மனஏவ மனுஷ்யாணம் காரணம் பந்தமோகூயோ :

இஃதன்றிச் சடகோபர் திருவாய்மொழியின் அடியில்
வரும் பாட்டில் காண்க.

மானுங்கார மனங்கெட வைவர் வன்கையர் மங்கத்
தானுங்கார மாய்ப்புக்குத் தானே தானே யானானேத்
தேனாங்காரப் பொழிற் குருகூர்ச் சடகோபன்சொல் லாயிரத்துள்
மானுங்காரத் திவைபத்துந் திருமாலிருஞ் சோலை மலைக்கே.

The Power of Virtue.

That which in spotless purity preserves

The mind is real virtue; all besides

Is evanescent sound.

“That which in spotless purity” &c.—Viramamuni in the 3rd book of the Tamil, பொருளதிகாரம் *On the subject matter of composition*, has particularly examined and illustrated this couplet. He introduces it twice; in the First chapter, in which the rules for the composition of prefaces are stated, and in the Third chapter on amplification, where it is made the thesis of a theme or dissertation, intended to exemplify that species of composition. In the former it is thus paraphrased :—

இல்லறந் துறவறமென இவ்விரண்டி னுள்ளு மடங்கி நிற்கு மெல்லாவறங்களு மனத்தின் தூய்மையாற் பெறும் பெருமையும் அடையுமெனவும் மனத்தினுள் மாசுகொண்டவன் செய்யுந் தவமுந் தானமு மற்றயாவு மறத்தின்றவ மாவதன்றி யறத்தின்பயனுள வல்லவெனவு மக்குற ளிரு பய னிவையென விரித்துக்காட்டுதும், விரிப்பவே மெய்யும் பொய்யும் விளங்கி யுட்பயன்றரு மெய்யறத்தின் றன்மையே வெளியா யிஃதொன்றுணர்ந்து நாமதற்கொப்ப நடந்தா லிது வீடெய்தும் வழியெனக் காணப்படுமே. பெரும்பொருணர்ந்து பொய்மணிகொள்வது கேடென்றாயினும் பொருளைநேர்ந்து முடலைவாட்டியு முயிரைவருத்தியு மேற்கதிவீட்டிற் செல்லாச் சில பொய்யறங்களை யீட்டுவதிலுங் கேடாமன்றே. இதனை விலகித் தன்னுயிராக்கங்காப்பது வேண்டி யிக்குறட்பய னூராய்வது நன்றே.

Every species of virtue is included under the two general heads of domestic virtue and religious virtue. It is here said, that by purity of mind, eminence and worth, is obtained, and that devotion or charity and all other acts performed by one whose mind is not pure, hath only the empty sound and not the essence of virtue. The two significations of this Cural are thus distinctly shewn. When thus explained the truth and falsehood shine forth and the true nature of virtue whence substantial profit is derived, becomes apparent and if we reflect on this and act accordingly, the path leading to salvation will be seen. Although loss be sustained by the expenditure of vast wealth in the purchase of a false jewel is it not yet a greater loss, after the wealth has been expended, the body emaciated, and the

soul afflicted, that a few false virtues only, not current in heaven, should be collected? avoiding this, therefore, and endeavouring to preserve that which is really profitable to the soul, reflect seriously on the purport of this Cural.

The following extracts from the dissertation of which this couplet is the thesis contains the citations in Tamil writings made by this author in direct illustration of it.

புறத்தறச்சாயற் புகழ்பிறர்மெய்த்
 திறத்துளந்தம்மைத் தீயெனச்சுடச்சுடச்
 செறிவாய்மருளறத் தெளிந்துமெய்மைகண்
 டறிவாரறப்பய னுசையுட்பட்டார்.

இதனாலன்றே.

வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
 தானறி குற்றப் படிந்.

என்றார். அன்றியும்,

நீட்டிய சடையு மாகி நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
 வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைக்கு மென்னிற்
 காட்டிடைக் கரடி போகிக் கயமூழ்கிக் காட்டு ணின்றும்
 வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமி னென்
 [ரூன்.

நுண்துகில் வேக லஞ்சி நெருப்பகம் பொதிந்து நோக்கிக்
 கொண்டுபோய் மறைய வைத்தாற் கொந்தழல் சுடாது
 [மாமோ

கண்டத்தி னுவியார்தங் கடிமனை துறந்து காட்டுட்
 பண்டவா ளுளநீங் கா தேற் பாவமோ பரியு மென்றான்.

இங்ஙனே புறத்தவ வேடமின்றி யுள்ளத்தாய்மை யில்லா முனிவர்க்குச் சிந்தாமணியிற் சீவகன் சொன்னான்.

வானோர்புகழ்ந்து வணங்கியதுறவுந்
தானோர்பயனிலை தாராதகத்தழுக்
காறுளதேலெனி லகத்துளறத்தின்
பேறுளதென்பது பிழையோவென்பார்.

என்பதிவையு மித்தொடக்கத்தன பலவுங் கரிப்புறத் திணையாம். இவ்வா றேனைத் திணை வேண்டுழி விரித்துக் கூறுக.

Those desirous of obtaining the fruit of virtue, having freed themselves from the delusion, arising from the applause given by others for the appearance of virtue, while in reality their conscience burned within them like a fire, will comprehend the truth. For this reason hath not Author said thus?

Cural.

Of what account is the understanding, which reaches beyond the heavens, if his heart suffer from conscious guilt. And again;

Chintamani.

If it be thought eternal felicity can be obtained by wearing long and matted hair, by bathing in water, lying on the ground, and emaciating the body, then may the bears that bathe in the lakes and wander in the forests, also obtain felicity;—quit, said he, such ignorant notions.

If from fear of a fine cloth being burned you place it within the very fire, will it not be consumed? so, if they, who forsake domestic life and the society of those whose bosoms are perfumed by civet, retain in the wilderness their ancient desires, will they, said he, be freed from Siva? Thus in the Chintamani, Sivagan addresses one, who, void of inward purity, has assumed the garb of outward devotion.

If the mind be inwardly impure, even devotion which is revered and praised by the heavenly beings will produce no permanent fruit, but can they impute guilt to him (even if such ceremonies be omitted) who is endowed with inward virtue? These passages and many others like these prove what has been stated by direct examples, if further illustration be required they may be given at large.

Other quotations follow which are less connected with the thesis and are intended in part, also, as examples of the technical modes of illustrating a theme indirectly; as these are confessedly derived from the rhetoric of the European schools, which it is the purpose of the author to substitute for the more fanciful scheme of the Tamil writers, any notice of them would be foreign to the intention of this work. The following extracts, however, from the Ramayanam of Camban are added; but it must be remarked that their connection with the subject of this verse arises solely from the nature of the peculiar beings to whom they relate. The Araccer, therein mentioned, in sanscrit Racshasa, usually

rendered Giants by European writers, are a mixed race; the genealogy of which race I shall trace, as it will exemplify the opinions of the Hindus respecting the origin of good and evil, with which the general subject of this chapter is immediately connected. The whole of the following statement belongs to mythology; but, extravagant as the Puranas generally are, there is discernible in them a general method and connection of parts which entitle them to be considered a system. According to the Pauranicās, mythologists constitute a distinct school, differing widely of course from the several philosophical schools, but in many respects coinciding with them: one of these coincidences is the doctrine of the *triguna-the three qualities*, or principles of good, evil and passion, which is received by the mythologists and the philosophers, with the usual difference that the former dogmatise and the latter reason on it. According to the mixed system of theogony and ontology, which constitutes the Philosophy of the Puranas there are 3 races of intelligent beings, differing from each other in quality and lineage. The first are collectively called Asura from their natural antipathy to the sura; in them the *evil principle, tamasa-guna*, prevails and they are by nature, therefore, evil, Cæo-dæmons. The second race are the Adaitya, so called from their mother Aditi one of the sixty daughters of Daksha-prajapathi, the son of Brahma, and the eldest wife of Casyapa and sura, derived from a root signifying wealth: in them the *good principle satya-guna*

prevails and they are, therefore, by nature good, Eudaemons. The third and last are the Human race, Manava, descended from Name the sister of Aditi and fourth wife of Casyapa; in them the *principle of passion rajasa-guna* prevails and mankind are left under the direction of their wills and inclinations to aspire to virtue or to deviate into vice. The Asura are here first mentioned though they are in fact younger than the sura, as they first possessed the earth are therefore called, *Purva devah* the ancient Gods. They are divided into three tribes; the two first are the Daitya, properly so called, this being used also, as a collective term, and the Danava; brothers on the father's side of the sura and Manava but from different mothers the former being the offspring of Diti (Dis in the fem) and the latter of Danu, also daughters of Daksha and second and third wives of Casyapa. The third tribe are the Rakshasa the descendants of Heti, a being created by Brahma from water, by Bhaya, the sister of Yama, the God of death and hell. The Daitya and Danava seem to have kept themselves pure, but the Rakshasa intermixed with these, with the Gandharva, a tribe of suras and with the Human race, from whom sprang their princes; not, as the giants of old, by the *sons* of God entering in unto the *daughters* of men, but from a human father and a demoniac mother, Ravana, their king, being the son of the Brahman Visravas, the son of Pulastya, the son of Brahma, by Caicasi the daughter of Sumati, the

son of Vidyu, the son of Heti. These to the extreme of malignancy, unite the violence of passion in excess and are therefore, in general, for there are some exceptions, utterly incapable of virtue. The habitation of all the Asura tribes is properly the infernal regions, Patalam, as that of the Sura and of the Manava is respectively the celestial heavens and the *earth*, but the Rakshasas are represented as having held the three worlds in subjection, and it was to repress their intolerable tyranny that Vishnu became incarnate in the seventh Avataram as Ramachandra.

These extarcts are intended to exemplify the position, that, whatever eminence may be acquired, neither virtue nor the permanent benefit of virtue can be possessed by those innately wicked; they are from the 2nd canto (இராவணன் மந்திரப்படலம்) of the sixth Book (புத்தகாண்டம்) in which Cumbakarnan, one of the brothers of Ravanaan reproves in a council of the Giant chiefs, the conduct of the former, in forcibly seizing and detaining Sita, the wife of Raman, and vainly endeavours to persuade him to restore her to her husband. Previously to the holding of this council, Anumar one of the leaders of the sylvan tribes that accompanied Raman to the attack of Illangei, who, though in the form of an ape, was in reality an incarnation of Pavanen, god of the wind, had penetrated to the capital of Ravanaan in search of Sita and having been taken prisoner, had been allowed to depart after his tail,

wrapped in oiled cloth, had been set on fire as the punishment of his intrusion; with the torch so furnished him, he had laid the whole city in ashes, finally escaping hurt in defiance of the utmost efforts of the giants—hence the allusions in some of the following verses.

Ramayanam.

ஒவிய மமைந்தநகர் தீயுண வுனோந்தாய்
கோவியல் பழிந்ததென வேறொரு குலத்தோன்
தேவியை நயந்துசிறை வைத்தசெய னன்றோ
பாவிய ருறும்பழி யிகிற்பழியு முண்டோ.

Thou hast caused a beautiful city to be devoured by the flames; is it right to desire the wife of one of another race and to detain her in captivity as if thou hadst lost every kingly quality? Is any sin the wicked commit a greater sin than this?

என்றொருவ னில்லுறை தவத்தியை யிரங்க
வன்றொழிவி னுய்மறை துறந்துசிறை வைத்தாய்
அன்றொழிவ தாயின வரக்கர்புகழையா
பின்றொழிவி னுமிசை பொருந்தல்புல மைத்தோ.

Contrary to the precepts of religion, thou hast detained in captivity and overwhelmed with sorrow, a woman who was engaged in devotion, belonging to the house of another, perpetrator of violent acts! and if in that day the glory of the Araccar was obscured would it be wise in us to sanction so disgraceful an act?

தூயவர் முறைமையே துடங்குந் தொன்மையோ
 ராயவர் நிற்கமற் றவுணரா தியாந்
 தியவ ரறத்தினுற் றேவ ராயது
 மாயமோ வஞ்சமோ வன்மை யேகொலோ.

அறந்துறந் தமரரை வென்ற வாண்டொழிந்
 றிறந்தெரிந் திடிலது தானுஞ் செய்தவ
 நிறந்திறம் பாவகை யியற்று நீர்மையன்
 மறந்துறந் தவர்தரும் வரத்தின் மாட்சியால்.

மூவரை வென்றுமு வுலகு முற்றுறக்
 காவலி னின்றுதங் களிப்புக் கைமிக
 வீவது முடிவென வீந்த தல்லது
 தேவரை வென்றவர் யாவர் சீரியோர்.

வினைகளை வென்றுமேல் வீடு கண்டவ
 ரெனையரென் றியம்புது மிவர்தன் தீய்மையான்
 முனைநு மமரநு முன்னும் பின்னரு
 மனையவர் திறத்தினை யாவ ராற்றினார்.

The ancients followed the path of the virtuous but besides these all the other Auner (Giants) are evil-doers: the station of Gods is obtained by virtue but is it obtained by delusion, deceit and violence ?

If we consider the mighty deeds by which, even after we had forsaken virtue, we conquered the Gods, we shall find that they were not an effect proceeding from any acts of devotion performed by ourselves, but from the power conferred on us by those who had forsaken evil (i. e. by the sages and the Gods by whom we were endowed with power). Having conquered the divine Triad, and having received under their protection the whole world, while exulting in prosperity, they are dead and

have toiled in vain; who then among the conquerors of the Gods are truly great ?

Who shall describe those, who, having overcome both good and bad works have obtained eternal felicity ? but who among these the giants have from their innate wickedness at any time performed virtuous acts like the sages and the Gods ?

கோனகர் முழுவது நினது கொற்றமுஞ்
சானகி யெனும்பெய ருலகின் தம்மனை
யானவள் கற்பினு லழிந்த வல்லது
வானரஞ் சுட்டதென் றுணர்தல் மாட்சியோ.

This royal city and thy former victories have been consumed by the chastity of Janaki the mistress of the world; if not, what glory is there in the thought that they were burned by an ape ?

மீனுண்ட ரெடுங்கட விலங்கை வேந்தன்முன்
ருனுடை ரெடுந்தவந் தளர்ந்து சாய்வதோர்
மானிட மடைந்தையா லென்ற வாய்மொழி
தேனுடை யலங்கலா யின்று தேர்தியால்.

It was foretold that the power of the king of Illangei surrounded by the ocean, obtained by long penance, should decline by means of a female of the human race: know this to be now accomplished, O thou who art adorned with a wreath of sweet flowers !

“ All besides is evanescent sound ”—The word in the original, translated by the two concluding words is ஆகுலம் which signifies literally a leaf

turbulent noise; this line is translated and explained by the Latin Commentator.

I have followed his interpretation as it agrees with that of Viramamuni and as it corresponds exactly to the expression of the original; but the word ஆகுலம் may metaphorically be rendered *ostentation, hypocrisy*. Parimelazhagar paraphrases it by ஆரவாரம் which signifies literally *the confused clamour arising from a mob* but is often synonymous with இடம்பம் the term commonly used to express *pomposity, ostentation, hypocrisy*.

மனத்து *of the mind*.—கண் *the interior*. The first of these terms is connected in the obl. form with the latter, which serves as a prep; together they signify *in the mind* மாசு the final suffering elision before a vowel, *fault* lit a spot, stain—இலன் without; this is properly the 3rd pers. sing. masc. of the negative verb இல் in the nom. case signifying lit *he who has not* and governing the following verbal—ஆகல் the being அனைத்து measures; the 3rd pers. neu. sing. of the conj. noun அனை measure governed by the preceding and governing the succeeding term.—அறன் *virtue*-ஆகுல *sans. of noise, clamour*, the obl. for the gen.—நீர் *possess the quality*; the 3rd pers. neu. plural of நீர்மை quality. பிற *others*; the nom. plu. in the neu. gend. of பிறன் another, a stranger.

Note. ஆகுலம் means also, *vexation, trouble* but its literal signification, is that here assigned to it, as it is a Sans. word.

இல்வாழ்க்கை.



குறள்.

துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.

பீடிகை.

இல்வாழ்வான் சிறப்பு கூறப்படுகின்றது.

கருத்து.

ஆதாரமானவராலே விடப்பட்டோர்க்கும் வறுமைப்
பட்டவர்க்கும் ஒருவருமில்லாமல் வந்து இறந்தவருக்கும்
இல்வாழ்வானென்று சொல்லப்படுவோனே துணையாம்.

விசேஷம்.

ஆதாரமானவராலே விடப்பட்டவர்க்குப் பாவமொ
ழிய அவர்க்கு ஆதாரமாய்நின்று வேண்டுவனசெய்தலா
லும் வறுமைப்பட்டவர்க்கு உணவுமுதலியன கொடுத்த
லாலும் இறந்தவர்க்கு நீர்க்கடன்முதலானவை செய்து
நல்ல கதியை அடைவித்தலாலும் துணையென்றார்.

இதில் இல்வாழ்க்கை எல்லா உபகாரங்களுக்கும்
உரித்தாதல் சொல்லப்பட்டது.

Domestic Virtue.

*Domestic virtue is to him ascribed,
Whose care befriends the pious and the poor
And aids departed souls.*

“The pious”—by supplying both their own wants and those of their families, so as to prevent the interruption of their religious duties; “the poor”—by alms; and “departed souls”—by performing the funeral rites for strangers or for those who leave no relations to discharge this duty, thereby securing to them the attainment of happiness in a future state of existence.

Piety towards the dead by performing, or supplying the means of performing the rites of cremation or sepulture for those to whom otherwise these duties would not be paid, is considered by the Hindus as peculiarly meritorious; for, according to their belief, in which they agree with the nations of ancient Europe it is these ceremonies that facilitate the progress of the soul towards its destination in the next life; each act, as they proceed, producing successively a corresponding change in the condition of the disembodied spirit, until it again connects itself with material substance, in this, or in some superior or inferior world, or should it be divested of all affection for matter, until it is received into that blissful state in which it is liable to no further change.

துறந்தார்க்கும் *to those who have renounced the world, to religious men*; The pron. part past of துறத்தல் *to renounce, forsake*, in the masc. plu. and dat. case. This and the last term with which it is conjoined are instances of the 3rd pers. of the II used as a part.—துவ்வாதவர்க்கும் *and to those who*

have no sensual enjoyment, to the indigent, the plu. of the neg. pron. masc. of துத்தல் which signifies primarily to eat, secondarily to enjoy by any of the organs of sense.—இறந்தார்க்கும் and to those who have died; the same as the first term, from இறத்தல் to die. These three terms are united by the conjunction உம் repeated after each.—இல்வாழ்வான் a householder.—என்பான் may be called,—துணை the protection; this term is here, as in other places, used personally.

வாழ்க்கைத்துணை.

குறள்.

இல்லதென் னில்லவள் மாண்பாலு லுள்ள
[தென்

இல்லவண் மாணாக் கடை.

பீடிகை.

மனையாளின் சிறப்பு.

கருத்து.

ஒருவனுக்கு மனையாள் நற்குண நற்செய்கையளாயி
ருந்தால் இல்லாதது யாது? அம்மனையாள் அப்படிப்பட்ட
வளாகாதிருந்தால் உள்ளது யாது?

விசேஷம்.

மாண்பு எனுகுணப்பெயர் இங்கே அதனைபுடையா
ளுக்காயிற்று. இதில் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது மனை
யாளது நற்குணநற்செய்கையே மற்றவையல்லவென்பது
சொல்லப்பட்டது.

On the Virtues of a Wife.

What is deficient with a virtuous wife ?

If in the wife defect, then what is all

This world can give ?

“A virtuous wife”—The term here used மாண்பு is the same that occurs in the first couplet and includes, therefore, all the excellences of disposition and conduct noticed by the commentator.—Among the latter it will be observed that “*skill in the business of the kitchen*” is considered as essential to the perfection of the matrimonial character by the Hindus ; as it was in former times by our ancestors and indeed, as it is now, by the more sober-minded of their descendants. In the following verse, which is attributed to the author of this work and said to have been ejaculated extemporarily by him, while lying sleepless and agitated, on the night following the decease of his wife, her excellence in this art stands first in the catalogue of her good qualities.

அடிசிற் கினியானை யாக்கஞ்செய் வானைப்

படிசொற் படி கட வானை—அடிவருடி

பின்றுஞ்சி முன்னெழும்பேதையைவிட டையையோ

வென்றுஞ்சு மென்கண் ணினை.

When I have lost a woman who excelled in the knowledge of house-wifery, who performed rightly all domestic duties, who never transgressed my word or my door, who chafed my limbs, and never slumbering until I slept, arose before I awoke; Alas! alas! how can my eyes again know sleep !

Inattention to this first duty of a house-wife is reckoned among the greatest defects of women and is accordingly severely reprehended thus.—

Naladinanuru.

எறியென் நெதிர்திற்பாள் கூற்றஞ் சிங்காலை
 ஆட்டில் புகாதா ளரும்பிணி யட்டதனை
 உண்டி யுதவாதா ளில்வாழ்பே யிம்மூவர்
 கொண்டானைக் கொல்லும் படை.

*The woman, who bold in opposition threateneth
 blows is as death;*

*She, who resorteth not to her kitchen betimes
 in the morning, is an incurable disease;*

*And she, who, having prepared food, grudgeth it
 to those who eat it, is a devil to domestic happiness;*

*Women of these three descriptions are a destroying
 weapon to their husbands.*

Though devotion to her lord be accounted among the chief excellences of a woman, the Tamil writers, not only do not encourage, but scarcely ever even allude to that enthusiasm which unites her to him even in death and leads her a willing victim to his funeral pile. Though the Smritis, as many have erroneously supposed, do not enjoin this sacrifice, it cannot be denied that some of them permit it, like voluntary death in old age, as an exception to the denunciations against suicide in general, and that is too frequently practised, by the

worshippers of Siva and Sacti chiefly, in various parts of India. Among the Tamil and Telugu nations, however, it has never prevailed to any extent and may now be said to be nearly unknown. The act is called Sahagamamam ஸாகமனம் from ஸாக *with* and கமனம் *going* and the victim ஸக்தி from ஸத் *pure*; which name, also, is vulgarly given to the monuments erected in commemoration of the event. These will be found in considerable numbers at the principal places of pilgrimage, but elsewhere very early below the Ghats, and on enquiry it will mostly appear that the parties were foreigners from Hindustan or the centre of the peninsula; above the Ghats, in the Canada and especially in the Maharashtra country, these trophies of fanaticism are more frequent.—The aboriginal castes of Southern India differ considerably in their rules with respect to the state of widowhood; in some of the inferior sudra tribes widows are allowed to marry again and this seems to be permitted by the smritis, which, though they reprobate the practice as contrary to good morals and therefore conscientiously to be avoided, do not declare it positively illegal. In the higher castes again, among the Brahmans particularly, not only are widows prohibited from entering a second time into the stage of matrimony but even virgins who have been once betrothed cannot again be given in marriage.

The Jainer utterly reject the practice of the Sahagamana as incompatible with the great precept

of their faith.—“*Thou shalt commit no slaughter*”—and throwing oneself into a fire is, accordingly, enumerated among those worldly delusions, which a Sravaca should sedulously avoid. Such expressions, therefore, as that which occurs in the first line of the following verse, from a work, the author of which undoubtedly belonged to this sect, must not be taken literally. They are intended solely to convey a vivid idea of the strength of connubial fidelity.

Chintamani.

சாமெனிற் சாத னேதற்
 றன்னவன் றணந்த காலேப்
 பூமனும் புனைத லின்றிப்
 பொற்பொடு புலம்பி வைகிக்
 காமனே என்றுஞ் சொல்வார்
 கணவற்கை தொழுது வாழ்வார்
 தேமலர்த் திருவொ டொப்பார்
 சேர்ந்தவன் செல்ல னீர்ப்பார்.

*To die when he dies, to grieve when he grieves,
 when separated.*

*Not to ornament themselves with flowers, but
 adorned only by their own beauty,*

*Not even to utter the word love; they who,
 worshipping their lords with folded hands, thus live.*

*Are equal to the flower-borne Goddess of
 prosperity and remove all disgust from their
 husbands.*

இல்லது deficiency; the same as இல்லாது neg. part neu. of the defect verb இல்—என the same as என்னை *what is there?*—இல்லவன் the final ன் being in the text changed by *sandhi* to ண் before ம, to the wife; a derivative from இல் a house formed by the fem affix அன், in the nom. used for the 4th or dat. case.—மாண்பு excellence —ஆனால் *if it be—உள்ளது that which is, that which is possessed*; the neu. part of உள்—என *what is there?* இல்லவன் to the wife.—மாண் excellence ஆக்கடை *when there is not.* ஆ is here used as the contracted form of ஆகாத the neg. Part of ஆதல்; கடை has properly the same signification as இடம் *place*, but similar phrases must be rendered in English by the adv. of time *when*, as must, also, the oblique of the latter இடத்து. when similarly used.

—
பு த ல் வ ர்.

—
குறள்.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற.

பீடிகை.

புதல்வரைப்பெறுதலின் சிறப்புக்கூறப்பட்டுளது.

கருத்து.

ஒருவன்பெறும் பேறுகளுள் அறியத்தக்கவைகளை அறிதற்குரிய புதல்வரைப் பெறுதலையல்லாது மற்றைப் பேறுகளொன்றையும் யாம் மதிப்பதில்லை.

விசேஷம்.

மக்கள் எனும்பெய ரிங்கு பெண்பாலையொழிந்து
நின்றது. கேள்வியால் முனிவர்கடனும் வேள்வியால்
தேவர்கடனும் புதல்வரைப்பெறுதலால் தென்புலத்தார்
கடனும் செலுத்தக்கூடுதல் காண்க.

Children.

*Of all the world calls good, no good exists
Like that which wise and virtuous offspring give ;
I know no greater good.*

“I know no greater good”—The wisest of the Hebrews, also saith; “The father of the righteous shall greatly rejoice and he that begetteth a wise child shall have joy of him”.

The providing for the permanency of his race, especially if he belong to a superior caste, the maintenance of his domestic fires, and the perpetuation of the sacred rites and honors rendered to his ancestors in the periodical solemnities, are duties incumbent above all others on a Hindu. To leave male descendants, therefore, is not merely desirable, as the means of continuing a name, or securing the descent of property in a family, but an obligation of primary importance, on which, according to the precepts of his religion, not merely his comfort in this world, but his happiness in the next depends. It is an article of his faith that those who neglect this great duty or under the influence of the evil destiny

originating from their former sins, fail in their endeavour to discharge it, incur the vengeance of their forefathers, whose race has thus become extinct, and of the domestic deities, whose ceremonies have ceased. As long as the fires of their race burn bright, hospitality and other house-hold duties are maintained, and their descendants prosper, the Manes, Pitri, who are supported by the daily offerings of the house-holder, rejoice and prosper, also; but when those cease their pale, thin ghosts are represented as wandering about, wailing and uttering curses against him in whose generation this misfortune befel them. When a man dies, therefore, without leaving male progeny, whatever his other virtues may have been, he is cast into a peculiar hell, or rather purgatory, appointed for the expiation of the guilt by the effects of which this misfortune has overtaken him. This purgatory is called *put* and the notions respecting it are primitively interwoven with the language; for in Sanscrit *Putrah* the word most frequently used for *son*, is derived from *put* and *trayate*, *he draws forth*, because a son redeems his father from this purgatory. Female descendants, having no part in sacred rites, distinct from their husbands, are in this respect productive of no benefit to their parents; nor is it sufficient that a man should have had sons born to him, it being required that he should leave at least one qualified to represent him and to fulfil the *duties of his race, kula-dharmah*, on his decease.

The notions entertained relative to the state of reprobation in which the sonless man quits the world have given rise to the various modes of affiliation permitted by the Hindu law-givers; these according to the ancient codes amount to sixteen though they are in the present age limited to a much smaller number: in an extract from the *Casi-candam* appended to this chapter seven only are enumerated. The descriptions of sons now considered lawful are:—*Aurasah* ஓளரஸ from உரஸ் the breast, the son of the body; *Dattah* தத்த from த to give, the son regularly adopted, according to certain prescribed forms, with the consent of his natural parents; *Dauhitah* தெளகித: the son of the daughter, appointed by her father to raise up seed to him; and in Southern India *Critah* க்ரீத: the son purchased, from his parents, under the express condition, to distinguish him from a slave of his becoming the heir of the purchaser.

The doctrines inculcated by the Hindu religion as to the necessity of leaving male descendants are as far as they extend, calculated to produce very beneficial effects. Under their influence, the meanest use every exertion to rear a family; after a certain age no one, whatever his situation in life, remains unmarried, and whatever distress of his parents, no male child, except in-times of extreme famine, when all the bonds of nature are broken, is ever exposed or abandoned. That the ancient law-givers did not extend the protection of their institutions, thus afforded to the males, to the females, also; is one

circumstance among many for which a modern European is not qualified to account. In this and other instances he is incapable of entering wholly into the train of their ideas; he sees that they often feel rightly and reason correctly but he is obliged to confess that this sensibility and this accuracy are constantly paralyzed in operation by what appears to him to be a mere flash of fancy, alike unconnected with feeling or judgment.

It must not, however, be imagined, though allowed or even commanded by the barbarous laws of other nations, that any legal or moral code received by the Hindus, sanctions or connives at the abandonment or destruction of infants of either sex; on the contrary these are denounced as the greatest of crimes and the killing of any female of any age is considered so heinous, that according to some codes, they are not legally subject to capital punishment or according to others, liable to it only for the highest offences, among which child-murder is expressly included. The first of the following passages is attributed to Manu by the commentators, but I cannot verify the quotation; the 2nd is a text of Yagnyavalkya.

The meaning of the Sanskrit text:—

It is ordained that the woman who walketh according to her own will shall be put away:—

No woman should be put to death, nor her limbs mutilated.

For Vivaswan (the sun) saith those who irregularly follow their own wills should be put away.

But that no woman should suffer death or be disfigured.

She who is a poisoner, an incendiary, or murderer of her husband, her preceptor, or her own children,

Should be deprived of her ears, hands, nose and lips, and be trodden to death by cattle.

Obedience to laws has never been secured in any age or nation by mere enactments, however peremptory, or by denunciations, however severe. They require, to ensure their perfect operation, to be connected with those feelings of awe which religion alone can inspire. It is in this respect that the Hindu code has not been sufficiently regardful of those to whom their care ought most, especially to have extended; it has not placed infants of the female sex, as it has the males, under the protection of their parents' fears, and the preservation of the former, therefore, is a matter of cold deity, not as in the case of the latter, of anxious solicitude. Hence the prevalence in some parts of India of female infanticide, practised, not occasionally from inability to provide for them, but as an established usage, which all are required to observe; thus the Cumars in the province of Benares and some of the Rajaputras of Gajarahstram, raised none of their female children, but resorted for wives to kindred tribes, among whom

this custom did not prevail, or prevailed in a less degree. In the countries of Southern India, among the various tribes of the nations speaking the several dialects of the Tamil, the Telegu and the Cannadi, no trace of this crime is anywhere to be found: if it ever occur, it is occasioned, as among us, by the high-wrought feelings of female shame.

The law regarding fathers and their children is in India very favourable to the latter. On the birth of a son he becomes immediately a co-partner with his father in the family estate; a right of which he cannot by any circumstance be deprived, except by actual degradation from his caste, and even then he has a claim to maintenance. The period of minority is limited to sixteen years, and it is a disputed point, whether after that age the son can demand the delivery of his share of the paternal property, some authorities allowing it, others not: all agree, however, that by mutual consent a division may then take place, and in this case the son becomes entirely independent of his father and family. If the son continue, as, with few exceptions, is always the case, in union with the father, the tie between them is that of nature only, as the law gives to the latter no direct authority over the person or conduct of his male offspring; the general management of the common property is indeed vested in him, but it is necessary that they should join in every legal act affecting it. The duties of parent and child, as inculcated by all writers, legal and ethical, are

reciprocally founded in affection ; for, though the son is enjoined to conduct himself with the profoundest reverence towards his parents, his mother especially, and ought, also, to pay due obedience to all his father's desires, this, however obligatory on his conscience, is voluntary as regards the law and never extends to blind submission to his will. In return the father is instructed to regard him, not as a dependant, but as a companion and equal: this sentiment is well expressed in the following ethical verse from the Nitisaram :—

*For five years he should be treated like a prince,
for ten years as a slave.*

❖ *But when he has attained to the sixteenth year, a son should be treated as a friend.*

As among the Hindus there is no divorce, so, also, strictly speaking there is no illegitimacy. According to the ancient text, the intermarriage of males of superior castes with females of all tribes of pure descent, equal or inferior to them, was lawful, and the offspring, which ranked in the same grade with the mother, became entitled to shares in the paternal property greater or less in proportion to her equality or inferiority to the father. Though unequal marriages, are now forbidden, yet the offspring of similar connections, when they took place, are not barred in their right of succession, if there be no son of a superior order, and in all cases they have a right, like the repudiated wife, to maintenance from the caste.

In considering the manners received among men for the government of their conduct in the several relations of life, though we often discover with surprise coincidences in points on which agreement was not to be expected, we are no less struck by discrepancies where universal accordance might be rationally inferred. Among the latter none are more obvious than the disagreement and even opposition of the laws relative to parent and child, as they have prevailed or do prevail in different ages and countries. In ancient Rome, earlier institutions of which were strongly imbued by the barbarous origin of the state, which affected their polity even in later times, the son was the slave of the father; a slave, who could not be emancipated, until thrice sold, whose person and life were at the disposal of his lord, even after he had led armies to victory, or had been distinguished by the highest honours of the republic. In our own country, also, which, with all her struggles, has not wholly released herself from feudal prejudice and barbarity, the existing laws of inheritance are founded certainly on less enlightened principles than those of the Hindus; not to mention primogeniture, which foreign conquest introduced among us, this I think is clearly manifested by the power with which the parent is invested, or by a legal fiction, may assume, of disinheriting his legitimate children, and the utter abandonment to his caprice of those not legitimate.

In these respects, the precepts of the Smritis, which give to sons of all descriptions rights independent of the father, are more humane, because more accordant to the frailties of humanity, nor when applied to the tender sex, though the precept be literally reversed, do they lose this character: for independence, the pride of man, is with respect to woman, the want of that fostering aid, that watchful defence from evil, which her nature demands. Manu, therefore, says.—

Her father protects her in infancy, her husband in youth, And her son in old age; no women ever possesses independence.

Notwithstanding they are thus in a state of perpetual minority, females can legally possess property independently of their husbands, which except in times of extreme distress he is expressly forbidden to invade. They succeed, also, to their fathers and sons in case of the failure of direct male heirs, and to the shares of their husbands dying childless, if the estate have been previously divided among the parceners, otherwise they are entitled to a maintenance from it.

பெறுமவற்றுள் *among those things which are attainable*; a compound from பெறும் the future part of பெறுதல் *to get obtained, acquire* அவற்று the plu. obl. of அது *it, that thing* and உள் *in, among*.—யாம் *we*; the plu. of the pron. of the 1st pers. யான் *I*, for which it is here used honorifically. அறிவதில்லை *do not know*; from அறிவது the fut

pron. part men of அறிதல், and the general sign of negation இல்லை—அறிவு knowledge—அறிந்த that have known, the past part. of அறிதல். The preceding terms must be rendered *that have obtained knowledge*—மக்கள் the final ள் permuted before ப to ட of children the contracted plu. of மகன் a son, the regular plurals of this word மகர் and மகர்கள் being seldom used.—

பேறு the acquirement, the birth; from பெறுதல், which, besides its primitive meaning to get, means, also, to beget, and to bring forth children: this term has a variety of acceptations according to the context with which it is found.—அல்ல besides; used adverbially for அல்லது the new part of அல்—பிற others, i. e. other acquirements. To construe this sentence two words must be borrowed from the preceding line and it must be read—பேறல்ல பிறயாமறிவதில்லை besides this acquirement I know no others, i. e. I regard no others as acquirements as compared with it.

குழலினி தியாழினி தென்பர்தம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்.

பீடிகை.

மழலைச்சொல்லின் சிறப்பு காட்டப்பட்டது.

பொருள்.

தம்முடைய புதல்வரது மழைச்சொற்களைக் கேளாதவர் பொள்ளாங்குழலின் இசையும் வீணையின் இசையும் இனிதென்று சொல்லுவார்கள்.

விசேஷம்.

இசையைக்காட்டுவதால் குழல், யாழ் என்பவைகள் ஆகுபெயர்கள். அவ்விசைகளைக்கேட்டோர் அவற்றினும் மழலைச்சொல் இனிதென்று சொல்லுவார் என்பதாயிற்று. இனிமைமிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்புவுகையாற் கூறினார். இக்குறளாலும் இம்மைப்பயன் காட்டப்பட்டுள்ளது.

*Sweet is the pipe and sweet the lute they say,
They who have never heard their children's tongues
In infant prattle lisp.*

In this verse, the version of which is as literal as the difference of language allows, both the feeling and the expression are too natural to require comment.

குழல் *A pipe*; the nom. governing the following conj. appel *இனிது *is sweet*; an appel from இன் *sweet*, conj. in the 3rd pers. neu.,—யாழ் *a lute*; properly the Indian lute, called *vina* in sans., in its perfect form a kind of guitar having seven strings and a fretted neck. The final உ of the preceding term, being followed by the initial ய of this, is lost and இகாக்குறுக்கம் substituted for it.—இனிது *is sweet*. The two latter terms are in the same regimen as the former.—என்பர் *they say*; the third per. plu. of the fut. used indefinitely.—தம் *their own*; the plu. obl. used for the gen.—மழலை *lisping, stammering, speaking like a child, or a foreigner*; in comp. with the following term.—சொல் *a word, speech*.—கேளாதவர் *they who hear not*; the neg. pron. part. masc. plu. nom. of கேட்டல் *to hear* governing என்பர்.—

விருந்தோம்பல்.

குறள்.

இருந்தே நி யில்வாழ்வ தெல்லாம் விருந்
[தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

பீடிகை.

விருந்தோம்பலின் சிறப்பு.

கருத்து.

மனைவியோடு காட்டிடஞ்செல்லாது இல்லிடத்தே
இருந்து பொருள்களைக்காப்பாற்றி வாழ்வதெல்லாம்
அதிதிகளை உபசரித்து அவர்களுக்கு உபகாரஞ்செய்தற்
பொருட்டாம்.

விசேஷம்.

உபகாரஞ்செய்யாவிடத்து, இல்வாழ்க்கையென்றப
பதாலும் பொருளைக்காப்பாற்றுவதாலும் உண்டாகிற
துன்பச்செயல்களுக்கெல்லாம் பயனில்லையென்பதாம்.

Hospitality.

*To honor guests with hospitable rite,
Domestic life and all its various joys
To man was given.*

“To honor guests etc.”—Hospitality, the chief duty of the domestic order, includes both *the reception of the stranger guest*, Athithyam, which, as already stated, is a religious rite, and the entertainment of ordinary guests, friends, relations, or neighbours. The simplicity of ancient manners, while it made

private hospitality necessary for the support of the pilgrim or traveller, rendered the entertainment of them neither inconvenient nor dangerous. It was formerly the custom, therefore, in India, as in other parts of Asia, to solicit the casual passenger to partake of the family meal, and in places remote from great towns, where the manners of primitive times in some degree yet prevail, instances of this practice occasionally occur at the present day. Generally, however the private entertainment of strangers, becoming by degrees incompatible with modern manners, and with the mixture of the several classes of society which has latterly taken place, has been superseded by the public establishments provided for their support, which under the denomination of *Shavadi* (from *சா* food and *அடி* foundation) in Tamil and of *Satram* (from the root *sad sit, rest*) in Sanskrit, abound in Southern India. Originally, these edifices, as is the case in many instances at present, it is probable were always attached to the dwelling of the founders, from which in the course of time it was found convenient to separate them.

These establishments, as their Tamil appellation implies, differ from the inns and caravanseries, common in other countries of Asia by, invariably providing at their origin for the daily supply of food to strangers, more particularly to Brahmans, Pandarams or Pilgrims, and the maintenance of a certain number of fixed residents, usually Brahmans. Sometimes, also, schools for teaching the Veda, or

செருவன் ஞவார்.

The languages are attached to them. These endowments, it must, however, be observed, not infrequently cease with the life of the founder and the building only remains for the accommodation of passengers.

Besides these public charities, the rite of hospitality, as a religious observance, is considered as fulfilled by occasional feasts given either to Brahmans or other religious persons, according to the sect of the party. Such entertainment, though not conforming to the letter of the law, which applies only to the occasional sojourner, nor maintaining the purity of ancient manners are deemed, nevertheless, highly meritorious in the giver; his intention, not the regularity of the act, being chiefly regarded. With respect to the partaker, however, they are more or less derogatory, according to the degree of avidity with which they are sought; for it is declared that the Brahman-parasite, who, under the pretence of superior merit, or of the sanctity of his tribe, seeketh to participate in the food of others, is on an equality with the *foul feeding demon* called *Vantasi*.

The private entertainments of the Hindus are most invariably connected with some solemnity, or with some circumstance the memory of which it is wished to retain, such as marriages, the commemorative ceremonies to ancestors, appointments to public stations, or the readmission of a disqualified person, after the performances of the proper

Prayaschittam or expiation to full communion with his caste. In the latter case an entertainment, always given by the offender, is imperatively necessary; as the act of eating with him is the sign of the entire remission of his offence, and of his complete reconciliation with his fellows. The following instance may perhaps, not inappropriately, illustrate this, though, as relating to manners rather than sentiments or opinions, it is somewhat foreign to the intention of this work — The mother of a female child of the Brahman caste, who had been finally degraded for some crime, was inadvertently permitted by the family to retain and nourish her daughter for some time after her excommunication. This circumstance was, at first, overlooked and in due time the girl was married to a respectable Brahman, whose friends, coming at length to a knowledge of this blemish in the education of his wife, were urgent with him to put her away. As the young man was not willing to consent to this, an assembly of Sastris, learned in laws, usages and ceremonial rites (தர்மசாஸ்திரம்) was convened, from whom a favourable decision was obtained and a mild expiation prescribed. At an entertainment given in consequence, to which most of the Brahmans of the place, who subscribed to the legality of the proceedings, for some doubted, were invited, the female, restored to all her social and conjugal rights, was appointed to serve the water which is sipped from the palms of the hands while reciting a prayer, both before and after meals (குபோசனம்) the salt, and the pickle of which all present partook.

இருந்து, *being settled*; இருத்தல் of which this is the ger; means not only to be, but to be settled, established, resident, as வீரசோழவகரத்திலிருக்கின்மேன் *I reside in the Agaram of Vira-shozhen*.—ஓம்பி *protecting*; the ger. of ஒம்பல்.—இல்வாழ்வது *that which belongs to domestic life*; a compound of இல் *a house, domesticity*, and வாழ்வது the pron. part neu. of the fut. of வாழ்தல் *to live, flourish*.—எல்லாம் *all*.—விருந்து *guests*.—ஓம்பி *cherishing*.—வேளாண்மை *liberality*.—செய்தல் *the doing*.—பொருட்டு *is the cause*. In construing this couplet the whole of the second verse to செய்தல் inclusive must be considered as the nom. to the sub. *v.* understood; பொருட்டு as governed by this verb, and as governing the last term of the first verse எல்லாம் in the gen.

செய்நன்றி அறிதல்.

குறள்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்.

பீடிகை.

சொற்ப உபகாரத்தை நினைத்தல்.

கருத்து.

ஒருவன் தமக்குச் சொற்ப உபகாரஞ்செய்தானு
யினும் அதன்பயனையறிபவர் அச்சொற்பத்தைப்பெரிய
உபகாரமாய் நினைப்பார்.

டாக்டர். உ. வே. சாமநாயகம்

நூல் நிலையம்,

சென்னை - 600090.

திருவள்ளூர்.

63

விசேஷம்.

தினையென்பன சிறுமைபெருமையைக் காட்டும்
அளவுகள். அப்படிச் சிறியதையும் பெரிதாய் எண்ணுதல்
எண்ணுவோர்க்குப்பலனாம்.

Gratitude.

Small as a grain of millet

Though it be, large as the towering palm

A benefit to grateful eyes appears.

“Small as a grain of millet etc.” There is a
verse in the Naladinanuru nearly similar to his; it
occurs in the chapter on manners கீழ்மை, which the
authors not improperly consider as one of the
characteristics of ingratitude.

“Large as the towering palm a benefit to
grateful eyes appears”—certain European writers,
careless in their censures and slightly acquainted
with the construction of the Indian tongues, have
chosen to say and others equally careless and more
ignorant as chosen to repeat, that the Hindus have
not in their language any word corresponding with
gratitude, the inference from which they intend should
be that the *idea* is unknown among them. To this
calumny let this chapter of Tiruvalluvar and the
accompaniments to it be the answer, as in it the idea
will be found to be expressed in many varying modes.
The charge of misrepresentation it may be attempted,
however, to rebut by asserting that the idea cannot
be expressed by any one word, compounds being
always used to convey it; this is true, and it is true

also, that it is the genius of the Tamil and other Indian languages so to express all abstract ideas, those even, in preference, for which they have simple terms. Thus in Tamil this idea is also expressed by the compound நன்றிமறவாமை, the last member of which is the negative noun of action from மறத்தல் *to forget*, and ingratitude by the same in the affirmative, நன்றிமறத்தல்; so in Telugu కలు మకుని వాడు, of the same derivation, signifies a *grateful man*; in Sanscrit निष्करयः from the intensive निः and the root कर् exchange and பிரத்யுபகாரः formed by the conjunction of the upasarga ப்ரதி *again* with உபகாரः *a benefit*, are terms differing in derivation from the preceding but both meaning *gratitude*, while, of the compounds கருதஞயः from கிருதம் *an act* and ஞயः *he who knows, recognizes* and க்ருதக்நः from the same and உபः *a slayer, murderer*, the first signifies a *grateful* and the second an *ungrateful* man.

தினையனைத்தே யாயினுஞ் செய்தநன் னுண்டாற்
பனையனைத்தா வுள்ளுவர் சான்றோர்—பனையனைத்
தென்றுஞ் செயினு மிலங்கருவி நன்னாட
நன்றில நன்றியார் மாட்டு.

If the virtuous have received a favor as small as a grain of millet they will consider it as large as a palm tree; but if a favor as large as a palm, O king of the country washed by sparkling waves! be conferred on the ungrateful, it will produce no benefit.

தினை Millet, a grain of millet.—துனை quantity.—
 நன்மி a benefit:—these three terms constitute a
 compound of which the intermediate member is
 united to the first by உவமைத்தொகைத் தொடர்மொழி
 a word signifying similitude being suppressed, and
 with the last by குணத்தொகைத் தொடர்மொழி the
 termination or sign of the adjective being suppressed:
 there being supplied the sentence stands thus—
 தினையைப்போலததுணைய or துணையானநன்றி செயினும்
 although it be done; the subj. of செய்தல் united with
 the participle உம் and governed by the preceding
 nom.—பனை a palm or palmyra tree.—துனை quantity.
 The construction of these terms is the same as of
 those to which they rhyme.—ஆ abbreviation of ஆக
 to be: the inf. of ஆதல் கொள்வர் they consider; the
 3rd person plu. masc. of கொள்ளுதல் to take; எண்ணி
 the ger. of எண்ணல் to think may be here supplied
 to complete the meaning, which is equivalent to the
 familiar English expression, I take it to be so, or, I
 think so.—பயன் fruit, profit.—தெரிவார் they who
 know; the 3rd person plu. masc. of தெரிதல் govern-
 ing the preceding new term in the nom. for the acc.
 or more appropriately, according to the expression
 of Tamil Grammar; forming with it the compound
 called ஐ வேற்றுமைத்தொகை the sign of the acc. case
 being suppressed.

Note. The construction assigned in the preced-
 ing couplet to செய்யாமல் and செய்த and to செயின்
 in this, gives them a passive sense, which the verbal
 forms denominated பெயரெச்சம் and வினையெச்சம் by

the Tamil Grammarians, including part. s. gerunds, inf's must frequently take when rendered into English; but these terms are in truth under regimen with a nom. understood, which is the real agent of that fact, and governs as actives, the term by which the subject is expressed and by which, as passives, they are apparently governed. In the first couplet the agent of the act to *do* is *person*, and the subject *benefit*; the nom. ஒருவன், therefore, should be understood both before செய்யாமல் and செய்த, and in the first line of this couplet, which when the whole ellipsis is supplied should be written.—ஒருவன் றினை யாற்றுணைப்பட்ட நன்றியைச் செய்யினும் In either case the nom. supplied gives an active meaning to the ger. part and subj. they respectively govern and obviates the anomaly of passive forms being derived from active verbs.—All forms liable to this apparent passive construction, of which the three already mentioned and the நிகழ்காலத்து வினையெச்சம் or the inf. used absolutely and corresponding with the abl. case absolute in Latin, are in most frequent use, can take it only when the subject is expressed and the agent understood, or when both are understood. Thus; பணங்கேட்பினீவான் *if money be asked, he will give it*; வேலைசெய்யாமற்பணந்தரோன் *the business not having been done, I will not give the money*; செய்த வேலையிஃது *this is the business which was done*: பணங்கேட்கவீந்தான் *the money being asked (pecunia requisita) he gave it*. But when the agent only or both the agent and subject are expressed, they are actives constructively and naturally and ought

always to be so construed, with perhaps, the exception in some cases of the past part. Thus நீ பணங்கேட்பினீவான் *if you ask money, he will give it*; அவன் வேலை செய்யாம லீங்கினான் *he departed without having done the work*; அவன் செய்த வேலை இஃது *this is the work he has done*; நான் பணங்கேட்கவீந்தான் *I having asked money, he gave it*. The governing nominative being supplied in the latter examples demonstrates the real construction in the former, in which it is wanting.

நடுவுநிலைமை.

குறள்.

தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.

மீடிகை.

நடுவுநிலைமையின் சிறப்பு.

கருத்து.

நடுவுநிலைமையென்று சொல்லப்படும் ஓரறந்தான் பகைவர் அயலோர் நட்பினர் எனும் பிரிவுகளுள்ள விடத்தும் தன்முறைமையைவிடாது நிற்பதுண்டாயின் சிறப்புள்ளதாகுது.

விசேஷம்.

பெறின் என்றதனாலே நடுவுநிலைமையின் சிறப்புக் கூறப்பட்டது.

Justice.

*That virtue, which in all relations holds
Unchangeably its nature, that alone
Deserves the name of justice.*

“Unchangeably its nature”—The virtues and duties on which the preceding verses treat, springing directly from the benevolent affections, regard more especially those with whom man is immediately connected; the subject of this chapter has a larger scope as it applies to all mankind. The virtue here intended, however, is not political justice; it is that modification of great benevolence which regulates the conduct of man to man and prevents him equally from doing that which is unjust, and refusing to do that which is just; it is that university law which Cicero describes. His description, however, is intended to apply only to that natural law or rule of right of which the Deity is said to be the Author because he has conferred on men, as one of the inherent faculties of human reason the power of discriminating accurately the true from the false, and consequently of deciding justly as to right and wrong. The habitual exercise of this power in this direction should perhaps in precise language be called rectitude or probity in which sense it differs but little from virtuous habit in general, whence the adage that justice comprises virtue or, as it is better expressed in a passage ascribed to Pythagoras, is a mother and nurse of the

other virtues. But the Tamil term which I translated equity, and which might be rendered *distributive justice*, differs from this as it implies also subjection to those laws which the Hindus believe to have been derived, indirectly by revelation from the Deity and which embrace all the precepts of the Smritis that regulate the intercourse of man with man, and constitute, consequently the moral portion of this division of the Hindu scriptures.

Aristotle defines distributive justice to imply equality, and to be that habit which prevents men from arrogating to themselves on any occasion more than the share to which they are justly (morally) entitled. It is the duty of a judge, heads in the administration of corrective justice, to restore this equality when deranged, by finding the middle term between the loss and gain which have accrued to the parties litigating, and restoring the equilibrium between them; with this definition the Tamil compound which gives title to this chapter intimately corresponds; for நடுவு means primarily the *middle* and *justice* by a metaphor only and நடுவுநிலைமை consequently, maintenance of a middle station or state of equality with regard to all others, not moving to either side or being biassed, as the Hindu law gives strongly express it, by any consideration *fear, anger or affection* பயக்ரோதலோபாத்.

தகுதி *justice*. This word, a derivative from தகுதல் *to be fit*, is the same as ஆசாரம் *ordinance, observance*, and all terms having this meaning are

synonymous with தருமம், *justice*.—என *may be called*; the int. of என்றல் ஒன்று one, single.—நன்று *virtue*. ஒன்று நன்றே *must be rendered is alone the virtue*. பகுதியால் *by division*; from பகுத்தல் *to divide distribute*.—பால்பட்டு *continuing its nature*; from பால் *nature, quality* and the ger. of பகுதல் which in similar compounds often signifies *to extend, continue*; thus one of the aphorisms of Auvaiyar against extravagance in building is இடம்படவீழிடேல் *build not a house to extend over much space*. The proper version of the last three terms is—*Still preserving its nature although divided, i. e. among friends or foes, strangers or relations*.—ஒழுக்க *to proceed*.—பெறின் *if it obtain*. The last word is nearly expletive, the phrase being exactly equivalent to the simple term ஒழுகின் *if it proceed*.

அடக்க முடைமை.

யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்விழுக்குப் பட்டு.

பீழிகை.

வாக்கின் அடக்கம் கூறப்படுகின்றது.

கருத்து.

காக்கவேண்டு மவையாவையுங் காக்கமாட்டாராயினும் நாவொன்றையும் காக்கக் கடவர். அதனைக் காக்க மாட்டாராயின் சொற்குற்றத்திலே அகப்பட்டுத் தாமே துன்பப்படுவர்.

விசேஷம்.

சொற்குற்றம் சொல்லிடத்தே தோன்றும் குற்றம்.
சோகாப்பர் என்பது ஒருசொல்.

Self-Control.

*Though unrestrained all else, restrain thy tongue
For those degraded by licentious speech
Will rue their tongue's offence.*

யா for யாவும், *all*; this term simply means *what*, but with the generalizing particle உம், omitted in this and other instances by the author, takes the signification here given it—காவார் *they do not guard.*—ஆயினும் *although.*—நா *the tongue.*—காக்க *to guard.*—காவாக்கால *if not careful*; காக்கல் *whence the two preceding terms are derived, means to guard, watch, be vigilant and கால lit. time in similar phrases equivalent to the English if and when.*—சோகாப்பர் *suffer distress, 3rd pers. plu. fut. of the verb சோகாதல் to suffer distress.*—சொல் *the speech.*—இழுக்குப்பட்டு *being base*; a compound formed of இழுக்கு *baseness, meanness and பட்டு the ger. of படுதல்.*

தீயினாற் சுட்டபு னுள்ளாறு மீராதே
நாவினாற் சுட்ட வடு.

பீழகை.

வாக்கின் அடக்கம் இதிலும் கூறப்படுகின்றது.

கருத்து.

ஒருவனை யொருவன் தீயினாற் சுட்டபுண் உடம்பி
லே யிருந்தாலும் மனதினிடத்து அப்போதே ஆறும்.

தியசொற்களையுடைய நாவினாலே சுட்டவடுவானது மனதி
 னிடத்து எப்பொழுதும் ஆறாது.

விசேஷம்.

ஆறிப்போவதால் தியினுற் சுட்டதனைப் புண்ணென்
 றும் ஆறாமையால் நாவினுற் சுட்டதனை வடுவென்றும்
 சொன்னார்.

*The wound may heal, though from a burning brand,
 And be forgotten; but the wound ne'er heals
 A burning tongue inflicts.*

தியினால் by fire.—சுட்ட burned; from சுடுதல் to
 burn act set fire to.—புண் of a wound.—உள், the
 interior.—ஆறும் will heal; the 3rd pers. neu. fut.
 from ஆறுதல் to be cooled, appeased.—ஆறாது, made
 emphatic by ஏ, never will be healed.—நாசினால் by
 the tongue.—சுட்ட burned.—வடு the wound.—In the
 initial and the antepenult term the final is
 converted according, to rule to ற before ச.

Illustration.

இன்னொநாற்பது.

அடக்க முடையவன் மீளிமை யின்னா
 அடக்கமில் லாதவ னற்ற செருக்கின்னா
 அடைக்கலம் வெளவுத லின்னாவாங் கின்னா
 அடக்க வடங்காதார் சொல்.

As boldness becomes not him who professes
 forbearance, as boasting becomes not him whose
 courage has not been tried, as the appropriation of a
 deposit is unbecoming, even so are the words of
 those who forbear not to those who forbear.

நற்கீரரும்.

மதுரைச் சங்கப்பலகையும்.



வடவேங்கடம் தென்குமரியென்னும் இவ்வெல்லைகளுக் குள்ளிட்ட இத்தென்னாட்டில் அநாதியாக வழங்கிவருகின்ற தமிழ்ப்பாஷையானது ஆதியிலே தென்மதுரையில் அரசு புரிந்துவந்த பாண்டிய ராஜாக்களின் ஆதரவினாலே அபிவிருத்தி செய்யப்பட்டது. அதற்கு முதற்காரணமா யிருந்தவர் அகஸ்தியமா முனிவர். அம்முனிவர் சுப்பிரமணியக்கடவுளினிடத்தில் தமிழ்ப்பாஷையைக் கற்றுணர்ந்தாரென்பது யாருக்குத் தெரிந்திருக்கிறது. பூர்வத்திலே வேதவியாசமா முனிவர் வடக்கே காசிமாநகரில் வடமொழிச்சங்கமொன்று ஏற்படுத்தி, அச்சங்கப்புலவர்களுள் ஒருவராயிருந்த அகஸ்தியமுனிவர் மற்றப்புலவர்களோடுமொறுகொண்டு அவர்களது இறுமாப்பை அடக்கும் பொருட்டே மிகவும் இனியபாஷையாகிய இத்தமிழை உணர்ந்து தென்திசைக்குச்சென்று அந்தப்பாஷைக்கு ஆதாரமானபலநூல்கள் இயற்றினார்.

பிறகு வடதிசையிலுள்ள வடமொழிச் சங்கத்துக்கு எதிராகத்தென்திசையில் தமிழ்ச்சங்கமொன்று ஏற்படுத்தக்கருதி அரசர்களுடைய ஆதரவின்றி அக்காரியம் முற்றுப்பெறுதெனத் தேர்ந்த, தென்மதுரையில் அக்காலத்தரசனாயிருந்த காய்சினவழுதியைக்கொண்டு அங்கேசங்க மொன்று ஸ்தாபித்தார். அச்சங்கம் பாண்டியர்களுடைய ஆதரவும் அனாதாவும் காரணமாகத் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் மென மூன்றாயிற்று.

தலைச்சங்க மிருந்து தமிழாராய்ந்தவர்கள் இறையனார் அகத்தியர் முதலாகிய ஐந்துற்று நார்பத்தொன்பது புலவர்கள். அந்தத்தலைச்சங்கத்தில் 4449 பாவலர்கள் கலியாங்

கேற்றினார்கள். தொல்காப்பியம், காக்கைபாடினியம் முதலிய நூல்கள் தலைச்சங்கத்தில் அரங்கேறினவைகளாம். அதன் காலம் ஏறக்குறைய 4500 வருஷமாம். அது காய்சினவழுதி முதல் கடுங்கோன் வழுதியீராக 89 பாண்டியர்களுடையது.

அதன் பிறகு உண்டானது இடைச்சங்கம். அதில் அகஸ்தியர் தொல்காப்பியர் முதலாய் 59 புலவர்கள் கூடியிருந்ததாகவும், 3700 பேர் கவியரங்கேற்றியதாகவும் தெரியவருகின்றது. இதன் காலம் 3500 வருஷமாம்; அது டோச்செழியன் முதல் முடத்திருமாறனீராக 59 பாண்டியரையுடையது. கபாடபுரத்தில் இடைச்சங்கமிருந்தது.

அதன்பிறகு உண்டானது கடைச்சங்கம். கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தோர் நற்கீரர், மருதனிளநாகனார் முதலான நாற்பத்தொன்பது புலவர்கள். கவியரங்கேற்றிய பாவலர்கள் 449 பேர். நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு முதலிய நூல்கள் கடைச்சங்கத்தில் அரங்கேறியவைகளாம். இச்சங்கம் 2000 வருஷகாலமுள்ளது; முடத்திருமாறன் முதல் உக்கிரப்பெருவழுதியீராக உத்தரமதுரையில் 49 பாண்டியரையுடையது.

இக்கடைச் சங்கப்புலவர்கள் சரசுவதியினுடைய அம்சமாயுள்ளவர்கள். அதன் விவரமாவது:—பாண்டிய நாட்டில் வங்கியசேகர பாண்டியன் செங்கோல் செலுத்திவருநாளில் பிரமதேவர் காசியில் வேதனிதிப்படி பத்து அசுவமேதஞ் செய்து நிறைவேற்றிக் கங்காநதியில் அவ்ருதஸ்நானஞ் செய்வதற்காகச் சரசுவதி, சாவித்திரி, காயத்ரியென்னும் தம் மனைவியர் மூவரோடு சென்றார். சரசுவதி வழியிலார் வித்யாதரப் பெண்ணினது பாட்டைக் கேட்டுக்கொண்டு பின்தங்கி நின்றாள்; பிரமதேவர் மற்றிருவரோடுங் கங்கைக் கரைசேர்ந்து சற்றுநேரங் காத்திருந்தும் சரசுவதி வராமையினால், அவ்விருவருடனே அவர் கங்கையாடிக் கரையேறினார்.

அப்போது சரசுவதிவந்து “என்னைவிட்டு நீர் மஞ்சனமாடலாமா” வென்றுகொடுமைகூற, பிரமதேவர் சிற்றங்கொண்டு உன் குற்றம் உனக்குத்தெரியாமல் நீ என்மேல் பழி கூறுகின்றாயாதலால் நீ அநேக மனுஷியஜனனம் எடுத்து அக்குற்றத்தை நீக்கிக்கொள்ளக்கடவை என்றுசபித்தார். அதுகேட்டுச் சரசுவதி பயந்து “சுவாமி! அடியாள் செய்த பிழையைப்பொறுத்து, தேவரீருக்குத் தர்மபத்தினியாகிய யான் மனுஷிய ஜனனமெடுத்து மயங்காவகையருளல் வேண்டும்” என்று பிரார்த்திக்க, பிரமதேவர் மனமிரங்கி “பெண்ணே! உனக்குப் பிரதியாக உன் சொரூபமாகிய ஆரியபாஷையின் எழுத்து ஐம்பத்தொன்றில் ஆகாரமுதல் ஹகாரமீரகவுள்ள நாற்பத்தெட்டு எழுத்துக்களும் நாற்பத்தெட்டுப் புலவர்களாகப் பூலோகத்திற் பிறக்கக்கடவன; எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதன்மையானதனால் அந்த அகரத்துக்கு முதன்மையாகிய கடவுளுமொரு புலவராகி அவர்களுக்கு முதன்மையாய் அறிவு விளங்கச் செய்துகொண்டு இருப்பார்” என்று அருளிச்செய்தார்.

அப்படியே அந்நாற்பத்தெட்டு எழுத்துக்களும் வெவ்வேறிடங்களில் மனிதராகப்பிறந்து தம்மீழ்ப்புலவர்களாய்த் தேசங்கள்தோறும் சென்று புலமைசெலுத்திப் பாண்டியதேசத்துக்கு வந்து மதுரையைநோக்கிச் சென்றார்கள். அப்போது சொக்கநாத சுவாமியானவர் ஒரு புலவர்போல் எதிரில்வந்து அப்புலவர்களைப் பார்த்து நீங்களெங்கிருந்து வருகிறீர்களென்று கேட்க, அவர்கள் நாங்கள் தேசசஞ்சாரஞ் செய்துகொண்டு வருகிறோமென்ன, சுவாமியானவர், “புலவர்களே! திருவாலவாயி லெழுந்தருளியிராநின்ற சோமசுந்தரக்கடவுளைத் தரிசிக்கவாருங்கள்” என்று சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டுபோய்த் தரிசனஞ் செய்வீத்துத் தாம் அங்கேயே மறைந்துபோய்விட்டார்.

புலவர்களைப் பார்த்துப் புலவர்கள் அடிசலித்துக் கொண்டு
 புலவர்களுக்குப் பாமாலை சாத்திப் பணிந்து, பின்பு பாண்
 தியாராஜனுடைய சபாமண்யமும் புருந்து தமது கல்வித்திறத்
 தைக் காட்டி, அவனும் அவர்களுடைய கல்விகேள்விகளைக்
 கண்டு தனது சபைக்குத் தக்கவர்களென்று தெரிந்துகொ
 ண்டி, சொக்கநாதசுவாமி ஆலயத்திற்கு வடமேற்கில் சங்க
 மண்டபமென்று ஒரு மண்டபம் கட்டுவித்து அப்புலவர்களு
 க்கு வேண்டியவைகளை மெல்லாம் அளித்து அவ்விடத்திலே
 தானே இருக்கச்செய்தான். அவர்களுக்கு அரசன் பலவித
 மாய உபசாரங்கள் செய்யக்கண்டு முன்பு அங்கிருந்த புல
 வர்கள் பொறாமையென்கொண்டு அந்நாற்பத்தெட்டுப் புலவருட
 னும் தனித்தனி வாதுசெய்து தோற்று முன்னுள்ள பெரு
 மையும் இழந்து போயினார்கள். அவ்வாறே புறநாட்டுப் புல
 வர்களும் வந்து வாதுசெய்து தோற்றனர்.

இங்ஙனம் வாதுக்கு வந்தவர்களை வென்று ஜயம்பெற்
 றிருக்கும் சங்கப்புலவர்கள் ஒருநாள் தமக்கு முதன்மைப்
 புலவராகிய சொக்கநாதசுவாமி சந்திதியிற்சென்று பணிந்து
 துதித்து, “சுவாமி! எல்லாரும் வந்து எங்களுடன் வாது
 செய்கிறார்கள். அவ்வாறன்றி அவரவரது கல்வித்திறத்தை
 அளவிடத்தக்க கருவியொன்று அடியேங்களுக்குத் தந்தரு
 ளல் வேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்தார்கள். சுவாமி
 அவர்கள் வேண்டுகோளுக்குத் திருவுளமுடவந்து தாமும் ஒரு
 புலவர்போல வடிவூண்டு ஒரு சிறு பலகையைக்கையிலெடுத்த
 து வந்து சங்கப் புலவர்களுக்குக் காண்பித்து, “புலவர்களே!
 இதோ இத்தப்பலகை இரண்டுசாணளவிற்சுச் சதுரமாயிரு
 க்கின்றது; இருந்தாலும் மெய்ப்புலவன் ஒருவன் வந்தால்
 அவனுக்கு ஒரு முழம் வளர்ந்து இடம் கொடுக்கும், அப்
 படி எத்தனைபேர் வந்தாலும் ஒவ்வொரு முழம் விழுக்காயி
 இடங்கொடுத்துக்கொண்டேவரும்” என்றுசொல்லி அதைத்

ந ற் கீ ர ர்.

தந்தருளிநார். அதை வணங்கி வாங்கிக்கொண்டு அவர்கள் சங்கமண்டபத்தை பலங்கரித்து ஓர் பீடிகையில் அப்பலகையைவைக்க, அதில் முதலிலே நற்கீரர் ஏறியிருந்தார்; உடனே கயிலரும்பரணரும் ஏறினார்கள். இம்முறையேமற்றவர்களும் ஒவ்வொருவராயேறியிருந்து அதுமுதல் பலபாடல் செய்து வந்தார்கள். அப்பாடலெல்லாம் சொல்வளமும் பொருள்சயமும் ஒத்து ஒரேதன்மையதாயிருக்க, இன்னார் பாடியபாடல் இது வெணப் பகுத்தறியக்கூடாமல் ஒருவர் பாடியதை மற்றொருவர் பாடியதாக நினைத்து அவர்கள் கலகப்பட்டுக்கொண்டிருக்க, சோமசுந்தரக்கடவுள் ஒருபுலவர் வேடங்கொண்டு வந்து அவர்கள் பாடியிருக்கும் பாடல்களைக் கொண்டு வரச்சொல்லிப் பார்த்துச் சொல்தொடர்ச்சியும் பொருள் தொடர்ச்சியும் நோக்கிப் பகுத்து அவரவர் பாடிய பாடல்களை அவரவர் கையிற்கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு சங்கப்புலவர் மனங்களித்து, “ஐயரே! தேவாரீரே எங்களுக்கு முதல்வராயிருக்கவேண்டு” மென்று பிரார்த்தித்துச் சங்கப்புலகையின் மத்தியில் அவரைவீற்றிருக்கச்செய்து, தாங்கள் சூழ்விருந்து அவ்விமையனானான் நார்பத்தொன்பது பேராகி, பின்னும் பல பாடல்செய்து வந்தார்கள்.

ந ற் கீ ர ர்.

கடைச் சங்கத்தின் பிற்காலத்திலே சங்கப்புலவருள் ஒருவராய் அவரிற் றலைமை பெற்றிருந்தவர் நற்கீரர். அவர் மதுரைக் கணக்காயனானுடைய புத்திரரென்பதும் அவருடைய புதல்வர் கீரவி கொற்றனரென்பதும் பழைய நூல்களால் அறியப்படுகின்றன. பத்துப் பாட்டில் முதலாவது திருமுருகாற்றுப் படையும் ஏழாவது நெடுநல்வாடையும் இவரார் பாடப்பட்ட சிறந்த நூல்கள். சைவத்திருமுறைகளில் பதினொராம் திருமுறையில் காணப்படும் திருவிங்கோய்மலை யெழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திரு

வெழுக்கற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோப்பிரசாதம்
 காரெட்டு, கண்ணப்பதேவர் திருமறம், போற்றித்திரு வகவல்
 கைபாதி காளத்திபாதி, என்பன் பழைய தமிழ்நூல்களில்
 நிரம்பப் பயின்றவர்கள் இந்நூல்களை இயற்றினவர் சங்கப்
 புலவரான நற்கீரல்லர் எனக்கூறி வருகின்றனர். இறைய
 னாரகப் பொருளுக்கு இவர் இயற்றிய உரைதமிழில் மிகவும்
 சிறப்பாகப் பாராட்டப் படுகின்றது. “சபையிலே நற்கீரன்
 அரசிலே விற்சேரன்” என்ற பழமொழியால் இவருடைய
 புலமையின் திறம் நன்குவிளங்கும். புறநானூறு முதலிய
 தொகை நூல்களிலும் இவருடைய தனிப்பாடல்கள் சில
 காணப்படுகின்றன. புறநானூற்றில் செல்வத்தாற் பெறும்
 பயனாவது ஈகையே என்பதாக.

தென்கடல் வளாகம் பொதுமை யின்றி
 வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
 நடுநாள் யாமத்தம் பகலுந்துஞ்சான்
 கடுமாய் பார்க்குந் கல்லா வொருவர்க்கும்
 உண்பனநாழி உடுப்பன இரண்டே :
 பிறவுமெல்லாம் ஒரொக்கும்மே.
 செல்வத்துப்பயனே ஈதல் :
 துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

எனவரும் அகவலைக் காண்க. திருமுருகாற்றுப் படையில்
 முருகக் கடவுள் வீற்றிற்கும் மலையின் வீழ்ருவியை:—

வேறுபஃ றுகிலினுடங்கி அகில்சுமந்
 தார முழுமுத லுறுட்டி வேரற்
 பூவுடை யலங்கு சினை புலம்ப வேர்கீண்டு
 வின்பெரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
 தண் கமழலரிரூல் சிதைய நன்பல
 ஆசினிமுது சூளகலாவ மீமிசை
 நாகநறு மலருதிர யுகமொடு
 மா முகமுசுக்கலை பனிப்பப் பூததல்

இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடைவான் கோதெழீஇத் தத்துற்று
நன் பொன்மணி நிறங்கிளரப் பொச்சொழியா
வாழை முழுமுதறு மியத்தாழை
இளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக்
சறிக் கொடிக் கருந்தணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீ இக்
கோழி வயப் பெடை பிரியக் கேழலோ
டிரும்பிணை வெளிற்றின் புன் சாயன்ன
குருஉ மயிரியாக்கைக் குடாவடியுளியம்
பெருங்கல் விடரளை இச்செறியக் கருங்கோட்
டாமா நல்லேறு சிலைப்பச் சேணின்
றிழுமென விழிதரு மருவிப்
பழமுதிர் சோலை மலைகழுவானே.

என வருணித் திருக்கின்றது. நெடுநல் வாடையில் முதல்
எழுபத்திரண்டு வரியில் அமைத்த கூதிர்ப்பருவ வருணனை
எக்காலத்தும் இயற்கையில் உள்ளபடியாக விளங்குகின்றது.
தமிழில் இவர்க்குள்ள அபிமானம்.

ஆரிய நன்று தமிழ் தீ தென வுரைத்த
காரியத்தாற் காலக் கோட் பட்டானைச் - சீரிய
அந்தண் பொதியிலகத்தியனா ரானையால்
செந்தமிழே தீர்க்க சுவாகா

என்றிவர் பாடிய வெண்பாவால் விளங்கும். சீர்கருணிகர்
புராணம் ஒன்று இவர் பாடினர் எனச்சில வித்துவான்கள்
கூறிவருதலின் இவர் சாதிமரபில் கருணிகர்போலும்.

இப்படி யிருக்கையில் ஒரு வசந்தகாலத்தில் வங்கிய
சூடாமணி பாண்டியன் தன் மனைவியோடு ஒருநாள் நந்தன
வனத்திற் போயிருக்கும்போது இளந்தென்றல் அதிக பரிம
ளத்துடன் வீச, இது எந்தப்பூவின் வாசனையுமன்றி ஓர் திவ்
விய வாசனையா யிருக்கும்படி யென்னென்று அதிசயித்து,
அது தன் பக்கத்திருக்கும் தன் மனைவியின் அளகப்பாரத்து
வாசனையா யிருக்கக்கண்டு, இவ்வாசனை இவள் கூந்தலுக்கு

இயற்கையாயுள்ளதோ அல்லது செயற்கையால் வந்ததோ என்று சங்கித்து, இப்போது என் சந்தேகத்தையறிந்து யாராவது ஒரு கவிசெய்தால் அவர்களுக்கு ஆயிரம்பொன் கொடுப்பேனென்று ஒரு பொற்கிழிகட்டி ஏவலாளிகள் கையிற் கொடுத்தான். அவர்கள் அதை வாங்கிப்போய் அரசன் சொன்ன சங்கதியைச் சொல்லிச் சங்கப்புலவர்களுக்கெதிரில் கட்டினார்கள். அப்போது சங்கப்புலவர் ஒவ்வொருவரும் யோசித்துப்பார்த்து, பாண்டியன் கருத்தையறிய முடியாமல் வியாகுலமடைந் திருந்தார்கள்.

இவர்கள் இப்படியிருக்கத்த நுமியென்னும் ஒருசிறுவன் பொற்கிழிகட்டி யிருப்பதைக் கேள்வியுற்று அது தனக்குக் கிடைத்தால் கலியாணஞ்செய்து கொள்ளலாமென்று கருதிச் சொக்கநாத சுவாமியைத் தொழுது தோத்திரஞ் செய்து, “சுலாமி! தாய்தந்தையில்லாத எளியேனுக்குப் பாண்டியன் கருத்துக்கிசைய ஒருகவி எழுதிக்கொடுத்தால் அதைக்கொண்டுபோய்க்கொடுத்து அப்பொற்கிழியை அவிழ்த்துப்போய் விவாகஞ்செய்துகொண்டு தேவரீர் திருவடிப்பூஜைக்கு யோக்கியனாவேன்” என்று பிரார்த்திக்க, சொக்கநாத சுவாமி கிருபைகூர்ந்து,

“கொங்குதேர்வாழ்க்கை யஞ்சிறைத்தும்பி
காமஞ்செப்பாது கண்டதுமொழிமோ
பயிலியதுகெழீஇய நட்பின்மயிலியற்
செறியெயிற்றரிவை கூந்தலி
னறியவுமுளவோநீ யறியும்பூவே.”

ஏன்னுங்கவியை எழுதிக்கொடுக்கத் தருமியும் சுவாமியைத் தொழுது சந்தேகத்தைத் துண்டித்துடன் அதைவாங்கிக்கொண்டுபோய்ச் சங்கப்புலவரிடத்திற் கொடுத்தான். அவர்கள் அதை வாசித்துப்பார்த்துச் சொல்லமுகம் பொருட்பொளிவும் கண்ணிரும் கண்ணிமென்று விபந்து பாண்டியராஜனுக்கு அப்பாடலைப் படித்துக்காட்டப் பாண்டியன் கேட்டுச் சிரக்கம்பஞ்செய்து,

தருமியை நோக்கி, 'நீர் இப்புலவருடன்போய்ச் சங்கமண்டபத்தில் கட்டியிருக்கும் பொற்கிழியை அவிழ்த்துக்கொள்ளுமென்று உத்தரவுசெய்தாள். அப்படியே போய்த் தருமி சங்கமண்டபத்தில் தொங்கக்கட்டிய பொற்கிழியை அவிழ்க்கத் தொட்டமாத் திரத்தில், நற்கீரர் வந்து 'அடா! நீ கிழியை அவிழ்க்காதே, நீ கொண்டுவந்த பாட்டில் குற்றமிருக்கிறது' என்று சொன்னார். தருமி அதைக் கேட்டவுடனே மிகுந்த துயரமடைந்து சொக்கநாதசுவாமி சந்நிதியிற்போய் அப்பாடலைவைத்துப் பணிந்து, 'ஐயரே! இப்பாடலை என்கையிற் கொடுத்தது மிக நன்றாயிருக்கின்றது! என் கலியாணத்துக்குப் பொருள் கிடைக்கவில்லையே யென்கிற மனவருத்தம் அடியேனுக்கில்லை; சிலநாள் பல்பிணிச் சிற்றறிவினோராகிய சங்கப்புலவர்கள் தேவரீர் பாடலுக்குக் குற்றஞ்சொன்னார்களே என்கிறவிசனம் என்னைவருத்துகிறது' என்று வருந்தச் சுவாமியானவர் ஒரு புலவராக வேடம்பூண்டு சங்கத்தார் முன்புசென்று நின்றுகொண்டு, 'எம்முடைய கவிக்குக் குற்றஞ்சொன்னவன் யாவன்' என்று கேட்க, நற்கீரதேவர் கொஞ்சமும் அஞ்சாமல் 'நான்தான் சொன்னவன்' என்றார். 'அக்குற்றமென்ன' வென்று சுவாமி வினவ, மாதர்கூந்தலுக்குப் புட்பத்தின் சேர்க்கையால் வரும் செயற்கைவாசனையெயன்றி இயற்கைவாசனை உண்டென்று சொன்னதுதான் குற்றமென்ன, பத்மினிசாதி ஸ்திரீயின் கூந்தலுக்கும் இயற்கைவாசனை இல்லையா என்ன, அதற்கும் அவர் செயற்கைவாசனையெயன்றி இயற்கை வாசனையில்லையென்றார். தேவதாஸ்திரீயின் கூந்தலுக்கோவென்ன, அதுவுங் கற்பகமலரையணிவதனால் உண்டான செயற்கை வாசனை யுள்ளதேயென்றார். நீ வந்தித்து வழிபாடு செய்கின்ற காளத்தீசருடைய வரமபாகத்தில் வீற்றிருக்கின்ற ஞானப்பூங்கோதையார் கூந்தலோ என்ன, அதுவும் அப்படியேயென்று நற்கீரர் தங்கொள்கையை விடாமல் சாதிக்க, இன்னும் இவன் தைரியத்தை

வெளியிடுவோமென்று புலவர் பெருமானாகிய சோமசுந்தரக் கடவுள் தமது நெற்றிக்கண்ணைச் சற்றே திறந்துகாட்டினார். அதைக்கண்டும் பயப்படாமல், தேவேந்திரன்போல் உடம்பெல்லாந் கண்ணாகக் காட்டினாலும் நீர் சொன்னபாடல் குற்றமுள்ளதே என்று சொல்லிச் சாதித்தார்; ஆயினும் சுவாமியினுடைய நெற்றிக்கண் தீயினது வெப்பத்துக் காற்றாதவராய்ப் பொற்றாமரையென்னும் புண்ணிய தீர்த்தத்திற் போய் மூழ்கிக் கிடார். புலவர்வேடம் பூண்டுவந்து வாதாடிய சோமசுந்தரக்கடவுளும் அந்தர்த்தானமாயினார். அதுகண்டு கபிலர் பாணர் முதலிய மற்றைப் புலவர்கள் பயந்து மனம் கங்கி, இனி என்ன செய்வோம்: நற்கீரர் தேடிக்கொண்ட குற்றம் எளிதானதல்லவே; சொக்கநாதசுவாமி செய்தபாடலென்று தெரிந்த பின்புங் குற்றஞ் சொன்னாரே, அப்படிச் சொல்லலாமா; இந்தக் குற்றம் அவராலே தீரவேண்டியதே யன்றி மற்றொருவராலும் தீர்த்தக்கதல்ல; ஆகையால் இனி நற்கீரதேவர் பிழைப்ப தருமையென்று இரக்கமுற்று, நற்கீர தேவரில்லாத நம்முடைய சபை அரசனில்லாத நாடுபோலவும், நாயகமணியில்லாதமதாணிப்பதக்கம்போலவும், மெய்ஞ்ஞான மில்லாத கல்விபோலவும் பொலிவிழர் திருக்கிறது என்று வருந்திச் சொக்கநாதசுவாமியின் சந்நிதியிற் போய், அவர் பாதாமிந்தங்களில் பணிந்து பலவாறு தோத்திரஞ்செய்து, 'எங்கள் ஐயரே! நற்கீரன் தெரியாமற் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்' என்று போற்றிச் செய்தார்கள்.

சொக்கநாதசுவாமியும் திருவுளமிரங்கி மீனாகிச் சீமதராய்த் தீர்த்தக்கரையிலெழுந்தருளிக் கிருபைகூர்ந்து லோககலேவ வெப்பம் நீங்க, நற்கீரர் சொக்கநாதசுவாமியின் திருவடிமேல் மிக்க அன்புடையவராய், உலகமாதாவாகிய ஞானப் பூங்கோதையாருடைய அளகபாரத்துக்கும் செயற்கைகூர்சனையெய்ன்றி இயற்கைவாசனை யில்லையென்ற குற்றத்தைத்

திருக்காளத்தியில் வீற்றிருக்கும் கடவுளே சூழிக்கவேண்டு
மாகையால் அவரையே தோத்திரஞ் செய்யவேண்டுமென்று
நினைத்து,

“ சொல்லுப் பொருளுமே தாத்திரியு செய்யுமா
உல்லிடிஞ்சி லென்னுடைய நாவாகச் சொல்வரிய
வெண்பா விளக்கா வியன்கயிலே மேலிருந்த
பெண்பாகற் கேற்றினேன் பெற்று. ”

“ பெற்ற பயனிதுவே யன்றே பிறந்தியான்
கற்றவர்க ளேத்துஞ்சீர் காளத்திக்-கொற்றவர்க்குத்
தோளாகத் தாடரவஞ் சூழ்ந்தணிந்த வம்மானுக்
காளாகப் பெற்றே னடைந்து ”

“ அடைந்துய்ம்மி நம்மாளை யும்மாவி தண்ணைக்
குடைந்துண்ண வெண்ணியவெங் கூற்றங் - கலைந்துதங்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்
தண்ணலே கண்ட ரரண். ”

“ அரண மொருமூன்று மாரழலாய் வீழ
முரணம்பு கோத்த முதல்வன் - சரணமே
காணுமா லுற்றவன்றன் காளத்தி கைதொழுது
பேணுமா லுள்ளம் பெரிது. ”

என்பவை முதலாகக் கயிலையைக்குறித்து ஒரு வெண்பாவும்
காளத்தியைக்குறித்து ஒரு வெண்பாவுமாக அந்தாதிக்கிரமத்
தில் னாறு வெண்பாக்கள் பாடித் துதித்தார். அந்தப் பிர
பந்தத்திற்குக் ‘கயிலைபாதி காளத்திபாதியந்தாதி’ என்று பெ
யர். அந்தப் பிரபந்தத்தைச் சொக்கநாத சுவாமியானவர்
கேட்டருளிக் கிருபைகூர்ந்து நற்கீரர் கையைத் தம்முடைய
திருக்கரத்தினால் பற்றிக் கரையேற்றினார். உடனே, நற்கீரர்

சோமசுந்தரக்கடவுளைப்பணிந்து, குற்றஞ்செய்தவர்களுக்குத் தண்டனையும் பத்திசெய்தவர்களுக்குக் கிருபையும் புரிந்தருளிய தன்மையைப் பொருளாகவைத்து ஒரு பிரபந்தம் பாடினார். அப்பிரபந்தத்துக்குக் கோபப் பிரசாதம் என்று பெயர். பின்னும் சோமசுந்தரக்கடவுள் விஷயமாய்ப் போற்றிக்கலிவேண்பாவும், பெருந்தேவபாணியென்கிற ஒருதோத்திரப்பிரபந்தமும், திருவேழ கூற்றிருக்கையும் பாடிப்பணிந்தார். மற்றைப் புலவர்களும் தனித்தனி பாடித் துதித்தனர்.

அப்பொழுது சோமசுந்தரக் கடவுள் நற்கீரைக் குளிர நோக்கி, 'நீ முன் போல் இப்புலவர்களோடு சங்கமண்டபத்தில் போயிரு' என்று கட்டளையிட்டு மறைந்து விட்டார். அக்கட்டளைப்படி நற்கீரரும் மற்றவர்களும் சங்கமண்டபத்திற் போயிருந்து அவ்விடத்திற் கட்டியிருந்த பொற்கிழியை அவிழ்த்துக் தரும்க்குத் தந்து, பின்னும் பாண்டியராஜனைக் கொண்டு பலவரிசைகளைக் கொடுப்பித்துத் திருவாலவாயா ணுடைய திருவருட்பொருமையை வியந்தவர்களாய்ச் சங்கமண்டபத்தில் கல்வி ஆராய்ச்சிசெய்துவந்தார்கள். வருகையில் ஒருநாள், சொக்கநாதர் நக்கீரதேவருக்குத் தரிசனமாகி, இவனுக்கு இலக்கணம் இன்னமும் போதிக்கவெண்டுமென்று திருவுளம்பற்றி அகஸ்திய முனிவரைக்கொண்டு அவருக்கு இலக்கணம் போதிப்பித் தருளினார்.

பின்பு நற்கீரதேவர் தாங்கற்ற நூலை ஐயந்திரிபற மற்றப் புலவர்கட்கும் புலப்படுத்திக் கொண்டு அவர்களுடன் சங்கமிருக்கையில், அப்பாண்டிநாடு பன்னிரண்டுவருஷம் மழையில்லாது வருந்த, அப்போது செங்கோல் செலுத்தி வந்த உக்கிரப் பெருவழுதியென்னும் பாண்டியன் சங்கப்புலவரெல்லாரையும் வரவழைத்து 'புலவர்களே! இப்போது உங்களுக்குத் தெரிந்த தேசங்களில் போயிருந்து, என்னுடைய நன்னூடான நாளில் என்னை மறந்துவிடாமல்வந்து சேருங்கள்' என்று வேண்டிக்கொண்டான்.

அதுகேட்டுச் சீங்கத்தார் அவர்களுக்கிடமான தேசங்களிற் சென்றார்கள். அப்பொழுது நற்கீரதேவர் வடதிசையிலே இமயமலைக்குச் சமீபத்திலுள்ள ஒரு பெருங்காட்டின் வழிபே சென்றார். அங்கே ஒரு தடாகத்தைக் கண்டு அதில் நீராடிச் சிவபூசை செய்துகொண்டிருக்கையில், அத்தடாகக் கரையிலுள்ள தெய்வத்தன்மை பொருந்திய ஓராலமரத்திலிருந்து ஒரு பழுப்பு அவருக்கு முன்னே பாதி நீரிலும் பாதி நீர்ப்புறத்திலுமாக விழுந்தது. நீரிலே விழுந்தபாதி மீன்வடிவமும் நீர்ப்புறத்திலிருந்தபாதி பறவைவடிவமும் அடைந்து இருபுறமுமிழுக்க, நற்கீரதேவர் அவ்வாச்சரியமான காரியத்திலே கருத்துச் செலுத்தினார்; அதனாலே சிவபூசைக்குத் தவறுண்டாயிற்று. அதன்முன்பு அவ்விடத்தில் அப்படியே சிவபூசையில் வழிநின்றவர்களாகிய தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பதின்மரை ஒருமலைக்குகையில் அடைத்து, இன்னும் ஒருவன் வேண்டுமெனக் காத்திருந்த ஒரு கொடிய பூதமானது நற்கீரரை யெடுத்துக் கொண்டு போய் அக்குகையில் அடைத்து ஆயிரவராக்கித் தன்னியமப்படி அகப்பட்ட அவ்வாயிர வரையும் உண்ணுதற்கு நீராடப் போயிற்று. அச்சமயத்தில் முன் அடைபட்டிருந்தவரெல்லாரும் நற்கீரதேவரைப் பார்த்து, 'ஐயா! நாங்களெல்லாரும் நெடுங்காலமாக இப்பூதத்தின் சிறையில் அகப்பட்டிருந்தும், இப்பூதத்தாலே உணவுமுதலியவை பெற்று உயிர் பிழைத்திருந்தோம்; இன்றைக்கு உட்பாலே இப்பூதத்துக்கு இரையாகுங்காலம் நேர்த்தே' என்று அழுதார்கள். நற்கீரதேவர் அதைக்கேட்டு மனமிரங்கி, முருகக்கடவுளைக் குறித்துத் "திருமுருகாற்றுப்படை" என்னும் பிரபந்தம்பாடி முருகக்கடவுளின் அனுக்கிரகத்தால் அவர்களெல்லாரையும் காப்பாற்றி அப்பால் சென்றனர்.

பன்னிரண்டு வருஷத்திற்குப் பின் நாடுமலிய மழை பெய்து நல்விளைவு விளைந்து நாடுசெழித்து நன்னூடானபின்

நற் கோர்.

ஸ்ரீமத்ய. ராஜன் இனி நூல்வல்ல சங்கத்தாரைக் கொண்டு
 பாருங்களென்று தூதுவரைத்திசைதோறும் அனுப்ப, அவர்
 பாய் எல்லாத் தேசங்களிலும் தேடி எழுத்ததிகாரமும்
 பாப்பதிகாரமும் வல்லவரைக் கண்டு அழைத்து வந்து
 ிட்டு, பொருளதிகாரம் வல்லவர் எங்குந்தேடியும் அகப்
 டவில்லையென்று சொல்லினர். அப்போது அவ்வரசன்
 ிக்கவலையும், எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது
 பாருளதிகாரத்தின் பயன் அறிதற்கல்லவோ? பொருளதி
 காரம் நமக்குக் கிடைக்காவிட்டால் ஏனைய மூன்றுங்கிடைத்
 தப் பயனென்ன வென்று சொல்லி வருந்த, அதனைத் திரு
 ளாலவாயான் திருவுளங்கொண்டு “ அன்பினைந்தினை ” என்
 யும் சூத்திர முதலிய அறுபது சூத்திரங்களினால் ஓரகப்
 பாருணூல் செய்தருளி மூன்று செப்பேட்டி லெழுதிப் பி
 டத்துக் கீழிட்டருளினார். அது களவியல் எனவும், இறைய
 றுரகப்பொருள் எனவும் பெயர் பெறும். அன்று காலையில்
 தவாலயத்துப் பரிசாரகன் ஆலயமெங்குந் திருவலகிட்டு நீர்
 தனித்துப் பூவிட்டு, பீடத்தின் கீழ் என்றும் திருவலகிபா
 வன் அன்று தெய்வக்குறிப்பினால் பீடத்தின்கீழ்த் திருவலகி
 ட்டான். அப்போது அத்திருவலகோடு செப்பேடுகளும் வெ
 ரிப்பட்டன. வெளிப்பட்ட ஏடுகளை எடுத்துப்பார்க்குமளவில்,
 ராய்ப்புடையதாகிய பொருளதிகாரமாகக் காணப்பட்டது.
 அரசன் பொருளதிகார மின்மையைக் குறித்துக் கவலைபடு
 ின்றதை அறிந்தவனாதலால் அப்பரிசாரகன் அதனை யெடு
 துக்கொண்டு வீட்டிற்குச் செல்லாமல் அரசன்கோயில்
 லைக்கடை சென்று வாயில் கர்ப்போருக்குத் தன் வரவை
 டணர்த்த, அக்காவலாளர் போய் அரசனுக் கறிவித்தனர்.
 அரசன் அப்பரிசாரக பிராமணனை வாருமென்றழைக்கப் பிரா
 மணன் உள்ளே சென்று அச்செப்பேட்டைக் காட்டினான்.
 அதனை அவன் இருகையுமேந்தி வாங்கிப்பார்த்து, பொருள
 திகாரம் இது, இதை நமது சோமசுந்தரக்கடவுளே நமதிடுக்

கண் கண்டு அருளிச்செய்களரென்று அத்திசை நோக்கித்
 ண்டிப்போய்ச் சங்கப்பலகையி லேறியிருந்து பொருளாய்ந்து
 வாருங்களை மனன். அவர்களும் அப்படியே அதை வாங்
 தொழுது நின்று சங்கத்தாரை அழைப்பித்து, இது நமது
 பெருமான் அருளிச்செய்த பொருள்திராரம்; இதைக்கொ
 கிப்போய்த் தனித்தனியே அதற்கு உரையிட்டு, தத்தம்
 உரையே சிறந்ததென்று சிறப்பித்துக் கொண்டிருந்தனர்.
 சிலநாள் கழித்து ஒருநாள் யாவரும் ஒருமித்து அரசனிடஞ்
 சென்று, யாமியற்றிய உரைகளை யெல்லாங் கேட்டு இவற்
 றுள் எவ்வாறு சிறந்ததென்று நிர்ணயிக்கத்தக்க ஓர் காரணி
 களைக் கொடுக்க வேண்டுமென்று கேட்க, அரசன் உங்களுக்
 கொரு காரணிகளை எங்கேதேடுவேன்; உங்களுக் கொப்பா
 வார் ஒருவருமில்லையே என்றான். பின்பு இச்சூத்திரஞ்செய்த
 ஆலவாயி லவிர்சடைக் கடவுளிடஞ்சென்று எமக்கோர் கார
 ணிகளைத் தரல் வேண்டுமென்று அவர்கள் விண்ணப்பஞ்
 செய்ய, சுவாமியினுடைய திருவருளால் இம்மதுரை வைசி
 யர் மரபில் உப்பூரி குடிகிழான் மகனாகத் தோன்றிய ஐந்து
 பிராயமுள்ள உருத்திரசன்மனென்னும் ஒரு ஊமைப்பிள்ளை
 இருக்கின்றனன். அவன் குமரீதவன், சாபத்தால் தோன்
 றினவன்; ஆதலால் அவனை அத்தன்மையனென்றிகழாது
 அழைத்துப்போய் ஆசனத்திருத்தி நீங்கள் கீழிருந்து சூத்தி
 ரப்பொருளைச் சொல்லுவீராயின், அவன் மெய்யுரை கேட்ட
 விடத்தில் கண்ணீர்மல்கி மெய்மயிர் பொடிப்பான், அல்
 லாதவிடத்தில் சும்மாவிருப்பான் என ஒரு அசரீரிவார்த்தை
 உண்டாயிற்று. அதுகேட்டு யாவரும் எழுந்து ஆலயத்தை
 வலம்வந்து உப்பூரி குடிகிழானிடத்திற்சென்று இவ்விருத்தா
 ர்த்தத்தை அறிவித்து, ஐயனாகிய உருத்திரசன்மரைத் தரல்
 வேண்டுமென்று வேண்டி அழைத்துப்போய், அவருக்கு
 வெண்தூசுபித்தி வெண்பூச்சூட்டி வெண்சார்த்தணிந்து, அவ
 ரைச் சங்கப்பலகையிலேற்றித் தாம் கீழிருந்து சூத்திரத்தின்

பொருள்களை ஒவ்வொருவராக உரைத்தார்கள். அவ்வுருத் திரசன்மர் அவற்றைக்கேட்டுச் சும்மா இருந்து, மதுரைமரு தநாகனார் உரைத்தபோது ஒரோவிடத்துக் கண்ணீர் வார்த்து மெம்மபிர் சிலிர்த்தார். பின்பு நற்கீரர் உரையைக்கேட்டவிட த்து ஆரந்தக்கண்ணீர்பெருக மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தார் அப்பொழுது மற்றப் புலவர்கள் தம் உரைகளை யெல்லாங் கிழித் தெறித்துவிட்டு நற்கீரருரையே மெய்யுரையென்று கொண்டாடி உருத்திரசன்மருக்கு வெகு விதமான உபசார ங்கள் செய்து, மறுபடியும் அவரை அவரிருப்பிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத் தங்கள் பழையபடி சங்கமிருந்து நூலாராய்த்து வந்தனர்.

நற்கீரர் வாக்குவளத்தை இதனடியில் வரும்பாடல்களி லும் காண்க.

பெருந்தேசவபாணி

வெண்பா.

விரைந்தேன்மற் றெம்பெருமான் வேண்டியது வேண்டா
கிகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன்-விரைந்தேன்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளுந் தேவாதி தேவனே
ஆற்றவுநீ செய்யும் அருள்.

திருமுருகாற்றுப்படை-திருவேரகம்.

“இருமூன் றெய்திய இயல்பினின் வழாஅ
திருவற் சட்டிய பல்வேறு தொல்குடி
அறநான் கிரட்டி யினமை நல்யாண்
டாறினிற் கழிப்பிய அறனவில் கொள்கை
மூன்றுவகை குறித்த முத்திச் செல்வத்து
இருபிறப் டாளர்.”

திருஞான சம்பந்தர்.

புணலி லேடெதிர் செல்லெனச் செல்லுமே
 புத்த னூர்நிலை தத்தெனத் தத்துமே
 கணலி லேடிடப் பச்சென் றிருக்குமே
 கதவு மாமறைக் காட்டி லடைக்குமே
 பணியி லாண்பனை பெண்பனை யாகுமே
 பழைய வென்பு பொற் பாவைய தாகுமே
 சினவ ராவிடந் தீரெனத் தீருமே
 சிறந்த சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே

பாண்டியநாட்டிலே மதுராபுரியிலே கூன்பாண்டியன் அசாட்சி செய்திருந்த காலத்தில் ஆணைமலைமுதலாகத் தமிழ் நாட்டில் சைவப்பயிர் ஒங்காதவாறு சமணமதக்களையானது மிகவும் தழைத்தோங்கியிருந்தது. அஃகுலே பல சிவதலங்க ளும் சீரழிவனவாயின. வஞ்சுக்கர்களான சமணருடைய பொய்வாதத்துக்கஞ்சிச் சைவர்கள் வலிகுன்றித் தளர்ச்சியுற் றிருந்தார்கள். அப்போது சோழநாட்டில் சீர்காழி என்னும் சிவதலத்தில் கௌணிய கோத்திரத்தில் சிறப்புற்றிருந்த சிவபாதவிருதயர் என்னும் பிராமணர் ஒருவர் பிள்ளைப்பேறில் லாதவர் இருந்தார். சிவபெருமானை வணங்கிச் சமணமதத்தை அழித்துச் சைவமதஸ்தாபனஞ்செய்யவல்ல ஒரு புத்திரரை அருளும்படி அவர் தவஞ்செய்தார். அத்தவசு முற்றுதலாகும் சமயத்தில் கைலாசமலையிலே உரோமசமுனிவர் என்பவர் சிவபாதவிருதயரைப் போலவே, சிவசந்நிதானத்தில் நின்று சமணமதம் நாசமாதல் வேண்டிக் குறையிரந்தார். இரந்தவள விலே சிவபெருமான் அம்முனிவரைக்கடாட்சித்து “நீதானே அங்கே செல்வாயாக” என்றருளினார். அருளினமாத்நிரத் தில் அம்முனிவர் திடுக்கிட்டி மிகவும் சோர்வடைந்து கந்த கவாயியின் திருவடியிலே தாழ்ந்து சிவபெருமான் அருளப் பட்ட படியைச்சொல்லி வருந்த, கந்தகவாயியும் அம் முனிவரைப் பார்த்து “முனிவரே! நீர் வருந்தவேண்டா. சீர்

காழியில் தவஞ்செய்யும் சிவபாதவிருதயர்க்குக் குமாரராய்ப் பிறந்து உலகவாசனை விளங்குமுன் சிலகாலம் உழல்வீர். குழந்தைப் பருவத்தில் என் தந்தையான சிவபெருமானரு ளாலே என் தாயின் பாலமுதுண்டு மெய்ஞானமும் சித்தியும் சமணருடைய மதவாதத்தை வெல்லும் ஊகமும் புலமையும் பெற்று என்பதத்தராய் முத்தியடைவீர்” என்றுரைத்தார்.

அந்தப் பிரகாரமே உரோமசமுனிவர் சிவபாதவிருதயருடைய குமாரராக அவதரித்தார். அவதரித்து வளர்ந்து கொண்டிருந்த சிறுவர், ஒருநாள் பிதாவானவர் சிவாலயதரிசனத்துக்குச் செல்லும்போது தாமும் பின்னே சென்று, தந்தையர் திருக்குளத்தில் ஸ்நானம் செய்யும்போது கரையிலிருந்து அழுவாராயினார். அப்போது, கந்தசுவாமி முன்னருளியவிதமே, பார்வதியம்மையார் ஊட்டியபாலை உண்டு அளவிலா ஆனந்தமடைந்தார். குழந்தையின் வாயிலிருந்து பாலொழுக்குவதைக் கண்ட சிவபாதவிருதயர் “உனக்குப் பால் உண்பித்தவர் எவர்?” என்று கோபத்துடனே கேட்க, அச்சிறுவர் மேலே கையால் சுட்டிக்காட்டி

தோடுடையசெவியன்விடையேறி யோர்தூவெண்மதிசூழிக்
காடுடையசுடலைப்பொடிபூசியென்னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமலரான்முனநாள் பணிந்தேத்தவருள்செய்த
பீடுடையபிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே.

என்று தொடங்கி ஒர்பதிகம் ஒதினார். அதைக்கேட்ட சிவபாதவிருதயரும் மற்ற பிராமணர்களும் ஏனைச் சைவரும் அடைந்த ஆனந்தம் இவ்வளவின தென்னலாகுமோ? அன்று முதலாகத் தமது தந்தையின் தோள்மீதில் ஏறிக்கொண்டு பல சிவதலங்கடோறுஞ் சென்று பதிகங்கள் பாடிவந்தனர். பாடிவருங்காலத்தில் ஒவ்வொருதலத்தில் ஒவ்வொன்றாகச் சிவபெருமான் இச்சிறுவருக்குப் பொற்றாளம் முத்துப்பந்தர் சிவிகைசின்னம் பரிசனங்கள் முதலானவைகளை அருளினார்.

இவரைச் சிலர் முத்தம்ழவிரகர் என்றும், சிலர் பாலரூவாயர் என்றும் இங்ஙனம் பலவிதமாகப் புகழ்தலாய், இவருடைய கீர்த்தி உலகமுழுவதும் பரவுவதாயிற்று. இவ்விதமாக இவர்க்கு ஐந்தவயது நிரம்பியது. திருநாவுக்கரசாம் அப்பர் பிள்ளையாரோடு மாகாளத்தில் வந்திருந்தபோது பிள்ளையார் அத்தலத்திற்கும் பதிகம் பாடினர்.

அக்காலத்தில் பாண்டியன் மனைவி, மங்கையர்க்கரசி என்பாள், சிறந்த சிவபக்தை, இச்சிறுவருடைய மகிமையெல்லாம் பலர் சொல்லக்கேட்டவள், இவரைக்காண்டு தன்கணவனைத் திருத்த விரும்பி, மந்திரியான குலச்சிறை என்பவன் சிறந்த சிவபக்தனாதலை உணர்ந்து, அவன்மூலமாய்த் தன்கைப்பட எழுதிய திருமுகரிமான்றினைச் சிவபாதவிருதயருடைய குமாரரிடம் அனுப்பினாள். இவ்வரசியும் இவ்வமைச்சனும், இராஜதண்டனைக்கஞ்சி சமணவேடம் பூண்டவர்களாயினும், எவரும் அறியாமல் உச்சியிலே விபூதியணிந்து, அந்தரங்கத்தில் சிவத்தியானம் செய்பவர்கள், அரசனைச் சிவமதத்தில் சேர்ப்பித்துப் பழையபடி பாண்டி நாட்டைச் சிவமயமாக்க அவாவி யிருந்தார்கள். ஒலையைக்கண்ட பரசமயகோளரியான சிறுவரும் அவ்விருவருடைய சிவநேசத்தின் திறத்தையும் அரசனுடைய மயக்கத்தையும் சமணர்களுடைய ஆக்கத்தையும் பெருக்கத்தையும் தேறினவராகி சிவிகையேறிப் புறப்பட்டார். உடனிருந்த திருநாவுக்கரசர் சமணரால் தீங்குநேரிடும் என்று பலவிதமாகச் சொல்லித் தடுத்தும், சிவனருளினும் வலியதொன்றுண்டோ என்று அவர்க்குச் சமாதானஞ் சொல்லிப்போய் மதுரைமாநகரை அடைந்து, சொக்கநாதரைத் தரிசித்துப் பதிகம்பாடினார். இவர் வரவைக்கேட்ட சாரணர்கள் உணர்வற்றனர். அரசனும் உளம் கவல்வானாயினான். அரசன் உளங்கவல்பவனாகியும் “ஞானசம்பந்தர் இங்கே வரவொண்ணாது; போய்விடும்” என்று கூறிற்றிலன். “இவர் மீனாக்ஷி சுந்தரேசுவரருடைய

திருவருளை நாட்டுதற்கு என்னவாதஞ் செய்வாரோ” என்று அரசன் தன் உள்ளத்தில் எண்ணினான். சம்பந்தமூர்த்தியும் ஒருமடத்தில் தம்முடைய பரிசனங்களுடனே தங்கியிருந்தார்.

அன்றிரவிலே சமணர்களிற் சிலர் சம்பந்தமூர்த்திகள் தங்கியிருந்த மடத்தில் தீயிட்டனர். அதனை அறிந்த ஞான சம்பந்தர்

செய்யனே திருவாலவாய் மேவிய
ஐயனே யஞ்சலென்றருள் செய்யெனைப்
பொய்யராமமணர் கொளுவுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியற்காகவே.

என்று தொடங்கிப் பதிகம் பாடினார். பாடுதலும் அந்தக் கண்ணமே அரசன் கனற்சுரங் கொண்டு தவித்தான். அருகிலிருந்தவர்கள் யாதுசெய்தும் சுரம் தணிந்திலது. சமணமுனிவர்சள் வந்து மந்திரம் செபித்துக் கைப்பீலியால் தடவியும் சுரம் தணியவில்லை. அவர்களுடைய மணிமந்திர ஓளவுதங்களால் சுரம் ஒருசிறிதும் தணிபாமைகண்டு பொழுதுவிடிந்தவுடனே அரசன் அமைச்சனான குலச்சிறையை அழைத்து மதுரையில் வந்திருக்கும் சைவர் சலைவரான சம்பந்தரை வருவிக்கும்படி வேண்டினான். அதனால் மங்கையர்க்கரசியும் மகிழ்ச்சி யடைந்தாள் : தனது எண்ணம் என்னாகுமோ என ஏக்கமும் அடைந்திருந்தாள்.

அரமனையடைந்த திருஞான சம்பந்தர் அரசனையும் சாரணரையும் மதியாது மங்கையர்க்கரசியை ழோக்கி “யான் இவ் விணருக்கு எளியவனல்லேன். சொக்கநாதருடைய அருள் எனக்கு நிரம்ப உண்டு. நீவருந்த வேண்டா” என்று சொல்லி அவனை மகிழ்வித்தார். அப்பால் அரசன் சமணமுனிவரையும் சைவமுனிவரையும் சுரத்தின் ஒவ்வொருபுறத்தையத் தணிக்கும்படி வேண்டிக் கைகூப்பினான். உடனே சம்பந்தர் கையில் விழுதியெடுத்தது

மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு
சந்திரமாவது நீறு துதிக்கதப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.

என்றாம்சித்துத் திருநீற்றுப் பதிகத்தைப் பாடிப் பாண்டியனருகூற்றுப் பாதிபுடலில் விபூதியைப் பூசிலார். உடனே அப்பக்கம் குளிர்ந்தது. அந்தப்பக்கத்திலிருந்த குடும் மற்றொரு பக்கத்தில் சென்றடைந்தாற்போலே மற்றப் பக்கம் மிகவும் கொடுமையாக வருத்தவதாயிற்று. சமண முனிவர் கையிற் பீலிகொண்டு மிகத்தடவித் தாம்படித்த மந்திரத்தைப் பலவுரு செபித்தார். சுரம் ஒருசிறிதும் தணிதவில்லையாய் அரசன் சைவ முனிவரை கோக்கி, “சுவாமீ இந்தப்பக்கமும் உம்முடையதே” என்று திரும்பினான். அப்போது சமணர்கள் “இவர்கையிலுள்ள விபூதியன்றி வேறொன்றால் சுரம் தீர்ப்பது நன்றாகும்” என்னச் சம்பந்தரும் சிவாலய மடைப்பள்ளியினின்றும் சாம்பரை வருவித்துப் பூசினார். பாண்டியன் சுரம் தீர்ந்தது மாத்திரமேயன்றி முதுகு கூலும் நிமிர்தலானான்.

அப்பால் சமணர்கள் “இனித் தருக்கம் பேசி இவரை வெல்லுதல் கூடாது” என்று யோசித்து “இவரை அக்கினியாலும் ஜலத்தாலும் வெல்வோம். வெல்லத் தவறானால் கழுவேறுவோம்” என்றனர். அதற்கும் சம்பந்தர் சம்மதித்தார். உடனே அரசனேவலால் அக்கினி அமைக்கப்பட்டது. சம்பந்தர் திருநள்ளாற்றின் மேலதாய்த் தாம் பாடிய திருப்பதிகம் எழுதிய ஏட்டை அக்கினியில் இட்டார். அது எரிவுறாமல் எழுந்தது. சமணர்கள் தங்கள் நூற்பொருளை எழுதிய ஏட்டை அக்கினியிலிட்ட அப்பொழுதே எரிந்த சாம்பலாகியது. அப்பால் வையையாற்றை யடைந்து சமணர்கள் “அத்திராத்தி” என்றெழுதிய ஏட்டை இட்ட அத்திரோட்ட கதியிலே கட்டுகோக்கிச் செல்லவதாயிற்று. சம்பந்தர்

வாழ்கவந்தணர் வானவரானினம்
 வீழ்கதண்புனல் வேந்தனுமோங்கு
 ஆழ்கதீய தெல்லா மரணமமே
 சூழ்கவைய கமுந்துயர் தீர்கவே

என்பது முதலாகத் திருப்பாசரம எழுதிய ஏட்டை ஆற்றி விட, அவ்வேடு நீரோட்டத்துக்கு எதிர்முகமாக ஏறிச் சென்றது. அவ்வளவிலே பாண்டியன் சமணசம்பந்தத்தைப் பற்றற ஒழித்துவிட்டான். சமணர்கள் எண்ணூயிரவரும் கழுவேறி உயிர்விட்டனர்.

சிலநாள அங்கிருந்து அப்பால் சம்பந்தர் தென்றிசையில் திருப்பதிகளில் பதிகம்பாடிக்கொண்டு செல்கையில் திருவெல்லேவியில் மூங்கிலின்கீழ்வாழ்கின்ற சிவபெருமானை வணங்கினர். பிறகு சமணர் தம்பொருட்டுக் கழுவேறிய பாவத்தை நினைந்திரங்கிச் சிவலிங்க ஸ்தாபனைசெய்து கொன்றை வில்வ முதலியவைகளால் அருச்சித்தனர். அப்போது சிவபெருமான் மகிழ்ச்சி உடைந்து இடபாருடராய் எதிரில் தோன்றி “ உனது செயலெல்லாம் எனது செயலே; நீ இரங்கவேண்டா” என்றருளிச்செய்து மறைந்தனர். அங்ஙனம் சம்பந்த மூர்த்திகள் அருச்சித்த சிவலிங்கத்தை இன்றளவும் தொண்டர்கள்யினார் என்ற திருப்பெயரால் பலரும் தொழுதுவருகின்றனர்.

பாண்டியனும் மங்கையர்க்கரசியும் குலச்சிறையும் போற்றச் சம்பந்தர் ஆலவாயிற் பெருமானைப் போற்றிக்கொண்டு தமது நாட்டுக்குத் திரும்பும் வழியில், புத்தநீதி என்பவன் வலியவரான பலபரிவாரங்களுடன் எதிர்ப்பட்டுச் சம்பந்தருடைய சின்ன மூதுகின்றவர்களைத் தடுத்து “ என்னுடன் வாதில் வென்று சின்னமூதிச் செல்க” என்றனன். இந்தச் செய்தி சம்பந்தர் செவியை எட்டுதற்குள்ளாக, அவருடைய பரிவாரத்தில் தேவாரத் திருமுறைகளை ஏடுபிடித்தெழுதும்

வேதவேதியரான அடியவர் கோபங்கொண்டு “ இந்தப் புத்தனுடைய தலையிலே இடிவிழுக ” என்றனர். அவனும் அங்ஙனமே இடி தலையில்விழுந்து இறந்தான். சம்பந்தரும் செல்வுழிச் சென்றனர்.

கூன் பாண்டியன் என்கிற பெயர்போய் நின்றசீர் ரெடுமாறன் எனப்பெயர்பெற்ற பாண்டியன், தனது நாட்டின் வளமெலாம் பார்த்துவருபவன், திருநெல்வேலியிலே ஞான சம்பந்தர் பிரதிஷ்டைசெய்து அருச்சித்த சிவலிங்கப் பெருமானைக் கண்டவளவிலே “ இவ்வூரில் யான் பலசிவபணிகள் செய்வேனாக ” என்று உறுதிக்கொண்டு, தக்க இடந்தேடி அங்கே கோபுரம் மதில் வீதிமண்டபம் ஊஞ்சல் கலியாண மண்டபம் முதலியவைகளை நிறைவுறச்செய்து, அங்கே மேலோங்கித் தோன்றுவதான ஒரு சிவலிங்கம் முளைத்தல் வேண்டுமென்று பிரார்த்தித்தான். அங்ஙனம் வளர்ந்த லிங்கத்துக்கு மகாலிங்கம் எனத் திருநாமமிட்டுத் திருவிழாக்கள் பலவும் நியமித்து அவ்வூர்ப் பதிகத்தை வழுத்தி மிக்க தனம் வேண்டினோர்க்கு அவர்கள் மகிழுமாறு தனங்கொடுத்தான். பின்பு தொண்டர்கள்நயினாருக்கும் பலதிருப்பணிகள் செய்து, அவ்வூரின் மேற்குத் திருவீதியிலே கண்டவர் னியக்கும் படியாகச் சம்பந்தப் பெருமானுக்கும் ஒரு கோயில் அமைத்தான். “ குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னீங்கில்லை ” என்னப்பட்டவன் இந்தப் பாண்டியனே என்பர். அப்பால் சிலகாலம் அரசாட்சி செய்திருந்து தன்மனுக்கு அரசைக் கொடுத்துச் சிவபதமடைந்தான்.

சோணாட்டை அடைந்த சம்பந்தரும் பிறகு பலமகத்துவங்களைச் செய்து பல சிவதலங்களிற் பதிகம் பாடிச்சென்றனர். பலசிவதலங்களை நேரிற் சென்று தரிசியாமலே பதிகமிட்டுப்பாடினர். இப்படிப்பட்ட ஸ்தலங்கள் வைப்புஸ்தலங்கள் எனப்படும். மயிலாப்பூரிலேவைசியர் குலத்தில் சம்பு

புத்தியில் மிகுந்த சிவநேசரொனும் பெருஞ்செல்வரொருவரிருந்தார். பிள்ளையாரின் சரித்திரங்களைப்பல அடியாரால் கேட்டுக்களிப்படைந்தார். அருக்குப் பிள்ளைப்பேறில்லாமல் பூம்பாவையெனும் அழகொழுகும் பெண் ஒருத்தி பிறந்திருந்தாள். இவளாழைத் தகப்பனார் கண்டுகளித்து என்னுடைய செல்வத்தையும் பூம்பாவையாம் என்மகளையும் என்னையும் ஞானசம்பந்த முர்த்திகளுக்குக் கொடுத்துவிட்டேனென்று பலருமறியக்கூறினர். பிள்ளையார் அப்பொழுது மதுரையில் இருந்தனர்.

ஒருநாள் பூம்பாவை பாங்கிமாரோடு பூஞ்சோலையில் பூக்கொய்யப் போயிருக்கையில் மல்விகைச் செடியருகில் ஒருநாகம் வந்து அவளைக் கடித்தது. பூம்பாவை உடனே மயங்கி விழுந்து மரித்தாள். பலவாறு முயன்றும் பூம்பாவை உயிர்த்தெழவில்லை. பிள்ளையார் வருமளவும் இவ்வுடலைத் தகனஞ்செய்து எலும்பையும் சாம்பரையும் சேமித்து வைப்பேனென்று கூறி அப்படியே அப்பெண்ணின் பிதா சேமித்துவைத்தார்.

பிள்ளையார் பிறகு பலதலங்களையும் தரிசித்துத்திருவொற்றியூர் வந்து சுவாமிதரிசனம் செய்தனர். சிவநேசர் அங்கே சென்று பிள்ளையாரை வணங்கிப் பரிவாரத்தோடு மயிலைக்கு எழுந்தருளுவித்தார். கோயிலின் வெளியில் கொணர்ந்து வைக்கப்பெற்ற பூம்பாவையிள் எலும்புகள் நிறைந்த குடத்தைப்பார்த்துப் பிள்ளையார் “மட்டிட்டபுண்ணை” எனும் பதிகத்தைத் துவக்கவே அப்பொழுது பூம்பாவை தன் கைவெளியே தோன்றக் குடமுடைந்து வெளியே வந்தாள். கண்டவரெல்லா மற்புத மெய்தினர். பிள்ளையாரை நோக்கிச் சிவநேசர் பெண்ணை மணம்புரிந்து கொள்ளவேண்டினர். பிள்ளையார் தாமே யுயிர்ப்பித்தமையின் மறுத்து விட்டனர். இது மயிலையில் நடந்த அற்புதம்.

பிள்ளையார் சோழநாட்டில் திருவாவடுதூறையில் சுவாமி தரிசனஞ் செய்துகொண்டிருக்கையில் அவர் தந்தையார் சிவபாதவிருதயர் “நான் யாகம்செய்யக்காலஞ் சமீப்பித்தது. அது நிறைவேறப் பொருள் வேண்டு” மென்றனர். உடனே பிள்ளையார் கோயிலினுட் சென்று சிவபிரானை நோக்கி “இடரினும் தளரினும்” எனும் பதிகத்தைப் பாடினர். பாமசிவனது அருளினாலே ஒருபூதம் விரைந்து வந்து பீடத்தின்மேல் ஆயிரம் பொன்பொருத்திய கிழியொன்றைவைத்து “இது உலவாக்கிழி பாமசிவன் உமக்கருளியது” என்று கூறிவிட்டு மறைந்தது.

பிள்ளையார் எழுந்து நமஸ்கரித்து அக்கிழியைச் சிரமேற்றாங்கி அதைத் தந்தையார் கையிற்கொடுத்துச் சீர்காழிக்கேகி அந்தணர்களைக்கொண்டு யாகத்தை விதிப்படி நிறைவேற்றும்படி வேண்டிக்கொண்டனர். இது திருவாவடுதூறையில் நடந்த அற்புதச்செய்கை.

இங்ஙனம் நிகழ்ந்து வருகையில் சம்பந்தருக்குப் பதினாறுவது பிராயம் நடப்பதாயிற்று. ஆளுடைய பிள்ளையார் திருக்கலியாண தினத்திற்கு முதற்நினைம் சமாவர்த்தனம் பண்ணி ரக்ஷாபத்தனம் செய்துகொண்டு, திருத்தோணிப்பரை வணங்கிக்கொண்டு, முத்துச்சிவிகை மேலேறி, மங்கலவாத்தியங்களொலிக்க, குடைகள் சாமரங்கள் ஆலவட்டங்கள் நெருங்க, முத்துக்குடைநிழற்ற, அலங்காரத்தோடு கலியாணங்காணவந்த பலரும் புடைசூழ, திருநல்லூரிலுள்ள ஆலயத்துள் புகுந்து சுவாமியை வணங்கித் திருப்பதிகம் பாடிக்கொண்டு, அந்தணர்கள் வேண்டுகோளின்படி அக்கேரியிற் புறத்திலுள்ள ஒருமடத்திலே புகுந்தருளினார்.

மறுநாளாகிய விவாகதினத்தன்று பிள்ளையார் திருச்சின்னமுதமுத்துக்குடைநிழற்ற முத்துச்சிவிகையினின்றிற்ங்கித் திருக்கலியாண மண்டபத்துட் சென்று ஆசனத்தின்பேரல் வீற்றிருந்தார். நம்பியாண்டார்நம்பி, தம்மனைவியார் பாலும்

சுத்தஜலமுமேந்திப் பின்புறம்வர அங்குவந்து, தம்மனைவியார் கரகரீரைவார்க்க அதனால் பிள்ளையாரின் பாதங்களை விளக்கி, அத்தீர்த்தத்தை தம்சிரமேற் புரோகூயித்துக்கொண்டு உள்ளம் பூரித்துச் சுற்றத்தார்மேலுந் தெளித்தார். பிறகுபிள்ளையாருடைய திருக்கரத்திலே ஜலத்தைத் தாரைவார்த்து தமது கோத்திரத்தைச் சொல்லி என்னுடையபுத்திரியைத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்குக் கொடுத்தேன் என்றார். மணம மகளைக் கொண்டுவந்து வலப்பக்கத்திலிருத்தி னார்கள். விவாக முகூர்த்தம் இவ்வாறு நிறைவேறியது. குலமரபொத்த ஒரு பெண்ணை வரன்முறையாகத் திருமணம் நடத்துகையில், சம்பந்தர் கலியாணத்துக்கு வந்தவர்களும் பிறரும் சூழ ஆச சாபுரத் திருவாலயத்தை யடைந்தார். அங்கே பலசூரியர்கள் ஒருங்கு கூடினாற்போலே ஒருபெருஞ்சோதி தோன்றியது. வந்தவர்க ளெல்லாரையும் அந்தச்சோதியி னுள்ளே பிரவேசித்து நிசபதம் அடையுமாறு செய்தார். அப்போது ஒரு பெண்பால் “ அடியேன் இதுபோது தூய்மையற்றிருக்கிறேன். என் செய்கேன் ” என்று சொல்லித் திருவடிதொழுதாள். சம்பந்தர் “ பெருநெருப்புக் கீரமில்லை. நீயும் உள்ளே பிரவேசிக்கலாம் ” என்றருளிச்செய்து, இறுதியில், காழும் மனைவியுமாக அச்சோதியுட் புகுந்தருளினார்.

பஞ்சாக்கரப் பதிகம்.

ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்குடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிட
ரான கெடுப்பன வஞ்செ முத்துமே.

நமச்சிவாயப் பதிகம்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
யோது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது
நாத நாம நமச்சி வாயவே.—

திருப்பாசரம்.

அரியகாட்சி யாராய்த் தமதங்கைசேர்
எரியரேறுகந் தேறுவர்கண்டமும்
கரியர்காடுறை வாழ்க்கையராயினும்
பெரியராரறிவாரவர் பெற்றியே.

வெந்தசாம்பல் விரையெனப்பூசியே
தந்தையாரொடு தாயிலந்தம்மையே
சிந்தியாவெழுவார் வினைதீர்ப்பரால்
எந்தையாரவர் எவ்வகையார்கொலோ.

ஆட்பாலவர்க்கருளும் வண்ணமுமாதிமாண்பும்
கேட்பான் புகிலளவில்லை கிளக்கவேண்டா
கோட்பாலனவும் வினையுங் குறுகாமை எந்தை
தாட்பால் வணங்கித்தலை நின்றிவைகேட்கத்தக்கார்.

வதுக்களாலும் எடுத்தமொழியாலுமிக்குச்
சோதிக்கவேண்டா சுடர்விட்டுள்ள எங்கன்சோதி
மாதுக்கநீங்கலுறுவீர்மனம் பற்றிவாழ்மின்
சாதுக்கள் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.



திருநீற்றுப்பதிகம்.

வேதத்திலுன்னதூறு வெந்துயர்தீர்ப்பதூறு
போதந்தருவதூறு புன்மைசவிர்ப்பதூறு
ஓதத்தருவதூறு உண்மையிலுள்ளதூறு
ஓதப்புனல்வயல்கூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே.

முத்திரவதூறு முனிவரணிவதூறு
சத்தியமாவதூறு தக்கோர்புகழ்வதூறு
பத்திரவதூறு பரவவினியதூறு
சித்திரவதூறு திருவாலவாயான்றிருநீறே.

திருஞான சம்பந்தர்.

காணவினியதுநீறு கவினைத்தருவீதுநீறு
பேணியணிபவர்க்கெல்லாம் பெருமைகொடுப்பதுநீறு
மாணந்தகைவதுநீறு மதியைத்தருவதுநீறு
சேணந்தருவதுநீறு திருவாலவாயான்றிருநீறே.



கோளறுபதிகம்.

வேயுறுதோளிபங்கன் விடமுண்டகண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசறுதிங்கள் கங்கை மூடிமேலணிந்தென்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் நற்புதன் வியாழம்
வெள்ளி சனி பாம்பிரண்டுமுடனே
ஆசறுநல்லநல்ல அவைநல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே.

என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதிமத்தமலை புனல்குடிவந்தென்
உளமேபுகுந்த வதனால்
ஒன்பதொடொன் ரெட்டேழுபதினெட்டொடாறும்
உடனாய் நாள்ளளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்லநல்ல
அடியாரவர்க்குமிகவே.

உருவளர்பவளமேனி ஒளிநீறணிந்து
உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர்கொன்றை திங்கள் முடிமேலணிந்தென்
உளமே புகுந்தவதனால்
திருமகள் கலையதூர்தி சயமாதுபுமி
திசைதெய்வமான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே.



மாணிக்கவாசகர்.

பாண்டிய நாட்டிலே வைகையாற்றின் சரையிலுள்ள திருவாதவூரில், அமாத்திய பிராமணகுலத்தில், வைதிகமார்க்கமும் சைவ மார்க்கமும் விளங்கவும், பௌத்தமதமாகிய இருளுடைந் தோடவும், பால சூரியன் போல் ஒரு சற்புத்திரர் திருவவதாரஞ் செய்தார். அவருக்குத் திருவாதவூர் என நாமகரணம் செய்யப்பட்டது. அவர் கர்ணவேதன முதலிய மற்றைச் சடங்குகளும் செய்யப்பெற்று வளர்பவர், பதினாறு வயசினுள் வேதபூதலிய கலைகளைக் கற்று வல்லராயினார். அவருடைய கல்வித்திறமை முதலியவற்றை அறிந்தவர் சொல்லக்கேட்டு, அரிமர்த்தன பாண்டியன் அவரை வரவழைத்து, பலவரிசைக ளளித்து, மந்திரியுத்தியோகங் கொடுத்து மேம்படுத்தினான். திருவாதவூர், படைக்கலப் பயிற்சி முதலியன உணர்த்தும் நூல்களையும் மனுமுதலிய நீதி நூல்களையும் ஐயந்திரிபற முற்றக் கற்றோராதலின், மற்றமந்திரிக ளெல்லாரினுஞ் சிறந்த முதன் மந்திரியாகி, அரசனுக்குக் கண்ணுங் கவசமும் போலக் காரியஞ் செய்திருந்தார்.

இப்படியிருக்கு நாளில், மெய்ப் பொருளிது பொய்ப் பொருளிது என்று உள்படி பகுத்தறியும் விவேகம் இவர் மனத்தில் உண்டாயிற்று. உண்டாகவே, நிலையில்லாத இம்மைமறுமை யின்பங்களில் உவர்ப்பு வரப்பெற்று, செம்மையாகிய மனத்தை யுடையராய், மோகூத்தை அடையும் நெறியையே ஆராய்வாராயினார். மோகூத்தை அடைதல் வேண்டு பென்னும் பேராசையாற் றோடக் குண்டு, வேதாகமாதிசாரத்திரங்களிலே வல்ல பெரியோர்கள் தம்மிடத்து வருந்தோறும், தாம் அவரிடத்துச் சென்று காணுந்தோறும், அவாசனோடு மிகவும் அளவளாவி மெய்ப்பொருள் ஆராய்ந்தார். இப்படிப் பலரிடத்தும் ஆராய்ந்தும் ஞானசாரியர் அகப்படாமையால், தாகத்துக்கு உவர் நீருண்டு விடாய்தணி

யாதார்களைப் போல மனவமைதி பெறும் விருந்தவர், சிவ பெருமானிடத்திலே மெய்யன்பு வைத்து அரசனுடைய அமைச்சரிமைத்தொழிலையுங் கைவிடாதவராய் ஒழுகிவந்தார்.

அப்போது ஒருநாள் அரிமர்த்தனன் இவரை மிக்க பொருள் கொண்டுபோய் உத்தமமான அசுவங்களை வாங்கி வருமாறு அனுப்பினான். அங்கனமே செல்கின்றவர் வழியில் திருப்பெருந்துறையில் சிவாலய தரிசனஞ் செய்கையில் ஆலயத்தின் புறத்தில் ஒரு குருந்த மரத்தின் அடியில் மாணுக்கர் கூட்டஞ்சூழ ஞானசிரியர் ஒருவர் எழுந்தருளி யிருப்பதைக் கண்டு வணங்கினார். அந்தப் பரமாசாரியரும் திருவாதவூரனுடைய ஒழுக்கத்தையும் அன்பையுங் கண்டு, உடல்பொருள் ஆவி மூன்றையும் அவர் தத்தஞ்செய்ய ஏற்று அவரைச் சிவ சொரூபமாக்கினார். அவ்வளவிலே வாதவூரர் மனமுருகி அன்புரையினராய்த் தம்வசமிழந்து பரமாசாரியரை வணங்கித் தோத்திரஞ்செய்தார். பழுவில்லாத சொற்களாலாகிய மணிகளாம் அன்பாகிய வடத்தாற் கோத்த பாமாலையான தோத்திரங்களைக் கேட்டு மகிழ்ந்து சிவபெருமானுள் அந்தப் பரமாசாரியர் இவருக்கு மாணிக்கவாசகர் எனச் சிறப்புப் பெயர் அளித்து, “இங்கே நீ செய்ய வேண்டிய கருமஞ் சிறிதுண்டு. ஆதலால் சிலகாலம் இங்கிருப்பாய்” என்று கட்டளையிட்டு மறைந்தருளினார்.

மாணிக்கவாசகர் குதிரைவாங்கக் கொண்டுவந்த பொருள்களை ஆலயத்திருப்பணிகளுக்கும் அடியார்களுக்கும் உபயோகித்து விட்டுத் திருப்பெருந்துறையிலே இருந்தார். குதிரைவாங்காத செய்தியைத் தூதரால் உணர்ந்த அரசன் அவரை வரவழைத்து நிர்ப்பந்தித்து ஒறுக்கலானான். சிவபெருமான் காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டுவந்து காட்டின அளவிலே அரசன் மகிழ்ச்சியடைந்து, அன்றிவிலே அப்பரிக ளெல்லாம் மீண்டும் நரிகளாகி நகரத்தில் சேதம் விளைப்பதறிந்து, மீண்டும் மாணிக்கவாசகரை ஒறுக்கத் தொ

டங்கினான். அப்போது வைகையாறு பெருகும்படி செய்து சிவபெருமான் தானும் ஒரு கூலியாளாக வந்து அணைகட்டும் போது, பரபரப்பாக வேலை செய்ய வில்லை யென்று அரசன் அவர்க்குக் கசையடி கொடுக்க, அவ்வடி அணைவாரீதும் தன் முதுகின் மீதும் தழும்பேறியதைக்கண்ட அரசன், அச்சுற்று மாணிக்கவாசகரை நமஸ்கரித்து, அவரைத் தமது போக்கிலே விட்டுவிட்டான்.

மதுரையினின்றும் புறப்பட்ட மாணிக்கவாசகர், பலதிருப்பதிகளையும் வணங்கிக்கொண்டு, திருவண்ணாமலையில் சில காலம் தலவாசம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பெண்கள் விடியற்காலத்திலே எழுந்து சிவதோத்திரஞ்சொல்லிக்கொண்டு அயல் வீட்டுப்பெண்களை யெழுப்பி நீராடப்போதலைக் கண்டு, அச்செயலைச் சிவசத்திகள் சிருஷ்டியின் பொருட்டு ஒருவரை யொருவர் எழுப்புவதாகப் பாவித்துத் திருவெம்பாவையைப் பாடினார். இப்படியே புறத்தே நிகழுகின்ற செயல்களாகிய படையெழுச்சி சாமல் பொற்சுண்ணம் முதலியவைக ளெல்லாம் சிவஞானச் செயல்களாகப் பாவித்துப் பாடியருளினார். பிறகு திருவண்ணாமலையினின்றும் சிதம்பரஞ் சென்றடைந்து சபாநாயகரைத் தரிசித்துத் திருவாசக மருளிச்செய்து துதித்துக்கொண்டு சிலநாளிருந்து, அப்பால் சிதம்பரத்துக்குக் கிழக்கேயுள்ள தபோவனத்தையடைந்து சிவானந்தச் செல்வராய்ச் சிவயோகத்திலமர்ந்திருந்தார். அங்கிருக்கும்போது, ஈழமண்டலத்தினின்றும் வந்த புத்தர்களோடு வாதுசெய்து வென்று, பிற வி தொடங்கி ஊமையாயிருந்த சோழராசனுடைய மகளை ஊமை தீர்த்தருளினார்.

இங்ஙனம் சுவாமிகள் தபோவனத்தில் இருந்தபோது ஓரந்தணர் தம்மிடம் வரக்கண்டு, அவரை வீற்றிருக்கும்படி செய்து, “தேவரீர் இங்குற்ற காரணம் யாதோ?” என்று கேட்டார். வந்தவரும் “சுவாமிகளுடைய அற்புதங்களைக்

கேட்டு மதுரையில் நின்று வருகின்றும்; தேவரீர் பாடியருளிய திருவாசகத்தை எழுதிக்கொள்ளும் விருப்பமுடையோம்” என்று குறிப்பித்தார். அங்ஙனமே திருவாசகத்தை ஏட்டி லேழுதிக்கொண்ட பிறகு, அவ்வந்தணர் “சுவாமி! திருச்சிற்றம்பல முடையாரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து ஒருகோவைப் பிரபந்தம் பாடிக்கொடுக்கவேண்டும்” என்று விண்ணப்பித்தார். அவ்வேண்டுகோளின் படியே மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக் கோவையார் பாட, அதனையும் எழுதிக்கொண்டு அந்தணர் அந்தர்த்தான மாயினர். அவ்விரண்டையும் கொண்டுபோய்த் திருச்சிற்றம்பல முடையார் மைக்காப்பிட்டு அவற்றைச் சிற்சபையின் வாயிற்படிமீது வைத்தருளினார். அவ்வதிசயத்தைக் கண்டதில்லை வாழ்ந்தணர்கள் அவ்ளிரண்டு நூல்களையும் ஒதி முடிக்கையில் இறுதியில் “இது மாணிக்கவாசகர் சொல்ல அழகிய திருச்சிற்றம்பல முடையார் கையெழுத்து “என்றிருக்கக் கண்டு ஆனந்த பாவசராயினர். பின்பு பொருளையறிய வேண்டிப் போட்டென எழுந்து மாணிக்கவாசக ரிடஞ்சென்று பொருள் வினவ, அவரும் இவர்களை அழைத்துக் கொண்டு சிற்சபையை அடைந்து சிற்றம்பல முடையாரைக் காட்டி “இதான் இதன்பொருள்” என்று சபையிலே தில்லை மூவாயிரவரும் காண அங்கே தோன்றிய சோதியில் மறைந்தருளினார். அப்போது அவர்க்கு வயது முப்பத்திரண்டு

இவர் சித்தமுஞ் செயலும் சிவன்பாலே வைத்தவர் என்பது

எங்கை யுனக்கல்லா தெப்பண்ணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே டெமக் கெங்கோ னல்குதியேல்
எங்கெழலென் ஞாயிறெமக்கு

என்றாற் போன்ற திருவாக்கான் உணரப்படும். இவருடைய பாடல்களில் அனேகம் ஞானத்தை யுள்ளிட்ட உருவகங்ளாக இருக்கின்றன.

வையக மெல்லா முரல்தர்க மாபேரு வென்னுமூலக்கை நாட்டி
 மெய்யனு மஞ்சணிறைய வட்டி மேதகு தென்னன் பெருந்தறை
 (யான்
 செய்ய திருவி பாடிப் பாடிச் செம்பொ னுலக்கை வலக்கைபற்றி
 ஐயனணினில்லை வாணனுக்கே யாடப்பொற் சுண்ணமிடித்து நாம்
 என்பது தாரணம்.

தாமே தமக்குச்சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
 யாமாரெமதார் பாசமாரென்ன மாயமிவைபோகக் [கொண்டு
 கோமான் பண்டைத்தொண்டரொடு மவன்றன் குறிப்பே குறிக்
 போமாறமைமின் பொய்க்கீக்கிப் புயங்களுள் வான் பொன்
 னடிக்கே.

என்றும்பேர்லவன உபதிடதங்களாகக் கொள்ளற்பாலனவாக
 இருக்கின்றன.

மாணிக்கவாசகரைப் பற்றிய குறிப்புக்கள் கல்லாடத்
 தில் வருதலால் சிலர் மாணிக்கவாசகர் சங்கத்துக்கு முற்பட்ட
 டவரென்றும் சங்கக்காலத்தவரென்றுங்கொள்வர். கல்லா
 டம் சங்கநூலன்றென்றும் சங்கத்துக்குச்சிலகாலம் பிற்பட்ட
 டதென்றும் பல வித்துவான்கள் யூகிக்கின்றமையால் இது
 துணியலாவதன்று. சம்பந்தமூர்த்திகள் காலத்தவரான திரு
 நாவுக்கரையர் தமது தேவாரத்தில் நரிபுரியாக்கிய அற்புதத்
 தைக்குறித்திருத்தலால் அவருக்கு முற்பட்டவர் என்பது
 துணியலாம். “உயர்மதிற் கூடலினாயந்த வெண்டித்தமி
 ழின் றுறைவாய் நுழைந்தனையோ” எனத்திருச்சிற்றம்
 பலக்கோவையில் வருதலால் மாணிக்கவாசகர் சங்கத்துக்
 குப் பிற்பட்டவர் என்பது போதரும். ஆவே கி-பி மூன்றா
 வது நான்காவது நூற்றாண்டிலிருந்தவரென்று அனுமானிக்
 கலாம்.

தென்னவன் பிமராயன் என்பது மாணிக்கவாசக
 ருக்கு மற்றொரு பெயர். இதன் பொருள் பாண்டியனது
 பிராமணர்களின் அரசென்பது, திருவாதவூரர் புராண

மென்னும் நூலில் இவர் சரித்திரம் கூறப்பட்டுள்ளது. இதைப் பாடியவர் கடவுள் மகாமூலிவர். திருவாசகம் 8-வது நூற்றாண்டில் பாடப்பெற்ற தென்பது மேற்கு நாட்டார்களின் கொள்கை.

அருள்வாதவூர்து : சேப்பிய நாலேட்டினில் தேய்வீகம் எனும் பழம்பாட்டின்படி இவர் 32 வயது யிருடனிருந்தார். இவரை மந்திரியாய்க் கொண்ட அரிமர்த்தன பாண்டியன் காலம் கிறிஸ்தாப்தம் 500 க்கும் 800, க்கும் இடைப்பட்ட காலமாதலின் அதற்குள்பட்டகாலந்தான் இவர்காலம். இவர் பாடிய திருவாசகம் தமிழ்வேதமென நான்காவது வருணத்தினுள்ளார் கொண்டாடுகின்றனா. இவா பாடிய திருச்சிறம் பம்பலக்கோவையாரின் சிறப்பு பின்வரும் கவித்துறையால் விளங்குகின்றது. இது பிற்காலத்தவர் பாடியது.



க லி த்து றை.

வருவா சகத்தினின் முற்றுணர்ந் தோனை வண்டில்லை மன்னை, திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிறம் பம்பலப், பொருளார் தருதிருக் கோவைகண்டேயுமற் றப்பொருளைத், தெருளாத வுளளத் தவர்கவி பாடிச் சிரிப்பவரே.

இவர் இலங்கையிலிருந்து வந்த புத்தர்களை வாதில் வென்று ஊமையாக்கின ரென்பது கர்ணபரம்பரை. இவர் பேசுவீத்த ஊமைப்பெண்ணின் தாய் தகப்பன்பேர் இப்பொழுது புலப்படவில்லை. திருவாசகம் பத்தியை வினைக்கும் சிறந்த நூலேயாம் “ திருவாசகத்தில் உருகாதார் ஒரு வாசகத்திலும் உருகார் ” என்பது பழமொழி. இவர் 32 வது வயதில் சிதம்பரத்தில் தேகவியோகமாயினர். திருக்கோவையார்க்குப் பேராசிரிபர் சிறந்த உரைசெய்துள்ளார் கம்மாழ்வாராம் சடகோபர் பாடியருளிய திருவிருத்தம்போல் திருகோவையாரும் காமச்சுவை வகையாய்ப் பத்தியை விளைப்பதாகின்றது. சிருங்காரத்தால் பத்திபரிணாமம் காட்டப்படுகின்றது.

இவர் சைவர்கள் போற்றும் நான்கு சமயகுரவர்களுள் ஒருவர்.

மெய்ஞானத்தாழிசை யென்னும் ஓர் வெகுசிறிய நூல் மாணிக்கவாசகர் குருந்தமரத்தடியில் பெற்ற உபதேசமாரீக் கத்தை வாசியோகவழியாய்க் காட்டுகின்றது. இதை மாணிக்கவாசகர் பாடியுள்ளாரென்று அச்சுப்பிரதியிற் காட்டப்பட்டுள்ளது. இதற்குப்போந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. பிற்காலத்தார் பாடி மாணிக்கவாசகர் பெயரை அதிற்சார்த்தினர் போலும். உபதேசமாரீக்கத்தை யாரும் வெளிப்படையாய்ச் சொல்வதில்லை. இது தமிழ் நாட்டு வழக்கு.



சைவவைணவர்களின் சமயாசாரியர் நாயன்மார் ஆழ்வார்களின் தமிழ்ப்பிரபந்தங்களில் தெய்வபக்தியும் மனஉருக்கத்தோடு கூடிய அகங்காரமின்மையும் வைராக்கிய விருப்பமும் காணப்படுகின்றன. இவ்விதமான மூர்த்திவடிவத்தை யொட்டிய தியான நெறிவடமொழி வேதத்திலும் உபநிடதத்திலும் காணப்படவில்லை யென்பது சிலர் கொள்கை. இந்நெறி புராணகாலத்திற்குப் பிற்பட்டதாகையால் வேதம் உபநிடதங்கள் வழங்கியகாலத்தில் நடைபெறும்நெறியாகின்றதில்லை. இதுகால நிலைகருதி மூர்த்தித்தியானவகையால் பத்திப்பயிரை வளர்க்கப் பிற்காலத்தவர் காட்டிய நெறியேயாம். இதன்றி ரிக்வேதத்தினால் அதுவழங்கிய அக்காலத்தில் ஆலயங்களில் தெய்வவழிபாடு நடைபெறவில்லையென்றும் காணப்படுகின்றது.

கிளிப் பாட்டு.



- (1) ஏரா ரினங்கினியே ! எங்கள் பெருந்துறைக் கோள்
சீரார் தீநு நாமநீ தேர்ந்தரையாய்,—ஆரூரன்
செம் பெருமான் வெண்மலரான், பாற்கடலான், செப்
எம்பெருமான் நேவந்திரான் என்ற ! [புகழ்போல்

- (2) ஏதமிலாஇன் சொன் மரகதமே ! ஏழ் பொழிற்கும்
நாதன்மை ஆளுடையான் நாடுரையாய் ; காதலவர்சு
கன் பாண்டு மீளா அருள்புரிவா னுடென்றும்
தென் பாண்டி நாடேதெளி !
- (3) தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் ! நமையாளும்
மாதாடும்பாகத்தன் வாழ்பதினன் ? கோதாட்டிப்
பத்தர் எல்லாம் பார்மேற்சில புரம்போற் கொண்டாடும்
உத்தரகோச மங்கைஊர் !
- (4) செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீ நஞ்சிந்தைசேர்
ஐயன், பெருந்துரையான் ஆறுறையாய் ; தையலாய்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
ஆனந்தநீ கான்உடையான் ஆறு.
- (5) கிஞ்சகவாய் அஞ்சகமே ! கேடில் பெருந்துறைக் கோன்
மஞ்சள் மருவு, மலை பகராய் :—நெஞ்சத்
திறுள் அகலவாள்வீசி இன்பம் அரு முத்தீ
அருளு, மலை என்பது, காண், ஆய்ந்து.
- (6) இப்பாடே வந்தியம்பு கூடு புகல் என்கிளியே
அப்பாடாச் சிருடையான் ஊர்வதென்னை ? எப்போதும்
தேன்புரையுள் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணைத்
வான் புரவி ஊரு மகிழ்ந்து ! [திசைப்ப
- (7) கோற்றேன் மொழிக் கிள்ளாய் ! கோதில் பெருந்துறைக்
மாற்றூரை வெல்லும் படை பகராய் ; ஏற்றூர் [கோன்
அழுக்கலடயா நெஞ்சருகமும் மலங்கள்பாயும்
கழிக்கடை, காண், கைக்கொள் படை
- (8) இன்பான் மொழிக்கிள் ளாய்எங்கள் பெருந்துறைக் கோன்
முன்பான் முழங்கு முரசி உம்பாய் :—அன்பால்
பிறவிப் பகைகலங்கப் பேரின் பத்தோங்கும்
பழுமிக்க நாதப்பறை.
- (9) ஆய மொழிக்கிள் ளாய் ! அள்ளுறும் அன்பர்பால்
மேய பெருந்துரையான் மெய்த்தார் ஏன்?—தீயவீனை
நாளும் அனுகாவண்ண நாடேனை ஆளுடையான்
தானியறு காம் உவந்ததார்.
- (10) சோலைப்பசங் கிளியே ! தூ நீர் பெருந்துறைக்கோன்
கோலம் பொலியுங் கொடி கூறாய் :—சாலவும்
எதிலார் துண்ணென்னை மேல் விளங்கி ஏர்காட்டும்
கோதிலா ஏறுங்கொடி.

புகழேந்திப் புலவர்.



புகழேந்திப் புலவர் பாண்டி நாட்டில் வேளாளர் குலத்தில் பிறந்து தமிழ்க்கல்வியிற் மேர்ந்து புலவர்களுக்குத் திலகம்போன்றவராய் இருந்தும் அவருடையவாலாறு குறைதீர விளங்கவில்லை வெண்பாடுவண்ணுஞ் செய்யுளியற்றுவதில் பேர்பெற்றவராயிருந்தன ரென்று இவரை வாகுணபாண்டியன் தன் சமஸ்தான வித்துவானு யிருக்கும்படி வேண்டிக் கொள்ள அவ்வாறே யிருந்து அரசன் சலபக்கு வருகின்ற புலவர்களெல்லோருக்கும் இதமே செய்துகொண்டிருந்தனர் என்பது மாத்திரம் தெரியவருகிறது.

அவ்வாறிருக்கு நாளில் வாகுணபாண்டியனுக்கு ஒரு மகன்பிறந்தனர். அம்மகளுக்குப் புகழேந்திப் புலவரால் கல்விப் பயிற்சி செய்துச் சோழநாட்டரசனாகிய குலோகத்துங்க சோழனுக்கு விவாகஞ்செய்து கொடுத்துப் பலசீதனப் பொருள்களோடு புகழேந்திப் புலவரையுங் கொடுத்தனர். அம்மகளுடன் குலோத்துங்க சோழனது இராஜதானியாகிய உறையூரில் வசித்துக் கொண்டிருந்தனர். அங்ஙனமிருக்குங் காலத்தில் ஒருநாள் அரசனது பட்டத்தியானை கால்சங்கிலியை யறுத்துக்கொண்டு நிற்க அதுகண்டு அந்தச் சமஸ்தானத்து வித்துவானாகிய ஒட்டக்கூத்தப்புலவர் சோழனை உயர்த்திப் பாண்டியனைத் தாழ்த்தி ஒரு செய்யுட் சொல்லினர். அதாவது,

“இன்னங்கலிங்கத்திகல்வேந்தருண் டென்றே
தென்னன்றமிழ்நாட்டைச்சீறியோ--சென்னி
யகளங்காவன்றனயிராவதத்தி
னிகளங்கால்விட்டநினைவு.”

இச்செய்யுளைக் கட்டலும் புகழேந்திப்புலவர்

“தென்னவன் மென்னர் பெருமான் நிருமதுரை,
முன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும்—பொன்னி நா

டாலிக்கும் வேந்தா மயகு லன்மகீரிர்
தாலிக்குமொன்றே தனை.”

என் மபாண்டியனை யுயர்த்திச் சோழனைத் தாழ்த்தி இச்செய்யுளைச் சொல்லினர். அதுகேட்ட ஒட்டக் கூத்தப்புலவர் புகழேந்திப் புலவரிடத்துப் பொறுமை கொண்டன ராயினர்.

பின்பு புகழேந்திப் புலவர் முாணைகோத்திற் சிற்றரசாயிருந்த சந்திரன் சுவர்க்கி என்னும் அரசன் வேண்டுகோளால் நளசக்கரவர்த்தியின் சரிதத்தை வெண்பாக்களினால் பாடி நளவெண்பா எனப் பெயரிட்டு அந்நூலை அரங்கேற்றும்பொழுது, ஒட்டக்கூத்தப் புலவரும் வந்து கேட்டுக் கொண்டிருக்கப், புகழேந்திப்புலவர் அந்நூலில் மாலைக்கால வருணனையாசிய

“ மல்லிகையே வெண்சங்கா வண்டீத வான்கரும்பு
வில்லி கணதெரிந்து மெய்காப்ப-முல்லைமலர்
மென்மலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மலை யந்திப பொழுது

என்ற செய்யுளைப் பிரசங்கிக்க ஒட்டக்கூத்தப்புலவர் தாம் கொண்ட அழுக்காற்றின் மிகையால், தேனை ஒழுகுண்டு அழுக்கைப்பற்றிக் கொள்ளும் பன்னாடையைப் போல், குணத்தைக்கொள்ளாது குற்சிதமாய் “மல்லிகையைச் சங்காகச் சொல்லியது பொருந்தும். வண்டை ஊதுபவனாகச் சொல்லியது ஒவ்வாது. சங்காகூதுபவன் அடியை வாயில் வைத்துத் தல் முறையே யன்றி நுனிடைவைத்துத் தல் வழக்கன்று” எனத் துர்வாதஞ்செய்தனர். அதுகேட்டுப் புகழேந்திப்புலவர் விநயமாய்க் கட்டுடிக்கிறவனுக்கு வாயென்றும் அபானமென்றும் வேறுபாடு தெரியர்தென்று சமையோ சிதமாய் விடைபகீர்த்தனர். அது கேட்ட வச்சபயோர் வியந்து புகழேந்திப் புலவரை அவமதிக்கவந்த ஒட்டக் கூத்தப்புலவர் தாமே யவமதிப்புற்றன ரென நகைத்தனர்.

பின்பு புகழேந்திப்புலவர் அந்நூல் முழுவதையும் புலவரி யாவரும் களிதூங்க அரங்கேற்ற முடித்தனர்.

அதனால் ஒட்டக்கூத்தப்புலவர் புகழேந்திப் புலவரிட த்து முன்னிலு மிக்க பொறாமையுற்றுப் பகைமைகொண்டு எவ்விதத்தாயினும் இப்புுகழேந்தியைச் சிறையில் வைத்து அவமதிப்புச் செய்யவேண்டுமென் றெண்ணங் கொண்டிருந்தனர்.

அப்படி யிருக்கும்பொழுது ஒருதினத்தில் பொய்மையாய் ஓர்குற்றத்தைப் புகழேந்திப் புலவர் செய்ததாக் கற்பித்து அரசனிடஞ் சொல்ல, அரசன் அதனைத் தீர்க்கமாய் விசாரியாது ஒட்டக்கூத்தப் புலவரிடத் துள்ள அபிமானத்தால் புகழேந்திப் புலவரைச் சிறையிலடைவித்தனன்.

அப்புுகழேந்திப் புலவர், இதுவும் ஊழ்வலியின்றி நனென்றோர்த்து, அங்கிருந்து உணவின் றிவருந்திப் பாரதகலையிற் சில பகுதிகளை எளிப டடையில் கண்ணிகளாகப் பவளக் கொடிமாலே முதலிய சில நூல்களை இயற்றிப் பாடிக்கொண்டிருந்தனர். அவற்றை அச்சிறைச்சாலையின் பக்கவழியாய்த் தண்ணீர்க்குச் செல்லும் மாதர்கள் கேட்டுச் சாளரத்தின் வழியாப்பார்த்துப் பரிதாபமுற்று அரிசி காய் முதலிய உணவுப்பொருள்களைக் கொடுக்க அவற்றைப்புுகழேந்திப்புலவர் சாளரத்தின் வழியால் வாங்கிச் சமைத்துண்டிருந்தனர்.

அவ்வாறிருக்குங் காலத்தில் ஒருநாள் இரவில் குலோத்துங்க சோழன் வருடத்தில் ஒருமுறை ஒட்டக்கூத்தப் புலவரை யானையின் மேலேற்றி அவாடி தன்முடியின்மேல் படும்படி தான் கீழிருந்த குடைபிடித்துக்கொண்டு யானைபை நடத்தி ஊர்வலம் வரும் வழக்கத்தின்படி ஆடம்பரங்களுடன் வீதியில் உலாவருவதைச் சிறைச்சாலையிலிருக்கின்ற புகழேந்திப்புலவர் சாளரத்தின் வழியால் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அப்பவணியைக்காண்ட பலரும்

“அம்பர் அர்த்தராத்திரியில் குடைசிழுவிற்கெல்வர்” என்னும் பழமொழியைச் சொல்லக் கேட்டு அரசன் ஒட்டக்கூத்தப் புலவரை நோக்கித் “தேவருக்கன்றி இரவில் குடை நிழலிற் செல்லல் நமக்குத் தகுமா” இதற்கு நீர் நியாயம் சொல்வீர்? என்று கேட்க, அதற்கு அவர் விடை யொன்றும் சொல்ல வில்லை.

அதற்கு அருகில் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த புகழேந்திப்புலவர் அரசனை நோக்கி

‘ அண்ட மீதுல விவாழு மருத்திக் கற்பா ளுன்னைக்
கண்டதா லுவகை யெய்திக் கற்பழிற் திடுவ ளென்றே
யெண்டிசை புரக்கும் வேந்தே யிரவினிற் கவிகை நீழல்
கொண்டொ நடாத்து மாறு குலோத்துங்கா நீதி தானே ’

என்ற செய்யுளைச் சொல்லினார். அதைக்கேட்ட குலோத்துங்க சோழன் அதிசயித்துச் சாளரத்தின் வழியால் பார்த்துப் புகழேந்திப்புலவரைத் தெரிந்து தன் கைகளால் அவரைத் தூக்கித் தளையை நீக்கி யானையின்மேல் ஒட்டக்கூத்தப் புலவரோடு சேர்த்து வைத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்றான்.

அங்ஙனம் நிகழ்ந்தவற்றை யெல்லாம் அரசன் மனைவியாகிய பாண்டியன் மகள் கேள்வியுற்றுத் தன் குருவாகிய புகழேந்திப்புலவரைச் சிறையிலடைத் திருந்ததை நினைத்து மிகவருந்தி நாயகனது நீதிவழுவால் இப்பிழை நேர்ந்ததென் றெண்ணிக் கோபங்கொண்டு, தன் அரண்மனை வாயிற்கதவைச் சார்த்தி ஒருதாளிட்டுக் கொண்டிருந்தனள். அரசன் புகழேந்திப் புலவரை அநீதியாய்ச் சிறையி லடைத்தமையைக்கருதி மனம்நொந்து அவ்விருபுலவரையும் கூட அழைத்துக் கொண்டு தன் மனைவியின் அத்தப்புர வாயிலுக்குச் சென்றான். அக்கதவும் சார்த்தியிருப்பதைக்கண்டு மனைவியிக்கேற்பத்தால் கதவடைத்துக் கொண்டிருக்கின்றாளெனத்

தெரிந்து, ஒட்டக்கூத்தப் புலவரை நோக்கி அவள் கோபந்தணிந்து கதவைத்திறக்கும்படி நயமாக ஒரு செய்யுள் பாடுக வெண்ச்சொல்லு, ஒட்டக்கூத்தப்புலவர்,

“ இழையொன் நிரண்டு வகிர்செய்தநுண்லரிடை யேந்து வள்ளைக் குழையொன் நிரண்டு விழியணங்கே கொண்ட கோபந்தணி மழையொன் நிரண்டுகை மாபுரணனின் வாயில்வந்தாற் பிழையொன் நிரண்டு பொறுப்பதன் றேகடன் பேதையர்க்கே.”

என்றசெய்யுளைச் சொல்லலும், பாண்டியன் மகள் அச்செய்யுளைக்கேட்டுக் கதவைத்திறவாது உள்ளிருந்தே ‘கூத்தரே உமது இனத்தார் தொழில்முறைக்குத் தக்கபடி “ இழை ” என்றெடுத்துக் கொண்டிப்போலும். மனம்வருந்தி அழுது கொண்டிருக்கும் என்கண்களைக் “ குழையொன்நிரண்டு விழி,, என்றுசொல்லியது சமபோசிதமோ. உடன் “கோபந்தணி,, என்றதும் அருவருப்பன்றோ? “ மழைக்கையுமானமுள்ளான்,, என்றது இவ்வரசனை மட்டுங் குறிக்குமோ? “ பேதையர்க்கு” என்றது தகுதிபா? ‘என்றுசொல்லி மறுத்து மிகச் சினந்து “ ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரட்டைத்தான்’ என்றுகூறிப்படக்கென இரண்டாவது தாளுமிட்டனள். அதுகண்ட வரசன் புகழேந்திப்புலவரை நோக்கி நீர் ஒரு செய்யுள் சொல்லுமினென வேண்டப் புகழேந்திப்புலவர்.

“ நானே யினியுன்னை வேண்டவதில்லை நளிமைலர்த் தேனே கபாடர் திறந்திடுவாய் திறவாவிடிலோ வானே நனைய விரவிகுலாதிபன் வாயில்வந்தாற் றானே திறக்குநின் கைத்தலமாகிய தாமரையே.

என்றசெய்யுளைப் பாடியவுடன் பாண்டியராசன் மகள் கதவைத் திறந்துவிட்டுத் தன்னொசிரியராகிய புகழேந்திப்புலவரை வணங்கினள். புகழேந்திப் புலவர் தமது ராஜகுமாரிக்கு ஆசீர்வதித்துச் சோழராசன் அனுமதிபெற்றுத் தன்விடு

திக்குச் சென்றனர். பின் ஒட்டக்கூத்தப் புலவரும் வீட்டிற்குச் சென்று உள்ளம் ரொந்திருந்தனர்.

பின்பு அரசலும் அவன்மனைவியும் உள்ளங்கலந்து புகழேந்திப்புலவர் சிறைப்படும்படி நேர்ந்தமையைக் குறித்து வருந்தி, ஒட்டக்கூத்தப் புலவர் புரட்டினால் நேர்ந்ததென்றும் அவர் தாழ்ந்தகுலத்தினரென்றும் தெரிந்திருந்தும், அவரையும் ஓர் புலவரென மதித்தனராயிருந்தனர்.

பின்பொரு நாள் அவ்வூரிலுள்ள வாணியப்பெண் ஒருத்தி அப்புலவர் இருவருள் புகழேந்தியை மதித்துப்புகழ்ந்து ஒட்டக்கூத்தப்புலவரை இசுழ்ந்தனள். அதனை ஒட்டக்கூத்தப்புலவர் அரசனிடம் சொல்ல அரசன் அப்பெண்ணை அழைப்பித்து வினளினன். அவள் அரசனைநோக்கி “உனது குடைக்குள் அடங்காதவை இவ்வுலகத்தில் இரண்டுள்ளன. அவைகளை இப்புலவரிருவருள் இன்னவையென்று சொல்லும் புலவரை உயர்ந்தவரெனத் தெரிந்து சொள்க. நான் உணர்ந்திருக்கின்றேன்” என்றனள். உடனே அரசன் அவ்விருபுலவரையும் அழைப்பித்து அவரை நோக்கி அப்பெண் சொல்லிய இரண்டையும் இன்னவையெனச் சொல்வீரெனக் கேட்க, ஒட்டக்கூத்தப் புலவர் ஒன்றுந் தோன்றாது சும்மாவிருந்தனர். புகழேந்திப் புலவர் “சோழமகராசனே ! மேருமலையின் சுற்றிட முழுதும் விரிந்து கவிந்து நிழல் செய்யும் உனது புகழ்க் குடைக்குள், உனது பகைவர் தலைத்துண்டங்களும் உன்புயங்களை விரும்பும் மாதர் விரகமும் அடங்காதனவாம்” எனவும் பொருளுள்ள செய்யுளைச் சொல்லினர். அதுகேட்டு அச்சபையிலுள்ள புலவர் யாவரும் அரசனும் மகிழ்வுற்றனர்.

பின்பு ஒட்டக்கூத்தப் புலவர் அரசனை நீங்கித் தன் வீட்டிற்குச் சென்று வெட்கி மனவருத்தத்துடன் உண்ணாது படுத்துக்கொண்டிருந்தனர். அவர்மனைவி போசனஞ் செய்ய

அழைக்க, வேண்டுவீதில்லை யென்று மறுத்தனர். அது கேட்ட அம்மாதா பாலைக்கொண்டுவந்து கொடுக்க அதற்கு ஒட்டக்கூத்தப் புலவர் “உன்பாலும் வேண்டாம்: புகழேந்தி வெண்பாவை அதில் பிழிந்து தரினும் வேண்டாம்” என்று சொல்லியதைக் கேட்ட புகழேந்திப் புலவர், நாம் இதுவரை ஒட்டக்கூத்தப்புலவரைப் பகைவரென நீனைத்தது பெரும் பிழை. நமது செய்யுட் சுவையை உணர்ந்தவ ரிவரே. நமது பெருமையை விளங்கச் செய்பவரும் இவரே, என்று வியந்து உள்ளம் மகிழ்ந்து, ஒட்டக்கூத்தப்புலவரோடு பகைமை நீங்கி மிக்க நட்பினராய்க் கலந்து பின்பு பல நாள் வாழ்ந்திருந்து, இவ்வுலகவாழ்வை நீத்துத்திருமாஸின்பதத்தையடைந்தனர்

வேண்பாவில் புகழேந்தியும் விருத்தப்பாவில் கம்பரும் இணையற்றவர் என்பது பிரசித்தமான விஷயம். நளவேண்பா விவிருந்து இதனடியில் காட்டப் படுகின்றவைகளால் புகழேந்தி வெண்பாப்பாடுவதில் புலி என்று விசேஷப்பெயர் வந்த தற்கு நியாயம் விளங்கும்.

காமர் கயல்புரளக் காவி முகைநெகிழ்த்
தாமரையின் செந்தேன் றனையவிழப்-பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டு நாடு

வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன-கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்நெறியை விட்டு.

தெரிவனநூ லென்றுந் தெரியா தனவும்
வரிவனையார் தங்கண் மருங்கே-ஒருபொழுதும்
இல்லா தனவு மிரவே யிகழ்ந்தெவரும்
கல்லா தனவுந் கரவு.

புகழேந்திப் புலவர்.

நாற்குணமு நாற்படையா வைம்புலீனு நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா-வேற்படையும்
வாளுமே கண்ணு வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.

வில்லி கண்ணிழப்ப வெண்மதியஞ் சீரிழப்பத்
தொல்லை யிருள்கிழியத் தோன்றினான்-வல்லி
மணமால வேட்டிடுதோள் வாளரசர் முன்னே
குணவாயிற் செங்கதிரோன் குன்று.

மிக்கோ னுலகனந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோ ரருவினபோற் போயிற்றே-அக்காலங்
நானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு.

கார் பெற்ற தோகையோ கண்பெற்ற வான்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ-பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்
கேதோ வுரைப்ப னெதிர்.

புகழேந்திப்புலவர் வெண்பாப் புலியென்பது நம்மவர்
கருத்து. அதற்குப்பாடல்

ஆசிரிய விருத்தம் - முன்னோர்வாக்கு.

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
சயங்கொண்டான் விருத்த மென்னும்
ஒண்பாவி லுயர்கம்பன் கோவையுலா
வந்தா திக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காள மேகம்
பண்பாகப் பகர்சத்தம் படிக்கா
சலாதொருவர் பகரொ. னாதே.

ஒட்டக்கூத்தர்

111

இப்பரதகண்டத்தின் தென்பாகத்திலுள்ள தமிழ்நாடானது ஒருகாலத்தில் சேர தேசமென்றும், சோழ தேசமென்றும், பாண்டிய தேசமென்றும், மூன்று சிற்றரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த தென்முகேள்வியுற்றிருக்கிறோமல்லவா? இந்த மூன்று நாட்டரசாட்சிகள் செழித்தோங்கியிருந்த காலத்தில் சமஸ்தான வித்வான்களென்று சிறந்தபுலவர்கள் அங்கங்கே இருந்தன ரென்றும் சரித்திரங்களால் தெரியவருகிற தன்னோ? அவர்களுள் ஒட்டக்கூத்தர் என்பவர் உறையூரிலிருந்து அரசு செலுத்திய இராஜேந்திர சோழன் காலத்திலும் அவன் குமாரன் குலோத்தங்கசோழன் காலத்திலும் அரண்மனை வித்துவானாயிருந்தார். அதேகாலத்தில் பாண்டிய நாட்டின் இராஜதானியாகிய மதுரையில் செங்கோல் செலுத்திய வரகுண பாண்டியன் சமஸ்தானத்தில் புகழேந்திப்புலவர் வித்துவானாயிருந்தார். இவ்விருவருடைய வரலாறுகள் ஐரோப்பிய பண்டிதர்களுடைய சரித்திரத்தைப் போல் பூரணமாய் இப்பொழுது வரிசையாகக் கிடைப்பது அரிது. ஆகிலும் கர்ணபரம்பரையாய்க் கேட்டவற்றை இங்கே தொகுத்துரைப்போம். “வானத்தின் கீழே பூரணமானது ஒன்று மில்லை” என்னும் ஆன்றோர் வாக்கு நல்லோர் வல்லோர் விஷயத்தில் விளக்கமாவ தென்றால் அதைக் கேட்போர் அனைவரும் கிலேசப்படத் தக்கதாயிருக்கிறது. ஆயினும் நாம் நவமாக ஒன்றைத் துணிந்து கற்பித்துக் கூறுவது உசிதமானதன்று. எது எப்படி யிருந்தாலும் பூர்வகாலவித்வான்கள் தங்களுக்கு அந்தந்த அரசர்கள் கொடுத்த சம்மானமும் காணியாட்சிகளும் பெற்றிருந்த செருக்கினால் ஒருவரை யொருவர் மதியாமல் பரஸ்பரம் பொறாமை பாராட்டி வாதிட்டுவந்தார்கள் என்பது மாத்திரம் அறியவாய்க்கின்றன பாக்களால் தெரிய வருகின்றது.

ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் கம்பர் என்னும் களிச் சக்ரவர்த்திக்கு எதிரியாய் இருந்தவ ரென்பதற்குக் கம்பர் இறந்தபோது,

“ இன்றைக்கோ கம்பனிறந்த நாளென்கவிக
என்றைக்கோ ராசசபைக்கேற்றுகா—என்றைக்கோ
பூமடைந்தை வாழ்ப்புவி மடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல்வாங்கு நாள்.”

என்று ஒட்டக்கூத்தர் தனக்குள் நெடு நாளாயிருந்த குரோதத்தை வெளியிட்ட பாட்டும் ஒன்றுண்டு. இந்த ஒட்டக்கூத்தர் செங்குந்தரென்னும் கைக்கோளர் ஜாதியில் பிறந்தவர். அந்த ஜாதியார்க்குத் தந்துவாயர் என்று ஒரு பெயருண்டு. தந்து என்னும் வடமொழிக்குப் பஞ்ச நூலென்று பொருள். அந்தத் தந்துவை அறுத்து போகும் வேளைகளில் வாயின் எச்சிலால் பிணைத்து நெய்கிறது கைக்கோளர் வழக்கமாதலால் அவர்களுக்கு, “இழைக்கி நூல் நெருடும்” என்று திருவள்ளுவர் சென்னபடி, தந்துவாயர் என்றும் பேருண்டாயிற்று. அந்த ஜாகியாருக்குச் சுப்பிரமணியருடைய தம்பியாகிய வீரபாகுதேவர் தாம் மூலபுருஷர். இந்தக் கைக்கோளர் துணிநெய்யும் பொழுது காண்மறிக் கால் மாறி மிதித்து நெய்யும் தொழிலைச் செய்வதால் இச்சாதியாருக்குக் கூத்தர் என்றும் காரணப்பெயராயிருக்கலாம்.

ஒரு காலத்தில் தம் வம்சத்தில் பிறந்தவரான ஒட்டக்கூத்தரிடத்தில் கைக்கோளர் ஒருங்கு சேர்ந்து வந்து “ஐயா புலவரே! நீர் எங்குலத்தில் பிறந்த புலவராயிருந்தும் நமது குலம் விளங்கும்படியான பாடல் ஒன்றும் நமக்குள் இல்லையே. வேளாளர், வணிகர், வன்னியர் ஆகிய சாதியாருக்குப் பாடல்க னிருப்பதுபோல நமது குலத்தாருக்கும் ஒருபாடல் நூல் இருக்கவேண்டாமா” என்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு அவர் நீங்கள் கேட்க வேண்டியது தான்; நானும்

பாடித் தரவேண்டியது தான். ஆயினும் மமது பாடலுக்கு யாது பரிசு அளிப்பீர்கள் ” என, அவர்கள் அளவற்ற திரவியத் தருவோமென்றார்கள். அதற்கு ஒட்டக்கூத்தர் எனக்குச் சோழராஜன்கொடுத்த திரவியங்கள் வேண்டிய ஆண்டு; உங்கள் திரவியம் எனக்கு வேண்டுவதில்லை; உமது குலத்துதலைப் பிள்ளைகளின் தலைகள் எழுபது தருவீர்களாயின் மமது ஆயுதமான ஈட்டியைச் சுட்டி ஈட்டியெழுபது என்னும் கிரந்தம் பாடுவோம் என்றார். இதைக் கேட்டவுடன் செங்குந்தர்கள் காதுக்குள் நாராசங்காய்ச்சி விட்டதுபோல ஏங்கிப் பின்னிட்டுார்கள். அப்போது ஒட்டக்கூத்தர் செங்குந்தர்களின் வமிச பரம்பரையினது பிரபாவங்களை யெடுத்து ஒதினார். ஆதைக் கேட்ட மாத்திரத்தில் செங்குந்தர்களுக்குச் சூரத்துவபும் ரோஷமும் உண்டாகித் தங்கள் கையாலேயே தம் தம்பிள்ளைகளின் தலைகளைக் கத்திகளால் அறுத்துக் கூடைகளில் சுமந்து கொண்டு ஒட்டக்கூத்தரிடம் வந்தார்கள். அப்போது அவற்றைப் பார்த்த புலவர் சோழமகாராஜன் திருவாசலின் முன்பு வையுங்கள் என்றனர். அப்படியே அவர்கள் அவற்றைக் கொண்டு போய்க் குவிக்கச் சோழராஜன் அதைக் கண்டு, கூத்தரைக்கூனி, ஓய் கூத்தரே இதுஎன்ன கூத்தென்றுகேட்க, அது இன்னம் சிறிது பொழுதில் விளங்கு மென்று சொல்லி, அப்புலவர் அந்தத்தலைகளைச் சிங்காசனமாகக் கொண்டு, அதன்மே விருந்து ஈட்டி எழுபது பாடி முடித்தார். அதன் கடைசியில் அந்தத்தலைகளும் ஒன்றுகூடி உயிர்த்தெழும்படி சரஸ்வதியை நோக்கி அவர் ஒரு பாட்டுப் பாடினார். அதாவது.—

“கலைவாணிநீயுலகி விருப்பதுவங் கல்வியுணர் கவிவல்லோரை
நிலையாகப் புரப்பது வுமவர் நாவில்வாழ்வது நிசமேயன்றோ
சிலைவாண னாவிருந்தா யிரம்புயங் கடுணிந்து முயர்சீவ னுற்றான்
தலையாவிக்கொடுத்திடுஞ்செங்குந்தருயிர் பெற்றிடநீ தயையெய்வாயே

நன்புதாம். சரஸ்வதியை றோக்கி அப்பாடலைச் சொன்ன
வுடனே அங்கிருந்த தலைகளும் முண்டங்களும் ஒட்டிக்
கொண்டு உயிர்பெற் றெழுந்தன. அப்பொழுது இப்புலவ
ருக்கு முன்னிருந்த கூத்தரென்னும் பெயரோடு தலைகளும்
முண்டங்களும் ஒட்டப்பண்ணின காரணத்தால் ஒட்டக்கூத்
தரென்னும் பெயரும் சிரசின்காசனாதிபதி யென்னும் பெய
ரும் அரசரால் அளிக்கப்பட்டன. அப்பொழுது ஒட்டக்
கூத்தர் செங்குந்தரைப் புகழ்ந்து ஒருசெய்யுள் சொல்லினார்.
அதாவது: —

“நிலைதந்தா ருலகினுக்கு மியாவருக்கு மானமதை நிலைக்கத்தந்தார்
கலைதந்தார் வணிகருக்குச் சீவனஞ்செய் திடவென்றே கையிற்
றந்தார்
விலைதந்தார் தமிழினுக்குச் செங்குந்த ரென்கலிக்கோர் விலையா
கத்தான்
தலைதந்தா ரெனக்கு மொட்டக் கூத்தனைப் பெயரினையுந்தாந்
தந்தாரே.”

இவ்வாறிருக்கையில் வரசூணபாண்டியன் மகளைக்
குலோத்துங்க சோழனுக்கு விவாகஞ் செய்விக்கப்பட்டது.
அப்போது அப்பெண்ணுக்குச் சீதனமாகத் தன்சமஸ்தான
வித்வானுகிய புகழேந்திப் புலவரையுங் கொடுத்தான்.

அவர் சோழராஜனிடத்திலிருக்கும் பொழுது ஒட்டக்கூத்தர்
தமது அரசனாகிய சோழமகாராஜனைப் புகழ்ந்து.

“இன்னங்கலிக்கத்திகல்வேந்தருண்டென்றே
தென்னன்ற மிழ்நாட்டைச் சீறியோ—சென்னி
யகனங் காவுன்றழீயிராவதத்தி
னிகளங்கால் விட்ட நிலைவு.”

என்றசெய்யுளைக் சொல்ல, அதைக்கேட்ட பாண்டியனது
சமஸ்தான வித்துவானுகிய அப்புகழேந்திப்புலவர்

தென்னவன் நென்னர் பெருமான் நிருமதுரை
மன்னவன் கோக்கினிற்றின் வல்லிக்கும்—பொன்னிகா
டாவிக்கும் வேந்தா மபயருலன் மகளிர்
தாவிக்கு மொன்றே தனை:”



என்றசெய்யுளைச் சொல்லி ஒட்டக்கூத்தர் பாடலைக்கண்டித் தனர். அதுமுதல் ஒட்டக்கூத்தருக்குப் புகழேந்திப்புலவரிடத்தில் பகை உண்டாயிற்று. பின்பு ஒருநாள் சோழராஜன் அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு தெருவில் உலாவப் போன தருணத்தில், ஓளவையார் இரண்டுகாலையும் நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். சோழராஜனைக் கண்டவுடன் அவள் ஒருகாலை முடக்கினாள், பிறகு புகழேந்திப்புலவரைக் கண்டு மற்றொருகாலையு முடக்கினாள். ஒட்டக்கூத்தரைக் கண்டு தன்னிரண்டுகாலையும் நன்றாய் நீட்டிக்கொண்டாள். அதைக் கண்ணுற்ற ஒட்டக்கூத்தர் மனம் திடுக்கிட்டு, ஓ அம்மையே ! நீ இவ்வாறுசெய்த காரணம் யாது கூறென, அதற்கு அந்த அம்மையார், “அடாகூத்தா! சோழமகாராஜன் கிரீடாதிபதி யாதலால் ஒருகாலையும் புகழேந்தி புலவர் பெருமானாதலால் மற்றொருகாலையு முடக்கிக்கொண்டேன், நீயோ முழுமுடான படியால் மறுபடியும் இரண்டுகாலையும் நீட்டினேன். நீயும் இந்தப் புகழேந்தியைப் போல வல்லமையுள்ளவனானால் சோழனையும் சோழநாட்டையும்மதி என்னும் ஓர் பதம் மும்முறை வர ஒருபாடல் சொல்லுவாய்” என, ஒட்டக்கூத்தர் அதற்குச் சம்மதித்து

“வெள்ளத் தடங்காச்சினவானே வேலிக்கமுகின் மிடறொடித்துத் துள்ளி முகிலக்கிழித்து மழைத் துளியோடிறங்குஞ் சோண்டா கள்ளர் மறவர் குறும்பகற்றுங் கண்டா கண்டர் பெருமானே பிள்ளைமதியா லென்மாது பேதைமதியு மிழந்தானே.”

என்றுபாடினார். அதுகேட்டு ஓளவையார் கைகொட்டிச் சிரித்து, “அடாஒட்டா ஒருமதிக்கேட்டாய்! உன்திறமைஇது தானோ; நன்று நன்று” என்று இழிவாய்ப் பேசி அங்கிருந்த புகழேந்திப்புலவரைப் பார்த்து, ஐயா! நான் சொல்லியபடி நீர் பாடும், பார்ப்போமென்றனள். அதற்கு அவர் இதோபாடு கிறேனென்றுபாடத் தொடங்கி

புங்கப்பழனத்துமுழுவர் பலவின் கனியைப் பறித்த தென்று சங்கிட்டெறியக் குரங்கின நீர் தனைவிட்டெறியுந் தமிழ் நாடா கொங்கற் கமராபதி யளித்த கோவே யமரர் சூலதிபா [லே. வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கு மெலிந்தப் பிறைக்கும் விழியை என்று பாடினார். அதைக்கேட்டு ஒளவையார் வியந்தனர். ஒட்டக்கூத்தர் முன்னிலும் அதிகமாகப் புகழேந்திப் புலவரிடத்துப் பகைமை கொண்டு அவரைத் தண்டிக்கக் கருதி அதற்குத் தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தார். அவர் கருத்தின்படியே தக்க தருணம் ஒன்று வாய்த்தது. வாய்த்தவுடன் ஒட்டக்கூத்தர் புகழேந்திப் புலவரைப் பிடித்துச் சிறையில் வைத்து விட்டார்.

பின்பு ஒட்டக்கூத்தர் கம்பரால் பாடப்பட்ட இராமாயணத்தின் ஆறுகாண்டங்களுக்குமேல் உள்ள உத்தரகாண்டத்தை விருத்தச் செய்யுட்களால் பாடி முடித்தனர். இதுவுமன்றிப் பற்பல கோவை உலா அந்தாதி முதலிய பிரபந்தங்களையு மியற்றினார். பின்பு ஒரு நாள் அவர் நோயினால் வருந்தித் தன் வீட்டில் ஆகாரமின்றிப் படுத்திருக்கையில் சிறையினின்று மீண்டு வந்த புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தரைக் கொல்ல நினைந்துவந்து ஒரு புறத்தில் ஒளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒட்டக்கூத்தர் மனைவி, பால் கொண்டுவந்து குடிக்கும்படி வேண்ட, ஒட்டக்கூத்தர் வெறுத்து மனைவியை நோக்கி அப்பாலுடன் புகழேந்தி வெண்பாவைப் பிழிந்து கொடுத்தாலும் வேண்டுவதில்லை என மறுக்க, அதுகேட்ட புகழேந்திப்புலவர் ஓடிவந்து ஒட்டக்கூத்தரைத்தழுவிக்கொள்ள, இருவருங்கலந்து மகிழ்ந்து அளவளாவி இருந்து, சில நாட் சென்றபின் ஒட்டக்கூத்தர் முருகக்கடவுள் திருவடிகளை அடைந்தனர்.

இவர் பாடிய இராமாயணத்தில் உத்தரகாண்டத்தில் வருகின்ற சில பாடல்கள் ஒவ்வொரு நீதியைத் தெரிவிப்பதால் அவற்றுள் சிலவற்றை இங்கே எடுத்துக்காட்டுகிறோம்.

குலம்வேண்டுமென்றிருப்பார் குலத்துள்ளார்

கல்வியினுற் குறையாஞானப்

பலம்வேண்டு மென்றிருப்பார் தந்தைமார்

பரந்த பெருஞ் செல்வமுள்ள

தலம்வேண்டுமென்றிருப்பார் தாய்மார்கள்

யவ்வனமு நலமுஞ்சர்ந்த

நலம்வேண்டு மென்றிருப்பார் நாறுகுழல்

நங்கைமார் நலத்தின் மிக்கார்.

தந்தை தாயாரைத் தம்முனைச் சார்நெறி

அந்தணுளரைச் சீறு மறிவிலார்

இந்த லோகத்திரும் பழியெய்தி பேல்

அந்த லோகத்திரு நர கெய்துவார்.

மாசிலாத குடிப்பிறப்பு மானங் கீர்த்தி யிவைமாய

ஆசை நோயானது பெருக வனங்க சரத்தா லேவுண்டு

கூசலின்றிக் குலத்தவரைக் குலையச் செய்தார் குலத்தோடு

நாசமெய்திப் பழியோடு நரகமுறுவ ரெனவுரைத்தான்.

மெய்க்கொண்ட உள்ளத்து மேலோரே யாயிடினும்

பொய்க்கொண்ட சிந்தையா ரேனும் பொதுவாய

மைக்கொண்ட கண்ணார் மனைவிய ராகித்தம்மைக்

கைக்கொண்டிருந்தார்க்குத் தப்பக் கடனன்றால்.

உலகத்தாருள்ள தென்றதுள்ள தாமொலி நிர்வேலை

உலகத்தாரில்லை யென்றதில்லையா முணருங்கலை

உலகத்தாருள்ள தென்றதில்லை யென்றுரைக்கு மாகில்

உலகத்துக் கவன்பே யாகுமுண்மையாற் பயனென்றில்லை.

இன்பத்திவிறுமாந்து தோணோக்கி யீன்றமத

துன்பத்தி லமுந்துவார் தொல்லுலகிலறியாதார்

இன்பத்துன்பங்களே யெய்திய போதிவை யெல்லா

முன்பற்று விடாத வினைப் பயனென்பார் முழுதணர்ந்தோர்.

சீறிய மனத்தனுகிச் சிறந்த செங்கோலை விட்டுக்

கூறுவெம்பழியை நாடிக்குலைந்திடக் கொடுங்கோலோச்சி

ஆறிலொன்றிறை கொள்கின்ற தல்லவையாற்றிடாதே

ஏறிறைகொள்வோனாட்டி லிருப்பவர் மூடரென்றீன்.

தண்டிக்கப்படுவோர் தம்மைத் தண்டியாதொழித்து விட்டுத்
 தண்டிக்கப்படாதோர் தம்மைதண்டிக்குந் தரணி மன்னன்
 எண்டிக்கும் பரந்து மூடுமிரும் பழியெய் தித்தீயோர்த்
 தண்டிக்குந் தருமனாலே தண்டிக்கப்படும் பிணென்றான்
 நந்தடியயற்ற வாலநடுங்கி வீழ்கின்ற தென்று
 வந்த வீழ்ன்றி வீழாவகைநிலை விளக்குமாபோல்
 மைந்தர்க டமக்கு நல்ல வறிவினான் மகிழ்ந்துசேர்ந்து
 தந்தையைத் தளரா வண்ணந் தாங்குவர் தவத்தினென்றான்

ஈதன்றி ஒருநாள் குலோத்துங்க சோழன் புதியகிரீடந்
 தரித்தபோது ஒட்டக்கூத்தர் அவன்செங்கோலின் திறத்தைப்
 பின்வருங் கவியின்படி சிறப்பித்தார். உடனே அரசன் போ
 துமென்று நிறுத்திவிட்டு அப்பாட்டின் பிந்திய இரண்டடி
 களையும் பாடி ஒட்டக்கூத்தனைச் சிறப்பித்தான்.

ஆடுங்கடைமணி நாவசையாம லகிலமெங்கு
 நீடுங்குடையைத் தரித்தபிராணிந்த நீணிலத்திற்
 பாடும் புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்
 குடுங் குலோத்துங்கச் சோழனென் நேயெனைச் சோல்லுவரே

இதில் வாயிலிற்கட்டிய மணியின் நாக்கு அசைய இடங்கொ
 டாமல் செங்கோல்செலுத்தியதும் அப்படிச் செலுத்தியவன்
 ஒட்டக்கூத்தன் பாதத்தைச் சிரசின்மேல் தாங்குதலும் காட்
 டப்பட்டன. முன்னாளில் நாட்டில் அதிகாரிகள் அக்கிரமம்
 செய்தால் அது அரசன்காதிற் படாதபடி அவ்வதிகாரிகள்
 முறையிட்டுக்கொள்ள அரசனிடம் வருவோரைத் தடுப்பது
 ண்டாகையால் அதற்குவழியின்றிக் கோட்டைவாசலில் ஒரு
 பெரியமணி கட்டிவைப்பதுண்டு. நியாயம்பெறாதவன் அம்ம
 ணியின் நாவை அசைத்துச் சத்தமிட்டால் அரசன் அவனை
 வருத்தி நியாயமளிப்பான். இதுதான் வழக்கம். குலோத்துங்
 கன் நாளில் அப்படியாரும் முறையிடவில்லை யென்பது அச்
 சிட்டதினவர்த்தமானிகள் தலைப்படாத முற்காலத்தில் சுதேச
 அரசாட்சியின் தன்மையைக் குறிக்கும் ஒருவிசேஷம்.

கம்பர் சரித்திரச் சுருக்கம்.

ஸ்ரீராமனுடைய புண்ணிய சரித்திரத்தைச் சொல்வதற்கு ஆரியபாஷையில் ஆதிகாவியமாகிய வால்மீகராமாயணமேயோலத் தென்மொழியாகிய தமிழ்ப்பாஷையில் கம்பராமாயணம் என்னும் இனியகாவியம் எங்கும் பிரசித்தமாக வழங்கி வருகின்றதல்லவா? இந்தத் தமிழ் ராமாயணம்செய்தவர் “புவிச்சக்கரவர்த்திகள் போற்றிப் பழிச்சும் கவிச்சக்கரவர்த்தி” என்று அருமையான பட்டப்பெயர் பெற்ற கம்பர் என்னும் கவிச்சரோமணியாம். கம்பரால் செய்யப்பட்டதனாலேயே இந்த ராமசரித்திரத்திற்குக் கம்பராமாயணமென்ப பிரசித்தியுண்டாயிற்று. “கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்று யாவரும் வியந்துகூறும்படி இவர் பிரபல வித்துவானானதும், பிறகு ராமாயணம்பாடி அரங்கேற்றியதுமாகிய இவருடைய சரித்திரம் யாவரும் கேட்டு வியக்கத்தக்கதாயிருக்குமாதலால் அதனை ஒருவாறு சுருக்கமாய் இதனடியில் எழுதுகிறோம். இவர் ராமாயணம் பாடுவதற்காகப் பட்டபிரயாசை அத்தனை அதிகமல்ல; பதினாயிரம் பாக்களையும் எளிதிலேபாடி முடித்துவிட்டார். ஆயினும் அதனை அரங்கேற்றுவதற்காகப் பட்டகஷ்டங்கள் தாம் அவர்சரித்திரத்தில் முக்கிய விஷயங்களாயிருக்கின்றன.

ஏறக்குறைய ஆயிரம் வருஷங்களுக்கு முன்னே திருவெண்ணெய் நல்லூரில் சடையப்ப முதலியாரென்னும் பிரபு ஒருவர் மிகப் பிரசித்திபெற்று வாழ்ந்திருந்தார். அவராலே தான் கம்பர் முன்னுக்குவந்தவர். அந்த நன்றியறிதலை விளக்கும்பொருட்டே கம்பர் தாம் இயற்றிய ராமாயணத்தில் 100-பாட்டுக்கு ஒரு பாட்டுவீதம் மேற்படி சடையப்பமுதலியாருடைய பெருமை தோன்றும்படியான பாடல்களைப் பாடியமைத்தார். கம்பர் திருவழுந்தூர் என்னும் துவ்விய தேசத்தில் பிறந்தவர். இளமையிலேயே அவர்க்குத் தந்தையிறந்துபோயினார். தாயார் பிள்ளையை வைத்துக்கொண்டு

ஜீவிக்க வழியொன்று மில்லாமல், கூடிலேவலைசெய்தாவது பிழைக்கலாமென்று புறப்பட்டு, திருவெண்ணைய நல்லூரில் மேற்படி சடையப்பமுதலியாரை வந்து அடுத்ததுப் பிள்ளையைக்காப்பாற்றிவந்தாள். அப்பொழுது கம்பரும் சடையப்பமுதலியார் வீட்டுப் பிள்ளைகளுக்குச் சுவடிக்கட்டு தூக்கு கிறவராயிருந்து அவர்கள் பள்ளிக்குப்போகும்போது கூடச் சுவடிக்கட்டுகளைத் தூக்கிக்கொண்டு போவதும், திரும்பி வீட்டிற்குவரும்போது தூக்கிக்கொண்டு வருவதுமாயிருந்தார். ஆரம்பத்தில் இவர்க்கு மற்றொருவேலையும் கிடைக்காமல் தெய்வாதீனமாய்ச் சுவடி தூக்குகிற வேலையே கிடைத்ததனாலேயே நாமகளது நல்லருள் அவரிடத்தில் பூரணமாயுண்டென்பது புலப்படுகின்ற தல்லவா? பள்ளிக்கூடத்து உபாத்தியாயர் முதலியோ ரெல்லாம் கம்பருடைய நிலைமையைக்கேட்டு அவரிடத்தில் மிகவும் இரக்கமுற்றவர்களாய்ப்படிப்புச் சொல்லிக்கொடுத்துத் தங்களர வியன்றமட்டும் அவர்க்கு உதவிசெய்துவந்தார்கள்.

இவர் பண்டிதரானதும், கம்பரென்று பெயர்பெற்றதும்

அவ்வாறிருக்கையில் கம்பருக்கு ஏழெட்டு வயதான பிறகு பாடசாலை உபாத்தியாயர் வைரபுரமென்னும் கிராமத்திலுள்ள தமது கம்பங்கொல்லே முதலியவற்றிற்குக் காவல் காத்திருக்கும்படி ஒருநாள் கம்பரை அவ்விடத்திற்கு அனுப்பினார். அவர் சொற்படியே கம்பரும் தவறாமல் போய்க் காலேமுதல் காவல்காத்துக் கிளியோட்டிக் கொண்டிருந்தார். நடுப்பகலிலே நல்ல வெயில்வேளையில் அவர்சற்று இளைப்படைந்து அருகிலிருந்த காளிகோயிலிலே போய்க் கொஞ்சநேரம் படுத்தார். படுத்தவுடனே திணைக்கொல்லையில் குதிரைமேய்வதாகக் கனவுகாண, உடனே விழித்துக்கொண்டு ஓடிப்போய்ப் பார்த்தார். உண்மையாகவே ஒரு குதிரைவந்து கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்தது; தம்மாலானமட்டும் அதை அத்தட்டியோட்டிப்பார்த்தார். என்ன ஓட்டியும் அது

அசையவில்லை; அதுகண்டு கம்பர், ஐயோ, கொல்லைமுழுதும் கதிர்விட்டு மணிமுற்றியிருக்கிறதே; கதிரெல்லாம் அசியாய் மாய்ப்போகிறதே; உபாத்தியாயர் கேட்டால் அடிப்பாடே; அவருக்கு என்ன சொல்லுகிறதென்று அச்சங்கொண்டு ஒன்றுத் தொன்றாமல் கண்ணுங் கண்ணீர்மாய் அழுதுகொண்டு நின்றார். அதுகண்டு காளிகாதேவி அவரிடத்தில் திருவுளமிடங்கி அவர்க்குப் பிரத்தியக்ஷமாசி, பிள்ளாய், ஏன் புலம்புகிறாயென்று கேட்க, கொல்லையெல்லாம் குதிரை மேய்த்து விடுகிறது; எந்நேரம் ஓட்டினாலும் அது அள்ளிடமீட்டு அசையவில்லை; இதைக்கேட்டால் உபாத்தியாயர் என்னசெய்வாரோ வென்று பயமாயிருக்கிறதே யென்று சொன்னதற்கு, தேவியானவள், பயப்படாதே யென்று அவரைச் சமாதானப்படுத்தி, கவிச்சக்காவர்த்தியாகும்படியாயும், சொன்னவார்க்குச் சொன்ன வண்ணம் பலிக்கும்படியாயும் பூர்ணமாய் அனுக்கிரகித்தா, இப்பொழுது போய் ஓட்டினால் குதிரை ஓடிப்போகும் என்று சொல்லி மறைத்துபோயினாள். கம்பர் திரும்பித் தினைக்கொல்லையில் போய்ப்பார்த்தப்போது குதிரை முன்போலவேதான் மேய்த்துகொண்டிருந்தது. அதைக் கண்டவுடனே காமகள் கடாக்ஷத்தால்

“வாய்த்த வயிரபுர மாகாளியம்மேகேள்
காய்த்த தினைப்புனத்திற் காலையைத்து—சாய்த்தக்
குதிரைமாளத்தின்ற காளிங்கராயன்
குதிரைமாளக்கொண்டு போ”

என்னும் வெண்பாவொன்று அவர் வாயினின்றும் உதித்தது. தக்ஷணமே அந்தக்குதிரை கீழேவிழுந்து இறந்து போயிற்று. அக்குதிரையோ அவ்வூர் அதிகாரியாகிய காளிங்கராயன் என்பவனுடையது: நடந்த வாலாற்றைப் பார்த்திருந்த ஓருவர் உடனே அச்செய்தியை உபாத்தியாயரிடம் சென்று அறிவிக்க, அவர் அக்கணமே ஓடிவந்து பாத்துக்குழந்தாய், இது ராயன்விட்டுக் குதிரையாயிற்றே; ஏன்

யோசியாமல் இப்படிப்பட்ட காரியம் செய்துவிட்டாய் என்று சொல்லிக் கலக்கமுற்றார். அதுகண்டு கம்பர் உடனே முன்பாடிய பாடலில் நான்காவது அடியைமாத்திரம் “குதிரை மீளக் கொண்டு வா” என்று மாற்றி, மற்றதை முன்போலவே முழுதும் பாடினார். மாண்டகுதிரை மறுபடியெழுந்து ஓடிப் போயிற்று. அதுகண்டு உபாத்தியாயர் கம்பர் திறமைக்கு விபந்து அவரை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போயினார்.

பிறகு இச்செய்தி காளிங்கராயனுக்குத் தெரியவர, அவன் அக்காலத்தரசனாகிய துங்கனென்னும் சோழராஜனுக்கு இவ்வதிசயங்களை யெல்லாம் விவரமாய்த் தெரிவித்தான். அதைச் சோழராஜன் கேட்டு, இத்தன்மை அற்புதச்செய்கையுள்ள சிறுவனைத் தான் பார்க்கவேண்டுமென்று வரவழைக்கக்கம்பரும் அவ்வாறே அவ்விடம்சென்று அரசனெதிரே போய் நின்றார். அவரைக் கண்ட அரசன் நீர் எவ்விடம் என்று கேட்க, “திருவெண்ணைய நல்லூர்” என்று அவர் சொல்லியதற்கு, அரசன் மறுபடியும், அது எத்தன்மையது; யாருடைய ஆதினத்திலிருப்பது; எனவினவ, கம்பர்;

“மோட்டெருமை வாவிபுக முட்டவரால் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே—நாட்டம்
அடையா நெடுங்கதவு மஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையன்ற னூர்,

என்று ஒருபாடலைப்பாடினார். அதுகேட்டுத் துங்கன் மிக்க மகிழ்ச்சிகொண்டு அவரை விசேஷமாய்ச் சம்மானித்து அனுப்பினான். அது முதல் சடையப்பமுதலியாரும் கம்பரை விசேஷமாய் அபிமானித்து ஆதரித்துவந்தார். கம்பரும் தம்மை முன் “பையா” என்று அழைத்தவர்க ளெல்லாரும் “ஐயா” என்று அழைக்கும்படி பெருமைபெற்றுப் பிரபல வித்வானாயினார். இவர் சோழராஜன் முன்னிலையில் சென்ற பொழுது கம்பும் கையுமாய்ப் போய்நிற்க, அவன் இந்தக்

கம்பன இத்தன்மையானசெயல் செய்தவனென்று வினவின
னாம். அதுகாரணமாகவே இவர்க்குக் கம்பரெனப் பெயர்
அமைந்ததென்கிறார்கள். கம்பங்கொல்லை காத்ததனால் கம்ப
ரெனப் பெயர் அமைந்ததென்றும் சொல்லுகிறார்கள். பிறகு
கம்பர் சடையப்பமுதலியாரால் விவாகமும் செய்விக்கப்பெ
ற்று, துங்கனுடைய குமாரனாகிய குலோத்துங்க சோழராஜ
னால் மிகவும் அதிகமாக நன்கு மதிக்கப்பெற்று அவனுடைய
ஆஸ்தான வித்வான்களுக்கெல்லாம் தலைவராகி, அவ்விடத்
திற்கு நாடோறும் சென்று, அங்குள்ள ஒட்டக்கூத்தர் முத
லியோரும் அரசனும் வியக்கும்படி சாதுரியமாகவும் சம
யோசிதமாகவும் பற்பல கவிகள்பாடிப் பிரசங்கித்துக்கொண்
டிருந்தார்.

கம்பர் இராமாயணம் பாடியது.

இவ்வாறிருக்கையில் சடையப்ப முதலியார் கம்பரு
டைய கவிபாடுத் திறத்தைக்கண்டு வியப்புற்று, இவர் ஸ்ரீரா
மனுடைய புண்ணிய சரித்திரத்தைத் தமிழில் ஒரு காவிய
மாகப்பாடினால் உலகத்தார்க்கு மிகவும் உபகாரமாகுமெனத்
தெரிந்து, ஒருநாள் கம்பரை நோக்கித் தமது கருத்தைத்
தெரிவிக்க, அவரும் அப்படியே யாகட்டுமென்று அங்கீகரித்
திருந்தார். ஆயினும் கம்பர் அதைப்பற்றித் துரிதப்படாமல்
தாமதப்படுத்திக்கொண்டிருப்பதுகண்டு, முதலியார் தம்கரு
த்தைச் சோழராஜனுக்குத் தெரிவித்தார். ராஜனும் இது
நல்ல யோசனைதானெனத் தெரிந்து, இவரைமாத்திரம் தனி
யே பாடச்சொன்னால் காரியம் சீக்கிரத்தில் முடியாது; இரு
வரை ஏககாலத்தில் பாடும்படிசொன்னால் போட்டியின்மேல்
நிறைவுபெறவேண்டு மென்று சீக்கிரமாய்ப்பாடி முடிப்பார்க
ளென்று யோசித்து, கம்பர் ஒட்டக்கூத்தர் இருவரையும்
வரவழைத்து, நீங்கள் இருவரும் தனித்தனி இராமாயணம்
பாடிக்கொண்டு வாருங்கள்; உங்கள் திறமையைப் பார்ப்போ
மென்று கட்டளையிட்டான். அவர்களும் அப்படியே என்று

ஒப்புக்கொண்டு போய்விட்டார்கள். ஒட்டக்கூத்தர் அன்றையதினமே பாடத்துவக்கி, பாலகாண்டமுதல் ஐந்துகாண்டம் முடித்து யுத்தகாண்டத்தில் கடல்காண் படலம்வரையில் பாடினார். அதுவரையில் கம்பர் தெய்வவணக்கங்கூடப் பாடவில்லை. அது தெரிந்து முதலியார் வேந்தனிடம் சென்று, தாங்கள் கம்பரையும் ஒட்டக்கூத்தரையும் இராமாயணம் பாடச்சொன்னீர்களே; பின்பு ஏனென்றுகேளாதிருக்கலாமா என்று சொல்ல, அரசன் உடனே அந்தக் கவிஞர் இருவரையும் வரவழைத்து, இராமசரித்திரம் எவ்வளவு பாடியாயிற்று என்று வினவினான். அதற்கு ஒட்டக்கூத்தர் உள்ளபடியே கடல்காண்படலம் வரையில் முடிந்ததென்று கூற, கம்பர் கலைமகள் கடாக்ஷம் பெற்றவராதலால், நாயிவர்க்கு இளைக்கலாகாதென்று கடல்காண் படலத்துக்கு அப்பாலுள்ள திருவணைப்படலம் வரையிலாயிற்றேன்றார். ஆயின் அதையெடுத்துக் கொஞ்சம் பிரசங்கம் செய்யும் கேட்போமென்று அரசன்கூற, கம்பர் உடனே ஸரஸ்வதியின் பிரசாதத்தால் அந்தப்படலத்தை மாத்திரம் எழுபது செய்யுட்களால்பாடிப் பிரசங்கம் செய்தார். அப்படலத்தில் திருவணைகட்டுகிற சந்தர்ப்பத்தில்,

“குமுத னிட்ட குலவரை கூத்தரில்
 திமித மிட்டுத் திரியுந் திராகடல்
 துமித மூர்புக வானவர் துள்ளினார்
 அமுத மின்னு மெழுமெனு மாசையால்”

என்றபாடல் வந்தது. குமுதனென்னும் வானரவீரன் கொண்டுவந்து அந்தரத்திலிருந்துபோட்ட பெரியமலைவந்து வீழ்ந்து கூத்தாடிபோலத் திமிதம் என்று ஒலித்துச் சுழல, அதனால் நுரைத்துத் திரைத்துக் குமிழியிட்டெழுந்த கடல்கீர்த்துளிகள் தங்கள் ஊராகிய சுவர்க்கத்தில்புக, அதை அங்குள்ள தேவர்கள் கண்டு, முன் ஒரு மலையையிட்டு அமுதமெழும்படி பாற்கடலைக் கடைந்தார்களே, இப்பொழுது பலம

லைகளை இத்தென்கூடலில் போடுவதனால் இனியிதையும் கடைவார்கள்; முன்போலச் சொற்பமாகாமல் இதினின்றும் அமிதமாய் அமுதம் உண்டாகும்; வேண்டியமட்டும் பருகலாமென்ற ஆசையுடையவர்களாய்த் துள்ளி யாடினார்கள் என்று பொருள்கூறி அப்பாடலைப் பிரசங்கிக்கக்கேட்ட ஒட்டக்கூத்தர், துளியைத்துமி என்றீரே; அது எந்த நிகண்டிலுள்ளது? அல்லது அதற்கு எங்கேயாவது பிரயோகமுண்டாவென்று ஆகூபிக்க, கம்பர் இது உலகவழக்கென்றார் அதற்கு ஒட்டக்கூத்தர், “கொடிகற்றவன் இடறிவிழுந்தால் அதுவும் ஒருவரிசை” என்பதுபோல, இவர் வாய்தவறிச் சொன்னதை வழக்கென்று சாதிக்கிறாரெனத்தெரிந்து, உலகவழக்கானால் அதை மெய்ப்பிக்கவேண்டுமே என, நல்லது அப்படியே ஆகட்டுமென்று சொல்லிக் கம்பர் வீட்டிற்குப் போய்விட்டார். போய் அவ்விடத்தில், இதற்கு நாம் செய்ய வேண்டுவ தென்னவென்று தவித்து ஸரஸ்வதியைப் பிரார்த்திக்க, அத்தேவி பிரசன்னமாகி, இதற்காக விசாரப்படவேண்டாம்; நாளைக்காலையில் அவர்களை யழைத்துக்கொண்டு இடைத்தெருவுக்கு வாவென்று சொல்லி மறைந்து போயினள்.

அப்படியே மறுநாள் காலையில் கம்பர் ஒட்டக்கூத்தரையும் சோழராஜனையும் அழைத்துக்கொண்டு இடைத்தெருவுக்குப்போனார். போகையில் அங்கே தயிர்கடைந்துகொண்டிருந்த ஒருத்தி இவர்கள் காதுல்கேட்கும்படி அருகேநின்ற சிறுவர்களைநோக்கி, “உங்கள்மேலே மோர்த்துமி தெறிக்கப் போகிறது, எட்ட இருங்கள்” என்றாள். கம்பர் ஒட்டக்கூத்தரைப் பார்த்துக் கேட்டீரோ என்று சொல்ல, சரிதானென்று அவர் ஒப்புக்கொண்டார்; ஆயினும் சற்றேநிதானித்து இது குடிபில்லாத வீடென்று எனக்கு நன்றாய்த்தெரியுமே, இப்பொழுது இங்கே வந்திருப்பவர் யாரென்று விசாரிக்கும்

படி மறுபடியும் போய்ப்பார்க்க, அங்கேமுன்போலவே யாரு மில்லாதிருக்கக்கண்டு, இது நாமகளது திருவிளையாட்டே யல்லது வேறல்லவென நிச்சயித்து ஒட்டக்கூத்தர் வியப்பு டன் போய்விட்டார்.

பிறகு ஒட்டக்கூத்தர் ராமாயணம் மற்றதையும் பாடி முடித்தார். ஆயினும் அவர் மனதில் திருப்தியில்லை. கம்பரு க்கு ஸரஸ்வதி கடாசனும் மிகுதியாயிருப்பதால் அவர்கவிக்கு முன் தமதுபாடல் பெருமைப்படாதெனத் தெரிந்து வெறுப் புற்று, ஒருநாள் தாம் பாடிய ராமாயண புஸ்தகத்தை யெடுத்துக் கிழித்து எறியத்தலைப்பட்டார். அத்தருணத்தில் ஏதோ காரியவசமாய் அவ்விடம் சென்ற கம்பர் அவர் செய்கிற காரியமின்னதெனத் தெரிந்து, அதற்குள் யுத்தகாண்டம் வரையில் ஆறுகாண்டமும் கிழிப்பட்டுப்போனதைப் பார்த்து, ஐயோ! அருமையாய்ப் பாடியதை இப்படி அநியாயமாய்க் கிழித்தெறியலாமா? ஏழாவதான உத்தரகாண்டமாவது இப் படியே யிருக்கட்டும்; நான் பாடிய ஆறுகாண்டங்களுடன் இதுவும் சேர்ந்து இராமாயணம் பூர்ணமாகட்டு மென்று சொல்ல, அப்படியே யென்று ஒட்டக்கூத்தரும் அதற்குச் சம்மதித்தார். உத்தரகாண்டத்தில் இராக்கதர்களுடைய பூர் வசரித்திரமே மிகுதியாதலால் தாம் அதைப் பாடவேண்டி யது அவசியமன் றென்பதும், அதுவுமிருந்தால் இரண்டு வாக்குக்குமுள்ள வேற்றுமை நன்றாய் விளங்குமென்பதும் கம்பர் கொண்ட கருத்து. அதன்பிறகு கம்பர் தாம் ஏற்றுக் கொண்டகாரியம் நிர்விக்கினமாக நிறைவேறும் பொருட்டுச் சுந்தரகாண்டம் முதல் பாடத்தொடங்கிக் கிரமமாய் இராமா யணம் ஆறுகாண்டமும் நாளொன்றுக்கு எழுநூறுபாட்டு வீதம் ஸ்ரீராமபட்டாபிஷேகம்வரையில் பதினாயிரம் பாடல்க ளாய்ப் பாடிமுடித்தார். ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டத்து டன் இராமாயணம் பன்னீராயிரம் பாடலாகின்றது.

இது இவ்வாறிருக்க, சோழன் கதை யென்னவென்பீர் களோ? அவன் கம்பரை விட்டுப்பிரிந்த நாள்முதல் தாயை விட்டுப்பிரிந்த கன்றுபோல் அலைந்து தவித்துப் பலவிடங்களிலும் தூதர்களையனுப்பி அவரைத் தேடத்தொடங்கினான். எங்ங்ம் அவர் இருப்பிடம் தெரியவில்லை. கடைசியில் சேராஜனிடத்தி விருக்கிறாரென்று எப்படியோ குறிப்பால் அறிந்துகொண்டு, தயைசெய்து தன் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டு உடனே தன்னிடம் வரவேண்டுமென்று கம்பருக்கு ஒரு சுடிதமும், தடையின்றி அவரை அனுப்பும்படி அரசனுக்கு ஒரு பத்திரிகையும் எழுதியனுப்பினான். அதுகண்டு கம்பர் சோழனிடம் போவதற்கு இதுதான் தருணமென்று அச்செய்தியைச் சேரனுக்கு அறிவிக்க, அவன் அவரை விட்டுப்பிரிய மனமில்லாமல் விசனப்பட, கம்பரும் அதற்கேற்றபடி பலவிதமாய் உபசாரவார்த்தைகள் சொல்லிச் செலவு பெற்றுக்கொண்டு அவர் கொடுத்த பலவிதமான பரிசுகளுடனே, யானை சூதிரா முதலியவைகளும் பலவிதமான பரிஜனங்களும் புடைசூழ, அங்கிருந்து புறப்பட்டார். ராஜன் சிறிதுதூரம் வழிகொண்டிட்டுத் திரும்புகையில் கம்பரை நோக்கி, நீர் சோழராஜனிடத்திற் செய்த பிரதிக்கிணையை மறத்தீர் போலுமென்ன, கம்பர், இல்லை, அவ்விடம் சேர்ந்தபின் சமயம்பார்த்து ஒரு விண்ணப்பமெழுதுகிறேன்; கணப்பொழுது வந்திருந்து என்னைப் பெருமைப்படுத்தவேண்டுமென்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு போயினார்.

பின்பு சோழராஜன் அவரை நன்குவரப்பெற்று அவர்க்குச் செய்த உபசாரங்களையும் இங்கு எடுத்துரைக்க வேண்டுமோ? அவரைக்கண்டபோது அவ்வரசன் மேகத்தைக்கண்டமயில்போலக் களித்து, அன்றுதொட்டு அவரை முன்னிலும் பதினமடங்கு அதிகமாகப் பெருமைப்படுத்தலானான். கம்பர் தாம் செய்த பிரதிக்கிணையை நிறைவேற்றிய புதுமையைக் கடைசியாகக் கூறிமுடிப்போம். கம்பரோடுகூடிக் கோலா

கலமாய்ப் பேசிக்கொண் டிருக்கும்போது சோழராஜன் ஒரு சமயத்தில் அவரை நோக்கி, முன் நீர்செய்த பிரதிக்கினை என்னவாயிற்று என்று வினாசெய்துக் கேட்க, அவர், அது இன்னும் எட்டுத்திணத்தில் தெரியவருமென்று கூறி, உடனே சேரனுக்குத் திருமுடிப் போககினார். அப்பத்திரிகையைக்கண்ட தக்ஷணமே அவ்வரசன் புறப்பட்டு மாறுவேஷம் பூண்டிவந்து, கம்பர் சோழன் சபையி லுட்கார்திருக்கும் போது அண்டையிலிருந்து அவருக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுத்தான். அந்தக் குறிப்பைச் சோழன் மகள் கண்டறிந்து தன் தந்தைக்குத் தெரிவித்தாள். அதை அறிந்துகொண்டு கம்பர் உடனே சேரனுக்குச் சமிக் கை காட்டி அவனை அனுப்பிட்டார். ஆ! அவருடைய வெளகிசு தந்திரங்களைப் பாருங்கள்! சேரராஜன் அடைப்பைக்காராக வந்து தமக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தாலும் தாம் அதைப் போட்டுக்கொள்வது மரியாதையல்லவென்று அவர் அவைகளை அப்படியே கையில் அடுக்கிவைத்துக் கொண்டிருந்தார் இவைகளை யெல்லாம் பார்க்கச் சோழராஜனுக்கு அவரிடத்தில் அளவில்லாத சந்தோஷமும் கவரவழு முண்டாயின, அதனால் அவன் அவருடையபேரும் பிரசித்தியும் இன்னும் அதிகமாய் உலகமெங்கும் பரவும்படி செய்துகொண்டு அவரைப் பலவிதமாகப் பெருமைப்படுத்தி வந்தான்.

கம்பர் கவிபாடுவதில் கற்பனாசக்தியுடையவர் பௌதிகப்பொருள்களை வருணிப்பதிலும் இயற்கைத் தன்மையை எடுத்துக்காட்டுவதிலும் சுயஞ்சக்தி மிகுந்தவர். இதுபற்றியே கல்வியிற் பெரியவன் கம்பனெனும் பழமொழி தமிழ்நாட்டில் இன்றும் வழங்கிவருகின்றது. இவர் தென்னாட்டிற் சென்ற போது ஏற்றம் இறைக்கும் தோட்டக்காரன் ஒருவன் ஏற்றத்தைநிறுத்தும்போது அவன் பாடியபாட்டை நிறுத்தும் சமயமாயிருந்தது. “மூங்கலிலேமேலே” என்று பாட்டைநிறுத்தி விட்டுக்கீழே இறங்கினான். கம்பர் இப்பாட்டின் தொடர்ச்

சியை யறியும்பொருட்டு மறுநாள் ஏற்றம் இறைப்பவன் வந்து ஏற்றத்தின்மேலேறி “மூங்கிலிலேமேலே தூங்கும்பனி நீர்காள்” என்று பாடியதை அங்குப்போயறிந்து கற்பனை நயத்தைப்போர உகந்தா ரென்பதும் நாட்டிற் பரம்பரையாய் நடைபெறும் விருத்தாந்தம்.

கம்பர் தாம்பாடிய ராமாயணத்தை அரங்கநகரில் சாவி வாகன சகம் 307-ல் நாதமுனிகள் காலத்தில் அரங்கேற்றினார். நாதமுனிகள் வைணவர்களின் முக்கியமான ஆசாரியர். வைணவர்கள் கம்பரை நாலாதிக்குகளிலும்போய் ராமாயணத்தின் சீரைப்பற்றிப் புலவர்களிடம் சாற்றுக்கவினை வாங்கி வரும்படி பலநாள் அலைக்கழித்தபோது கம்பர் ஆழ்வார்கள் விஷயமாய் அபசாரவார்த்தைகளைச் சொல்லித் தம்மை புகழ்ந்து கொண்டமைக்காக நாதமுனிகள் கம்பரை மண்டபகைக்கரியம் செய்யச்சொல்லி அவ்வபராதத்தை க்ஷமித்தருளினார். அரங்கன் சந்திரியில் கம்பருக்குத் தீர்த்தம்பிரசாதம் கொடுப்பித்தபோது அர்ச்சகன் மூலமாக ஆவேசம் உண்டாயிற்று. நீ நம்சடகோபனைப் பாடினையோ வென்று அரங்கநகரப்பன் வினாவே அங்கே கம்பர் உடனே சடகோபரைச் சிறப்பித்து ஒருகவித்துறை யந்தாதியை நவாசம்பொலியப்பாடினார். கம்பநாட்டாழ்வாரெனும் பெயரும் கம்பருக்குச் சூட்டப்பட்டது. உடனே தீர்த்தப்பிரசாதங்கள் கொடுக்கப்பட்டன. கம்பர்பாடிய மூன்று பாடல்கள் நாலாயிரப் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அம்பிகாபதி யென்பவன் கம்பாதுமகன். இவனும் சிறந்த கல்விமான். இவன் அம்பிகாபதி கோவையெனும் பிரபந்தம்பாடியுள்ளான், கம்பர் பாடியவைகளில் ராமாயணந்தான் பாரகாவியம். இதில் அவருடைய சுயமாகிய கற்பனாவல்லபம் ஒப்புயர்வின்றி விளங்குகின்றது. கம்பர் கவிநயங்களைப்பாராட்டாதார் தமிழ்நாட்டில் யாருமில்லை. நாமகளந்தாதி கமலை

யந்தாதி, திருக்கைவழக்கம் முதலிய சிறு பிரபந்தங்களும் பாடியுள்ளார். தனிப்பாடல்கள் பாடியவையோ அநந்தம். அவைகளிற் சில பாடல்கள்தான் இக்காலத்தில் உள்ளன. வடமொழியிற் காளிதாசன் சுயமாகிய கற்பனாசத்தியில் விளங்குதல்போலக்கம்பனும் தமிழிற் காளிதாசனாகவே விளங்குகின்றான் இவ்விருவர்களும் காளிதாசர்களான மேற்றான் தம் வல்லமையை உலகோர்கண் டாந்திக்க நவரசபுஞ்சமாய்க் கவிமாரியைக் காளமேகம்போற்பொழிந்துள்ளார். தமிழ் நாட்டு மூவேந்தரும் புவிராசர்களும் கவிராசர்களும் மெச்சி மகிழும்படி ராமாயணம்பாடிய கம்பர் அதில் தமது அபூர்வமான கற்பனாசத்தியைக் காட்டியிருப்பதுடன் பற்பல நீதி நெறிகளையும் கூறியுள்ளார்.

கற்பனாசத்தி மிகுந்தபாடல்களிற் சில வருமாறு. —
மிதிலைக்காட்சிப் படலம்.

சந்திரோதய வர்ணனை.

நீத்த மதனில் முனாத்தெழுந்த நெடுவெண் திங்களெனுந் தச்சன் மீத்தன் காங்க ளவைபரப்பி மிகுமெண் ணிதவாம்வெண் சுதையாற் காத்த கண்ணன் மணியுந்திக் கமலநா ளத்திடைப் பண்டு பூத்த வண்டம் பழையதென்று புதுக்கு வானும்போன் றுளதால்.

அயோத்தியாகாண்டம் தைலமாட்டுபடலம்.

மருமத்துத் தன்னை யூன்றும் மறக்கொடும் பாவந் தீர்க்கும் உரும்ஒத்த சிலையி னோரை ஒருப்படுத் துதவி நின்ற கருமத்தின் விளவை எண்ணிக் களிப்பொடி காணவந்த தருமத்தின் வதனம் என்னப் பொலிந்தது தனிவெண்டிங்கன்.

சூரியோதய வருணனை.

பாலகாண்டம் கடிமணப்படலம்.

அஞ்சன வெளியானும் அலர்மிசை யுறைவாளும் எஞ்சலில் மணநாளைப் புணர்குவ ரெனலோடும் செஞ்சுட ரிருள்கீறத் தினகர நெருதோர்மேல் மஞ்சனை யணிகோலங் காணிய வெணவந்தான்.

நீதிபோதனை.

பாலகாண்டம் தாடசைகவதைப்படலம்.

சொல்லொக்குங் கடிய கேகச் சுடுசரங் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தி னுள்மேல் விதெலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சிற் றங்கா தப்புறங் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளைன்ப போயிற்றன்றே.

பாலகாண்டம் வரைக்காட்சிப் படலம்.

தேருண்ட மேலவர் சிறியவர் சேரினும் அவர்தம்
மருண்ட புன்மையை மாற்றுவ ரெனுமிது வழக்கே
உருண்ட வாய்தொறும் பொன்னுரு னுரைத்துரைத் தோடி
இருண்ட கல்லையுந் தன்னிற மாக்கிய விரதம்.

ஆரணியகாண்டம் சடாயுவதைப் படலம்.

பொன்னோக் கியர் தம்புலன் நோகியபுன்க னேரும்
இன்னோக் கியரில் வழியெய் தியநல் விருத்தம்
தன்னோக் கியநெஞ் சுடையோ கியர்தன்மை சார்ந்த
மென்னோக் கியர்நோக் கமுமா மெனமீண்ட தவ்வேல்.

கிட்கிந்தாகாண்டம் பம்பைப்படலம்.

ஈரந்தநுண் பளிங்கெனத் தெளிந்த ஈரம்புனல்
பேர்தொளிர் நவமணி படர்ந்த பித்திகை
சேர்த்துழி சேர்த்துழி நிறத்தைச் சேர்தலால்
ஓர்த்துணர் வில்லவ ருள்ள மொப்பது.

சகோதர ரோருமை.

பாலகாண்டம் திருவவதாரப்படலம்.

பரதனு மிளவலு மொருநொடி பகிரா
திரதமு மிவுளியு மிவரினு மறைதூல்
உரைதரு பொழுதினு மொழிகில ரெனையாள்
வரதனு மிளவலு மெனமரு வினரே.

அயோத்தியாகாண்டம் நகர்நிங்குபடலம்.

நீருள வெனினுள மீனும் நீலமும்
பாகுள வெனினுள யாவும் பார்ப்புறின்

அப்பால் திருக்குருகூரிலே பொலிந்தீ நின்றபிரான் திருமுன்பே புத்திரரை எடுத்துக்கொண்டு இருமுதுகுராவரும் பலபரிவாரங்களுடனே போய், பெருமானுக்குத் திருமஞ்சன மாட்டி நிவேதனங்கள் சமர்ப்பித்தனர். காரிராஜாவும் அப்போது தவப்பயனான தன்மகனுக்கு அருள்செய்யுமாறு வேண்டினர். அப்போது அச்சிறுவர், ஆலயத்தின்சமீபத்தில் தமது பொருட்டாக ஆதிசேஷாமிசமாக உற்பவித்திருந்த ஒருபுளிய மரப்பொந்தில் புக்கனர். அயல் நின்றவர் எவரும் இவ்வற்புதத்தைக் கண்டிலர். அந்தப் பொந்தினிடத்தில் தெற்கு ரோக்கிப் பூரணசந்திரன் வலக்கையில் சின்முத்திரை தரித்து இடதுகையைத் தொடைமேலிட்டதுபோலே ஆழ்வார் பதுமாசனமாக வீற்றிருக்கக் கண்டனர். தந்தையுந்தாயும் இது நமக்குக் குழந்தையன்று; ஏதோவிந்தை விளைவிக்குநீமித்தம் இங்குவந்ததோர் தெய்வமாகும் எனக் கருதித் தம்மிடமே சென்றனர். பதினாறுவயது முதிர்ந்த அவ்வளவில் திருமாவின் நியமனப்படி சேனை முதலியாரும் ஆழ்வாரிடமடைந்து வகுளமாலே சூட்டி மற்றவர்கள் உணராத ஒரு இரகசியமாம் பிரணவ மந்திரத்தை அருளிச்செய்து மறைந்து விட்டனர். இப்படிப்பட்ட அற்புதங்களாலே

கண்டபேர்சில ரவனிவனென்றனர்காமனென்றனர் சில்லோர் .
புண்டரீகனென்றனர் சிலர் மாலெனப் புகன்றனர்சில ராழீழ்த்
தொண்டர்சூழ் குருவென்றனர் சிற்சிலர்தோகைவாகனென்றார்
வீண்டபேரு மற்றையரு மீங்கிவனென விழைந்தனர் சிலர்மாதோ.

இந்தப்பிரகாரம் ஆழ்வார் யோகத்தி லெழுந்தருளியிருக்கையில் பலபேர்கள் இவருடைய மகிமையையறிந்து வந்து நமஸ்காரம்பண்ணித் தங்கள் மனோபீஷ்டங்களைப்பெற்று “இந்த மஹாநுபாவருடைய ஹ்ருதயகமலமே. பகவான் வீற்றிருக்குமிடம்” என்று தெளிவடைந்தனர். இதாநிற்க.

ஹிமாசலத்தின் அடிவாரத்திலே ஒரு அந்தணர், தமிழ் ஒரு சிறிதும் அறியாத குலத்தில் அவதரித்தவர், மெய்யறி

வுள்ளவர், திருமானே தமக்குத் தேசிகனாக வருக என்று கடினமான உபாசனை செய்து வந்தார். அங்ஙனம் தடுமாறாத நிலையினின்று தவஞ்செய்து வருபவர் நெடுங்காலஞ் சென்றபிறகு ஒரு நாள் கண்வளராநிற்கையில் திருமால் அவர் கணவில் தோன்றி “ உலகினர்க்குக் கட்புலனாகாத ஒரு சோதி உனக்குத் தோன்றும், நீ அதனைப் பின்பற்றிச் சென்று அதனிடம் சேர்க. உன் குறை நிறைவுறும் ” என்றனர். அவ்வந்தணரும் துயிலுணர்ந் தெழுந்து சோதியைக்கண்டு அதனைப் பின்பற்றிச் செல்வாராயினார். சோதியும் நெடுகச்சென்று திருக்குருகூரிலே சடகோபர் வீற்றிருந்த உறங்காப்புளியின் பொந்திலே புகுத்தது. அந்தணரும் அங்குற்றடைந்து குருபரனுடைய திருவதனைத்தைக் கண்டவளவிலே தமிழாகிய அமுதசாகரத்தின் நிலை விளங்கியது. இங்குவருக என்பார் போலே ஆழ்வாரும் அந்தணரை இருவிழியுங்கொண்டுகடாட்சித்தருளினார். அவ்வளவிலே அவ்வந்தணர் “ செத்ததிதின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? ” என்று வினாவினார். அதற்கு விடையாக ஆழ்வாரும் “ அதைத் தின்று அங்கே கிடக்கும் ” என்றருளினார். அருளிமாத் திரத்தில் அவ்வந்தணர் அடிபணிந்தனர். அதன்மேல் சடகோபர் அந்தாதியாக ஆயிரம்பாட்டாலே செம்மொழிப் பாமாலையாகத் திருவாமொழியென்னும் திவ்வியப் பிரபந்தத்தை அருளிச்செய்ய அந்தணர் அதனைப் பட்டோலைபிடித் தெழுதிவைத்தார். சடகோபர் பாடியருளிய பிரபந்தங்கள்:— திருவிருத்தம் பாடல்கள் 100; திரு ஆசிரியம் பாடல்கள் 7; பெரிய திருவந்தாதி பாடல்கள் 87; திருவாய்மொழி பாடல்கள் 1102 ஆக பாடல்கள் 1296

இவைகளே நான்கு வேதஸாரமாம்.

சடகோபர் நாலாயிரப் பிரபந்தமாகிற ஸ்ரீ வைஷ்ணவத்தமிழ் வேதத்தை அருளிச் செய்த ஆழ்வார்களில் அதிகரேஷ்டரா

கக் கொண்டாடப்படுவர்: வைஷ்ணவர்களுடைய ஆசிரிய பரம்பரையில் பூர்வாசாரியர்களுள் பரமாசாரியராகப் பேரற்றப்படுவர். வைஷ்ணவர்கள் இவரைத் திருமாலுக் கிரண்டாவதாகக் மெச்சுவது வழக்கம். இவருடைய பாசரங்க ளெல்லாம் செம்பாக மாய்ப் பொருளாமுமும் உடையன வாய்ப் பலஇடங்களில் பக்திரசமும் கவிரசமும் பரவியிருக்கும். “ அற்றது பற்றெனில் உற்றது வீடு என்பதே இவருடைய சித்தாந்தம், இதனை

நன்றாய் ஞானங்கடந்து போய்நல்லிந்திரிய மெல்லமீர்த்
தொன்றாய்க்கிடந்த வரும்பெரும் பாமுலப்பிலதனை புணர்ந்
[துணர்ந்து
சென்றங்கின்ப துன்பங்கள் செற்றுக் களைத்து பசையற்றால்
அன்றே யப்போதே வீடதுவே வீடு வீடாமே

என்னும்பாசரத்திலும் இனிது விளக்கியிருக்கிறார். பகவத் ஸ்வரூபத்தை,

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லவலியுமல்லன்
காணலுமாகானுளனல்லனில்லை யல்லன்
பேணுங்காற் பேணுமுறுவாகும் அல்லனுமாம்
கோணபெரிதுடைத் தெம்பெம்மாணக் கூறுதலே

எனவிளக்கி யிருப்பது காண்க. இவ்விஷயமே

யாவையு மெவருந்தானு யவரவர் சமயந்தோறும்
தோய்விலன் புலனைந்திற்கும் சொலப்படா னுணர்வின்மூர்த்தி
ஆவிசேருயிரிலுள்ளான் யாதுமோர்பற்றி லாத
பாவினையதனைக் கூடிலவனையுங் கூடலாமே

என்றும் வருகிறது.

பகவானை இறைஞ்சு முபாயம்.

உணர்ந்துணர்ந் திழிந்தகன்றயர்ந் தருவியந்தவிநிலைமை
உணர்ந்துணர்ந் துணரிலுமிறை நிலையுணர்வரி துயிர்கள்
உணர்ந்துணர்ந் துரைத் துரைத்து அரியயனர நென்னுமிவரை
உணர்ந்துணர்ந் துரைத் துரைத் திறைஞ்சுமின் மனப்பட்ட தொ
ன்றே.

இவ்வாழ்வார் நரஸ்தீதி செய்யாத உறுதியுடையவ ரென்பது

வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன்
ஆய்கொண்ட சீர்வள்ளலாழிப் பிரானெனக்கேயுள்ள
சாய்கொண்ட விம்மையுஞ் சாதித்து வானவர் நாட்டையும்
நீ கண்டுகொள்ளென்று வீடுந்தருநின்று நின்றே,

திருமாலையன்றி வேறில்லை என்பது கோட்பாடாகையால்

கறுத்த மனமொன்றும் வேண்டா கண்ணனல்லாற் றெய்வமில்லை
இறுப்பதெல்லாமவன் மூர்த்தியாயவர்க்கே யிறுமினே

என்றார். திருமாவிருஞ்சோலைமலை யழகரை வர்ணிக்கும் பா
சுரம் கவிரசஞ் சிறந்திருத்தலால் அதனை இங்கே எடுத்துக்
காட்டுகிறோம்.

முடிச்சோதியாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ
உடிச்சோதி நீநின்ற தாமரையா யலர்ந்ததுவோ
படிச்சோதியாடை யொடும் பல்கலனாய் நின்மனம்பொற்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே.

மாலடிமை யெனுந்தகவு மாறனன் னாட்டிவன் போலும்
சீலரிலா மாட்சிமையுந் தெரிந்துசிலர் மாறனென்றார்

சாலவிகற்பித்திகலும் சமயரையு மீர்த்துத்தன்

பாலடக்கும் பண்புணர்ந்தோர் பராங்குசனென்றுரைத்தாரே.

இங்ஙனம் சில காலங்கழிந்தவளவில், வடக்கிலிருந்து
வந்த அந்தணரும் ஆழ்வார் விஷயமாகக் கண்ணிறுண்சிறுத்
தாம்பு என்கிற பிரபந்தத்தைப் பாமாலையாகச் சூட்டியதால்,
இவருக்கு மதரகவி என்கிற திருநாமம் வழங்குவதாயிற்று.

சடகோபரும் முப்பத்தைந்தாம்வயது பூர்த்தியானதன்
மேல் பரமபதஞ் சென்றடையத் திருவுள்ளமா யிருக்கை
யில், திருமால் வைகுண்டவாசியான ஒரு வைணவன் போ
ன்று எதிர்ந்தோன்றி, எம்பெருமானது பரமபதத்துக்கு
வாரீர் என்ன, ஆழ்வாரும் “வைகுந்தமன்றி யான் வேறி
டம் அறியேன். திருமாலே பரம்பொருள், அவனே பூரணன்
என்பது தெரிந்தேன். நீ பொய் உரைத்தனையே. நீவேறு

திருமால் வேறே “என்றார். வைணவீராக வந்த பகவானும் “உனது உணர்ச்சியின் திறத்தை எல்லாரும் உணர்வுறச் செய்வதே பொருட்டாக இங்ஙனம் செய்தேன்” என்றான். என்றமாதிரத்தில் அங்கே ஒருசோதிவிளங்கியது. ஆழ்வார் அதனோடாவாகக் கலந்தருளினாராம். அப்பால் மதுரகவிகள் ஆழ்வாரை கம்மாழ்வார் என்று பூமியில் கொண்டாடி எம்மதமும் தம்மதமாகவே ஒப்பாக நிலைநிறுத்தினார்.

நான்கு வேதங்களிலும் உபசிடத்தங்களிலும் நேரே விளங்காது நற்பதமடைய மாந்தர்க்கு ஊன்றுகோலாகவும் வேதாந்தஸாரமாகவும் உள்ள அமுதொழுக்கும் இனிய தமிழ்ப் பாடல்களை இம்மகான் உபகரித்துள்ளார் ரென்பதற்குப் பின்வரும் பாடல்களே திஷ்டாந்தமாம்:—

தேய்வ நீருபணம்

15-ம் திருவாய் மொழி கலிவிருத்தம்.

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலுமாகானுளானல்லனில்லை யல்லன்
பேணுங்காற் பேணுமுருவாகு மல்லனுமாம்
கோணபெரிதுடைத்து எம்பெம்மாணைக் கூறுதலே.

✓ விடென்பதன் பொருள்.

78-ம் திருவாய் மொழி.

ஆசிரிய விருத்தம்.

நன்றாய் ஞானங் நடந்து போய் நல்லந்திரிய மெல்லா மீர்த்து
ஒன்றாய்க் கிடந்தவரும் பெரும்பாழுலப் பிலதனையுணர்ந் துணர்ந்து
சென்றாய் கின்பத்துன் பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்
அன்றே அப்போதேவீடு அதுவே வீடு வீடாமே.

வில்லிபுத்தூரர்.



முன்னுளில் தமிழ்நாட்டில் இனியதமிழ்க் கவி பாடும் புலவரெனப் பேரிசைகொண்டவர் இவரே. இவர்பெயர் வில்லிபுத்தூரர். வில்லிபுத்தூர் ஆழ்வார் என்பதும் இவரது மற்றொரு நாமம். தமிழில் நாலாயிரப் பிரபந்தம் பாடிய ஆழ்வார்களில் ஒருவராகிய வில்லிபுத்தூரார் ராழ்வரென்பார் வேறொருவர். தமிழ்ப்புலமை வாய்ந்த முதலிற் கூறியபுலவர்க்கு கவிதாஸார்வ பூமன் எனும் பெயருமுண்டு. அப்பெயர் கவிபாடுவதில் தலைமை பெற்றமையால் வந்தது. ஆழ்வாரென்பதின் பொருள் பத்தியில் அபூத்தினவர் என்பதாம் இது தமிழில் நாலாயிரப் பிரபந்தம் பாடிய ஆழ்வார்களின் முதன்மையாய் உணர்த்து வதாயினும் பிற்காலத்தில் திருமாவிடத்தில் பத்தியிக்குத்த பிறரையும் உபசாரவழக்காய் உணர்த்துவ தாயிற்று. இத்தொடர்பால் பரதாழ்வான், சத்துருக்கினாழ்வான், பிரகலாதாழ்வான், கஜேந்திராழ்வான், சுதரிசனாழ்வான், எனவழங்கிவருதல் காண்ட. வில்லிபுத்தூரார் பிறந்த ஆர் சனியூர். இது பெண்ணை நதிபாயும் திருமுனைப் பாடி நாட்டிலுள்ளது. அக்காலத்து சேரர் பூபதி ஆட்க்கொண்டா னென்பவ னொருவனிருந்தான். இவன் பிறந்தஆரும் சனியூரேயாம். இவ்வாட்க்கொண்டான தனதெல்லையை இமயவரைக் கப்புறத்தும் பாவச் செய்தான். அதற்கு முன்பு சேரன் எல்லை கொங்கு நாட்டளவிலே தங்கலாயிற்று. பிறகு வட கொங்கெனும் நாட்டில் பரையது, வடகொங்கு திருமுனைப் பாடி நாட்டிற்சார்ந்தது. இதிற்குள் திருக்கோயிலார் முதலிய விஷ்ணுஸ்தலங்களும் திருவெண்ணைய் நல்லூர் முதலிய சிவத்தலங்களும் விளங்குகின்றன.

இதற்கு நடுகாடெனும் மற்றொரு பெயருமுண்டு. ஓளவைப்பெண்மணி இதனைச் சேதிநாடென வழங்கியுள்ளார்

ஒளவை திருக்கோயிலூரைச் சிறப்பித்துப் பாடிய
வேண்பா.

பொன்மாரி பெய்யுமூர் பூம்பருத்தி யாடையாம்
அந்நாள் வயலரிசி யாகுமூர்—எந்நாளும்
தேங்குபுகழேபடைத்த சேதிமா நாடதனி
லோங்குந் திருக்கோயி லூர்.

பன்னாளில் ஆட்கொண்டானை கொங்கர்கோனென்று வழங்
வந்தமையால் சனியூரைக் கொங்குராட்டு எல்லையுடச்சேர்
த கோயன்புத்தூர் போக்கில் உள்ளதென்று பலர்மயங்க
புட்முண்டாயது.

வில்லிபுத்தூரார் சமயாசாரத்தால் வைணவர். மாதவன்
ரணகமலங்களில் பத்திமிசுந்தவர். இவர்பத்திக்கு விஷயமா
ரூபரம்பொருள் பாரதம் முதற்போர்ச்சநக்கத்தில் இவர்பாடி
ள்ள வணக்கக்கவியாலே இனிது விளங்குகின்றது. அக்கவி
புருமாறு:—

“மேவரு ஞானந்த வெள்ளமாய் விதித்தோ னுதி
மூவரு மாகியந்த மூவர்க்கு முதல்வ னாகி
யாவரும் யாவுமாகி யிறைஞ்சுவா ரிறைஞ்சப் பற்பல்
தேவரு மாகிநின்ற செங்கண்மா லெங்கள் கோவே.”

இதனால் இவற்குவழிபடுகடவுள் திருமாலென்பதுமலை
மேல் ஒளிரும் தீபம்போல் விளங்குகின்றது. இவர் பிராமண
ஜாதியிலே வைணவ குலத்திலே வீரராகவா சாரியருக்குத்
திருக்குமாரராய்த் தோன்றியவர். இவர் ‘விளையும்பயிர் முளை
யிலே’ என்கிற பழமொழிப்படி பாசியத்திலேயே நல்லாசிரி
யனாய் யடுத்துக் கல்நிபயின்று முத்தமிழும் வல்லவராய் தம.
க்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையெனும்படி மகா பண்டி
தரானார். நான்குவகைக் கவிதையும் மிக வெளிதில் அமிழ்
தினியினியலாகப் பாடும் வல்லவரானார். தமிழ்நாட்டு மூவே
ந்தர்களாலும் ஆவலுடனழைக்கப்பெற்றுக் குடை, சாமரை,

குதினா, பாளை, சிவிகை முதலிய பரிசுகளும்பெற்று புலவர் சிகாமணியாய் விளங்கினர். சோழனாடு, பாண்டிநாடு, மலை நாடு, கொங்குநாடு, நடுநாடு, தொண்டைநாடு, மகிஷநாடு எனப் பல பிரிவுகளையுடைய தமிழ்நாடெங்கும் சஞ்சரித்துத் தமதுபுகழை நாடெங்கும் பரவச்செய்தார். அக்காலத்து ஆட்க்கொண்டானுக்குத் திருமுனைப்பாடி நாட்டில் பாகையென்பது தலைமைநகராக விளங்கியது. இவன் எப்பொழுதும் தமிழ்க்கலா விரோதர்களாம் புலவர்களுடன் கூடித் தமிழை நான்காம் சங்கமும் உண்டு எனலாம் படிபலவகையாலும் பெருக்கி அழகுபெறச் செய்தனன். இவ்வில்லிபுத்தூரர் வீரவைஷ்ணவரல்லர். அகத்தியபட்ட ரென்பவர் வட மொழியில் பாலபாரதமென ஒரு சுருக்கப்பாரதநூல் செய்துள்ளார். அதன்போக கையொட்டியே வில்லிபுத்தூரர் தமதுபாரதக்கதைகளை சுருக்கிக் கூறியுள்ளாரென்பது சிலர் கொள்கை. ஆனால் இவர் பாடுங்கவிகளில் அமைந்துள்ள சந்தவிற்பந்தையும் சொல் நடையையும் நோக்குங்கால் வில்லிபுத்தூரர் கவிகளின் நடையழகு, சுயமானதென்றே கொள்ளவேணும். தமிழ்ப்பாரதமொழிய வேறுநூல்கள் இவர் செய்ததாய்ப் புலப்பட வில்லை. அருணகிரிநாதர் பாடிய கந்தரந்தாதிக்கு அவர் கருத்துக்கிணங்கப்பொருள் கூறியவர் இவரே. இவர் அப்போதுக்கப்போது பாடிய தனிப்பாடல்களைத் தொகுத்துவைத்தவர் யாருமில்லை. காலகதியால் மறைந்தனபோலும். இவர் ஏராளமாகத் தமக்குச் செல்வமும் பரிசுக்கொடுத்து நெடுகிலும் ஆதரித்து வந்தவராயினு ஆட்க்கொண்டானெனு மரசனை தாந்தமிழிற்பாடிய பாரதத்துள் யிடையிடையே புகழ்ந்துள்ளார். இதனை நான்ஸ்துதியெனக் கொள்ளாது உபாகா ஸ்மிருதியெனக் கொள்ளலே சிறப்புடைத்தாம்.

வில்லிபுத்தூரருக்குப் பெயர் வாய்ந்தவழியா தெனிலேர் கூறும். வைணவப்பிராமணர் களுள் விஷ்ணுவின் பல்

நாமங்களிலொன்றைத் தமக்கு பெயராக வழங்கிவரும் ஒப்பு
 ராதன வழக்கமுண்டு. சிலதலங்களில் தோவில் கொண்ட
 மூர்த்திகளின் பெயரை ஆண்பிள்ளைகளுக்கும் அத்தலங்
 களின் பெயரை பெண்பிள்ளைகளுக்கும் நாமங்களாக வழங்கி
 வரும் விசேஷ வழக்கமுண்டு. அத்தலங்களில் வரம்பெ
 றுங்காரணத்தால் இவ்விசேஷப் பழக்கம் நடைபெறுகின்றது.
 காரியெனுஞ் சிற்றரசன் திருக்குறுங்குடியில் வரங்கிடந்து
 நம்மாழ்வாரைப் பெற்றதால் நம்மாழ்வாருக்கு அத்தலத்தின்
 மூர்த்தியாம் நம்பியெனும் நாமமுண்டு, அந்நம்பி குருகூரில்
 வந்து பிறந்தமையால் குருகூர் நம்பியென்று வழங்கிவரு
 கின்றது. மதுரைகவி யாழ்வார் பாடியருளிய கண்ணிநுண்
 சிறத்தாம்பு எனும் பிரபந்தத்தன் இப்பெயர் காணப் படுகின்
 றது. ஆழ்வார்கள் பெயரை வைணவர்கள் தம்பெயராக
 வழங்குதலுமுண்டு. ஆழ்வாரையங்கார் ஆழ்வார் செட்டி
 ஆழ்வாரையா என வழங்குதல் காண்க. நம்பியென்பது
 ஆடவர்களிற்சிலர்க்கும் குறுங்குடியென்பது மகளிற்சிலருக்
 கும் இன்றும் வழங்கிவருதலுண்டு.

இப்பெயர்கள் காரணம் பற்றி வரும்பெயர்களாம். பெ
 ரியாழ்வார், பட்டர்பிரான், வில்லிபுத்தூராழ்வார் எனும் மூப்
 பெயர்கொண்ட ஆழ்வாரின் வரப்பிரசுத்தால் தோன்றிய
 காரணத்தால் வில்லிபுத்தூரென்பது தகப்பன் வைத்தபெய
 ராகலாம். அல்லது பெற்றோர்பலநாள் அவ்விடஞ்சென்று
 வசித்ததினாலோ தலவாசஞ்செய்ததி னாலோ அல்லது தம்
 பத்துக்களிடம் அங்குவதித்ததினாலோ வில்லிபுத்தூரெனும்
 பெயர் வாய்ந்தமைக்கு மற்றோர் காரணமுமாகலாம். வில்லி
 புத்தூராழ்வார் வரப்பிரசுத்தால் தோன்றிய காரணத்தால்
 விஷ்ணுசித்தன் எனும் வடமொழிப்பெயரைப் பிதா நாமகா
 ணம் செய்திருக்கின்றனர். ஏனெனில் வில்லிபுத்தூராழ்
 வார் தோன்றிய வெகுகாலத்திற்குப் பிறகேதமிழ்ப்பாரதம்

பாடிய வில்லிபுத்தூரர் பிறந்துள்ளார். விஷ்ணுசித்தரென்பது சர்மா. வில்லிபுத்தூரரென்பது அழைக்கும் பெயர். வில்லிபுத்தூரரென்பது ஒருவரையே மரியாதையாகக் கட்டுத்தமிழ்ப்பெயர். வில்லிபுத்தூரரின் தம்பியின் பெயர் யாதோ ளிளங்கவில்லை. வீராகவரென்பது தகப்பன் பெயர். அது ஆசாரியன் பெயராகாதோ வென்றிற் பிரமோதோ பசுஞ்செய்யும் முதலாசாரியர். பிதாவாதலின் அவரே குருவாகத் தடையில்கை. வெங்கடேசனென்பது சர்மா. அழைக்கும் பெயரோ திருமலையாம். இது தமிழ் நாட்டுவழக்கு.

வில்லிபுத்தூரர் பாரதம் பாடியது

வடகொங்கைகங்கசார்த திருமுனைப்பாடிநாட்டின் அரசனாகிய ஆட்கொண்டான் மூன்று தமிழ்ச்சங்கங்களிலு மோங்கிய தண்டமிழாராய்ச்சியில் நோக்க முள்ளவனாய் யாரும் தமிழ்க்கலா விநோதென்று புகழும்படி, தமிழ்நூல்களைப் பற்பல புலவர் குழாத்திடையாராய்ச்சி செய்துவந்தான். நக்திமால் வரையென்பது இவன்நாட்டு மலை. அதிலிருந்து பெருகிவரும் நதி பெண்ணைநதியாம். வக்க பாகை யென்பது தலைமைநகர். இவ்வரசனுக்கு ஆண்டான் பிள்ளையெனவும் மற்றொரு பெயருண்டு. இவன் பாரதத்தை தமிழில் இனியபாடல்களாகப் பரிபெரிக்க வேண்டுமென்று நினைத்துத் தன்பக்கத்திலிருந்த புலவர்களைப்பார்த்து, அவ்வாறு பாடல் புரியத்தக்க புலவர் பிரான்யாருளரென்று வினாவினான். இனிய கவிபாடும் புலவர்களுள் தலைமைபெற்றவர் சனியூர் வில்லிபுத்தூரரென்று அவர்களெல் லோரும் ஒரே தொனியாய்க் கூறினர். அவர்திருமலை வழிப்படும் பத்தர் சீகா மணியென்றும் பிறப் பொழுக்கமும் அந்தண்மையும் குடி கெண்டது போல அவரிடத்துதிக் கல்வியுஞ் செல்வமும் நிலைத்துளவெ

வில்லிபுத்தூரார்.

நாம் அப்புலவோ ரனைவரும் கூறினர். இவ்வில்லி புத்
ரார் கல்வித்திறத்தை இவர் குமாரர் வரத்தருவார். பாயிரத்
பாடிய இரண்டுபாடல்கள் இனிதுவிளக்குகின்றன. அப்
பாடல்களாவன :—

கவிகள்.

ஐந்து பாவுடை நால்வகைக் கவிக்கதி பதியாய்
வந்து வட்டமா மணியினன் மணிமுடி புனைந்து
மைந்துழாய்முடிப் பரமனைப் பலகவித் துறையுஞ்
சிந்தை யான் மொழிந் தன்பர்தம் திருவுளம் பெற்றோன்.

தென்னர் கேரளர் செம்பிய ரெனப்பெயர் சிறந்த
மன்னர் மூவரும் வழங்கிய வரிசையா லுயர்ந்தோன்
முன்ன ரெண்ணிய முத்தமிழ்ப் பாவல ரெவரும்
பின்னர் வந்தொரு வடிவுகொண் டனரெனப் பிறந்தோன்.

வில்லிபுத்தூராரும் அவர் சகோதரரும் மதுரையிற் பா
டிய அரசனிடம் சென்று தமிழ்க்கலைவாணருடன் சின்
றன் அங்கு வதிந்து வந்தனர். இத்தருணத்தில் வில்லி
புத்தூரார் குலத்தவளாம் ஒருகிழவியை வரவழைத்து நீ வில்
புத்தூரார் மனைக்கேகி அவர்மனைவி அவர்தம்பி மனைவி
ளுக்குள் கலகமுண்டாக்கி அவர்களின்பார்த்தார்கள் மதுரை
புலிநுந்து திரும்பிவரும்போது, குடும்பக் கலகத்தால் பாச
முக்கொன்று அரண்மனைக் கேரும்படி பக்குவப்படுத்திவா
வண்டுமென்று பலவகையு பசாணையுஞ் செய்து கைநிறை
ப்பணமுங் கொடுத்து ஆட்கொண்டா னெனுமரசன்
பிட்டம் செய்தான். வழக்குவரின் அவ்வியா ஜத்தைக்
கொண்டு வில்லிபுத்தூரரால் பாரதம் பாடுவிக்கலா மென்று
பிட்டாய் எண்ணிக் கொண்டிருந்தான். கைம் பெண்ணும்
அக்கிழவியும் சனியூரில் வில்லிபுத்தூரார் மனைக்கேகி அவர்
பெண்சாதி அவள் ஒர்ப்படி இவர்களிடம் முதலில் அன்பு
பாராட்டிப் பிறகு அவ்விருவர் மனதையும் கல்லைக் கரை
த்து போற்கரைத்து அவர்களுக்குள் திராதவிரோதம் விளை

வித்து அவர்கள் புநுடன்மாருடன் இனித் தனித்தனியாய்ப் பாகம் பிரித்துக் கொண்டு வசிக்கவேண்டியதே யன்றிச் சேர்ந்து வசிப்பதில்லை பென்று நிச்சயம் செய்து கொண்டார்கள்.

சிலநாள் கழிந்தமேல் இவ்விருமடந்தைமாரின் கணவன் மார் மதுரையினின்று திரும்வந்தார்கள். வீட்டில் பூனையும் எலியும் போல் இரண்டுபெண்களு மிருப்பதை நேரிழ்க்கண்டு இனிப்பாகம் பிரிந்தாலன்றி வீட்டின் நிலை சீராகாதென்று நிச்சயித்துக்கொண்டு அரசனிடம் பாகவழக்குத்தொடர்த்தார்கள். அரசன் வில்லிபுத்தூராரையும் அவர்சகோதரரையும் நோக்கி நீங்களிருவரும் தமிழிற் கவி பாடுவதிற் சிறந்தவராதலால் தமிழில் மாபாரதத்தைப் பாடினால் உங்கள் குடும்பத்தில் பாகம்பிரிய வந்துள்ள வழக்கைத் தீர்த்து வைப்பேன் என்றான். வில்லிபுத்தூரார் அகற்கு உடன்பட்டமையைப் பின்வருங்கவி விளக்குகின்றது.

கவி.

ஊன்னு மாமறை முனிவருந் தேவரும் பிறரும்
பன்னு மாமொழிப் பாரதப் பெருமையும் பாரேன்
மன்னு மாதவன் சரிதமு மிடையிடை வழங்கு
மென்னு மாசையால் யானுமீ தியம்புதற் திசைந்தேன்.

இவ்வாறு வில்லிபுத்தூராரும் அவர் சகோதரரும் ஆட்டி கொண்டானிடம் சிலகாலம் தங்கியிருந்து அவன் வேண்டுகோளின்படியே பாலுமமுத முப்பழச்சாறுந் கைக்குமென்னலாம் படிச்செம்பாக மச மந்த சந்தக்கவியாக மிகநயங்குடி கொண்ட பாடல்களால் தமிழ்ப்பாரதத்தை 6000-ம் பாடல்களாக்கப்பட்ட முடித்தனர். இப்படிப்பாடி யுள்ளாரொன்பதற்குக் கண்ணபாம்பரையாய்க் கிடைத்துள்ள பழம்பாடலுமொன்றுண்டு. அதுவருமாறு.

ஆறுசீராசிரியம்.

சலியுக வியாதன் சொல்லக் கணபதி யெழுது பாடல்
பொலிவுறு தமிழி னொ யிரமென விருத்தம் போற்றிச்
சலிவற வில்லி புத்தூரிறைவனும் சார்வ பூமன்
ஒலிகெழு மறையோர் கோமா னுயர்ந்தவ ருவப்பச் சொன்னான்

ஆறுமுகநாவலர் பதிப்பித்துள்ள வில்லிபுத்தூரார் பாரதத்தில் 4,351-செய்யுள்கள் டட்டும் காணப்படுகின்றன. எஞ்சிய 1649-செய்யுள்களும் அச்சியந்திர வாயிலாக இன்னும் வெளிப்படவில்லை. ஏட்டுப்பிரதி எங்குளதோ அதுவும் புலப்படவில்லை. சிலர் வில்லிபுத்தூரரின் குமாரர் வரந்தருவார்தான் பாரதத்தின் பிற்பகுதியைத் தமிழ்க் கவிநுபமாகப்பாடியுள்ளாரென்றும் வரந்தருவார் பாரதமென்று அதுவழங்குகிற தென்றும் ஆனால் அச்சிற் பதிப்பாகவில்லை யென்றுங் கூறுகின்றனர். ஆதிபருவத்தில் சந்தனுமகாராசன் சரித்திரம் முதல் சௌத்திகபருவத்தில் பதினெட்டாம் நாளிரவில் நடந்த பாசறையுத்தம் வரையில் அச்சிடப்பட்டு வழங்கிவருவதுதான் வில்லிபுத்தூரர் பாரதமெனப்படுகின்றது. அரசன்வில்லிபுத்தூரரின் சகோதரரையும் பாடும்படி கேட்டுக்கொண்டதால் வில்லிபுத்தூரர் பாரதத்தின் பின்பாதியைப் பாடாது வீட்டுவீட்டனர் போலும். பிறகு அரசன் பாரதம்பாடித இவ்விரு சகோதரரையும் நோக்கிப் பாரதம் தமிழ்ப்பாவாக அமையவேண்டி உங்கள் குடும்பத்தில் பாகவழக்கொன்று தலையெடுக்கும்படி நானேசெய்வித்தேன் மன்னியுங்கொண்டு வேண்டிச்சொண்டனன் வில்லிபுத்தூரர் தனக்கினிப்பாகம் வேண்டியதில்லை யென்றும் தான் இனிச்சந்தக் தமிழ்க்கவி பாடி நாடெங்குந்தமிழ்ப்புலமை பாராட்டி வருவேனென்றும் தன்னெதிரில் தமிழ்ச்சந்தக் கவிபாடத்தெரியாது தோல்வியடைவோர் காதைக்கொய்தெறிய ஓர் வாளாயுதம் உதவும்படி அரசனைப்பார்த்து வேண்டிச் கொண்டனர். அரசனும் அவ்வாறே தமிழ்ப்புலமைக்கு ஓர்பிருதாக, ஒரு வாளாயுதம்

வினன். வில்லிபுத்தூராரும் தோல்வியடைந்த பலர் காதுக ளையும் கொய்து வெற்றிகொண்டுவிளங்கினர். அந்தக் கவி வீ ரராகவ முத்தவியார் பின்வருமாறு இவர் செய்கையையும் புல மையையும் விளக்கியுள்ளார்.

எண்சீராசிரிய விருத்தம்.

குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய னிங்கில்லை
 குறும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி
 எட்டினமட் டறுப்பதற்கோ வில்லி யில்லை
 இரண்டொன்ற முடிந்துதலை யிறங்கப் போட்டு
 வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை
 விளையாட்டாக் கவிதைதனை விரைந்து பாடித்
 தெட்டுதற்கோ வறிவில்லாத் துரைக ளுண்டு
 தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே.

அரங்கநாத கவிராயரென்பவர் பாரதத்தின்பிற் பகுதியை 46 சருக்கங்களாகச் சொர்க்காரோகணச் சருக்கம் முடிய 2477 செய்யுளாகப் பாடியுள்ளார். அது 1902(190) சென்னை பண்டிதமித்திர யந்திரசாலையில் பதிப்பிக்கப் பட்டுள்ளது. இதில் வரந்தருவார் பாடியதென்று சொல்லும் மற்றொருபுத்த கத்திலுள்ள 8 செய்யுள்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அரங்கநாத கவிராயர் பாடியபாடல்.

ஆறுசீராசிரியம்.

பைந்தமிழி னலஞ்சிறந்த முனைப்பாடித் திருநாட்டிற்
 பாகை வேந்தன்
 சுந்தரஞ்சேர் பாரதமாம் வடகலையைத் தென்கலையாற்
 சொல்க வெண்ணச்
 சுந்தனுவின் சரிதைமுதற் பதினெட்டா நாட்போரின்
 சரிதக் காறும்
 புந்திமகிழ் தரவில்லி புத்தூராழ் வாண்முன்பு
 புகன்றிட் டானே.

வில்லிபுத்தூரார்.

வரந்தருவார் கூறுவதோ இதற்கு மாறாகவுள்ளது.
வர்பாடிய செய்யுள் :—

அறுசீரா சிரியம்.

பிறந்தய்யக் கொண்டவனிப் பேருலகம்

பெருவாழ்வு கூரு நாளி

னிறைந்தபுகழ்ச் சனிநகர்வாழ் வில்லிபுத்தூ

ரணைநோக்கி நீயுநானும்.

பிறந்ததிசைக் கிசைநிற்ப்பப் பாரதமாம்

பெருங்கதையைப் பெரியோர் தங்கள்

சிறந்தசெவிக் சமுதமெனத் தமிழ்மொழியின்

விருத்தத்தாற் செய்க வென்றான்.

தனால் ஆட்கொண்டான் வில்லிபுத்தூர ரொருவரையே
பாதம்பாடும்படி வேண்டிக் கொண்டமை வெளியாகின்றது.
பிற்ப்பாரதம் முழுமையும்பாடி யவர் ஒருவர்தானே அல்
து இருவரோ அவ்விருவர் வில்லிபுத்தூராரும் அவர்குமாரர்
பந்தருவாருமோ என்பதைத் திட்டமாய்க் கூறப் போது
னசாதனங்கள் இன்னும் வெளியேறவில்லை. காட்டிய
ப்பாடலினால் ஆட்கொண்டானும் வில்லிபுத்தூராரும் ஒரே
ரில் ஜனித்தவர்க் கொன்பது வெளியாகின்றது.

வில்லிபுத்தூரார் காலத்திருந்தபுலவர்கள் பலர் அர்களுட்
பாப்பெயர்மட்டும் இப்பொழுது புலப்படுகின்றது. அந்த
பாப்பெருவன். இவர் வில்லிபுத்தூரார் எடுத்த சந்தக்
பிப்பின்படி பாடியதில் வருவற்றது. உடனே வில்லிபுத்
ரார் அவர்காதை ஒட்டஅறுக்க ஆரப்பித்தனர். உடனே
பால்வியுற்றவன் என் காதுகள் நீங்குமாயின் நீங்கள் என்
யர் அந்தனென்பதை இனிதுவிளக்கி எம்மை ஆதிசேட
க்குகின்றீர் களென்று வில்லிபுத்தூராரைநோக்கிக்கூறினன்.
வசன சாதாரியத் தைக்கேட்டு வில்லிபுத்தூரார் அவன்கா
ளை அறுக்காது விடுத்தனர். மற்றொருத்தன் சம்பந்
ப்டான் என்பவன். இவன் சமணசமயத்தான். இவன்சத்தி

பூசைசெய்பவன். மந்திரம் பெரிதுங்கற்றவன். தமிழின் சுவை பத்யாதநெஞ்சன். இவன் அருணாசலத்தில்வாசம்செய்தனன். அருணகிரிநாதரோடு வாதம்செய்து தோல்வியுற்று அருணகிரியைவிட்டு வெளியேசென்றவன். இவன் இரட்டையர்களை வெருட்டியபோது மன்னென்றெறித்து மலுக்கென்றொரு வெண்பாப் பாடுங்கொன்றனன்.

இரட்டையர் பாடியவெண்பா.

மன்னுதிரு வண்ண மலைச்சம்பந் தாண்டார்க்குப்
பன்னுந் தலைச்சவரம் பண்ணுவதேன்-மின்னின்
இளைத்த விடைமாத ரிவன்குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு

இக்கவியைக் காள் மேகன்பாடிய தெனச் சிலர் மயங்குவர். மற்றொருத்தர் அருணகிரிநாதர். இவரோடு வில்லிபுத்தூரார் அருணகிரியில் வாதம்செய்தனர். அரசன் பிரபுடதேவன். அக்காலத்தில் அருணகிரியிலிருந்தவன். இவன் வில்லிபுத்தூராரின் கல்வியின் பெருமையையும் வீருதுமுதலிய சிறப்புக்களையும் நன்குமுணர்ந்தவனானாலும் அவர் புலவர்களைக் காதறுப்பதை நீக்கிவிட எண்ணங்கொண்டு இரகசியத்தில் அருணகிரிநாதரிடம் பகஷம்வைத்து, இவன் ரண்டுபுலவர்களும் ஓர்ந்தபோது, அருணகிரிநாதரைக் கந்தருக்குலூர் அந்தாதி யொன்று பாடச்சொல்லி வில்லிபுத்தூரை அதற்கு உரை கூறிவரும்படி செய்தால்; வில்லிபுத்தூரும் பெரும்பாகத்திற் குரைகூறிக்கொண்டு வந்தனர். “நீதந்த” வெணும் பாடலை அருணகிரிநாதர்கூறினார். அது ஏகாக்ஷரப்பாவாதலாலும் கந்தன் வரப்பிரசாதப்படி அதில் நடன ஒலிக்குறிப்பை நாட்டியிருந்ததாலும் வில்லிபுத்தூரார் பொருள்கூறச் சற்றுத்தயங்கினர். அருணகிரிநாதர் பிறகு விளக்கிக்காட்டினார். மற்றைய பாடல்களையும் கூறினார். அவைகளுக்கு எல்லாம் வில்லிபுத்தூரார் பொருள்கூறி முடித்தார். அங்குள்ளார், அருணகிரிநாதரை நோக்கி வில்லிபுத்தூரார் தோற்றமையால்

அவர்காலைக் கொய்துவிடுங்க ளென்று தூண்டிவிட்டனர். பிரபுடதேவனும் அரசன் இத்தருணத்தில் அருணகிரிநாதர் கையிலிருந்த வாளைக்கைக் கொண்டனன். அருணகிரியார் செவியைக் கொய்யாமலே யான் கொடுத்த செவியாய் விளங்கலாமென்றனர். பிறகு அரசன் இரண்டுபுலவர்களுையும் சமாதானமாக்கிவிட்டான் வில்லிபுத்தூராரும் தமது விருதுடன் தமதூர்க் குச்சென்று, அன்றுமுதல் புலவர்கள் காதுகளைக் கொய்வதொழித்து தம்புலமையை நாட்டிக் கொண்டிருந்தனர்.

இனிவில்லிபுத்தூரார்தமிழ் நாட்டில் விளங்கிய காலத்தைப்பற்றியோவெனில் அவர்பாஷைநடையால் தூப்புல் வேதாந்த தேசிகராம் வேங்கடநாதாசாரியரின் காலத்திற்கு முன்னுள்ள காலமென்பது குன்றின்மேல் வைத்த, பொன்றுதலில்லாத தீபவொளிபோல் விளங்குகின்றது. அவ்வேங்கடநாதாசாரியர் காலமோ இற்றைக்கு 635 வருஷங்களுக்குமுந்தியதென்று விளக்கப்பட்டுள்ளது. வைணவர்களின் சமயாசாரியாராகிய இராமாநுஜர் பைசூரில் கி. பி. 1113ம் ஆண்டில் அரசாண்ட விஷ்ணுவர்த்த தனன் காலத்தில்மேல் கோட்டையெனும் திருநாராயணபுரத்தில் வாசஞ்செய்த வாராதவின் வில்லிபுத்தூரார் விளங்கிய காலத்தில், இராமாநுசா சமயாசாரியராக நாடெங்கும் போற்றப்படவில்லை யென்று காணப்படுகின்றது. இராமாநுஜர் தோன்றியகாலத்திற்குப் பிறகு வில்லிபுத்தூரார் காலமிருந்திருத்தல் வேண்டும். இராமாநுஜர் இன்றைக்கு 889 வருஷங்களுக்குமுன் தோன்றியுள்ளாராதவின் வில்லிபுத்தூரார் இன்றைக்கு 650 அல்லது 700 வருஷங்களுக்குமுன் விளங்கிய வராதல் வேண்டும். வில்லிபுத்தூரார் பாடியதமிழ்ப்பாரதத்தில் இராமாநுஜருக்கு வணக்கக் கூறுதல்விடுத்து மங்கைமன்னனொழிவார்க்குமட்டும் வணக்கங்கூறியுள்ளார். இராமாநுஜர் இம்மண்ணிலகில் 120 வருஷ ஜீவித்திருந்தபடியால் அவர் சரமதசை இன்றைக்கு 769

ஓங்களுக்கு முன்னுகின்றது. அவர்பரமபத மடைந்தமேல் அவரைவைணவர்கள் சமாசாரியராக அதிகமாய் எங்கும்கொண்டாட அவர்செய்த ஸ்ரீபாஷியம் நாடெங்கும் பரவிவமேல் அதாவது அவர் பரமபதமடைந்தபின் 60 அல்லது 70 ஓ சென்ற மேல்தான் அவரை எல்லாரும் சமயாசாரியராக வழங்கும் வழக்கம் நாடெபெற்றிருந்தல் வேண்டும். வேங்கட நாதாசாரியர் ஸ்ரீராமாநுஜர் திருநாட்டிற் கெழுந்தருளிய பிறகு 134:ஓங்களுக்கப் புறத்தான் இம்மண்ணுலகில் தோற்றமாயினர். இங்நிருபணத்தால் வில்லிபுத்தூரர் காலத்து ஸ்ரீராமாநுஜர் சமயாசாரியராகப் பிரபலமாய் எல்லாராலும் தோத்திர ரூபமாக வணங்கிவாற்படவில்லை யென்பது வெளியாகின்றது.

வில்லிபுத்தூரரின் கவிகளெவ் வொன்றுமே சொற்கட்டு, சந்தவீன்பம், தெளிவு, தண்ணென்றிருத்தல், நல்லொழுக்கம், நவரசப் பொலிவு முதலிய நயங்களால் மலிருந்திருப்பினும் மாதிரிக்காகச் சிலபாடல்கள் வருமாறு :—

பேராறு மூழ்கி மறைநூல் பிதற்றி மிடறும் பிளந்து பிறவித்
தூராறு மாறு நினையா மலுங்க டொழிலே புரிந்த சுமட
ரேராறுபேத சமயங்களுக்கு முருவாகி நின்ற வொருவ
னீராறுநாம முரைசெய்து மண்கொடிவொர்கள் காணுமி
[மையோர்.

அரியதண் கலைவாண் மதியமுங் கொதிகொளாலமுந்
தனதிடத் தடக்கி
யுரியவொண் கங்கா நதிக்கொரு பதியா யுரைபெறு
முயர்மகோ ததியிற்
பரியதிண் சிலையோ டம்பெலா முகந்து பற்குணப்
பொருப்பிடைப் பொழியுந்
கரியபைம் புயலைக் கைசொழு மவரே கருவிலே
திருவுடை யவரே.

கன்னி யிவள்பிறர் பன்னி யெனதிரு கண்ணின் மணிநிகர் சன்மறு
மன்னுகுலமுதல் பின்னையொருவருமண்ணீ னுறு துணையின்மையால்
இன்னல் பெரிதுள தென்ன புரிசுவதென்ன வறிகிலு னன்னேகேள்
முன்னமனைநிகழ் தன்மமுனிவனை முன்னிவிடர்நனி தன்னுமால்.

நனியாட லனற்கடவுள் யமன் நிருதி நண்ணுதிசை நாள்கடோறு
முனியாம னடந்தினைத்து முன்னையினும் பரிதாப முதிர்ந்ததென்று
தனியாழித்தனிநெடுந்தேர்த் தனிப்பசசைநிறப்பரியைச்சயிலராசன்
பனியாலவ்விடாய்தணிப்பான் பனிப்பகைவன் பனிசெய்வோன் பக்
[கஞ் சார்ந்தான்.

நாற்றிசை யுலகத் தன்னில் நான்மறை யுணர்ந்தோர் தாமும்
போற்றிசை மாலையென்னும் பொற்புடை யணங்கு வைக
மாற்றிசை விலாத செம்பொன் மண்டபந் தன்னி லாதி
மேற்றிசைக் களவுளிட்டு வெயின் மணிப்பீடம் போன்றான்.

கொண்டமென் சிறைவண்டென்னுங் கொழுநருக் கிடங்கொடாமல்
முண்டகக்குலத்து மாதர் முகங்குவின் தூடி நிற்பக்
கண்டெதிர் நின்ற காதற் கயிரவக் கணிகை மாதர்
வண்டுறை நின்று தங்கள் வாய்மலர்ந் தழைக்க லுற்றார்.

கானெலா மலர்ந்த முல்லை ககனமீ தெழுந்த தென்ன
வானெலாம் வயங்குதாரை நிராநிரை மலர்ந்து தோன்ற
வேனிலான் விழுவின் வைத்த வெள்ளிவெண் சும்ப மென்னத்
நூநிலா மதியம் வந்து குணதிசை தோன்றிற் றம்மா.



கானெலாம் என்று ஏழாஞ்செய்யுளில் குணதிசையில்
சந்திரன்ளுன்றிய சிறப்பு வர்ணிக்கப்பட்டுள்ளது.

பேராறு மூழ்கியொனு முதற்கவி வழிபடு தெய்வ வணக்கங்
கூறுவதாயினும் ஓசையின்பமும் பத்திமேம் பாடுங்கொண்டு
ஒளிநுதல் காண்க.

அரியதன் என்ற இரண்டாங்கவியும் வழிபடு கடவுள் வணக்கமே யாயினும் திருமாவெணும்புயல் கடலில் முகந்து பொருப்பில் பொழிவதாப்கூறும் வகையானே சிவபிரான் அருச்சுனன் இவர்களின் சிறப்புப் பொருள் நயம் பொலிய அமைத்திருத்தல் வெகுபொருத்த மாயிருத்தல் உணர்க.

கள்ளி என்ற மூன்றாங்கவி பிரதிருதிச்சந்தத்திற்கு உதாரணமாய் இனிய ஓசைகொண்டொளித்தல் காண்க.

நனியாடல் எனும் நான்காங்கவியில் ஞாயிறு உத்தராயணகதிக்குத் திரும்புதலுக்குக் காட்டியுள்ள காரணம் முன்பு யாருமெடுத்தாளாத கருத்தமைதி கொண்டிருத்தல் காண்க பாடுதலில் வில்லிபுத்தூர்மகுச் சுயஞ்சத்தியுண்மை இதனால் விளங்குகின்றது.

நாற்றிசையென்று துவக்கும் ஐந்தாங்கவியில் மாலையிற் பொழுதில் சூரியன் நிலைசிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

கொண்டமென் என்ற ஆறாங்கவியில் தாமரை முகங்குவிதலும் ஆம்பல் இதழ்விரிதலும் குலமாதர் கணிகைமாதர்களின் தொழில் களைப்போலு மெனக்கற்பனை நயங்காட்டப்பட்டுள்ளது.



பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.



இவர் சோழ நாட்டில் திருமங்கையெனும் ஊரிலே வைணவப்பிராமண குலத்திலே பிறந்தவர். இவர் இளவயது தொட்டு தமிழில் இலக்கண இலக்கியங்களில் பிரியமுள்ள வராய்தக்க ஆசாரியரை அறித்து பலநூல்களையும் கற்றுணர்ந்து செம்பாகமாக தமிழ்க்கவி பாடும் புலவரானார். இவரது கல்வித்திறத்தைக்கண்டு மதுரையில் அக்காலத்தில் அரசு, புரிந்த திருமலைநாயக ரென்பவர் தம்மரண்மனையில், இவரை ராயசவேலையில் அமர்த்திக் கனப்படுத்தினார். இப்பிள்ளைப்பெருமாள் இராமானுஜ நூற்றத்தாதிபாடிய திருவரங்கத் தமுதனாரின் வம்சத்திற் பிறந்தவர். கோணேரி அப்பனையங்காரென்பவர் இவர்பேரன். இது சீரங்கநாயகியார் ஊசற்றிறுநாமத்தால் விளங்குகின்றது இவரது குலத்தில் இவருக்கு முன்னாகவும் பின்னாகவும் பத்திமிசுந்த கவிபாடும் பாகவதர்கள் உள்ளார் என்பது வெளியாகின்றது. இதனால் இவ்வையங்கார் தொன்று தொட்டுச் சிட்டாசாரமுள்ள வைணவ குலத்தில் தோன்றிபவர். “குலத்தளவே யாகுங்குணம்” எனும் ஓளவை வாக்கின்படி குலத்துக்கேற்ற ஒழுக்கமுள்ளவராகியும் விளங்கினார்.

இவரவீம்புக்கு வேடங்கொள்ளாது உண்மையாசுவே மனத்திடங்கொண்ட வீரவைணவர். நம்பெருமாள் குமாரரொனபட்டருக்கும் பெயர்வாய்ந்தது போல் இப்பிள்ளைக்கும் பெயர்வாய்ந்தது. பெருமானின் அருளால் தோன்றியவராதலின் பெருமாள் பிள்ளையாகி அம்மொழிகள் பிறகு மொழி மாற்றாய்பிள்ளைப் பெருமாளாயது. இவர்திருமாவின் சரணங்கமலங்களில் ஈடுபட்டுப் பத்திமேலீட்டால் தமது உபாசனாமூர்த்தியாய் திருவரங்க நாதனையே பரம்பொருளெனக் கொண்டு வேறுவைணவமூர்த்திகளின் வடிவம் சரித்திரங்களில் மனமோடாது திடமாய் நின்றமையால் இவரைவீரவைணவரொன வழங்க இடமுண்டாயது.

இவர்பாடிய சின்வரும் திருவரங்கக்கலம் பகப்பாவால்
இவர்க்குள்ளதிறமையைப் பாவலரும் புகழ்ந்திருக்கிறார்கள்.

எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.

பத்தியின் பெருமை.

பாதியா யமுகிய கால்கைய ரேனும்
பழிதொழிலு மிழிகுலமும் படைத்தா ரேனும்
ஆதியா யரவணையா யென்ப ராகி
லவரன்றோ யாம்வணங்கு மடிக ளாவார்
சாதியா லொழுக்கத்தான் மிக்கோ ரேனுஞ்
சதூர் மறையால் வேள்வியாற் றக்கோ ரேனும்
போதினான் முகன்பணியப் பள்ளி கொள்வான்
பொன்னரங்கம் போற்றுதார் புலையர் தாமே.

கோயிலென்பது, வைணவருள் அரங்க நகரைச் சுட்டும் பெ
யர். அரங்கனைப்புகழ்வாரும் பணிவாருமே வைகுண்டத்தி
லுள்ள திருமாமணி மண்டபத்தை பெற்றவாராவரென்று இக்
கலம்பகத்திலே வேறொருகவியிலும் விளக்கப்பட்டுள்ளது.
அக்கவி வருமாறு;—

எண்சீர்க்கழிநெடில் ஆசிரிய விருத்தம்.

பத்தியில்லாத கல்வி பயனற்ற தேன்பது.

கற்றா றொனினும் பதினா லுலகுங்
கண்டா றொனினுந் தண்டா மிருபந்
றற்றா றொனினுந் திருமா லடியா
ரல்லா தவர்வீ டில்லா தவரே
பொற்றா மரையாள் கணவன் றயிலும்
பொற்கோ விலையே புகழ்வார் பணிவார்
மற்றா ரெனினும் பெற்றா ரவரே
வானோர் திருமா மணிமண் டபமே.

இவர் கவி பாடித்திறத்தை விளக்க இவர் பாடியபாடல்களிற்
சில வருமாறு;—

வெண்பா.

புயநான் குடையானப் பொன்னரங்கத் தானை
அயனாந் திருவுந்தி யானை—வியனாம்
பரகதிக்குக் காதலாய்ப் பாடினேன் கண்டிர்
நரகதிக்குக் காணாம னான்.

நேரிசை வெண்பா.

சிறந்ததேன்.

சிற்கிக்கத் தித்திக்குஞ் செவ்வாய் துவர்த்துப்பாம்
புந்திக்கு னேயின் புளிமேவு—நந்தம்
கருவரங்கங் கைத்தழலுங் காவிரியி னூடே
திருவரங்கத் தேவளருந் தேன்.

தேய்வவல்லமை.

எழுசீர்க்கழிநெடி லாசிரிய விருத்தம்.
மண்டலமும் விண்டலமு நின்றவா- குன்றமும்
வளைந்த மலையுங் கட-லுமூ
தண்டமு மகண்டமு மயின்றவர் துயின்றரு
ளரும்பதி விரும்பி வினவில்
கொண்டல் குழுறுங்குட கிழிந்தமத குந்தியகில்
கொண்டுதூரை மண்டிவரு நீர்
தெண்டிரை தொறுந்தரள முங்கனக முஞ்சிதறு
தென்றிரு வரங்க நகரே.

நேரிசை ஆசிரியப்பா.

பத்துத்தாமரையின் அதிசயங்கள்.

கரைபெரு தொழுகுங் காவிரி யாதே
ஆற்றிடைக் கிடப்பதோ ரைந்தலை யரவே
அரவஞ் சுமப்பதோ ரஞ்சன மலையே
அம்மலை பூத்ததோ ரரவிந்த வனமே
அரவிந்த மலர்தொறு மதிசய முளவே
கடல்விளிம் புடுத்த கண்ணகன் ஞாலம்
உடன்முழு தளந்த தொருதா மரையே
வகிரினம் பிறையான் வார்சடை தேங்கப்

பகிரதி கான்றதோர் பங்கே ருகமே
யாவையும் யாரையும் படைக்க நான்முகக்
கோவையீன்றதோர் கோகனகமே
திருமகட் கினிய திருமனை யாகிப்
பருமணி யிமைப்பதோர் பதம மலரே
சடைத்தலை தாழ்த்துச் சங்கர னிரப்ப
முடைத்தலை தவிர்த்ததோர் முளரிமா மலரே
ஆங்குமண் டோதரி யணிந்தமங் கலநாண்
வாங்கவில் வாங்கிய வனசமு மொன்றே
விரிந்தபுக ழிலங்கை வேந்தற்குத் தென்றிசை
புரிந்தருண் மலர்ந்ததோர் புண்டரீகமே
மண்டிடு ஞாலமும் வானமு முட்பட
அண்டமுண் டிமிழ்ந்ததோ ரம்போ ருகமே
கடைசிவந் தகன்று கருமணி விளங்கி
இடைசில வரிபரந் தினியவாய் நெடியவாய்
இன்பந் தழீஇய விருபெருங் கமலம்
துன்பந் தழீஇய தொண்ட நேனையும்
உவப்புட னொருகா னோக்கிப்
பவக்கடல் கடக்கும் பரிசுபண் ணினவே.

எழுசீர்க்கழிநெடில் ஆசிரிய விருத்தம்.

கருணைக்கடல்.

ஒருபொரு ளல்லேன் இருவினை யுடையேன்
உனதுதோண் டெனுந்தறை குளித்துன்
பெருகுதண் ணளியின் பாசந்தொட் டிழிந்து
பெரியதோர் முத்தியான் பேற்றேன்
திருவுமா மணியுஞ் சங்கமு மேந்திச்
செய்யதா மரைபல பூத்துக்
கருநிற முடைத்தாய் ந்திபொரு தரங்கங்
கலந்ததோர் கருணைவா ரிதியே.

பிள்ளைப்பெருமாள் என்பது ஸ்ரீகண்ணன் பெயரெனக்
கொள்ளுதலும் ஒரு நன்னயப்பொருளாம். மணவாள தாச
னென்பதும் அழகிய மணவாளனும் அரங்கர்க்குத் தாசனா
னவனென்று பொருள்படுவதால் பிள்ளைப் பெருமானுக்கு

மற்றொருபெயராகின்றது. நாடகரணஞ்செய்த பெயர் “ரங்க நாடகதாசன்” என்பது. மணவாளன் என்பது அரங்கன் பெயர் ராதலால் மணவாளதாசன் ரங்கநாததாசன் என்பன. ஒரே பொருள்கொண்ட மொழிகளாம். வைணவ அந்தணர்களி லெல்லாம் இவர் ஐயங்கொண்டோங்கும் சிங்கம்போன்றவ ராதலின் பிள்ளைப்பெருமா ளாய்தென்பர் ஒரு சாரார். இவர் யமககவி பாடுவதில்சிறந்தவர். வேறுவகைக் கவிப்பாடுவதிலும் பாலுத்தேனு மமுதுங்கைக்கும்படி பாடும் வல்லவராதலிற் கவியமுணரும் புலவர்களுல்லாம் இவரைத் திவியகவி யெனக் கொண்டாடும் சிறப்பு வாய்ந்தவர். அரங்கணையன்றி மற்றொருதேவனை நாவிறுந் துதிபெனென்று பாடியுள்ளார். இத்துணிபு யமகவந்தாதியிலுங் காணப்படுகின்றது. அது வருமாறு.

திருவாங்க யமகவந்தாதி செய்யுள் 54-வது.

ஆகம திக்கு முக்மேன் முகமுடை யானயன்வாழ்
ஆகம திக்கு நவகீதக் கள்வ வவனிகொள்வார்
ஆகம திக்குளஞ் சேரநங் காவுனை யன்றித்தெய்வம்
ஆக மதிக்கு ளெண்ணே னடியேன் பிறராலாயுமே.

ஒருநாளிரவில் திருமால் இவர்கனவில் தோன்றி உலக முண்டுமிழ்தவன் தானே என்று அறிவித்த, திருவேங்கட முடையாரையும் பாடும்படி கட்டளை யிட்டுவிட்டு மறைந்த ருளினர். அதை அசட்டை செய்துநீட்டு அரங்கனைப்பாடிய எனதருமைவாக்கால் மற்றோர் குரங்கனையும் பாடமாட்டே னென்றார். மந்திபாய் வடவேங்கட மாமலையென்று பாடல் பெற்றிருப்பதால் அங்கு வாப்பவரை இவர் குரங்கன் என் றார். திருமாலின் கட்டளையை நிராகரித்ததினால் இவர்க்குக் கண்டமலை நோயுண்டாயிற்று. இவர் திடுக்குற்றுப் பிறகு திருவேங்கடமலை - திருவேங்கடத் தந்தாதியெனும் இரண்டு பிரபந்தப் பாடினர்! கண்டமலைநோய் முதலிற்றேற்றிய தெப்படியோ அப்படியே திருமாலருளால் மறைந்து விட்.

டது. இவர்பிறகு 108 திருப்பதியந்தாதி அழகரந்தாதி முதலிய பஞ்சால்களையும் பாடியுள்ளார்.

இவர் பாடியபிரபந்தங்களாவன:—

1. திருவரங்கக்கலம்பகம் பாடல்கள்	105
2. திருவரங்கத்தந்தாதி பாடல்கள்	105
3. திருவரங்கத்துமலை பாடல்கள்	112
4. திருவேங்கடமலை பாடல்கள்	103
5. திருவேங்கடத்தந்தாதி பாடல்கள்	101
6. அழகரந்தாதி பாடல்கள்	101
7. ஸ்ரீரங்கநாயகர் ஊசுற்றிருநாமப்பாடல்கள்	32
8. நூற்றெட்டுத்திருப்பதியந்தாதிபாடல்கள்	114

ஆகப்பாடல்கள் 773

இவ்வெட்டுப் பிரபந்தங்களும் தமிழ்நாட்டில் அஷ்டப்பிரபந்தமென கடைபெறுகின்றன.

இவ்வெட்டன் றித்திறுநறையூர் நம்பினிஷயமாய் மேக விடுதூதொன்று பாடியுள்ளார். அது 205 கண்ணிகளடங்கிய ஒரு கலிவெண்பா - காப்பு வெண்பா இரண்டு ஆக 3 கவிகளுள்ளன.

தமது வீரவைணவ நிலையை நாட்டிப் பற்பல சடியங்களிற்பாடிய விடுதிக்கவிகள் 35 அடங்கிய சிறுநூல் ஒன்றும் வழங்கிவருகின்றது அதன்பெயர் பாப்பிரமவிவேகமென்பது.

திருமலைநாயகர் என்பவர் கி - பி - 1623(ஹ) முதல் 1659-ம் (ஹ) வரை 36 (ஹ) காலம் மதுரையில் அரசாண்டு வந்தார். இவரிடத்தில் தான் ஐயங்கார் ராயசவேலையி லமர்ந்திருந்தார். இதனால் இவர்காலம் நிர்ணயமாகின்றது. நடுவயதிலோ அதற்குச் சற்றுமுன்போ இவர் மதுரையில் வேலையில் நாயகரிடம் அமர்ந்திருத்தல் வேண்டும். இவர்கல்வித்தி

றம் ஏற்படச் சுமார் 25 (ஹ) காலம் சென்றிருக்கு மென்பது சம்பாவிதமே. இவர் பிறப்பொழுக்கம் குன்றாமல் ஆசாரிய பத்தி திருமால்பத்திகளிற் குறைவின்றிப் பாகவதசிரோ மணியாய்த் தேகயாத்திரையை மதுரையில் நடத்திவந்தார். அப்பொழுது ஓரம்புதம் நடந்தது. நாயகர் பலர்கூழ் ராஜ சபையிலிருக்கையில் ஐயங்காரும் தம்மொழிவை நடாத்திக் கொண்டிருந்தனர். அவர்களிடையே திடீரென் மெழந்த தமது உத்தரீயத்தைக் கையிற் பிடித்துக்கொண்டு இரண்டு கைகளினாலும் கிருஷ்ணகிருஷ்ண வென்று தேய்த்தார். அங் குள்ளா ரிவரைநோக்கி என்செய்தீர் பிரமைகொண்டீரோ வென்று கேட்டார்கள். நம்பெருமாள் திருவரங்கத்தில் திருத்தேரில் வீதியில் எழுந்தருளுகையில் தேர்ச்சிலையில் கைத் தீவர்த்தியின் தீபற்றி எரிந்ததை அவித்தெனென்று ஐயங் கார் மறுமொழிபகர்த்தார். இதைக்கேட்டோர் ஐயங்கார் சித்தப்பிரமை கொண்டனரெனறனர். நாயகர் உடனே இது னுண்மையை ஒற்றரையனுப்பி ஸ்ரீரங்கத்தில் விசாரித்த போது, ஐயங்கார் கூறியது நிதெமன்று தெரியவந்தது. ஐயங்கார் அரங்கநகரில் அதேகாலத்தில் தேர்ச்சிலையை யவ் ததைப் பாரும்கண்ட துண்டென்றும் வெளியாகியது.

அவ்வற்புதத்தைக் கேட்டவுடனே நாயகர் ஆரந்தபரவ சராய் ஐயங்காரை அழைப்பித்து அவரைவலம்வந்து தண்ட னிட்டு நின்று, நீர் ஓர்மகான் உம்மிடம் எளியேன் வேலை வாங்கியதை மன்னித்தருளும். இனித்திருவரங்க நகரிலேயே போய் அங்களை வாழ்த்திக்கொண்டு தலவாசம் செய்தல் வேண்டும். அங்கே தங்களுக்கு வேண்டிய உபசாணைக்கும் தங்குமிடத்திற்கும் தக்கவிதம் அமைத்துள்ளே னென்று கூறி நரவாகனத்திலேற்றி அங்கநகரேற வாத்திய கோஷத் துடனனுப்பிவிட்டார். பிறகுதாமே அங்கத்திற்கேகி வேண்டிய அமைதிக ளெல்லாஞ் சமைந்திருத்தலை நேரிர்கண்டு

களித்து ஐயங்காரிடீத் தனுமதிபெற்று மதுரைக்கேகினர். இதன் பிறகுதான் ஐயங்கார் பல பிரபந்தங்கள் பாடித்திவிய கவியெனப் பலருங்கொண்டாடும் நிலைபெற்றனர்.

இப்பிள்ளையார் தொண்டு கிழமாம்வரை ஜீவித்திருந்த மையால் இவர் வயதை ஒருத்தேசம் எழுபதாண்டெனக் கொள்ளலாம். ஆயுளின் பின்பாதியை யெல்லாம் இவர் திரு வரங்கத்தல வாஸத்திலே கழித்தவர். இவர்காலத்து ஆணைக் காவிலும் சிதம்பரத்திலு மிருந்த சைவாபிமாணிகள் இவர் அமுதவாக்கைக் கண்டு பொதுமைகொண்டு அடிக்கடி யிவரைச் சிற்சில கவிதைவாயிலாக அவமதித்து வரம்புகடந்து சென்றமையால் இவர் பரப்பிர்மவிவேகம் பாடினார். இவ்வீர வைணர் காலம் இன்னும் எத்துணைநாள் நீடிக்கும் என்று அவர்கள் பெருங்ரவலை கொண்டிருந்தனர். ஒருநாள் “அழி பிரமர்வாழ் நகரரங்கமல்லதில்லையே” எனும் வாக்கியமெழு தப்பெற்ற ஒலைச்சீட்டை ஒருவர் சிதம்பரத்திலிருந்து அரங்கத்தில் ஐயங்காரிடம்காட்டிவரும்படி ஒரு ஆள்வசம் அனுப்பினார். ஐயங்கார் அச்சீட்டை வாங்கிப்பார்த்துவிட்டு அரங்கமல்ல என்றதன் பின் ஒருகுத்து எழுத்தாணியாற் போட்டு அதைத் திருப்பிக்கொடுத்து அனுப்பியவரிடம் கொடுக்கும் படி சொல்லி யனுப்பிவிட்டார். இவர் 80 வயதளவும் ஜீவித்திருந்தாரென்பது கர்ணபரம்பரை.

இவர் அரங்கராலயத்துள் ஓர்நாள் வைகுண்டநாதன் சந்நிதிமுன்பே ஸேவைசெய்து கொண்டிருக்கையில் ஓர் கிழட்டு பசுவந்து முட்டியது. இவர் நின்றுகொண்டு வெளியே நின்று கைகூப்புக்கையில் இது நிகழ்ந்தது. உடனே பின்வரும்வெண்பாவைப் பாடிக்கொண்டே அரங்கனடியிற் சார்ந்தனர்

வெண்பா.

துளவ துளவவெனைச் சொல்லுஞ்சொற் போச்சே
அளவில் நெடுமூச்சு மாச்சே - முளரிக்
கரங்கால் குளிர்ந்ததே கண்ணும்பஞ் சாச்சே
இரங்கா யரங்கா வினி.

அரங்கரையே நித்தநித்தம் நினைந்து பத்திமிசுந்து நின்றபடியே அரங்கனை யுச்சரித்துக்கொண்டே நற்பதம் பெற்றமை வியப்பே.

இவர் யாதொரு ரோயுமின்றி இவ்வாறு ஆலயத்துள் நிற்கையில் தாமேமுன் தமது சீடர்களுக்கறிவித்திருந்தபடியே திருநாட்டிற் கெழுந்தருளினார். இம்மாகாரின் பத்தி நிலை எத்திறத்தும் யாராலும் ஏத்தற்குரித்தே. இவர் வீரவை ணவரானாலும் வலுநிற் சமயவாதம் செய்யப்போவதில்லை. தம்மிடம் வந்து விஷ்ணுதூஷணஞ் செய்யப்புகின் அவரை எளிதில்விடாது திருமாவின் சிறப்பைக் கூறுதலே இவர் தன்மை.

திருவானைக் காணிலுள்ளார் ஐயங்கார்வாயாற் சிவபிரானைப்பாடுவிக்க வேண்டுமென்று யோசனை செய்துகொண்டு ஓர் நாள் அரங்கராலயத்து விசுவரூப பசுவொன்று தங்கள் கொல்லையில்வந்து மேய்ந்ததென்று ஆனைக்காவிலேயே கட்டிவைத்தனர். ஐயங்கார்வரில்விடுப்போமென்றனர். ஐயங்கார்வர களைப்பசுவுடனழைத்துவரில் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்குவேனென்று அறிவித்தனர். அவர்களும் இதுவேதருணமென்று அதிகாலையிற்பசுவுடன் ஐயவிஜயர்கள் நிற்கும் மண்டபத்தருகில் வந்தனர். ஐயங்கார் பசுவை கோயிற்றினமானக்கோலம் காணவிட்டுவிடவேண்டுமென்று சைவர்களை வேண்டிக் கொண்டனர். தங்கள் வாயால் எமது சிவபிரான் மீது ஒருபாடல் பாடினால் கபிலையைவிட்டு விடுகிறோமென்றனர். பிராதக்காலத்தில் அரங்கர்தரிசனம் தடையாகின்றது. விட்டு விடுவீராகில் உடனேயாம் பாடுகின்றோமென்றனர். இஃதுண்மையாகில் பாட்டி னியண்டொரு சீரையேனுங் கூறுதலாகாதே என்று சைவர்கள் கூறினர். உடனே ஐயங்கார் "மங்கைபாதன்" என்று தம்வாயா விரண்டுசீரை யருளிச் செய்தனர். இதனைச் சைவர்கள் காதாக்கீகட்டுக் களித்துப்

த்துப் பசுவைவிடுத்தனர். எல்லோரும் விசுவரூபதரிசனம் செய்தார்கள். பிறகு ஐயங்கார்தாம் அடியெடுத்த பாடலைப் பின்வருமாறு பாடினார்.

14-சீராசிரியம்.

மங்கை பாகன் சடையில் வைத்த கங்கை யார்ப தத்துரீர்
 வனச மேவு முனிவ னுக்கு மைத்த னுன தில்லையேர
 செங்கை யாவி ரந்தவன்க பால மார சுற்றினார்
 செய்ய தாளின் மலர ரன்சி ரத்தி லான தில்லையேர
 வெங்கண் வேழ மூல மென்ன வந்த துங்கள் தேவனோ
 வீறு வாண னமரி லன்று விறல ழிந்த தில்லையேர
 அங்கண் ஞால முண்ட போது வெள்ளி வெற்ப கன்றதோ
 ஆதலா லரங்க னன்றி வேறுதெய்வ மில்லையே.

இப்பாடலைக்கேட்கப் பொறூராசிச் சைவர்கள் ஐயங்காரின் தந்திரத்தைப்போர உகத்து ஆனைக்காவிற் கேகினார். இவ்வகைபா யிவர்பாடியுள்ள மற்றோர்கவியை எடுத்துக்காட்டி விட்டு இவர் சரித்திர ஸாரத்தைப் பூர்த்திசெய்வோம். அக் கவிவருமாறு.

கட்டளைக் கவித்துறை.

மத்தக் கரியைக் கராப்பற்றி நின்றதோர் வாவியுள்ளே
 சித்தந் தெளிந்து முறையிடும் போது செழுந்துளவக்
 சொத்துக் கினர்முடிக்கோவிந்த வென்றது கூப்பிட்டதோ
 செத்துக் கிடந்தன வோகெடு வீருங்கள் தெய்வங்களே.

இப்பிள்ளையார் வீரவைணவ ராதவின் இவர் சரித்திரத்தின் ஆதியில் வீரவைணவரெனக்காட்டி முடிவுரைக்குமிடத்தும் வீரவைணவப் பாடல்களைக்காட்டி இச்சரித்திரத்தை முற்று வித்தோம்,



வரதுங்கபாண்டியர்.



பாண்டியர் பரம்பரையில் ஐந்தாறு வருடங்களுக்கு முன்னே வரதுங்கபாண்டியன் எனச் சகோதரர் இருவர் பிறந்தனர். இவர்களில் மூத்தவனான வரதுங்கபாண்டியன் மனைவியுடனே தவமேற்கொண்டு சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வதும் திருக்கருவைநல்லூரில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு வழிபாடு செய்வதுமாகத் திருக்கருவை நல்லூரில் வசித்துக் காலங்கழித்து வந்தான். இளையவனான அதிவீர ராமபாண்டியன் பகையரசரை வெற்றிகொண்டு காமலோலனாய்த் தென்காசியில் காலங்கழித்திருந்தான். இவ்விருவரும் சரஸ்வதி சட்டாட் சத்தால் அவரவர் திறத்தின்படித் தமிழிற் பலபாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர்.

வரதுங்கபாண்டியன் சைவபுராணங்களில் சாரமான பிரமோத்தரகாண்டம் என்னும் அரியநூலை மொழிபெயர்த்தும் திருக்கருவை நல்லூரில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் பாமாலையாகத் திருக்கருவை வெண்பா வந்தாதி திருக்கருவைக்கவித்துறையந்தாதி என்னும் பிராபந்தங்களையும் பாடியும் சிவநேசச் செல்வராய்ச் சிறப்புற்றிருந்தனன். அதிவீரராமபாண்டியன் நளசரிதத்தைத்தமிழிற்பாடிக்கொண்டிருந்தவன், பாடிமுடிப்பதற்கு முன்னே அதனை வரதுங்கபாண்டியனிடம் கொண்டுபோய்க் காட்டினன். அதைக்கண்டவரதுங்கன் இதென்ன புண்ணியமா? புருஷார்த்தமா? அரனைத்துதியாமல் நம்மைப்போன்ற அரசனொருவன் கதையைப் பாடிக் காலங்கழிப்பது வீண்காரியமே என்றனன். அவ்வார்த்தையைக் கேட்டுச் சலிப்படைந்து அந்தக் காவியத்தை ஒருவாயுமுடித்து விட்டான். அதனால் அது பின்பாகம் இரசம் இளைப்பதாயிற்று.

அங்ஙனம் முடிந்த பிறகும் அவ்வளவோடு அமையாது அதைக் கொண்டுபோய்த் தமையன் மனைவியிடங் கொடுத்துப் பார்வையிடும் படி வேண்டினான். கூர்மபுராணத்தைத் தமிழ்செய்த அவ்வரசி புன் சிரிப்புடனே திருப்பிக் கொடுத்தாள். அவளுடைய அபிப்பிராயத்தைக் கேட்ட போது “வேட்டை நாய் வேட்டைமேல் செல்லும்போது வேகமாய்ச் செல்லும்: திரும்பி வரும்போது ஏங்கி யிளைத்துவருமன்றோ. அதுபோலும் உமது காவியம்” என்றனள். செவியிலே நாராசம் புகுந்ததுபோலே அந்தவார்த்தையைக்கேட்டவளவில் அதிவீரராமபாண்டியன் கோபாவேசத்துடன் தன்னகரடைந்து “அன்றோ காவியம் நன்கு முடிக்கிறதைக் கெடுத்தாள்: அவன் பெண்டாட்டி இங்ஙனம் கொடுஞ்சொல் சொன்னாள். “என்று நினைந்து நினைந்து வீராவேசங்கொண்டு நால்வகைப்படைகளைக் கூட்டிக் கொண்டு படையெடுத்துப் புறப்பட்டுப்போனான். அப்போது வரதுங்கபாண்டியன் அச்செய்தியைக் கொண்டுவந்த தூதனிடம் “நீ மார்த்தாண்டன் மைந்தனையும் விபீஷணனையும் பஞ்சவரிற் பார்த்தனையும் எண்ணாமல் பரதராகவருடைய அன்பை எண்ணுவாயாக “என்ற கருத்தமைந்த ஒரு வெண்பாவை எழுதியனுப்பினன். அதைக்கண்ட அதிவீரராம பாண்டியன் அண்ணனைச் சென்று வணங்கி உச்சிவிக்கும் உபாயம் வேண்டினான். வரதுங்க பாண்டியன் ஹிதோப தேசம்பண்ணி “வடமொழியிலுள்ள காசிகண்டத்தைத் தமிழில் மொழிபெயர்த்திடுக. உன் குற்ற மெல்லாம் அதனால் ஒழியும்” என்றனன். பின் அதிவீர ராமபாண்டியின் அண்ணியாரசியில் நமஸ்கரித்துக் கண்ணீருகுத்துத் தான் செய்த பிழையைப் பொறுத் தருளுவேண்டினன். அப்பால் தமையனுடைய நியமனத்தின்படி காசி கண்டத்தை மொழிபெயர்த்து நறுந்தொகை என்னும் நீதி நூலும் இயற்றிப் பொன்றூப்

புகழ்பெற்றனன். வரதுங்க பாண்டியன் அப்பால் திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி பாடிச் சிலகாலங்கழித்துச் சிவசாயுச்யம் பெற்றனன்.

அதிவீரராம பாண்டியன் அப்பால் முப்பது பாடலடங்கிய அம்பிகைமலை என்னும் சிறுநூலும் இலங்கபுராணமொழி பெயர்ப்பும் இன்னுஞ் சிலநூல்களும் இயற்றினன்.

பிரமோத்தரகாண்டம்.

(பரமசிவனையே வழிபடவேண்டுமென்பது.)

1. கண்ணுத லாலய நோக்குங் கண்களே கண்கள்
கறைக் கண்டன் கோயில்புகுங் கால்களேகால்கள்
பெண்ணொருபாகனைப் பணியுந் தலைகளே தலைகள்
பிஞ்ஞுகனைப் பூசிக்குங் கைகளேகைகள்
பண்ணவன்றன் சீர்பாடி நன்னுவேநன்னு
பான்சரிதையே கேட்கப்படுஞ் செவியேசெவிகள்
அண்ணல்பொலங் கழனினைக்கு நெஞ்சமேநெஞ்சம்,
அவனடிக்கீ முடிமைபுகு மடிமையேயடிமை.

இராசநீதி.

தேவர்நிலை கடவார்மேலோர் திறம்பிழையார்
நாவினிரண் டொயார்நன்கல் லவைபுரியார்
காவன்முறைதிறம்பார் காமச்செயல்பெருக்கார்
பூவலயங்காவல் புரியும்புரவலரே.

முத்தமிழாராய்ச்சி.



“ஐயர் வருகிறவரையில் அமாவாசை நிற்குமா” என்னும் பழமொழிக்கு இணங்கச் சில எண்குறிப்பு மொழிகளுள் சாஸ்திர ஸங்கேத பதங்களாகிய முத்தமிழ், முக்குணம், முப்பழம், முத்தொழில், முப்பொறி, மும்மண்டலம் முதலான சொற்கள் சில இருந்தாலும் இவைகளைப்பற்றிக்கலாவல்லபர் ஒருவரும் எழுதுபவர் காணப்பெற்றிலோம். பிற்காலத்தில் எவரேனும் எழுதத்தொடங்கக்கூடும். தற்காலத்தில் முத்தமிழழைப் பற்றிச் சிலவிஷயங்களைப் பிரசாரம் செய்யப்பிரமேயம் நேர்ந்தமையால் ஒருவருக்கும் காத்திருக்காமல் இப்பொழுது சிலர் விரும்பியதிற்கு ஏற்றதாக இந்த விஷயத்தைப் பற்றிச் சற்று நாம் ஆராய்ச்சி செய்யத் துணிந்தோம்.

முவகைத் தமிழ் என்னும் விஸ்தாரமான தமிழ் இலக்கணங்களைப் பெற்ற பாஷையில் எதைப்பற்றி எழுதுவதென்று யோசனை உண்டாயிற்று. முத்தமிழழையும் பற்றி எழுதலாமென்றால் ஏடும் இடங்கொடாதே, பொழுதும் போதாதே என்னுங்கவலை அதிகரிக்க, இந்தக்கவலை நீங்கச் செய்தமிழ் நாட்டுக்கு முன்பு நாம் யாத்திரையாகச் சென்றது இப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது.

சந்தனப் பொதிகைச் செந்தமிழ் முனியும்
சௌந்தர பாண்டியன் எனுந்தமிழ் நாடனும்
சங்கப் புலவருந் தழைத்தினிதிருக்கும்
மங்கலப்பாண்டி வளநாடென்ப.

என்று வர்ணிக்கப்பட்ட மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ராமேச்வரம், தனுஷ்கோடி, திருப்புல்லாணி முதலிய பாண்டிநாட்டின்கண் உள்ளனவாகிய பல இடங்களுக்குப்போயிருந்த ஒருமாதகாலத்தில் தோற்கருவி, துளைக்கருவி, நாய்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவியோடுங்கூடிய நர்த்

தனங்களைக்கண்டும் கேட்டுமிருந்ததை யோசித்ததில் கண்ண பிரானுக்குக் கானலோலரென்றும் சிவபிரானுக்கு சங்கீதப் பிரியரென்றும் பெயரமைந்தது சரியென்றும் மனிதர்கள் இயற்றியழைப் பார்க்கிலும் இசைத்தமிழைப் பாராட்டுவது முறையென்றும் தோற்றியது. முடிவில் முத்தமிழி லொன்றாகிப் நாடகத்தமிழைப்பற்றி மாத்திரம் சற்றே ஆராய்ச்சி செய்வதும் அதன் நுட்பங்களைத் தெரிந்துகொள்வதும் இக்காலத்துக்கு உபயோகமானவையென்றும் நிச்சயித்துக் கொண்டோம். இந்த விஷயத்தைபற்றி எமக்குத் தோன்றியதை எழுதலாயினோம். முத்தமிழின் வேறுபாடுகளை முதன் முதலில் சிறிதுவிவரிப்பது அவசியமல்லவா?

இசைத்தமிழில் ராகதாளமுதலிய ஸங்கீதவகைக ளெல்லாமடங்கும். இப்பூவுலகில் சகல ஜீவவருக்கங்களுக்கும் இனறியமையாப் பொதுவிலக்கணங்க ளாக நிற்பன, உண்ணுதல் உறங்குதல் முதலியனவாம். பொதுவாகப் பிராணிகள் காலம்போக்கும் முறைமையை யோசிக்கும்வேளையில் “பசிதீரவுண்பதும் உறங்குவதுமாக முடியும்,” என்று தாயுமானவர் பாடியது உண்மையே. ஆயினும் உணவீட்டவிலும் உறங்குதலிலும் பயனற்றசிறின்பங்களிலும் செலவிட்டும், உயர்ந்த சிலஜீவராசிகளுடைய ஜாக்ராவஸ்தையிற் பின்னும் சிலநேரம் மிஞ்சுவதுமுண்டு. அங்ஙனம் மிகுதிப்படும் சிறுபொழுதைச் செலவிடுங் கிரமத்திற்கே ‘பொழுதுபோக்கு’ எனப்பெயர் வழங்கப்படுகின்றது. பொதுவாக ஜீவகாலங்களுடைய பொழுதுபோக்கின் இலக்கணம் ஆராயுங்கால், உணவுசம்பாதித்தல், ஆசிய இப்பெருங்காரிய சித்திக்காக அவை எந்தெந்தத் தொழில்களை வாஸ்த்தவத்திற் செய்கின்றனவோ அந்தந்தத் தொழில்களையே பாவனையிற்செய்து மகிழுந்தன்மையே யாமென்பது நாய் பூனை இவற்றின் விளைபாட்டையேனும் கவனித்துப் பார்த்திருக்கின்ற வர்களுக்கு நன்கு விளங்கும். உயிர்த்தொகுதியில் மேம்பட்ட மனிதர்

களுடைய பொழுதுபோக்கும் இவ்விலக்கணத்திற்குப் புறம் பான தன்று. இவ்விலக்கணம் சித்விலாஸாதிக்கயத்தால் சாகோப சாகையாகப் பிரிந்து நாகரீகச் சீர்த்திருத்தங்களாகிய இலை தழைபூவினங்களால் மூடப்பட்டிருப்பதால், அது ஒருவாறு மானிடப்பொழுது போக்கில் மறைந்து நிற்குமேயன்றி மாறுபடமாட்டாது. ஆதலால், காரியார்த்தமாக நடந்தேறும் தொழில்களைப் பாவனையினால் நடித்துக் காட்டலுக்கு நாடக மெனப் பொதுப்பெயர் கூறுவோமாயின், மனிதருட்பட்ட சகலஜீவராசிகளில் பொழுது போக்குகளையாவும் நாடகமென்னும் முதல்வடிவ முடையன வென்று நிச்சயித்தல் அநுசிதமாகாது.

இதே விஷயத்தைப்பற்றி ஆங்கிலேயப் பிரபந்தங்கள் எழுதும் முறைக்கு வழிகாட்டிய அட்டிஸன் என்னும் உத்தம கிரந்தகர்த்தா கூறியதாவது: — உயிர்த் தொகுதியில் உயர்ந்தபிறப்பினரான மனிதர்கள் பொழுதுபோக்கும் காலத்தை எண்ணிப்பார்த்தால், மனிதருடைய வாழ்நாளை 20-பங்காகப் பிரித்துப் பார்க்கையில் 19 பங்கு கிரியையும் பிரியமுமில்லாத வெறுங்காலம் அல்லது சூர்யமாயிருப்பதாகக் காண்போம். இந்தவெறும் பொழுதைப் போக்கப் பற்பலவகைகளில் நயமான சொன்னடை பொருள்டை பொருந்திய உபயோகமான நூல்கள் வாசிப்பதே மேலானவகையென்று வற்புறுத்திச் சொல்லுகிறார். செழித்த வயல்களிலும் மனோகரமான நந்தன வனங்களிலும் பார்ப்பவர் கண்ணுக்கு அங்கங்கே அலங்காரமான புஷ்பமும் பச்சென்றிருக்கும் இலைகளும் காணப்பட்டு மகிழ்ச்சிதருவது போலக் கல்விப்பயிற்சி விஷயஞானம் ஆத்மஞானம் இவற்றை நாடி நூல்களை வாசிப்பவர்கள் தமது ஆயுள் பிரமாணத்தையுங் கடந்து சுகமாக ஜீவிக்கக் கூடும். இவ்நனம் பொழுது போக்குதற்கு மற்றொரு வகையுமுண்டு; அதாவது கல்வி கேள்விகளால் தேர்ச்சி யடைந்த சதுரர்களுடன் சம்பாஷித்தலேயாகும். அதனால் உண்டாகும் சுகானுபவத்துக்கு இணையே யில்லை.

மேது தமிழ்நாட்டிலும் இம்முறையே இம்முன்று நற் கலைகளும் தொன்று தொட்டு ஏற்பட்டு வந்தமைபற்றியே தமிழை இயல் இசை நாடகம் என்னும் மூன்றுவகையாக முன்னோர் வகுத்தனர். முத் தமிழின் இலக்கணங்களும் ஆதிகாலத்தில் அகத்தியமென்னும் நூலில் விரிவாகக் கூறப் பட்டிருந்தன ; அப்பால் அகத்திய முனிவருடைய மாணாக்கர் களுள், தொல்காப்பியர் முதலானோர் இயற்றியேழ வேறுபி ரித்து வழிப்படுத்தினர்.

யாவரும் பார்த்துக்களிக்கப் பாதமென்னும் பாவராக தாளத்தோடு வழங்கிவரும் நாடகத்தை அரங்கில் நடத்தலும் ஒருவாறு பொழுது போக்குதற்குப் பிரயோஜன முள்ளதெ ன்று அட்டிஸென்னும் சிறந்த ஆங்கிலேய பண்டிதர் அறி வித்திருக்கிறார். இந்த ஐரோப்பியபண்டிதர் கருத்து எப் படியிருந்தாலும் இருக்கட்டும். மேது நாட்டுப் புலவர் கருத் தென்ன வென்று சற்றுவிசாரிப்போம்.

“நாடக மெனப்பொதுப்பெயர்கூறத்தகுந்த பொழுது போக்கிலிருந்துதான் பலவேறு ரூபமான எல்லா நற்கலை (Fine arts) களும் பிறப்பன வாயினும், பாட்டும் பண் ணும் ஆட்டமும் ஆகிய மூன்றும் அதனினின்றும் நேரேயுற் பவிக்கின்றன. கால விளம்பனத்தாலும் நாகரீகத் தேச்சி சியாலும் பாவனையில் நடத்திக் காட்டும் தொழில்களை நன்கு விளக்கத்தக்க வசனங்களைக் காதுக்கினிமை பெறக் கோத்து மொழிதலும், கண்ணுக்கு இனிமைபெறக் காசரணுநியவயவ ங்களாலும் முகக்குறிகளாலும் அபிரயித்துக் காட்டலும், வழ க்கத்தில் வரவே, பாட்டும் அதனுடன் புணர்ந்த பண்ணும் அவைபிரண்டுடன் கலந்த ஆட்டமும் தனித்தனி பிறப்பதா யின. பாட்டின் சீர் இசை தளை அடி முதலிய வற்றையும் அப்பாட்டால் விளங்கும் நவாசங்களையும் மாத்திரம் கவனி த்து அபிவிருத்தி பண்ணினால், அது விதவதனை பூஜிதமான காவ்யம் என்னும் சிறப்புப் பெயர்பெற்று நிற்கும். அப்படி

யே பண்ணைமாத்திரம் விசேடமாகக்கவனித்துச் சொற்கோத் தல் சங்கீத மெனத் தனித்து வளரும். ஆட்டமும் அவ்வாறே சிலதேசங்களிலும் சில ஜாதியாருள்ளும் தனிப்பட்டத் தழைத்துளதேனும் முன்னவை யிரண்டுடன் கலந்துவழங்கலே பெரும்பான்மை. அங்ஙனம் கலந்து வழங்கும்போது நாடகம் என ஓர் சிறப்புப் பெயர் கூறுதல் வழக்கம்.

இயற்றமிழாவது தமிழ்நாட்டாரின் வழக்க நடையும் செய்யுள் நடையுமென்று கூறலாம். பெருநாரை, பெருங்குருகு முதலிய நூலுடையார் இசைத்தமிழை வேறுபிரித்து வழிப்படுத்தினர்.

இசைத்தமிழில் ராகதாள முதலிய சங்கீதவகைகளெல்லாமடங்கும், நாடகத்தமிழாவது. பாவராகதாள மூன்று முடையதென்றும் மேற்கூறிய இயற்றமிழ் இசைத்தமிழின் வழிப்பட்டதென்றும் யாவருக்கும் கூறாமலே விளங்கும். முறுவல், சயந்தம், குணநூல், சேயிற்றிய முதலிய நூலுடையார் நாடகத்தமிழை வேறுபிரித்து வழிப்படுத்தினர்.

இம்மூன்றும் நாளேற நாளேற வேறுவேறு உருக்கொண்டு மாறுபாடடைந்துள வென்பது யாவருக்கும் தெரிந்த விஷயம். காவ்பம் அடைந்திருக்கும் ஒரு சிறுவிசைப்பம் பத்துப்பாட்டை யாவது கலித்தொகையை யாவது இப்போது வழங்கும் கம்பர் இராமாயணத் தோடும் பிரபலிங்கலீலை யோடும் ஒப்பிடுங்கால் விளங்காதிராது. அவ்வாறே இப்போது போக்கியமாக வழங்கும் தேவாரப் பண்ணை முதோடிபைரவியென்னும் இராகங்களில் ஆக்கப்பட்டுள்ள முத்துத் தாண்டவர் கீர்த்தனை, இராமாயணகீர்த்தனை, உத்தரராமாயண கீர்த்தனை, கந்தபுராணகீர்த்தனைகளை ஒப்பிடுங்கால், இசைத்தமிழ் அடைந்திருக்கும் வேற்றுமை தெரியலாகும். முன்னோர் கேட்டு மகிழ்ந்த இசைகளும் அவற்றைத் துத்திமுதலிய வாதங்களில் காட்டிய இசைக்கருவிகளும் பெரும்பான்மையும்

மாய்ந்துபோயினவென்றே சொல்லலாம். “இன்னிசை விணையர் யாழினர் ஒருபால்” என்ற ஒருதிருவாசகத்தாலேயே இக்காலத்து வழங்கும் விணையன்று. சிலப்பதிகாரம் முதலிய பழைய நூல்களில் மெதுமனத்தக்கு எளிதில் வாவண்ணம் வர்ணிக்கப்பட்டிருக்கும் யாமென்பது வெளிப்படையாகும். யாழ்திராவிடர்க்குரியதும், விணை வடதிசை ஆரியர் தென்திசைக்குக் கொணர்ந்த துய்யதோர் இசைக்கோர் கருவியும் ஆம். இங்ஙனம் தமிழ் இசைகளுக்கு இசைக்கருவிகளும் மாண்பிப்போன வண்ணமே தமிழ் நாடகமும் பலவாறு வேற்றுமைப்பட்டி அதின் ஆதிவடிவம் இன்னதென்று ஊகித்தல் அருமையாம் படி இறந்து போயினதாகக் காணப்படுகின்றது.

இம்மூவகை இலக்கணங்களுக்கும் இலக்கியங்கள் பண்டைக்காலத்தில் நிரப்ப இயற்றப்பெற்று வழங்கிவந்தன. இவை, சிலப்பதிகாரம் அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாருரை முதலியவற்றால் யாருக்கும் நன்கு விளங்கும். இது நிற்க நாடகத் தமிழாவது பாவராசதாள மூன்று முடைய தென்றும் மேற்கூறிய இயற்றமிழ் இசைத்தமிழின் வழிப்பட்ட தேயென்றும் யாவருக்கும் கூறாமலே விளங்கும்.

இப்போது தமிழில் வழங்கிவரும் நாடகங்கள் யாவும் அருணாசலகவிராயர் கீர்த்தனரூபமாக இயற்றிய இராமநாடகத்தைப் பின்தொடர்ந்தவையாயிருப்பதினாலும், கீர்த்தனைச் சாயை பழைய நூல்களிற் காணாமையாலும், பூர்வீகநாடகமென்று நிச்சயிக்கத்தக்கது யாதொன்றும் இதுவரையில் வெளிப்படாமையாலும், தமிழ்மொழிக்கே யுரித்தான யாதேனும் ஒருநாடகம் இருந்ததுதானுண்டோ என்று சிலர் ஐயுறல் இயல்பேயாம். ஆனால் அதைப்போலவே சந்தேகிப்பதற்கு முதற்காரணம் நாடகம் என்பது வடமொழியிலும் ஆங்கிலேயத்திலும் நாம் கண்டு பழகும் நாடகத்திற்கே பெயராயிருத்தல் வேண்டுமென்னும் மயக்கமேயாமெனத்தோற்றுகின்றது.

ஆங்கிலேய ரீதியாக 'இக்காலத்து நடந்தேறும் நாடகங்கள், நாடகக்கதையை 'நடிப்பவர்களின் வாய்மொழியால் மாத்திரம் விரிப்பதும் அவர்கள் ஒருவித நர்த்தனமுமின்றித் தங்களுக்கு வகுத்த சம்பாஷணைகளை அவைகளுக்கேற்ற அபிநயத்தோடு மாத்திரம் மொழிதலும் ஆகிய இரண்டு இலக்கணங்களை யுடையனவாக இருக்கின்றன. இவ்விலக்கணங்களோடு பொருந்தினவற்றிற்கே நாடகம் எனப்பெயராயின. அவ்வித நாடகம் தமிழ்நாட்டில் முன்னிருந்திருப்பதுண்டோ என்று சந்தேகித்தல் அயுத்தமன்று. ஆனால் ஆங்கிலேய நாடககாவ்யம்பிறந்து இதுபரியந்தம் வளர்ந்தோங்கிய விருத்தாந்தம் அறிந்தவர்கள் இவ்விரண்டு இலக்கணமும் அந்நாட்டு நாடகத்திற்கே எந்நாளும் பொருந்தியிருந்தனவாக மதியார். நாடகம் என்னும் வடமொழிக்குச் சரியான தென்மொழி கூத்து என்பதே. திவாகரப்படி கூத்தின் மறுபெயர்கள் "நடமே நாடகங் கண்ணுணட்டம், படி கமாடல், தாண்டவம்பரதம், ஆலுதல்துங்கல், வாணி குரவை, யிலவ நிலய நிருத்தமு மாமே" என்று 15 மறுபெயர்களாம். ஆதலால் தமிழர், கூத்து நாடகம் என்று சிறப்பித்துக்கொண்டவையனைத்தும் ஆடலோடமைந்தவையாக இருந்திருக்கவேண்டுமென்று கொள்ளுதல் தவறாகாது. மேளதாளங்களுக்கிசையுமாறு யாதேனும் ஒருபாவினத்தில் கதைபமைத்து அந்தக்கதையை ஆடலோடோதி அபிநயித்தலே ஆதிகாலத்துத்தமிழ் நாடக ரீதியென்று பலகாரணங்களாலும் எண்ணுதற்கிடமுண்டு. அவ்வித ஆடல் விகற்பங்கள் எண்ணிறந்தனவா யிருந்தன வென்பதற்குப்பழைய காவியங்களுள் காணும், மாயோனாடல், சிவனாடல், குமரனாடல், இந்திராணிபாடல், தூர்க்கையாடல், சத்தமாதராடல், காமனாடல், வேலனாடல், வெறியாடல், பிசாசுக்கைக்கூத்து, குரவைக்கூத்து என்பன ஆதியான மொழிகளே சாக்ஷியாக நிற்கும். "மலடிநெய்தனு

க்கு மாலைசூடல்” போல இல்லாத நாடகத்திற்கு இத்தனை பெயர் வகித்தல் இயல்பன்று. மேலும் மேற்கூறிய கூத்துவகைகள் பற்பலகாரணச் சேர்க்கையால் தமிழ்நாட்டில் மாய்ந்துபோயிருப்பினும், அழிந்தவைகட்கெல்லாம் அபயப்பிரதானம் கொடுத்து ஆதரிக்கும் எல்லைபோல் விளங்குகிற மலையாளத்துள் பலகிராமாந்தரங்களில் இன்றும் நடைபெறும் ஐவர்களி, பரிசைக்களி, ஓட்டத்துள்ளல் முதலான பலவேறு ஆடற்கதைகளைக் காண்பவர்க்குத் தமிழ்நாடு முழுவதும் பூர்வத்தில் வழங்கிவந்த நாடகவிகற்பங்கள் இத்தன்மைய வென்று ஊகித்தல் ஒருவாறு கூடியதாகவே யிருக்கின்றது. ஆட்டக்கதை என்பதே மலையாளத்திற் பிற்கால நாடகங்களின் பெயராகவுமிருக்கின்றது. குறத்திப் பாட்டு, உழத்திப்பாட்டு முதலிய பழையபிரபந்தரீதியாய்ப்பாடி பாடும் பாவிசைப்பங்கள் இன்னும் அநந்தம். தமிழ்நாட்டிலும் வில்லடிப்பாட்டு, உடுக்கைப்பாட்டு முதலியன ஆட்டத்தோடு கதையை விரித்தலுக்கே யுரித்தானவை. நொண்டிச்சிந்து முதலிய பாவிசைப்பங்களும் பற்பல தாழிசைகளும் ஆடலுக்கு மிகவும் ஏற்றன. ஆதலால் பழையதமிழ் நாடகங்கள் வில்லடிப்பாட்டு, துள்ளற்பாட்டு முதலியவைபோல ஒருவர் தனியாயேனும், சும்மிப்பாட்டு, பரிசைக்களி முதலியவைபோலப்பல்கூடியேனும் ஒருகதையைத் தாள மேளங்களுடன் ஆடி அபிநயித்துக்கூறும் ஒருவகைப்பாட்டாக இருந்திருக்க வேண்டுமென்று நிர்ணயிக்கலாம்.

அப்படியானால் தமிழ் நாடகங்கள் யாதொன்றும் இப்போது காணக்கிடையாமைக்கு விசேடகாரணம் தேடவேண்டிய அவசியமில்லை. படித்தறிவதே பயனாகக்கொண்ட பழைய இயற்றமிழ்க் காவியங்களுக்குள் இக்காலம் நம் கைக்கெட்டினவை எத்தனை, இருந்தவிடமே தெரியாது இறந்து போனனாவ் எத்தனை எனக்கணக்கிடவோமாகில், இப்போது

ஜீனித்திருக்கிற மனிதர்களையும் இறந்தோரையும் “எண்ணிக்கொண்டற்று” எனவன்றோ மதிக்கத்தக்கதாக நிற்கின்றது. படித்தமாத் திரத்தில் நவாசானுபவம் தரத்தக்க இயற்றமிழினது கதியே இங்ஙனமாயின் ஆடிக்கண்டாலொழிய இன்பம் பயவாதனவான நாடகப்பாட்டுகள் பலகாலவிளம்பத்தில் மாய்ந்துப்பாயினது ஒரு அதிசயமா? மதாபிமானத்தால் ஆழ்வாரருளிச்செய்த திருவாய்மொழியும் மூவர்தேவாரங்களும் ஒருவாறு அவற்றின்பண்ணும் பிற்காலத்தார் அறியும்படி நிலைநிலாவிடில், பழைய இசைத்தமிழும் இவ்வாறே உண்டாயிருந்ததோ இல்லையோ என்னும் சந்தேகத்துக்கன்றோ இடத்தருவதாக நிற்கும்? சுத்தவித்தியாவிஷயமான அபிமானம் நீங்கிக் கேவலம் சமயச்சச்சரவுகளால் மூடப்பட்ட இடைக்காலத்தில், இயற்றமிழ்க்காவியத்தலைமை பெற்ற சிந்தாமணி சீலப்பதிகாரம் முதலிய பெருநூல்களே தப்பினது தாவிப்பாக்கியமாக இருக்குமானால், கான காவியங்களாகிய இசைத்தமிழ்நூல்களும் ஆட்டப்பாட்டான நாடகநூல்களும் மண்ணுற மாண்டுபோனமை ஓர் ஆச்சரியமா? இசைத்தமிழும் நாடகத்தமிழும் தம்முள் நெருங்கிய சம்பந்தமுடையவையாக எக்காலமும் இருந்திருக்கவேண்டும் என்பது எளிதில் துணியத்தக்கதே. (ஆரியர்களுடைய ஆதிக்கத்தால் தமிழர்க்குரிய பழைய பண்கள் நாளேற நாளேறப் பயில்வாரற்று மங்கிப்போகவே வடதிசையிராகங்கள் வளர்ந்தோங்கி எங்கும் வழங்கத்தலைப்பட்டன.) பழைய பண்கள் ஓய்ந்தகாலம் இன்னதென்று குறிப்பிடல் அசாத்தியமாயினும் மாணிக்கவாசகர் காலத்திலே அவை மங்கத்துவக்கியிருக்கலாமென்றும், திருவிசைப்பாக் காலமாகிய கிரிஸ்தப்தம் 10-ம் 11-ம் நூற்றாண்டில் தேவதாஸ்தேவாந்திரங்களுக்குமாத் திரம் அர்ஹமாக ஒதுங்கியிருக்கவேண்டுமென்றும், பிற்பாடு மடங்களில் புருந்து மறைந்துபோயின வென்றும் எண்ணுதல் பழுதாகாது. அஃ தெப்படியாயினும் ஆசுக: இப்போது நம் நாட்டில் பூரவும்

பூபாளம், மாளவி, பங்காளம், காட்பேரதி, கல்யாணி, காந்தாரி முதலிய இராகங்கள் தம்பெயராலேயே தங்கள் பிறப்பிடம் உணர்த்துகின்றன. இக்காலத்து வழங்கும் மற்ற இராகங்களும் அப்படியே புறநாட்டு வரவென்பது நிரூபித்தல் அரிதன்று. இங்ஙனம் இசைகள் மாறவே புதிய வடதேச இராகங்களில் அமைத்த சிற்சில பதம் கீர்த்தனை இவற்றுடன் கலக்கக்கூலக்கப்பழைய ஆட்டப்பாட்டு வடிவாய்தமிழ்நாடக நூலும் நடப்பதாயிற்று. துவக்கத்தில் புதியன சிறுபான்மையாயும், பழையசிந்து, கண்ணி, தாழிசை முதலியன மிகுதியாயும் இருந்திருக்கவேண்டும். காலம் செல்லச்செல்லப் பழையன குறைந்தும் புதிய கீர்த்தனங்கள் மிகுந்தும் வந்தன. அருணாசல கவிராயர் இராமநாடகத்திலும் குற்றாலக் குதவஞ்சி முதலிய பழமை பற்றிய நாடக விகற்பங்களிலும், இவை இரண்டுவகைப்பட்ட ஆட்டப்பாட்டுகள் கலந்துகிடப்பன காணலாகும். அருமை பெருமைகளிற் சிறந்த அருணாசலகவிராயர் தமது ஒப்பற்ற நாடகம் அமைத்தபின்னர் அதனையே வாய்ப்பாடாகக்கொண்டு பிற்காலத்தவர் பற்பல நாடகம் செய்தனர்; அவற்றுள்ளும் பழைய சிந்து முதலியவை இராவணப்போரில் விபீஷணன்போல் இன்னும் இறபாமல் ஆங்காங்குத் தலைகாட்டி நின்றல் புலப்படக்கூடும். இவ்வாறு பழையநாடகப்பாட்டினியல்பு முற்றும் மாறுதல் புடைந்துபோயினும் ஒரு விஷயத்தில் பழைய தமிழ்நாடக யல்பு சற்றும் மாறுபடாது நிலைநின்று கொண்டது. இக்காலத்து நாடகங்கள், எந்த எந்த வடிவமாக இருந்தபோதினும் அவற்றுள் ஒன்றேனும் ஆட்டமின்றி நடந்தேறுதல் கூடியன்று. இவ்வாட்டமே முன் கூறியபடி தமிழ்க்கூத்திற்கும் நனைய நாடகங்களுக்கும் உள்ள தலைமையான வேற்றுமை. ண், பா, அரங்கு முதலியயாவும் வேற்றுமைப்பட்டும், தமிழ்க்கூத்திற்குரிய ஆடல் ஒன்றும் இதுவரைக்கும் பேதப்படவில்லை. ஆங்கிலேய பரிசயத்தால் ட்ராமா என்னும் ஆங்கி

லேயப்பெயரால் சொற்பகாலத்துக்குள் தலையெடுத்தப் பரவி வரும் புது நாடகங்களிலும் யாதேனும் ஒரு சந்தர்ப்பம் வாய்த்தவழி ரீர்த்தன விஸ்தாரம் நடந்துவருவது இந்நாட்டார்க்கு ஆடலின்றி நாடகம் நடவாடுதென்னும் உட்கோளை விளக்குவதாக இருக்கின்றது.

ஆங்கிலேய ரீதியாய் ஆடலின்றிக் கேவலம் சம்பாஷணை மாத்திரத்தால் நாடகக்கதையை அரங்கில் நிறைவேற்றுவதல் ஜனரஞ்சகமாகப் பொருந்தவேண்டுமேல் இன்னும் சிலகாலம் செல்லுமென்றே நினைத்தல்வேண்டும். இதுவரையில் இசைத்தமிழை ஆதரவாய்க்கொண்டு வழங்கிவந்த நாடகத்தமிழை அதினின்றும் பிரித்து இயற்றமிழோடு சேர்த்தாலொழிய ஆங்கிலேயர் முறையான நாடகமும் அரங்கும் நமக்குள் வாய்ப்பதருமையாம். நமது நாட்டின் ஆயற்கையறிவோடும், சுபாவ உணர்ச்சியோடும், பக்கச்சார்புகளோடும் பொருத்தமுள்ளதாகவே யிருக்கவேண்டும். நமது விவேகவித்தாக்கு உபபலமாயிருந்து புதிய நாடகங்கள் அப்பொருத்தமுள்ளனவாகச்செய்ய, யார்தான் விரும்பார்கள்? மேற்கோளான நூல்கள் கிடையாமற் போனதனால்தான் இசைத்தமிழை ஆதாரமாகக்கொண்டு இந்த நூற்றாண்டில் அருணாசல கவி ராயர், முதலானோர் நாடகம் விலாசம் போன்ற நூல்களைக் கூத்துக்கு உபயோகித்து வழங்கலாயினர். இதுகேட்போர் செவிக்கும், பார்ப்போர் கண்ணுக்கும் ஒளிமையானதுபற்றி இதையே பின் தொடர்வது உசிதமா அல்லது இசைத்தமிழினின்றும் பிரித்து ஆட்டத்தை ஒழித்து நாடகத்தமிழை இயற்றமிழொடு மாத்திரம் சேர்த்து ஆங்கிலேய நாடகரீதியாய்ச் சம்பாஷணை ரூபமாகச் செய்கிறது உசிதமா என்னு மிவ்விரண்டுள் எதைக்ககப்பற்றுவது உசிதம் என்பதுதான் இக்காலத்தார்க்குப் பெரிய விசாரம். ஏனெனில், கொன்று தொட்டுவந்த சுதேசத்தின் பெருமைப்பாங்குகளை முன்னிட

டுச் செல்வதைக் கைவிடுதலும் சரியன்று. பூர்வகாலத்துச் செய்யுட்போக்கான சிறந்த இலக்கியங்களின் சுபாவவன்மை நாட்டாருடைய விவேக விருத்திக்கு எவ்வளவு உபபலமாஹ தோ அவ்வளவு மதிப்புள்ளதாக விருக்கும் என்பது வாஸ்தவமே. நாகரீகமும் கல்வியும் மேன்மேலும் வளரவேண்டுமேயன்றிக் குட்டையில் தேங்கிய தண்ணீர்போல் ஒரே நிலையில் தடைப்பட்டிருக்கக் கூடாது. விர்த்தியை பாடும் தேசத்தார் தமது பூர்வநிலைமையையும் மறக்கலாகாது. இப்பொழுது அந்நிய தேசத்தாருடன் நிகழும் சம்பந்தத்தையும் கைவிடலாகாது; ஆகையால் புதுவகை நாடகங்களைச் செய்வது அநுசிதமல்லவென்று தோன்றுகிறது. “பழையனகழிதலும் புதியனபுதுதலும் வருவல காலவகையினானே” என்று பவணந்தியும் பகர்ந்திருக்கின்றனரே. ஆனால் அப்புதுவகைநாடகம் காலவிளம்பத்தாலும் அசாதாரண கவிப்பிரதாபத்தாலும் அன்றிச் சாதித்தல் சலபமாகாது. அதுபரியந்தம் சுதேசபண்டிதர்களையும், படிப்படியாய்ப் பொதுஜனங்களையும் மறுநாட்டு நாடகம் பழக்குவித்தம் பொருட்டு அரங்கிற்கு பயோகமில்லை யெனினும் ‘இழுக்குடைய பாட்டுக்கிசைசுன்று, என்னும் இளைப்பமான சரக்கைத் தேடாமல், வாசித்தல் ஆனந்தம் ஜனிக்கத்தக்கவாறு நவாசங்களையும் அமைத்து இயற்றமிழில் ஒருபிரிவாகவே நாடகங்களை இயற்றிப் பிரசாரம் செய்யவேண்டியது. இது அந்நியபாஷைகளை நன்கறிந்த தமிழ் அபிமானிகளின் கடமையாக நிலைநிற்கத்தக்கதாம்.

நவரஸங்களாவன.

(1) சிங்காரம், (2) வீரம், (3) பெருநகை, (4) கருணை, (5) ரௌத்திரம், (6) சூர்ச்சை, (7) அற்புதம், (8) பயம், (9) சாந்தம், என்பவைகளாம். இவ்வொன்பது ரசங்களில் சிங்காரம் அன்புண்டாக வர்ணித்தலாம்.

(i) சிங்காரம் (இதற்கு யமுநாதிவர்ணனை உதாரணமாகப் படித்தறியலாம்.)

“ ஏகசக்கரநகரியில் பிரஹ்மசாரி வேஷம்பூண்டு வசித்துவந்த பாண்டவர்கள் சாயங்காலங்களில் திவ்விய ஜலமுள்ளவளாயும், இருகரையிலும் நெருங்கிய வனதலாகுல்ம விருகூடங்களிலிருந்து காற்று வீசுங்காலத்தில் காம்புவிட்டு நழுவும் புஷ்பங்களினால் அலங்காரமுள்ளவளாயும், மத்ஸ்ய கச்சப திமிதிமிங்கலாதி ஜல ஜக்தகங்களால் பூஷிதையாயும், சிவந்த தாமரஸபுஷ்பங்களால் காசரணங்களை வஹித்தவள் போலும் நீலோத்பல புஷ்பங்களால் நேத்திரங்களுள்ளவள்போலும், மதுபானூர்த்தம் பிரயிக்கும் பிரமாங்களுள்ளவள்போலும், கறுத்த கூட்தலை வஹித்தவள்போலும், தாமரஸ நீலோத்பல கல்ஹாராதி புஷ்பங்களுடைய பரிமளத்தை வஹித்துவீசும் மந்த மாருதமென்ற இளங்காற்றினால் பத்மினீஜாதிக்குசிதமான பத்மகந்த நிர்வாசத்தை வஹித்தவள் போலும், வெளுத்த தாமரஸங்களால் விசித்திர தவள முத்தாஹாரத்தை அடைந்தவள்போலும், சக்கிராகாரப்பிரமாணமுள்ள சுழிகளால் நாபிஸ்தானத்தை வஹித்தவள்போலும், சிறு அலைகளால் திரிவலி என்னும் மும்மடிப்பை அடைந்தவள் போலும், கணமான மணற்குன்றுகளால் முன்தட்டுப் பின்தட்டை வஹித்தவள்போலும், நீர்த்திரை நுரைத்துச் செல்வதால் இடுப்பில் ரஜத மணிமேகலை தரித்தவள்போலும், தெளிந்த ஜலமாகிற லாவண்ணியம் பொருந்திப் திவ்யத்வனியுள்ள ஹம்ஸவரிசையாகிற கிங்கினி கணகணாக்காரமுள்ள பூதசரம் பொருந்தி ஜலத்தில் பரவிய தாமரஸபுஷ்ப பராகங்களாகிய பட்டுவஸ்திரத்தால் விளங்கிய சிங்கார நாயகிபோலும் விளங்கும் கங்காசகியாகிய யமுநாதியைப்பார்த்து மகிழ்வார்கள்.”

பலலவ.

அத்தராம செளந்தரியம் என்னால் அறிந்துசொல்லப்
போமா அம்மா.

அநுபல்லவி.

கந்தமேவும் அர
காலுக்கு, நிகர் ஆமோ

விந்தமலரும் அவர்
கைக்குத்தான் சொல்லப்

[போமோ. (அந்த)

சரணம்.

அதிசயம் உடன்பளபளென்றீலகுகண்

ஊழிகர்த்தக

போலமும்

மதிகள் ஒரு சத கோடிக்கு மேலான

மங்களமலர்முக்க

கோலமும்

கதியென்றடுத்தவர்க்குப் பதியும்நிதியும்தரும்

கருணாயன வி

சாலமும்

குதிகொள் நும்பவள வாயும்சிறுகையும்

குருமந்தகாச வி

லோலமும்

புதுமலையினில்விழும் பொன் அரு வியைப்போலும்

பூமணி மார்பினில்

புரளுமுப் புரிநூலும்

எதிர்இல்லாத கோ

தண்டமும் ஒருக்காலும்

எழுத வேணுமென்றால் ஆமோ மன்மதனாலும் (அந்த)

2. வீராசம் என்றால் வீரத்தன்மையைச் சொல்வது. அதா
வது: உத்ஸாகம் அல்லது மனவெழுச்சி; கோபமேகூடாது. (உ-ம்)

(1) வேண்பா.

இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்

அம்மென்ற லாயிரம்பாட்டாகாதா? சும்மா

இருந்தா விருப்பே நெழுந்தேனே யானும்

பெருந்தாரை மேசும் பிளாய்.

முள்ள தருக்கள் பல உண்டு. அவற்றில் இதனடியில் வருவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

ராமன் பஞ்சவடிதீரத்தில் இருக்கும்போது சூர்ப்பநகைவந்து வாதாடிச் சீதையை எடுத்துக்கொண்டுபோக யத்தனிக்கவே, இலக்ஷ்மணர் அயளுடைய துஷ்டத்தனத்துக்காக மூக்கையும் காதையும் அறுத்துவிட்டோட்டினார். அத்தருணத்தில் அவர்தன் சகோதரரான கரதூஷணர்களுடன் முறையிட, அவர்கள் ராமனோடு யுத்தம் செய்யவந்தார்கள். அப்பொழுது ராமன்காட்டிய வீரத்தன்மையை விளக்கும் தருவை இதன் அடியில் காண்க:—

(2) தரு, இராகம்-பந்துவரளி, அடதாளம்.

பல்லவி.

அடித்தானே ரகுராமன் - கோதண்டம்கை

பிடித்தானே ஜயராமன்.

அநுபல்லவி.

அடித்தானே ரகுராமன்

முடிக்கான கரநாமன்

அனுப்பின பதினான்கு

முனைத்தலை வரையாங்கு

அரக்கி கண் காட்டியே

பொருக்கென மூட்டியே

அப்புறத் திலே ஒண்ட

கைப்பிடித்த கோதண்ட

அய்யன் கை களில்வாரி

எய்கின்ற சாமாரி

அதினால் உரைக்கரும்

பதினால் அரக்கரும்

அலைகடல் போலெழத்

தலைதலை யாய்விழ

ஆனைப் படைமுடிய

சேனைக் கடல்வடிய (அடித்)

பெருநகை என்றால் விகாரமான வேஷபாஷைகளால் உண்டாகும் அதிகநகைப்பு, (உ. - ம்.)

(1) இராகம் - கமால், தாளம் - ஆதி.

சோற பச்சடி துவரம்பருப்பு குழம்பு

சாப்பிடலாம் சாப்பிடலாம் சம்பிரமமாகச் சாப்பி

டலாம் (சோற)

இராகம் - நாதநாமக்கிரியை, தாளம் - ரூபகம்

பல்லவி.

கேக்கிறகுற்சொல்மேனம்மே-கேக்கிறகுற்சொல்மேனம்மே

அநுபல்லவி.

ஏக்கமறவானும் ஏந்திலே நிக்ஊட்டுகு. (கேக்கிற)

சரணங்கள்.

நங்கக் குறக்கூட்ட ராச்சிக் கஞ்சிபனம்

நாலஞ்சி எத்திலெ டாக்ரு வைவச்சிச்சனம்

நிங்களுக்கு கட்டி களித்த பயஞ்சிலெ

நெனக்குத் தந்தாலே மனக் களிப்பாலே. (கேக்கிற)

மாலச்மி, அங்கம்மா, வெள்ளம்மா, பூவாடே

தருதயீரா, யீரபக்ரா, நீ, பாவாடே

ஆலச்யம் பண்ணாரே அல்லாரும் வாருங்கோ

ஆயங்கோ சாம்பிராணி போடுங்கோ-அம்மேநீ (கேக்)

ரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்து விட்டேன்

ரியே னாயினபின் பிறர்க்கேயுழைத் தேழை யானேன்

சீர் பூம்பொழிற் சூழ் கனமாமலை வேங்கடவா

யே வந்தடைந்தே னடியேனை யாட்கொண்டருளே.

கருணரசம் அல்லது சோகரசம் என்றால் விரும்பினது

ட்டாமையாலும் வெறுப்பு நேர்ந்தமையாலும் உண்டாகும்

ணத்தாபமாகும்.

சிலர் தீயம் காணாமல் தவறியதால் அந்நி
யைப்பற்றி ஏதாவது உதவியளிப்பீர்

ய)

கையின்கீழ் குத்திவைத்து
நீர் கழிந்தால் தீயம் தவிர்த்து

ஹிக்கலை அவள் அழக தூக்கம் மேலிட்டுச் சபையாரைப் பார்த்து முறையிட்டுப் புலம்பினாள்.

விருந்தம்.

பெரியோ நிலையோ பெண்களையும்

பெற்றோரிலையோ ! மானமுள்ள

உரிபோரிலையோ என்றனுக்கிவ்

கொருதிக் கிலையோ ! நீதிசொல்ல

அரியோ நிலையோ ஒருவருக்கு

மருளே யிலையோ ! யாதென்றுத்

தேரியா வேழை யென்பங்கில்

தெய்வ நிலையோ ! ஒவிதியே

சகுந்தலைசொல் கண்ணகன்,

நடு, இராகம் கரம்போதி, தாளம் ஆதி.

அவனி தனிலொருவர் அக்கிரமம் செய்தாரானால்

அரசர் தண்டிப்பதுண்டு தெய்வமே

அரசர்களே யிப்படி அனியாயஞ் செய்தாரானால்

ஆருடன் சொல்லுவேன் தெய்வமே

மிதித்த கொம்பும் முறித்து பிடித்த கொம்பும் ஒடிந்து

விழுந்தவர் போலானேன் தெய்வமே

வந்தன் சொன்னவார்த்தையை நம்பின எனக்கிந்த

விதிவரு மென்றறியேன் தெய்வமே

விதித்த பயிரில்மீட்டு விடுபட்டு மேய்த்ததானால்

வேலி யிடுவாருண்டு தெய்வமே

வேலி தானையிட்ட பயிரை மேய்த்ததானால்

வேறென்ன செய்வது தெய்வமே

இராளத்திரம் என்பது கோபித்துக்கூறுவது. (உ - ம்)

சித்திரகூடத்தில் லட்சுமணர் பாதர் சேனையைக் கண்டு கோபித்தல்.

முத்தமிழாராய்ச்சி.

தரு, இராகம் - ஆசாவேரி, தாளம் - ஆதி.

பல்லவி.

ஒருமொழிமாத்திரம்தாரும் சாமி - எனக்குத்தரம்
ஒருமொழிமாத்திரம்தாரும் சாமி.

அநுபல்லவி.

பரதன் சேனைஇது நான்மரம் ஏயிப்
பாக்கத்தெரிந்த தையாபழி காரி
வரவிடுக்கவத் தான்மம்மைச் சீறி
வரட்டும் ஒருகை பார்க்கிறேன் எனத் தேறி. (ஒரு)

சரணங்கள்.

வஞ்சகன் பரதன்செய்த கோரம்-தீர்த்தால் அல்லாமல்
வாங்குமோ எனதுவங்கை வாரம்-தேவரீர் இந்த
வஞ்சியும் நீரும்போய்ச்சற்றே தூரம்-இருப்பீர் இந்த
மட்டுமே செய்திடும்உப காரம்

கொஞ்ச நேரத்திலே என்சிலை யூட்டி
குறைக்கும் நரிக்கும்இரை ஆகவே காட்டி
பிஞ்சிடாமல் இந்தச் சேனையைக் கூட்டி
பிரளயகாலருத் திரைப்போல் மாட்டி

நஞ்சுநஞ்சுபஞ்சு பஞ்சாய் எவர்களும்
நெஞ்சிரங்கவெஞ்சு சரண்களைத் தொடுக்கிறேன்(ஒரு)

6 தர்க்கிசை என்றால் ஒருபொருளைக்கண்டு அருவருத்துக் கூறுவது. (உ - ம்)

(1) வேண்பா.

கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீர்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாய் பண்ணினாள் - உருக்கமுள்ள
அப்பக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள்
உப்புக்காண் சீசீ யுமி.

கரிக்காய்=அத்திக்காய்; பரிக்காய்=மாங்காய்;
கண்ணிச்சாய்=வாழைக்காய்; அப்பக்காய்=வெள்ளிக்காய்;

இக்காய்களைச் சமைத்துப் பரிமாறியபோது ஓளவை உண்டு உப்பு அதிகரித்ததினால் சீ-சீ என்று அரு வருத்துக்கூறியது.

இராமநாடகத்தில் இதற்கு உதாரணமாக ஒரு தருவும உண்டு.

(2) இராகம் - பந்துவராளி, தாளம் - ஆதி.
பல்லவி.

தூங்கினான் தூங்கினானே - சும்பகருணன்
தூங்கினான் தூங்கினானே,
அநுபல்லவி.

தூங்கினான் ராவணன் ஏவல் தாங்கிய நாலுகிங்கரர்
வாங்கி இருப் புலக்கைகொண் டோங்கி அடிக்க அடிக்கத் ()
சரணம்.

தாக்கிய பூரிபேரிசை கூக்குரல் எல் லாஞ்செனியில்
சற்றும் ஏ ருமல் விடுக்க - தளம்தளமாய்
மேற்கொளும் யானைசேனைகள் மார்க்குளும் தோளிலுமேறி
மிதித்து மிதித்து முடுக்கத் - தணலிற்காச்சிப்
போக்கிய உலக்கைகளால் மூக்குமயிர் வெந்திலங்கா
புரியெங்கும் நாற்ற மெடுக்க - பலவிதமாய்
ஆக்கியவே தனைகள் சிலாக்கியமாக மேன்மேலும்
அதிக நித்திரை கொடுக்க - சுரணைகெட்டுத் (தூங்கி)

(7) அற்புதம் என்றால் ஒரு புதுமையான பொருளைக்கண்டு ஆச்சரியப்படுதல். (உ - ம்)

(சும்பகோணத்து சேஷம்மாள் பாட்டு.)
பல்லவி.

பேதையே நானென்னசொல்லுவேன் - அதிசயத்தைப்
பேதையே நானென்னசொல்லுவேன்.

சரணங்கள்.

தட்டாரப் பூச்சிபறந்து
பொட்டென உயரச்சென்று

கிட்டிமுட்டி ஆகாயத்தை
 எட்டிப்பிடிப் பேன் என்றதாம். (பேதை)
 மசகம்தன் சக்திகொண்டு
 மாமேரு மலையைக்கண்டு
 விசையோடாறு கைகள் கொண்டு
 அசக்கிவிடுவே னென்றதாம். (பேதை)



(8) பயம் என்றால் ஒருபொருளைக்கண்டு பயத்துகூறுதல். (உ-ம்)
 இராமநாதத்தில் - மூலபலத்தைக்கண்டு சாம்புவான் முதலான
 வானரவீரர்கள் பயந்து ஓடத்தொடங்கியபோது அங்கதனைப்
 பார்த்துச் சொல்வது.

நடு, இராகம் - புள்ளுகவராளி அடநாளம்.

புல்லவி.

எங்களால் ஆகாதையா - மூலபலத்தின்
 எதிர்நிற்கப் போகாதையா.

அநுபல்லவி.

அங்கதா உன்தர்மம் எங்கள்பேலையோ லர்மம்
 அரக்கர்க் கெங்களைக் கொடுக்கத் துடிக்கிறாய்
 அகதியைப் பிடித்துப் பகுதிக் கடைக்கிறாய். (எங்க)
 சரணம்.

வினைக்குள் இந்திர சித்தம்பால் பட்ட புண்கள் ஆறி
 வேறோத்தம் இன்னம் ஊறவும் இலையே
 அனர்த்தகாலம் போல்க்கு கரைகாணச் சேனைமேல்
 அஞ்சாது அழைக்கிறாய் பெரிதவர் நிலையே
 பனித்தபஞ் சினில்பாயும் கனல்போ லெங்களை அவர்
 பாய்ந்துகொல் வாரென்றா ராய்ந்து பார்க்கிலையே
 கனத்த கும்பகர்ணனைத் தின்பான் ஒரு
 அரக்கன் பொரிக்கறி போலும்

கணிதம் இவர்களுக் குண்டோ பெருங்கடல்

மணலையே எண்ணி

னாலும்

உனக்கென்னசிறு பிள்ளையாலோ

சனைக்குத் தெரியுமோ

னாலும்

ஒட்டுப்பாஷையும் இட்டுத்தலை தொட்டன்

உயிர்க்குப் பிணைநீசொன்

னாலும். (எங்க)

(1) சாந்தம் என்றால் காமக்குரோதாதிகளை அடக்கல், அல்லது ஒருவரொய்த தீச்செயல்களைப் பொறுத்தல். (உ - ம)

ஸ்ரீராமன் வனம்போகச்சம்மதித்துக் கைகேசியின் விடைபெறுதல்.

நந, இராகம் - சுருட்டி, தாளம் - திரிபுடை.

பல்லவி.

என்பாக்கியமே பாக்கியம் எவர்க்குண்டிந்த சிலாக்கியம்.

அநுபல்லவி.

அன்பாக வனம்போக அநுக்கிரகஞ் செய்தாயே. (என்)

சரணம்.

ஒருபிள்ளை ராமன்பர லோகசா தகம்செய்ய

ஒருபிள்ளை பரதன் இந்த வலகந் தன்னை ஆள

இருபிள்ளையாலும்கைகை இகபரம் பெற்றாள் என்ன

வருசொல்லுண் டாச்சுதென்ன மா தவஞ் செய்தேனே. (1)

நவரசங்களாவன:—சுதேசபாஷாபி மானிகளுக்கு இன்னுமொரு விஷயத்தை நினைப்பூட்டத் தணிகிறேன். ஒவ்வொரு பாஷையிலுங் காண்கிற பற்பலவாக்கிய நடையும் வெவ்வேறு சுவைகளும் அந்த அந்தக்காலத்தில் ஜீவித்தவர்களின் வாழ்க்கையில் மாறிவரும் ஒழுக்கத்தையும் கருத்துக்களையும் பொறுத்தன வாகவே யிருக்கின்றன. சரித்திரத்தை மறந்துபோகாமல் நினைந்துத்து தற்குக் காண்பரம்பரையாக ஒருவரிடமிருந்தொருவர் கேட்டுக்கொள்ளுதலும், வினோதப்பொழுது போக்குக்கு மனப்பாடப்பண்ணி ஒப்புவித்தலுமே போதுமானவையென்று மனிதர் எண்ணியிருந்த

காலங்களில் ஒவ்வொரு விஷயமும் ரூபகத்தினிற்கு மோனை யெதுகையோடு பிராசங்களில் அமைத்துச் செய்யப்பட்டு செய்யுள் நடையே இன்றியமையாத தெனவும் அதிலே சொல்வோர் மனத்துக்கும் கேட்டோர் செளிக்கும் இன்பம் பயக்கத்தக்கதெனவும் அக்காலத்தவர் எண்ணியிருந்தனர். பிறகு புத்தகங்கள் யாவும் ஏட்டுப் பிரதிகளாகவும், எழுதுதலும் மெதுவாயு மிருந்த கஷ்டத்தோடு செய்யக்கூடியதாகவும் இருந்தகாலத்தில் ஸாஸ்வதி டண்டாரமென்னும் புத்தக சாலைகள் மடாதிபதிகளால் ஆதரிக்கப்பட்டு மடங்களிலேயே நிலைபெற்றிருந்தன ; அதனால்தான் அப்புத்தக சாலைகள் நாட்டுக்கலகம் நேரிட்ட காலங்களிலும் அங்கே பத்திரமாயிருந்தன. சத்துரு பயத்தால் சாதுக்களும் மெலியாரும் செய்வதொன்றின்றி அவ்விடங்களிலே தான் அடைக்கலம் புகுந்தனர்.

அம்மடங்களில் மதச்சார்பும் ஏகாந்த நிஷ்டையும் நூல்கள் எழுதுவதற்கு விசேஷமான சாவகாசமுமிருக்கும்படி செய்தன போலும். ஆதலால் அவர்கள் ஸ்தலமான மியங்கனையும், தீர்த்தப் பிரபாவங்களையும், மூர்த்தி விசேஷங்களையும், பேறபெற்ற பக்தர்களின் சரித்திரங்களையும், அதிஜாக்கிரதையோடும் பொறுமையோடும் விரித்து எழுதுவாராயினர். அத்தன்மையாக விரித்துரைத்த வைராக்ய சிரோமணிகளிடத்தில் சிங்காரக் கதைகளையும், விநோத சரித்திரங்களையும், நாடகங்களையும், யுத்த சரித்திரங்களையும், தேசயாத்திரை சமுத்திர யாத்திரையைப் பற்றிய வரலாறுகளையும் நாம் எவ்வாறு காணுதல்கூடும்?

அச்சுயந்திரங்கண்டு பிடிக்கப்பட்டதோடுகூடவே நூல் எழுதல் என்னும் தொழிலும் உண்டாயிற்றென்று சொல்லத்தடையிலலை. உணவுதேடுஞ் சக்தியமைந்ததோடு பசியும் நேர்த்தது. நாட்டாருந்தமது விருப்பங்களைப் பூர்த்திசெய்து கொள்ளக் தொடங்கினர். ஐம்பது வருஷங்களுக்குமுன்

எககாலத்தில் ஸ்தாபித்த வித்தியசாலைகள் விருத்தியடைய வே புஸ்தகங்கள் வேண்டினமன்னும் விருப்பமும் அதிகரித்தது. அப்பொழுதே வித்யார்த்திகள் புஸ்தகங்களைத் தாமே படித்து விஷயங்களைத் தாமே ஆராய்ச்சிசெய்யவேண்டுமென்னும் எண்ணத்தையும் அவரையும் உடையவராயினார். அப்பொழுதே முதலில் அச்சிட்டுப் பிரசுரம் செய்யப்பட்ட புத்தகங்கள், பாவலர்களையும் நாடகக் கவிகளையும் பிரபந்தங்கள் வியாசங்கள் எழுதவல்ல சதுரப்பாடுடையவர்களையும், பத்திராதிபர்களையும் முன்னுக்குவரச் செய்தன. வசைப்பாத்திரங்களும், உடதேசபத்திரங்களும், கடிதங்களும், லகுலேகங்களும் முற்காலத்தில் இருந்தனவோ? அவைகளை முன்னுக்கு வரும்படிபண்ணி நாடெங்கும் பாவச்செய்கின்ற இக்காலத்தில், பூர்வத்தில் தமிழ்ப்பாஷையில் இருந்தன வென்று ஊகித்தறியப்படும் நாடகத்தமிழ்க்காவியங்களை இக்காலத்துக்குத் தக்ககாலத்துடன் டோருளுக்கேற்ற இந்தத்தமிழ்நாட்டுப் பரிபாஷையும் சொற்களை பொருட்சுவையும் நிரம்பி அலங்காரங்களமைத்து சொற்கருங்கிப்பொருள் நிறைந்து ரசமாக இருக்கும்படிச் செய்யும் வண்மையை நாம் ஏன் தேடாமலிருக்கவேண்டும்.

* இந்த ஒன்பது ரசங்களில் சந்தோஷம் என்பதை எதில் சேர்க்கிறதென்று சிலர் கேட்டு இதனடியில் வரும் ராமநாடகத்திலே ராமன் பரத்துவாஜாச்ரமத்திலே அனுமாரைப்பார்த்து சொன்ன பாட்டைச் சுட்டிக்காட்டலாம்:—

தரு - மோகனராகம் - ஆதிதாளம்

பல்லவி.

வாவா அனுமானே என்னுடனுண்ண வாவா சீமானே,
அனுபல்லவி.

சீலமயம் இல்லாமல் பரதனையும் தேற
தேநீறி எனக்குவந்து சொன்ன வுண்ணினைப்பாற

எக்காலமு மென்தக் ஆசைபெயன்சாரியத்தில்
 எங்கெங்கும் போய்ச்சுற்றி வந்தாயே.
 அக்கிரமம் செய்து வருகையாலே நாங்கள்
 விருந்த முதிருந்துண்ணத் தந்தாயே
 சர்க்கரைப்பந்தலில் தேனமாரி பொழிந்தது போல்
 ஸந்தோஷவார்த்தை,தெகொண்டு ஸமயத்தில் வந்தாயே
 வாவா உபனுடலே என்னுடனுண்ண வாவா சீமானே

இதைப்பற்றி ஆராய்ந்து பார்க்கையில் இந்தப்பாட்டின் விஷயம் வெளிப்படையாக உருப்பதலும் போலவென்று பின்பு வந்திருப்பதனாலும் உபமாலங்காரத்தில் அடங்கு மென்று தோன்றுகிறது. இதுவாசங்களில் சேர்பாட்டாது.

இவ்வாறு நவரசங்களுக்கும் அந்நவரசங்களுக்கும் உள்ளேக்தியாசங்களை துட்பமாக அறிந்து கொண்டால் தான் இராசங்களைக் குறிப்பிட்டுப் பிரசிக்கக்கலாம். இத்தனமை. யான பிரசங்கம் பொன்னால் செய்தமலருக்கு மண்ப்தோன் றினதுபோலக்கேட்டவர் யாவரும் வியக்கதக்கதாயிருக்கும்.

முத்தமிழின் பெருமைபற்றிச் சம்பாஷிக்கும் போது மாணிக்கமாலைக்கு மென்மையில்லை, கொன்மாலைக்கு வாசனையில்லை பூமாலைக்கு வாடுதென்ற குன்றுண்டு; இந்த மூன்றுவகைக்குற்றமில்லாத முத்தமிழை மூன்றுநிமிஷத்தில் முத்தமிழ் மலர்மா? இதைப்பித்து ஒரு க்குச்சமர்ப்பித்தேன் என்று ஒருகவி தலைமையகட்டளைக்கவித் துறைபை இதனடியில் சேர்த்து தச்சிற்று வியாசத்தை முடித்தேன்.

“ மாணிக்கக் கோவையின் மென்மையில்லாக்குறை மாற்றயர்ந்த ஆணிப்பொன் னரத்தல் வாசமில்லாக்குறை யம்மலர்ததார் பேணிற்றகுறையது வுதலா மிவையேதுமின்றி வாணிக்கு முத்தமிழ்ம லையையின்று சூவந்தனனே ”

காமகோபாத்தியாய
 டர். உ. வே. சாமிநாதையர்
 நால் நிலையம்,
 சென்னை

‘எரிஜு’
 நாகையாருச
 உயர்குதயா

பிழை திருத்தம்.

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
III Editor's No	11	Ext. ordinary	Extraordinary
3	6	லாது	லாகாது
10	21	கண்டா	கண்டர்
11	10	காமுருவர்	காமுறுவர்
24	27	கொடை	கொடை
25	13	Gitri	Gita
42		கண்ணினை	கண்ணினை
108		தானியறு	தானியறு
136	10	வந்தாரும்	வேந்தாரும்
„	18	எண்ணிதவாம்	எண்ணிலவ
„	25	வெண்டிங்கள்	வெண்டிங்ள
138	11	யாய்விவு	யாய்வினை

